



கடவுள் துணை.

# முப்பாலூற்சுருக்கம்

— 0 X 0 —

இது

யாழ்ப்பாணம்  
கோப்பாய்

சி. வேலுப்பிள்ளை

செய்தது.

—

யாழ்ப்பாணம்  
ஸ்ரீ சண்முகநாத அச்சியம் பிரசாரையில்  
பதிப்பிக்கப்பெற்றது

---

கலிபுகம். இ௦௨௭. சூராதனனாடு செத்தினாள்  
விலை ரூபா ௩. )  
பதிப்புரிமை பதிவுசெய்யப்பெற்றது.

---

சூசீபத்திரம்.

---

க. அறத்துப் பால பக்கம்

பாயிரம். க

முதல் அதிகாரம் நூல்வரலாறு ௧.

௨ அதி. கடவுள் வாழ்த்து கக

௩ அதி. வான்சிறப்பு ௨௨

௪ அதி. அறன்வலியுறுத்தல் ௨௪

இல்லறவியல் ௩௦

௫ அதி. இல்வாழ்க்கைச்சிறப்பு ௩௧

௬ அதி. அன்புடைமை ௩௪

௭ அதி. விருக்கோதாம்பல் ௩௮

௮ அதி. நடுவநிலைமை ௪௨

கூ அதி. ஒழுக்கமுடைமை	சூகூ
க௦ அதி. பொறையுடைமை	டுய
கக அதி. அழுக்காறாமை	டுஉ
கஉ அதி. புறவகூறாமை	டுஅ
கஃ அதி. தீவினைபச்சம்	கூக
கச அதி. ஈகை	கூச

• துறவறவி பல்

கூகூ

கடு அதி. அருளுடைமை

”

கக அதி. தவம

எகூ

கவ அதி. கள ளாமை

எக

கஅ அதி. வாய்மை

அஉ

கக அதி. வெகு ளாமை

அடு

உய அதி. நிலையாமை

அக

உக அதி. துறவு

கடு

உஉ அதி. மெய்ஞ்ஞானம்

ஈ

பக்கம்

உ. பொருட்பால்

ராசு

அரசியல்

உ௩ அதி. அரசன்

”

உ௪ அதி. மானம்

நாயக

உ௫ அதி. கல்வி

நாயஅ

உ௬ அதி. பெரியாரைத்

துணைக்கோடல்

நாஉஎ

உ௭ அதி. வினைசெயல்வகை

நா௩உ

உ௮ அதி. செங்கோன்மை

நா௩எ

உ௯ அதி. ஊக்கமுடைமை

நா௪௩

அங்கவியல்

நா௪அ

௩௦ அதி. அமைச்சு

”

௩௧ அதி. மன்னரைச்சேர்ந்

தொழுகல் நாடுக

௩௨ அதி. பொருட்சிறப்பு நாடுஅ

௩௩ அதி. நல்குரவு நாசுஎ

௩௪ அதி. பொருள்செயல்  
வதை நாஎஉ

௩௫ அதி. நட்பு நாஎக

௩௬ அதி. பகை நாஅசு

௩௭ அதி. வியபிசாரம் நாசு௩

௩௮ அதி. கள் ளுண்ணல் நாசுஅ

௩௯ அதி. சூது உய௩

௪௦ அதி. மருந்து உராஎ

௩. காமத்துப்பால் உகஉ

௪௧ அதி. களவு ,,

உ

கடவுள் துணை.

# முப்பானூற் சுருக்கம்

க. அறத்துப்பால்

பாயிரம்.

முதல் அதிகாரம் நூல்வரலாறு.

புலகத்து மாநகர், ஒருவர் தாமெண்ணியதைப்  
 பிறர்க் கறிவித்தற்கும், பிறர் எண்ணியதைத்  
 தாமறிதற்கும், சத்தமு மெழுத்துமென்னும் இருவழியை  
 உபயோகிக்கின்றனர். விலங் குமுதகராயினவுஞ்  
 சத்தத்தானே ஒன்றற்கொன்று தமதெண் ணத்தை  
 வெளிப்படுத்துகின்றனவாயினும், அவ்வெண்ணத்தை



அவைக ளையனறி மாந்தர் இதுகாறும் நன்கறிந்நில  
 ராகலின், அவ்விற்கு முதலாயினவற்றை வேறுபிரித்து  
 அஃறிணைப் பொருளென்பர்; புண்ணிய யுகங்களிற்  
 றுந்தரிசித்துப் பேசின மையாற் நேவர்முதலாயினோரையுந்  
 தம்முளடக்கி அவர்தார் தம்மை உயர்திணைப்  
 பொருளென்பர். உயர்திணைப் பொரு ளாய மாந்தர்  
 முதலாயினோர் தமதெண்ணத்தை வெளிப்படுத்தித் துஞ்  
 சத்தமுமெழுத்தும் பாடையெனப்படும். அவர்தாங்  
 குறிப்பான் வெளிப்படுத்துவன பாடையெனப்படா,

சத்தமு மெழுத்து மென்னும் பாடைய்ப்பகுப்  
 பிரண்டனுட் சத்தப்பாடை முந்தியதும்  
 எழுத்துப்பாடை பிந்தியதுமாம். என்னை ?  
 எழுத்துப்பாடை, சத்தஞ்செல்லும் முன்னிலை படர்க்  
 கைக்கணுள்ளார்க்குமேயன்றி அது செல்லாத  
 அதிதூரத்தின்.

உ அறத்துப்பால்

கட் படர்க்கையினுள்ளார்க்கும் பிற்காலத்துள்ளார்க்கும், தமது  
 சத்தப்பாடையை உணர்த்தவேண்டி அவர் ஊகித்துணர்ந்துப  
 யோகித்ததொன் றாகலின். அவ்வெழுத்துப் பாடையை  
 உப யோகித்த மாந்தர் அப்பாடையைச் சொற்களாகவும்  
 பெருள், சொற்களை எழுத்துக்களாகவும் பகுத்து எழுதி  
 அறிவிப்பாராயினர். அவர் அங்ஙனம் பகுத்தது அதனை

எழுதுதற்கு இலகு வாக்கும் பொருட்டேயாம்.  
 எழுதப்படுதலினாலேயே எழுத் : தென்னும்  
 பெயருள தாயிற்று. சத்தப்பாடை உள்ளபொழுதே  
 சொற்களு மெழுத்துக்களும் உளவாமாகலின்,  
 அவற்றுக்கு முற்பிற்பா டில்லையெனினு மமையும்.  
 உந்தியிற் சூக்குமையா ; யெழுந்தநாதம் நெஞ்சின்கட்  
 பைசந்தியாய்க் கண்டத்தின்கண்  
 மத்திமையாய்ப் பின்னர்த் தன் செவிக்குக் கேட்கும் சூக்கும  
 வைகரியும் பிறர்செவிக்குக் கேட்கும் தூலவைகரியுமாய்ப் பல்  
 வேறெழுத்துக்களா மென்பர் அறிந்தோர்.  
 எழுத்துக்கள் தனித்துந் தொடர்ந்தும் பொருடரின்  
 அவை சொற்களாம்; சொற்கள் தனித்துந் தொடர்ந்தும்  
 பொருடரின் அவை வாகிய மாய்ப் படையாம்.  
 சொல்லாவது ஆற்றலாற் பொருளை உணர்த் துகின்ற  
 எழுத்தொலி, ஆற்றலாவது சத்தத்திற்கு அதன்றன்  
 மையையுடைய பொருளோடு உளதாகிய கற்பித  
 சம்பந்தம். அவ்வாற்றல் “இப்பதத்தால்  
 இப்பொருளுணர்த்துக” என னுந் நியமத்தாலாகியது.  
 கடலொலி சங்கொலி விண்ணொலி முற்கு ஈழை முதலிய  
 சத்தங்கள் பாடையெனப்படா. மாந்தர் எழுத்  
 துப்பாடையை உபயோகித்தபொழுதே அதற்கு இலக்கண வரம்  
 புஞ் செவ்வாராயினர். இலக்கிய முள்ளபொழுதே இலக்கணமு  
 முளதாகலின் அவற்றுக்கு முற்பிற்பா டில்லையெனினு  
 மமையும்.

வடக்கே இமயமலையையும் ஏனையதிசைகளிலே

பெரும் பாலும் கடலையும் எல்லையாயுடைய  
 பாதகண்டமெனப்பபும் இந் தியாயில், வடக்க ணரியமுந்  
 தெற்கட் டமிழும் ஆதியில் விளங் கியுள்ள பாடைகளாம்.  
 அவை முறையே வடமொழி தென் மொழி யெனவும்  
 பெயர்பெறுகின்றன. ஆரியத்தைப் பேசின வர்  
 ஆரியரெனவும் தமிழைப் பேசினவர் தமிழரெனவும்  
 பெயர்பெறுகின்றனர். தென்மொழி யென்பதற்கு  
 அழகுடைய பாடை அல்ல திசையுடைய பாடையென்ப  
 பொருள்கோடற் றூல்வரலாறு ௩

கமையுமாயினும், ஆரியத்தை வடமொழியென்ற தமிழர்  
 அதனை  
 நோக்கித் தா i மொழிக்குத் தென்மொழியென்று  
 பெயரிட்டன  
 ரென்பதே பொருத்தமுடைத்து.

தமிழென் னுஞ்சொல் இனிமைப்பொருட்டு.  
 முருகுளன்  
 னு; இளமைப்பண்பு அதனையுடைய முருகென்னும்  
 பண்பி

மே னின்றவாறுபோல, இனிமைப்பொருட்டாகிய தமிழ்  
 அத  
 லையுடைய பாடைமேனின்றது. ஆரியாபிமானமுடையார்  
 சிலர்

திரமிளமென்னு மாரியச்சொற்றமிழெனத்  
 திரிந்ததெனவும், ' தமிழ்ப்பாடை அவ்வாரியத்தினின்றுந்

தோன்றிய பாதையே யெனவுங் கூறுவர். ஆரியர்  
தென்னாட்டை அடைந்த காலத் தே அதற்குத்  
திரவிடமென்று பெயரிட்டனர்; திரவிடத்தி ருந்தவர்  
பேசிய பாதைக்குத் திரவிட பாதையெனப் பெய  
ரிட்டனர். அவர்தாம் அந்நாட்டை அடைதற்குமுன்னர்  
அந் நாட்டுப் பாதைப் பெயராயுள்ளது தமிழாகலானும்,  
ஆரியபதச்சம்பந்தமில்லாத தமிழ்நூல்க ளுளவா  
மாகலானும், தமிழ் திர விடத்தின் மருஉமொ ழி  
யென்றலும், தமிழ்ப்பாதை ஆரியத்தி னின்றந் தோன்றிய  
பாதையென்றலும் பொருந்தாமை யறிக.

தேவபாதையெனப்படும் ஆரியம்போல உரப்புதல்  
களைத்தன் முதலிய வல்லோசை வேறுபாட்டான்  
மாந்தரார் பேசுதற்குக் கடினமா யிராமையானும், அதன்  
ஒசையின் இசை இனிமை முதலிய சிறப்பா னும் இந் ளள்  
காறும் அம்மாந்தரார் பேசப்படும் பாதையாய்  
இறந்துபடாமற் றமிழ் விளங்குவதாயிற்று. தே ளர்க்கு  
விருப்பத்தைக் கொடுக்கும் ஆரியம்போன்று தமிழும்  
இறைவ னருட்பேறு பெற்றுடைய தென்பதற்கு,  
அவ்வாரிய நூல்கள் போலவே அதன் முதலூல்களும்,  
வழிநூல்களைக் காட்டினும் விரிந்து விளங்கிப் பூரணத்துவ  
மடைந்திருத்தலே போதிய சான்று.

இமயமலையைச் சூழ்ந்து வடபுலத்திருந்த  
ஆரியருளொரு சாரார் பிற்காலத்துத் தென்புலத்து வந்து  
குடியிருப்பாராயினர். அவ்வாரியர் அத்தென்புலத்துப்  
பாதையாகிய தமிழை  
யே பேசின

வாராயினர்.

ராயினும், தத்தம் வருணாச்சிரமவழியே ஒழுகு  
அவர் தம்மையொழிந்தோரை அநாரியரென் றிகழ் ச

## அறத்துப்பால்

பவ ராயினும், தமிழரைமதித்து அவரோடு கலப்பா  
ராயினர். அங்ஙனங் கலந்தமையாற் பிற்காலத்தவருட்  
பெரும்பா லாரை வேறுபிரித்து அறிதலு மரியதாயிற்று.  
அற்றுகலினன் றே அவ்வநாரிய ரென்னுஞ்சொற்  
பாதகண்டத் தின்கட் பிறந் துள்ளா ரல்லாதாரையே  
இக்காலத் துணர்த்துவ தாயிற்று. ஆரியமொழிகள் பல  
தமிழினுந் தமிழ்மொழிகள் சில ஆரியத் தினும்  
வழங்குதற்கு இக்கலப்பே காரணமாயிற்று. ஆயை வழி  
பாடு முதலாயின அவ்வாரியமொழியின் அம்முறையே  
யாவரா னும் செய்யப்படுவனவாயின.

அங்கிய ஞாயிறுஞ் சோமனு மென்னும்  
இவர்வழித் தோன்றிய ஆரியவேந்தர் முறையே சேர  
சோழ பாண்டியரெ னத் தமிழ் நாட்டை ஆள்வாராய்  
ஆண்டிருந்த குறுநில மன்னர்க் குத் தலைவராய் முடிமன்ன  
ராயினர். அவர் ஆண்டுத் தொன் றுதொட்டு நெடு  
ங்காலம் மேம்பட்டு விளங்குவாராயிருந்துள்  
ஆரியவேந்தராய் அரிச்சந்திரனும் இராமனும் நளனுந்

தரும னும் முதலாயினர் போலவே இம்மூவேந்தருஞ்  
 சூரியசந்திர ராக்கினி வம்மிசத்தவ ராகலானும்,  
 தமிழ்வேந்தர் அவ்வந் நிலத்துக் குறுநிலமன்னரா  
 யிருந்துளரேயன்றி முடிமன்னராய்  
 இருந்தில ராகலானும், தென்புலத்தை அடைந்த  
 ஆரியர் ஆண் டிருந்த மன்னரை வெற்றிகொண்டன்றி  
 முதன்மை பெற்றிருத் தல் முடியா தாகலானும் இத்தமிழ்  
 வேந்தர் மூவரும் ஆரிய வம்மிசத்தவரே. தென்புலத்திருந்  
 துள்ள அம்மூவேந்தவர மாத் திரமன்று, வடபுலத் தாரிய  
 வேந்தருட் டலைமைபெற் றிருந் துள்ள தருமன் வீமன்  
 முதலாயினோரையுந் தமிழ்வேந்த ரென்பாருமுளர்.

பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரரென  
 ஆரியர் நான்கு வருணத்தார யிருந்துளர். பிராமணர்  
 சமயநூல்க னைக் கற்றல் கற்பித்தல் முதலிய  
 தொழில்கட்குரியர். சத்திரி யர் அரசியல் நடாத்தல்  
 முதலிய தொழில்கட்குரியர். தனவை சியர்  
 பூவைசியர் கோவைசியரென மூவகையினராகிய வைசியர்  
 முறையே வாணிகம் உழவு ஆன்காத்தலென் னுந்  
 தொழில்கட் நூல்வரலாறு

ரும் இவ்வபோல் வன பிற தொழில்கட்கு முரியர்.  
 தனவைசி யர் வணிகரெனவும், பூவைசியர் வேளாளரெனவும்,  
 கோவை

சியர் இடையரெனவும் பெயர் பெறுவர்.

இம்முதன்முன்று

வருணத்தார்க்கும் "வவற்றொழில் செய்தற்குரியர்

சூத்திரர்.

வண்ணாரும் நாவிதரும் தச்சரும் னெல்லரும் தட்டாரும்

கன்னாரும் புலையரும் மள்ளருஞ் சான்றருங் குயவருஞ்

சர்வியரும் தயில வினையாளரும் பாதரும் பாணரும்

முதலாயினோர் சூத்திரர். இவரைச் சங்கர

சாதியாரெனவும் பூவைசியருங் கோவை சியருமே

சூத்திரரெனவும் அறியாதார் சிலர் கூறுவர். சங்கர

சாதியார் உளராதற்குமுன், ஆரியருள் இத்தொழில்கட்

குரிய ராயிருந்தார் யாவரென்னும் வினாவுக்கு

விடையின்மையானும், பூவைசியரையும் கோவைசியரையும்

வண்ணர் முதலாயினோரோடு சமப்படுத்திக் கூறுதல்

நடுவுநிலைமை யாகாமையானும் அவர் கூற்றுப்

பொருந்தாமை அறிக. ஒரு பிராமணனுக்கும் சத்திரியப்

பெண்ணுக்கும் அல்லது ஒரு சத்திரியனுக்கும் பிராமணப்

பெண்ணுக்கும் பிறந்த மக்கள், வண்ணன் நாவிதன்

முதலாயினோர் தொழில்களுளொன்றைச்

செய்தனரென்றல் சிறிதும் பொருந்தாமை உய்த்துணர்க.

ஆரியரேயன்றி உலகத் துள்ள மற்றெந்தச்சாதியாரும்

இந்நால்வகை வருணப் பகுப்பு ளடங்குவர். என்னை?

சிலர் தெய்வசிந்தை யுடையராயும், சிலர் ஆண்மைக்குண

முடையராயும், சிலர் பொருளீட்டுந் தொழின்முயற்சிக்  
 குணமுடையராயும், சிலர் ஏவலையே செய் யுங்  
 குணமுடையராயும் அவரெல்லாரும் காணப்படுகின்றன  
 றாகலான்.

தமிழர் நிலவேறுபாட்டான் லீவகைப் பகுப்பினரா  
 யிருந் துளர். முல்லையுங் குறிஞ்சியும் மருதமும் நெய்தலும்  
 பாலையுமே லீவகை நிலங்கள். அவ்வந் நிலங்கட்குரிய  
 மாந்தர் முறையே இடையர் குறவர் உழவர் பாதர்  
 மறவரெனப் பெயர்பெறு வர். அவர்க்குரிய  
 குட்தெய்வங்கள் முறையே மாயோனும் முருகவேளும்  
 இந்திரனும் வருணனும் ஆதித்தனுமென்னும் இவரேயாம்.  
 ஆரியருந் தமிழரும் ஒரே மார்க்கத்தவரென்பது,  
 ஆரியர்க்குரிய குட்தெய்வங்களே தமிழர்க்குமா  
 மதனானே ன்  
**அறத்துப்பால்**

அறியப்படும். தமிழருள் அவ்வச்சாதி அரசரே  
 சிற்றரசராய் அரசு செய்தனர். சேர சோழ  
 பாண்டியர் காலத்தும் நூற்றுவர்க்கு மேற்பட்ட  
 தொகையினராகிய தமிழ்ச் சிற்ற  
 அரசர் அவரோடொற்றுமையுடையராய் ஆங்காங்கிருந் தரசு  
 செய்தனரென நூல்கள் கூறுகின்றன. ஆரிய வேந்தராய்  
 சிற்றரசருமிருந்துளர். ஆரியர் தமிழரைச் சூத்திரரோடு  
 ற்ப்ப மதித்தனராயினும், அவருட் டலைமக்களையும்



(4) ஆதி. மன் னரையும் முறையே வைசியர்  
 சத்திரியரோடொப்ப ம திப்பா ராயினர். தமிழருள்  
 வண்ணன் நாவிதன் முதலாயி னோர் தொழில்களை  
 அவ்வநிலப் பகுப்பினுள்ளார் சிலரே செய்து வருவா  
 ராயினர். கடைச்சங்கம் நிலவிய காலத்துத் தமிழராய  
 ஆரியரு ள் அவரோடு கலந்த தமிழ் ருமாய  
 தென்புலத்தாரை அந்தணர் அரசர் வணிகர் வேளாள  
 ரெனப் பகுத்து நூல்களி டத்துக் கூறப்பட்டுளது.  
 பிற்காலத்து அந்தணர்முதலாய மேல்வருணத்தார்  
 வேளாளரைச் சூத்திரரெனக் கூறி அவ மதிப்பா  
 ராயினர்.

இவ்வுலகின்கட் சீவான்மாக்கள் தத்தங்கன்ம  
 ஏற்றத் தாழ்ச்சி காரணமாகச் சூடுகுளிர்களின் வேறுபாடு  
 முதலாயின வுடைய பல்வேறு வகைப்பட்ட இடங்களிற்  
 பல்வேறு வகைப் பட்ட உடம்பு முணவுஞ் செயலும்  
 அறிவினேற்றத்தாழ்ச்சியு முதலாயின வுடைபனவாய்க்  
 காணப்படுகின்றன. புண்ணிய மேலீட்டினான் மலைய  
 மக்கட் பிறப்பினராய்ப் பிறந்த மாந்த ருள்ளுங்  
 கன்மவேற்றத்தாழ்ச்சிக ளுளவாமாகலின், மற் றெவ ரைக்  
 காட்டினும் புண்ணிய மேலீட்டையுடையார் பிறத்தற்கிட  
 மாய்ப் பிசுதம மகாசிநுட்டி காலத்தமைக்கப்பட்டுள்ளது

இப் பரத கண்டமென்பதும் புண்ணிய பூமியேயாம்.  
 இப்புண்ணிய பூமியிற் பிறந்த ஆரியர்க்கும் அவர்க்கு  
 அடுத்தபடியினராகிய தமிழர்க்கும் அருளுமாறு ஆரன்  
 இமயமலையீ றோர்சாரிற் கயி லைமலையிற் கோயில்கொண்  
 டெழுந்தருளியிருந்துளர். புண் ணிய யுகங்களிலே அவர்  
 அவ்வாரியர்க்கு முன்னிலையினி ன்றும் தமிழர்க்குச் சிதப்  
 பரம் முதலிய ஆலயங்களிற் படர்க்கை ளினின்றும் வி  
 சேடவருள் செய்வாராயினர். ஆரியும் பற்பல்

### நூல்வரலாறு

௭

அவதாரங்கொண் டருள்வாராயினர். ஆரியர்க்குந்  
 தமிழர்க்கும் அருளப்பட்ட வேதாகமப் போதனைகளை  
 அவர் புண்ணிய மேலீட்டை யுடையராய்ப் பிறந்துளா  
 ரென்பதை நன்கு புண்ப்படுத்தும்.

அசுத்த மாயையிற் றோன்றிய காணத்தைப்  
 பரதகண்டத் துள்ளார் நாள் மாதம் வருடம் யுகமென்ப  
 பூமிமுதலியவற்றி னனதும் ஞாயிற்றினதும் செலவுமுதலிய  
 ஏதுக்களானே வரை யறைப்படுத்தி அவ்வண்ணமே கணித்  
 து வருவாராயினர். கிரே தத் திரேதத் துவாபர  
 கலியுகங்களென ஒன்றினென்று படி முறையே  
 புண்ணியங் குறையப் பாவம் மிகுந்துவரும் யுகங் கள்  
 நான்கு. இப்பொழுது நாலாம் யுகமாகிய கலியுகத்தில் ஐ  
 யாயிரத் திருபத்தைத்து வருடங்கள் சென்றன.  
 இங்ஙனமே உலகு முடர் பும் முதலாயினவேயன்றிக்

கால வேறுபாடும் உளது. அநேகம் யுகங்கள் கொண்டது கற்பமெனக் கூறப் பட்டுளதாயினும் இலகுவாத னேக்கி ஈண்டு முதல் யுகமே தொடக்கமாகக் கொள்ளப்பட்டது.

தென்மதுரைத் தமிழ்ச்சங்கம் இருந்தகாலத்துத் தமிழ்வழங்கும் நிலத்தெல்லை பாதகண்டத்துத் தென்பானிலத்தில் வடக்கண் வேங்கடமும் தெற்கட்கும்ரியும் கிழக்கும் மேற்கும் கடலுமெனக் கூறப்பட்டுளது. தென்மதுரை கபாடபுரம் முதலிய தமிழ்நாட்டு நகரங்களையும் தமிழர் பலரையும் சமயநூல் களையும் பிறவற்றையும் குமரிக்குத் தெற்கின்கணுள்ள பிற மொழி நாட்டையும் பிற்காலத்துக் கடல்கொண்டது.

ஆதியிலே இலங்கை பாதகண்டத்தின் ஓர் பாகமாயிருந் துளது; பின்னர் அதனைக் கடல் பிரித்தது போலும். முருகவேள் கயிலையை நீங்கி இலங்கைக்கு வந்தகாலத்து, அவருஞ் சேனையும் பிரித்தவக் கடலுக் கூடாக நடந்து வந்தனராயினும், இராமனுஞ் சேனையும் வந்தகாலத்து அணையிட்டே வந்தன ராகலின் படிமுறையே அல்தாமாயதுபோலும். இவ்விலங்கையின் ஆதியிலுள்ளவர் தமிழரே. முருகவேள் கிரேத யுகத்திற் குறவர் மகளாகிய வள்ளிநாயகியை ஈண்டே மணந்தனர்.

இவ்விலங்கை சூரனுடைய மகேந்திரத்துக்கு  
 வடக்கரண யிருந்துளது. முருகவேள் திருச்செந்தியில்  
 வந்திருந்து வீரவாகு தேவரைத் தூதனுப்பியபின்  
 இவ்விலங்கைக்கு வந்து சூரனோடு  
 பொருது வெற்றிகொண்ட பின்னர் அக்காலத்துத்  
 சிறந்த மணமாயுள்ள காந்தருவ மணமுறையாய்

தமிழர்க்குச்  
 வள்ளிநாயகி  
 யை மணந்தனர். இவ்விலங்கையின் தென்கீழ்ப் பாகங்கள்  
 பிற் காலத்துக் கடல் கொண்டனவேயெனினும்,  
 சூரன்போர் முத லிய சம்பவ நிகழ்ச்சிக்குரிய பல  
 அறிகுறிகள் இப்பொழுதுங் காணக்கிடக்கின்றன.  
 வடபுலத்து ஆரியப்பிராமணர் முதலாயி னோரும்  
 இலங்கைக் குறவராய தமிழரும் பிறரும் முருகவேள்  
 வள்ளிநாயகியை மணந்த அவ்விடமாகிய  
 கதிர்காமத்தின்கண் அவர்கட் காலய மமைத்துத்  
 தொன்றுதொட்டு வழிபாடு செய் து வருகின்றனர்.  
 அக்காலக் குறவர்வழித் தோன்றிய தமிழரே இக்காலத்து  
 மிருக க் த ன்மையராய்க் காணப்படும் வேட்டு வர் .  
 இவ்விலங்கையிற் சூரன்போர் நிகழ்ச்சியாலும், வைணவ மத்  
 த்தனாகிய இராமனோடு பொருத சைவமதத்தனாகிய  
 இராவணன் காலத்து ஆரக்கராலும், பின்னர்ப்  
 பரதகண்டத்து வடபாளி லத்திருந்து வந்து குடியிருக்கும்  
 சிங்களவராலுந் தமிழர்தொ கை குறைவதாயிற்று.  
 பிற்காலத்துப் பரதகண்டத்துத் தென் பாளி லத்திருந்த

தமிழராகிய ஆரியரும் தமிழரும் வந்து குடியிருப்பாராயினர்.

அரியயனானேன மூவராகும் முழுமுதற்கடவுளைப்  
பரத கண்டத்து வடபானிலத் துள்ளாரிற் பெரும்பாலார்  
சாத்துவிக குணத்தராய அரியென விசேடித்தும்,  
தென்பானிலத்துள்ளா ரிற் பெரும்பாலார்,  
சருவசங்காரகாலத்துச் சங்கார முதல்வரா கிய  
அரனொழிய ஏனையனைவருஞ் சங்கரிக்கப்பட்டொழிவராக  
லின், அச்சங்கார முதல்வராகிய அரனென  
விசேடித்தும் வ ணங்கு வாராயினர். முற்காலத்து  
அவ்வைவை மதத்தரும்

சைவ முதத்தரும் மதாபிமானங் காரணமாகப் "பெரும்போர்கள்  
விளைத்தனராயினும், அவ்விரு மதங்கட்கும் வணக்கமுறையிற்  
பேதமேயன்றி வேறு பேதமின்மை உய்த்துணர்க.

தமிழ்வழக்கு உலகியல்வழக்குஞ் செய்யுள்  
வழக்குமென நூல்வரலாறு

கூ

இருவகைப்படும். உலகியல்வழக்கு, அரிதிற் பொருள்  
கோடற் குரிய ஆன்றோ ருறுதிக்கட்டுரையும் எளிதிற்  
பொருள் கோடற் குரிய மெல்லுரையுமென  
இருவகைப்படும். ஆன்றோ ருறுதிக்கட்டுரை செய்யுளோ  
டொத்தலின் உரைச்செய்யு ளெனவும் பெயர்பெறும்.

செய்யுள்வழக்குப் பாச்செய்யுளுஞ் சூத்தி ரச் செய்யு  
 ளுமென இருவகைப்படும். எழுத்துப் பாடைவடி வாகிய  
 நூல்கள், முதலூல் வழிநூல் சார்புநூலெ ன மூ  
 வகைப்படும். அவைதாம் இலக்கண நூல்களும்  
 இலக்கியநூல்க ளும் சமயநூல்களுமென  
 மூவகையாயுள்ளன

அகத்தியமெனப் பெயர்சந்து தமிழிலக்கண  
 முதலூல் இயற்றியருளிணர் அகத்தியனர்.  
 வடமொழிக்குப் பாணினீ யம்போலத் தென்மொழிக்கு  
 இஃதோர் சிறந்த இலக்கணநூ லாம். ஆரிய  
 விலக்கணத்துக் கில்லாத திணை பால் வினைக் குறிப்பு  
 வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணப் பாகுபாட்  
 டானும், அகப்பொருள் புறப்பொருளென்னும்  
 பொருளிலக் கணப் பாகுபாட்டானும் தமிழிலக்கணமே  
 சிறப்புடைத் தென்று சொல்லலாம். அகத்தியத்துள்,  
 இயற்றமிழ் இசைத் தமிழ் நாடகத்தமிழென்னும்  
 முத்தமிழ் ழிலக்கணங்களும் விரலிக் கூறப்பட்டன.  
 இயற்றமிழுள் எழுத்தா மாறும், அவற்றாற் சொல்லாய்ப்  
 பொருளுணர்த்துமாறும், அச்சொற்பொருள் களாற்  
 செய்யுள் யாக்குமாறும், அவை அணியுறுமாறுங்  
 கூறப்படும். இசைத்தமிழுள் மாபூதம் முதலியவற்றாற்  
 புற்க ளெமாய் இசைக் காதாரமாமாறும்,  
 அவ்வாதாரத்தொடங்கி யெழுஞ் சூக்கும நாதம்  
 சரி கமபதநி யென்னும் எழுத்திசை ஏழாய்ப்

பிறக்குமாவும், அவ்வெழுத்திசைகளை மாத்திரைப்  
 படுத்துத் தொழில் செய்தலாற் சட்சம் முதலிய  
 ஏழிசைகள் பிறக்குமாவும், இவற்றுள்ளே பண்  
 பிறக்குமாவும், அவற்றினை இன்பம்பட மிடற்றுக்  
 கருவியானே நரப்புக் கருவிமுதலியபற்றிப் பாடுமாவும்,  
 நரப்புக் கருவிமுதலிய செய்யுமாவும் பிறவுங் கூறப்படும்.  
 நாடகத்தமிழுள் கூத்துவிகற் பழம், அவினய  
 விகற்பழம், தோரியமகளிர் முதலிய கூத் திய  
 ரிலக்கணமும், தலைக்கோவியல்பும், ஆடலாசிரிய ரிலக்க

2

க0 அறத்துப்பால்

ணமும், குழலோன் யாமோன் இசையோன் களிஞ்ஞெ  
 ன் பா ரிலக்கணமும் ஆடரங் கிலக்கணமும் பிறவுங்  
 கூறப்படும்.

ஆசிரியர் அகத்தியனார் அகத்தியத்தைத் தொல்கா  
 பியனார் முதலிய பன்னிரு மாணாக்கர் க்குக்  
 கற்பித்தருளினார். தொல்காப்பியனார் முதலிய  
 அம்மாணாக்கர் அகத்தியத்தின்க ணுள்ள இயற்றமிழை  
 வேறுபிரித்துத் தொல்காப்பியம் முதலிய வழிநூல்களை  
 யியற்றினார். அவற்றி ணுள்ளே தொல் காப்பியமே  
 சிறந்தது. பெருநாரை பெருங்சு ருது முதலிய  
 நூலுடையார் இசைத்தமிழை வேறுபிரித்து  
 வழிப்படுத்தார். முறுவல் சயந்தம் குணநூல்  
 செயிற்றியம் முதலிய நூலுடையார் நாடகத்தமிழை

வேறுபிரித்து வழிப்படுத்தார். அவ் விசைத்தமிழ்  
நூல்களுள்ளும் நாடகத்தமிழ் நூல்களுள்ளும் பல  
இக்காலத்து வழங்காவாயின. பல்காப்பியம் பல்காயம்  
காக்கைபாடினியமென்பன பல்காப்பியனார்  
முதலாயினோரற் செய்யப்பட்ட யாப்பிலக்கண நூல்கள்

தமிழ்மொழி தலைச்சங்கம் முதலிய மூன்று  
சங்கங்களி னும் நன்றாராயப்பட்டது. இச்சங்கம்  
மூன்றினையும் இரீஇனார் பாண்டியர்கள். தலைச்சங்கமிருந்து  
தமிழாராய்ந்தார் அகத்தி யனார் முதலாயினோர்.  
அக்காலத்துப் பாடப்பட்டன எத்து னையோ  
பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா  
விரையுமென இத்தொடக்கத்தன. அவைபின்  
இறந்துபட்டன. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது  
கடவுள் கொள்ளப் பட்ட மதுரை. அவர்க்கு நூல்  
அகத்தியம்

இடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார்  
அகத்தியனாரும் தொல்காப்பியனாரும்  
இருந்தையூர்க்குருங்கோழியும் திரையன் மாறனும்  
மோசியுங் கோந்தையும் முதலாயினோர். அக்காலத்துப்  
பாடப்பட்டன கலியுங் குருவும் வெண்டாளியும்  
வியாழமாலையகவலுமென இத்தொடக்கத்தன. அவை



பின் இறந்துபட்டன. அவர்க்குநூல் அகத்தியமுந்  
தொல்காப்பியமும் மாபுராணமும் இசைநுணுக்கமும்,  
பூதபுராணமுமென் நூல்வரலாறு கக

னுயிவை. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது  
கபாடபுரத்து. அக்காலத்துப்போலும் பாண்டியடைக்க  
கடல் கொண்டது. மாபுராணம் முதலியன இக்காலத்து  
வழங்காவாயின.

கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தா  
சிறுமேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையானாரும்  
பெருங்குன்னூர்க்கிழா ரும் இளந்திருமாறனும்  
நல்லந்துவனாரும் மருதனிளநாகனாரும் கணக்காயனார்  
மகனார் நக்கீரருமென இத்தொடக்கத்தினர்.

அக்காலத்துப் பாடப்பட்டன நெடுந்தொகைநானூறும்  
குறுந்தொகைநானூறும் நற்றிணைநானூறும்  
ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தம் நூற்றைம்பதுகளியும்  
எழுபதுபரிபாடலும் கூத்தும் வரியும் பேரிசையும்  
சிறுநிசையுமென்னும் இத்தொடக்கத்தன.

இவற்றுட்கில இக்காலத்து வழங்காவாயின.  
அவர்க்குநூல் அகத்தியமுந் தொல்காப்பியமும்.  
மிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை.

அவர் சங்க

முச்சங்கத்து நிவ்விய முதலூலாகிய அகத்தியம்

பெரு நூலாகலின் பிற்காலத்தார் அதனைக்கற்றல்  
முடியாதென்று கைவிட்டு அதன்வழிச்  
ஈருங்கித்தோன்றிய தொல்காப்பியம் முதலிய  
இலக்கணநூல்களையே கைக்கொண்டுபோற்றிப் பயில்வாரா  
யினபையின் அவ்வகத்தியம் கடைச்சங்க மொடுங்கிய  
பிறறைஞான்று மறைவதாயிற்று தொல்காப்பியம்  
இடைச் சங்கமுதல் இன்றுகாறுமுளதாய்  
நிலைபெறுவதாயிற்று. அக்  
காலத்துக் களவியடென்னும் பொருளிலக்கணநூல்  
மால் அருளிச்செய்யப்பட்டது.

இறையனா

கடைச்சங்கத்தின் பிறறைஞான்று தொல்  
காப்பியத்திற்கு இளம்பூரணரும் கல்லாடரும்  
பேராசிரியரும் நச்சினார் க்கினி யரும் தனித்தனி  
உரையியற்றுவாராயினர். சொல்லதிகாரத் துக்கு  
மாத்திரம் சேனாவரைய ருரையியற்றினர். எழுத்ததி  
காரத்துக்கு நச்சினார்க்கினிய ரியற்றியவுரையும்  
சொல்லதிகா ரத்துக்குச் சேனாவரைய ரியற்றியவுரையும்  
பொருளதிகாரத் துக்கு நச்சினார்க்கினியரும் பேராசிரியரு  
மியற்றியவுரையும் சிறந்தனவென்பர். சிவஞானமுனிவர்  
தொல்காப்பியப் பாபி ௧2

அறத்துப்பால்

ரச் சூத்திரத்திற்கும் எழுத்ததிகார

முதற்குத்திரத்திற்கும் விருத்தியுரை செய்தனர்.  
 ஐயனாரி தனரென்பவர் வெண்பா மாலையென்ப  
 பெயரியதோர் புறப்பொருணா வியற்றினர்.  
 அகப்பொருள் புறப்பொருளென்பன  
 பொருளிலக்கணத் தின் பகுதிகள்.  
 நாற்கவிராயநம்பியென்பவர் அகப்பொருள்விளக்க  
 மென்னும் நூலியற்றினர். யாப்பருங்கலமென்னும்  
 யாப்பிலக்கணநூற்குச் சிறந்ததோர் விருத்தியுரை யுளது.  
 அமுத சாகர ரியற்றிய யாப்பருங்கலக்காரிகையு  
 மவச்சணந்தியியற்றிய வெண்பாப்பாட்டியலும்  
 அணியிலக்கணங்கூறும் தண்டியலங்காரமு  
 ம் எழுத்துஞ்சொல்லு முணர்த்தும் நேமிநாதமும் புத்த  
 மித்திரனியற்றிய வீரசோழியும்  
 எழுத்துஞ்சொல்லு முணர்த்தும் நன்னூலும்  
 சுப்பிரமணியதீகசுதர் உரையுடனியற்றிய  
 பிரயோகவிவேகநூலும் வைத்தியநாததேசிகர் உரை  
 யுடனியற்றிய இலக்கணவிளக்கமும்  
 சுவாமிநாததேசிகரியற்றிய  
 இலக்கணக்கொத்துமென்னுமிவைகளும் இலக்கணநூல்க  
 ளாம்.

மதுரைமாநகரிற் கனகநன்மாப்பலகை வீற்றிருந்து  
 தமிழாசாய்ந்த நக்கீரனார்முதலிய கடைச்சங்கப் புலவரும்  
 பிறரு மியற்றிய இலக்கியங்கள் பத்துப்பாட்டும்

எட்டுத்தொகையும் பதினெண்கீழ்க்கணக்குமென  
 வழங்குகின்றன. நக்கீரனார் பாடிய  
 திருமுருகாற்றுப்படையும், முடத்தாமக்கண்ணியார்  
 பாடிய பொரு நராற்றுப்படையும்,  
 இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடிய  
 சிறுபாணற்றுப்படையும், கடியலூர்  
 உருத்திரங்கண்ணனார் பாடிய பெரும்பாணற்றுப்படையும்,  
 காவி ரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார்  
 நப்பூதனார் பாடிய முல்லைப்பாட்டும், மாங்குடி  
 மருதனார் பாண்டியன் நெடுஞ்செழிப்பனைப் பாடிய  
 மதுரைக்காஞ்சியும், நக்கீரனார் பாடிய நெடுநல்வாடையு  
 ம், கபிலர் ஆரியவரசன் பிரகதத்த  
 னைக் தமிழறிவுறுத்தற்குப் பாடிய குறிஞ்சிப்பாட்டும், சோழன்  
 கரிகாற்பெருவளவனைத் தானைகடியலூர் உருத்திரங்கண்ணனார்  
 பாடிய பட்டினப்பாலையும், பெருங்குன்றார்ப் பெருங்கொளசிக  
 னார் பாடிய மலைபடுகடாமுமென்பன பத்துப்பாட்டாம். இவற்  
 றுக்கு நச்சினர்க்கினியரார் சிறந்தவுரை இயற்றப்பட்டது.

நூல்வரலாறு

கந

கபிலர்                      முதலாயினோரா                      னியற்றப்பட்டு  
 அகப்பொருட்பகு                      திகளை                      மிகத்தெளித்துரைக்கும்  
 நற்றிணையும்,                      திப்புதோளார்                      முதலாயினோரா  
 னியற்றப்பட்டு                      அகப்பொருட்பகுதிகளைத்  
 தெளித்துரைக்கும்                      குறுந்தொகையும்,                      ஓரம்போகியாரான்  
 முதலும் அம்முவரான்                      இரண்டாநூறும்                      கபிலரான்  
 மூன்றா நூறும்                      ஒதலாந்தையாரான்                      நாலாநூறும்  
 பேயரான்                      ஐந்தா நூறமாக                      இயற்றப்பட்டு                      முறையே  
 மருதம்                      நெய்தல்                      குறிஞ்சி                      பாலை                      முல்லையென்னும்  
 ஐந்திணைகளையும்                      பொருளாகவுடைய                      ஐங்குறுநூறும்,  
 பாக்கள்                      பப்பத்தாக                      ஒவ்வொருபுலவர்                      சேரர்                      குலத்தாரைப்  
 பாடிய                      பதிற்றுப்பத்தும்,                      திருமால்                      செவ்வேள்                      கார்கோள்  
 வையை                      மதுரைமேலதாய்                      எழுபது                      பாக்களையு                      டைய  
 பரிபாடலும்,                      பாலை                      குறிஞ்சி                      முல்லை                      மருதம்                      நெய்த  
 லென்னும்                      ஐந்திணைப்பொருளும்                      அறிவுறுப்பதாய்  
 ஆசிரியர்                      நல்லந்துவரான்                      இயற்றப்பட்டு  
 நச்சினூர்க்கினியரான்                      மிகச்                      சிறந்தவுரை                      செய்யப்பட்டுள்ள  
 கலித்தொகையும்,                      மாமூலனார்                      முதலாயினோரான்  
 இயற்றப்பட்டு                      அகப்பொருட்பகுதிகளைத்  
 தெளித்துரைக்கும்                      அகநானூறும்,                      முரிஞ்சியூர்  
 முடிநாகராயர்                      முதலாயினோரான்                      இயற்றப்பட்டுப்  
 புறப்பொருட்பகுதிகளைத்                      தெளித்துரைக்கும்  
 புறநானூறுமென்பன                      எட்டுத்தொகையாம்.                      கல்லாடநாயனா  
 ரியற்றிய                      கல்லாடம்,                      பெருந்தேவனார்                      உரையிடையிட்ட

வெண்பாவா னியற்றிய பாரதம்முதற் கடைச்  
 சங்கநூல்கள் பிறவுமுள். பதினெண்கீழ்க்கணக்கைச்  
 சேர்ந் தன நாலடியார் திரிகடுகம் நான்மணிக்கடிகை  
 முதலியன.

தமிழ்க்காவியவிலக்கியங் ளள், திருத்தக்கதேவ  
 ரியற்றிய தும் சச்சந்தன்மகனாகிப் சீவகன் கதைநயக்  
 கூறுவதுமாய சிந்தாமணியும், இளங்கோவடிகள்  
 இயற்றியதும் கோவலன் கண்ணகி மாதவியென்னும்  
 இவர்கதையைக் கூறுவதுமாய சிலப்பதிகாரமும்,  
 மதுரைக்கூலவாணிகள் சாத்தனார் இயற்றி யதும்  
 மாதவிமகள் மணிமேகலையின் கதையைக் கூறுவதுமாய  
 மணிமேகலையும், குண்டலகேசியும்,  
 வளையாபதியுமென்னும் இவைகளேயாம். அவை  
 பஞ்சகாவியம் எனப்படும். அவற்றுட் குண்டலகேசியும்  
 வளையாபதியும் முன்னேருரைகளில் கச்ச  
 ஹாசக் காதல்பால்

ஒவ்வொருகூறே மேற்கோளாய் வழங்குகின்றன.  
 தோளா மொழித்தேவர் இயற்றியதும் பயாபதிகதையைக்  
 கூறுவது மாய குளாமணியும், இவ் வகையிலுள்ள  
 யாழ்ப்பாண நல்லூர்க் கரசனான பாராசசேகரன் மருகன்  
 அரசகேசரி இயற்றியதும் இரகுவின்  
 வழித்தோன்றல்களின் சரித்திரத்தைக் கூறுவது மாய

இரகுவம்மிசமுர், அதிவீரராமபாண்டியன் இயற்றியதும்  
 நளன் சரித்திரத்தைக் கூறுவதுமாய் நைடதமும்  
 பிறகாவியங் களாம். தமிழ்ப்புலவரான கம்பராரான்  
 இயற்றப்பட்ட இரா மாயணமும் 'வில்லிபுத்தூராலும்  
 நல்லாப்பிள்ளையாலும் தமிழ்  
 ழிலே தனித்தனியே இயற்றப்பட்ட பாரதங்களும் இதிகாச  
 விலக்கியங்களாம். பெரியபுராணம் தணிகைப்புராணம் கந்த  
 புராணம் திருவிளையாடற்புராணம் முதலியனவும்  
 இலக்கியங்களாம்.

ஆதியில் ஆரியபாடையிற் கூறப்பட்டுள்ள விசேட  
 சமய சாத்திரங்கள் பல பிற்காலத்துத் தமிழில்  
 மொழிபெயர்க்கப்  
 பட்டன.

ஆதியில்

பரமாத்மனாகும் இறைவன் பக்குவான்மாக்கட்கு  
 உபதேசித்ததே சமயசாத்திரங்களுள் முதலானாகிய  
 வேதம். நித்தமாயுள்ள வேதம் இறுதிக்காலத்து  
 இறைவன் மாட்டொடுங்கிப் படைப்புக்காலத்து  
 அம்முறையாற்றோன்றும்.  
 அக்காலத்து இறைவன் வேதத்தை அனந்ததேவர்க்கும் ஆக  
 மத்தைப் பிரணவர்முதலியோர்க்கும் உபதேசித்தன றான ஆத்த  
 வாக்கியங்கள் கூறுகின்றன.

இறைமுதற்கடவுள் மாந்தர்தம் பக்குவ தாரதம்  
 மியம் நோக்கிச் சோபானமுறையானே பொருள்களின்  
 மெய்ம்மை தேறி வீடுபெற்று உறுதிப்பயன்  
 தலைக்கடுதற்கன்றே சமய நூல் ஒன்றேயாகாது  
 வேதாகமங்களெனப் பலவாகப் பொது வுஞ் சிறப்புமென  
 இருவேறுவகைப்பட அருளிச்செய்தனர்.  
 உலகத்து மற்றெவரைக்காட்டினும் புண்ணியமேலீட்டையு  
 டைய ஆரியர்க்கும் அவர்க்கடுத்த படியினராய தமிழர்க்கும்

வேதாந்தசித்தாந்த மகாவாக்கியங்களும் வேதத்தின் ஞான  
 காண்டமாகிய உபநிடதங்களும் கிரியாகாண்டமும் ஆகமங்க

## நூல்வரலாற்று

கரு

ளும் தமிழ்ச்சமயசாத் திரங்களும் ஒரேகாலத்தன்றிக்  
 காலத் துக்குக்காலம் வே ண்டியபோதெல்லாம்  
 பரமாத்நாலும் ஆத் தர்களாலும் உபதேசிக்கப்பட்டன.  
 தமிழில் உபதேசிக்கப் பட்ட சமயசாத் திரங்கள் பல  
 இடைச்சங்கத்தார் காலத்துத் தமிழ்நாட்டைக்  
 கடல்கொண்டபொழுது அழிவெய்தின. திரே தயுகத்திலே  
 திருவாதவூரடிகள் அருளிச்செய்த திருவாசகமே  
 தமிழ்ச்சமயசாத் திரங்களுள் முந்தியுள்ளதாக  
 இக்காலத்துக் காணப்படுகின்றது. வேதாந்த  
 சாத் திரங்கள் இறைவன்மாட் : டிச்



சேதனசேதனப்பிரபஞ்சந் தோற்றமுறையிற் கூறும்;  
ஒடுக்கமுறையிற் கூறுவன சித்தாந்தசாத்திரங்கள்,

வேதம் இறைவர்வாக் கன்றென்றும்,  
உலகந்தோன்றி ஆயிரம் வருடங்கள் சென்றபின்  
மாந்தரார் கூறப்பட்டுளதா கலின் அஃதையாயிரம்  
வருடத்தின்முன் தோன்றியதொன்றே யென்றும் சிவந்  
கூறுவர். அளவுட்பட்ட உடம்பினுட் சிற் றறிவு  
வெளிப்படத் தோன்றும் மாந்தர் அளவுட்படாத இப்  
பூதாகாயம் காலம் முதலியவற்றையேனும்  
இப்பெற்றியன வென்றறிய வல்லுநரல்லர் .  
புறக்கருவியின்றி மாந்தர்தம் அகக் கருவிகளாய  
மனம்முதலிய விந்திரியங்கள், இறைவரைபுந் தம்மையுந்  
தாமவரை யடையும் நெறியையும் அந்நெறிக்கட்  
சென்றெய்தும் பயனையும் இவைபோல்வன  
பிறவற்றையும் அறிதாற்கேற்ற பெற்றியின்  
அமைக்கப்பட் டுள்ளன அல்ல வாகலின்,  
அப்புறக்கருவியாக வேதம் இன்றியமையாமையின்  
அவ்விறைவரால் அருளப்பட்டது. இறைவருண்மை  
காட்சி யளவையான் அறியப்படாது  
கருதலளவையின்வைத் தூகித் துணர்தற்பாலதாயினு ,  
அவரையடையும் நெறிமுதலாயின சுருதியளவையின்றி  
அறியப்படாமையானும், அகக்கரு வியை ஈந்தருவிய  
அவ்விறைமுதற்கடவுள் புறக்கருவியையும் ஈந்த  
ருளாரேல் அவர்செய்யு ிதொழிலு மாந்தர்க்குப  
பயப்படாதா

கலாணும், அளவுப்படாத குணத்திராகும் அவ்விழைமுதற்  
 கடவுளாகிய அருளுஞ்சித்தும் அவரோடத்துனிதமான சம்  
 பந்தமுள்ள எண்ணிறந்த சீவா ன்மரக்களாகிய  
 அருளைபெய் துஞ் சித்துக்களும் சிருட்டியும் வேதமும்  
 அநாதிரித்தியமா ககர் அறத்துப்பால்

யுள்ளனவென்றும் விலங்கு முதலாயின சீவா ன்மா க் தனெ  
 ன்றும் கன்மமும் மறுபிறப்பும் உண்டென்றும் உலகத்து  
 மார்க்கங் கள் சோபானமுறையானே  
 அவ்விழைமுதற்கடவுளை மாந்தர் எய்துதற்கு  
 உரியன்வாடுமென்றும் இடையீடுபடாத்தியானமே அவரை  
 அடைதற்கேற்ற மேலான நெறியென்றும் இங்ஙனமே  
 அஃதோதும் உண்மைகளெல்லாம் காட்சி கருத  
 ளளவைகட்கு மாறுபடாதன வாகல ாணும்  
 அஃதிறைவன் வாக்கேயாம. சீவான்மாவுக்கு  
 இந்நிரியவிடய சம்பந்தத்தால் அறிவு தோன் றும்.  
 அவ்வான்மா அறிவித்தாலன்றி அறியா வியல்பினை  
 யுடைத்து. ஒருவர்க்குப் பிறரும் அப்பிறருக்கு வேறு  
 பிறரு மாக இங்ஙனமே ஈற்றின்கண் முற்றறிவுடைய  
 அழல்விர் சோதி யருமறைக்கடவுளும்  
 அறிவிக்கவேண்டுதலின் அஃ தறிவிக்கப்படாது  
 மாந்தரான் அறியப்பட்டதென்றல் சிறிதும் பொருந்தாமை  
 உய்த்துணர்க.

உலகந்தோன்றிப் பற்பன்னூறாயிரம் வருடங்கள்  
 சென் றனவென்பதற்கு, இவ்வுலகத்திற்குள்ளே பற்பல  
 அறிகுறிகள் காணக்கிடக்கின்றன. உலகந்

தோன்றியபொழுதே புண்ணிய மேலீட்டையுடைய  
 மாந்தர்க்குப் பயன்பட வேதாகமங்கள்  
 உபதேசிக்கப்பட்டன. சோதிடத்தின் மிகவல்லவாகிய  
 பாத கண்டத்துள்ளார் யுகங்களுக்குச் சொல்லிய  
 வருடங்களைத் தவறாது கணித்துவந்தன ரென்பதற்கு  
 ஐயமில்லை யாகலானும், கிரேதயுகத்திலே விட்டுணு  
 நரசிம்மமாய்த் தாரகாசான் வம் மிசத்தராய  
 இரணியனையும் இரணியாக்கனையும் திரேத யுகத்திலே  
 இராமனாய் இராவணனையு ங்கும்பகர்ணனையு ம் துவா  
 பாயுகத்திலே கிருட்டிணனாய்ச் சிசுபாலனையுந்  
 தந்தவக்கிரணையுந் கொன்றனரெனக் கூறப்படுதலானும்,  
 கிரேதயுகத்திலே சூரன்போரும் திரேத யுகத்திலே  
 இராவணன்போரும் துவாபாயுகத்திலே பார்த்தப்போரும்  
 நிகழ்ந்தனவென்று கூறுவதாகலானும் உலகந்தோன்றிப்  
 பற்பன்னூறாயிரம் வருடங்கள் சென்றனவென்ப  
 துண்மையேயாம்.

வேதங்களாவன தைத்திரியமும் பௌடியமும்  
 தலவகா சமும் சாமவேதமுமாம். இவற்றை  
 வியாசமுனிவர் இருக்கு நூல்வரலாறு

கள்

எசு சு சாய ம் அ தர்வமென நான்காக  
 வரையறைப்படுத்தியுள்ளார். வேதங்களை அறிதற்கு

உபகாசமாயுள்ளன, உலகியற் சொல்லை யொழித்து  
 வைதிகச்சொல்லை யாராயும் நிருத்தமும் அவ்விரண்டினையுந்  
 உடனாய்ந்த நீந்திரத்தொடக்கத்து வியா கரண மும்  
 போதாயணியன் பாரத்தீவாசன் பரமார்த்தம் பர  
 மாத்திரயம் முதலிய கற்பங்களும் நாராயணியம்  
 வராகம் முதலிய கணிதமும் எழுத்தாராய்ச்சியாகிய  
 பிரமமும் செய்

யுள்ளிக்கணமாகிய சந்தமுமென்னும் ஆறங்கமாயுள்ள நூல்  
 களாம். புராணமும் நியாயநூலும் மீமாஞ்சையும் மீருதியு  
 மென்னும் நான்கும் உபாங்கமாயுள்ளன.  
 அவற்றுடன் ஆயுள்வேதமும் வில்வேதமும்  
 கார்தருவவேதமும் அருத்த நூலுமென்னும்  
 நான்குஞ்சேர வித்தைகள் பதினெட்டாயின.  
 காமிகர் முதலிய ஆகமங்கள் வேதத்தின்  
 பிரமகாண்டத்துள் அடங்குவன. மீமாஞ்சை நியாயந்  
 வைசேடிகம் சாங்கியம் யோகம் வேதாந்தமென்னும்  
 ஆறும் வைதிகசாத்திரங்கள். இவற்றை முறையே  
 சைமினி கௌ தமர் கணாதர் கபிலர் பதஞ்சலி  
 வியாசரென்னும் முனிவர்கள் செய்தார்கள். வேதாந்த  
 சூத்திரத்திற்கு நீலகண்டவாசிரியரும்  
 கராசாரியரும் இராமானுசாசாரியரும்

அரதத்தாசாரியரும் சங்  
 வழி நூலுரை செய்தனர்.

திருவாதவூரடிகள் முதலிய உண்மைநாயன்மாள்  
 அருளிச் செய்த சாலச்சிறந்த சந்தப்பிரபந்தங்களாகிய  
 திருமுறைகளும் திருவள்ளுவநாயனார் அருளிச்செய்த  
 திருக்குறளும் நாலாயிரப் பிரபந்தமும் முதலியன  
 தமிழ்வேதங்களாம் . தமிழ் வேதாந்த நூல்கள்,  
 கைவல்லியம் வேதாந்தசூடாமணி வாசிட்டம் ஈசுர கீதை  
 பகவற்கீதை பிரமகீதை பிரபோதசந்திரோதயம் முதலி  
 யனவாம்; சித்தாந்தசாத்திரங்கள், திருவுந்தி  
 திருக்களிற்றுப்படி சிவஞானபோதம் சிவஞானசித்தி  
 இருபாவிருபது உண்மைவிளக்

கம் சிவப்பிரகாசம் திருவருட்பயன் வினாவெண்பா போற்றிப்  
 பஹ்ருடை கொடிக்கவி நெஞ்சவிடுதூது உண்மைநெறி  
 விளக்கம் சங்கற்ப நிராகரணமென்னும் பதினான்குமாம்.

தமிழ்வேதங்க ளுள்ளே னன்ற யு ம்  
 சங்கவிலக்கியங்களுட்டலை யாயும் வீள்ங்குந் திருக்குறள்

3

அறம்பொருளின்பமென்னும் கஅ

அறத்துப்பால்

முப்பாலுடைமையுபற்றி முப்பாலுடைவரும்படும்.

இம்முப்! ஈ னுலைத் தெய்வப்புலமைத்  
 திருவள்ளுவநாயனார் கடைச்சங் கத்தார் காலத்தியற்றி  
 உக்கிரப்பெருவழுதியென்னும் பாண்டி யனும்  
 கடைச்சங்கப்புலவரும் வணங்கிக் கீழிருந்துகேட்ப,

உப்பூரி குடிசுமூர் மகனார் உருத்திரசன்மனாரோடு  
 சங்கப்பலகை வீற்றிருந்து அரங்கேற்றினர்.  
 இஃதரங்கேறியபொழுது நாம களும் இறையனாரும்  
 உக்கிரப்பெருவழுதியும் கபிலர் பாணர் நக்கீரர் முதலிய  
 கடைச்சங்கப்புலவர்களும் பல்வாறு புகழ்ந் தெடுத்தும்  
 போற்றிக் கவிகள் கூறுவாசாயினர். இந்நூற்கு  
 உரையியற்றினார்பலர்.. அவ்வுரைகளுட் பரிமேலழகியார்  
 இயற்றியவுரையே மிகச்சிறந்தது. பற்பல பாடைகளைப்  
 பேசும் பற்பலசாதியார் இதனைத் தத்தம் பாடைகளில்  
 மொழிபெயர்த்து விரும்பிக் கற்பாசாயினர்.  
 இஃதறநூலன்றிச் சிறந்த நீதிநூலு மாம்.  
 தமிழ்நாள்வகைப் பாக்களுட் சிறந்த வெண்பாக்களுண் மு  
 தன்மைபெற்றுள்ள குறள்வெண்பாக்களான்  
 இயற்றப்பட்டுளது.

வடமொழித் தொல்லாசிரியர் தசசுமார சரித்திரம்  
 முதலிய நூல்களை உரையானியற்றியவாறுபோலத்  
 தமிழ்த் தொல் லாசிரியர் சூத்திரஞ் செய்யுளென்னும்  
 இரண்டானுமன்றி உரையானே நூல்கள் செய்திலர்.  
 சூத்திரஞ் செய்யுளென்னு மிரண்டிற்கும் பின்னுள்ளார்,  
 அவற்றின் பொருளையுரைக்குங் காண்டிகையுரையும்  
 ஆண்டைக் கின்றியமையாது இயை  
 புடையவற்றையெல்லாம் இனிதுவிளக்கியுரைக்கும்  
 விருத்தி யுரையுமென இருவகையுரைகளையே  
 செய்வாசாயினர். செய்

யுளோடு உரையிடையிட்ட நூல்களுஞ் சிலவுள்.  
பிற்காலத்

தவர் மெல்லுரை நூல்கள் பலவற்றைச்  
செய்தனரேனும்

அவர்செய்த உறுதிக்கட்டுரைநூல்கள் மிகச்சிலவேயாம்.

இக்காலத்து நன்மாணுக்கர் கற்றற்கேற்ற  
பெற்றியன உரைநூல்களையாகலானும், புதினப்பத்திரம்  
முதலாயினவற் றில் நல்லாசிரியர் தம்தெண்ணத்தை  
வெளிப்படுத்தற்கும் நல் லறிவாளர் பல்லோர் குழீஇய  
வவைக்க னெழுந்தொருவர் பேசுதற்கும்

இவைபோல்வன பிறசெய்தற்கும் அவ்வுரைநூல் கடவுள்  
வாழ்த்து ௧௯

கள் இன்றியமையாதனவாகலானும், அவையிற்றையின்றி  
ஓர் பாடையும் அதனைப் பேசுவோருஞ் சிறப்பெய்துமா  
நில்லை யாகலானும், செய்யின் அறநூ லையே  
செய்கவென்னும் ஆன் றோர் வாக்கைச் சிரமேற்றாங்கி  
அத்திருக்குறளையே வழிப் படுத்து, மற்றும் பற்பல  
நூல்களினுமுள்ள நீதி முதலாயின வற்றையுஞ் சேர்த்துத்,  
தொல்லாசிரியர் நூற்பொருளையேயன்றி அவர் சொல்லையும்  
பொன்போலப்போற்றி அவ்வுரைநடையிற் றானே இந்நூல்  
இயற்றப்பட்டுளது. முதலானின் வழிப்படுமிஃ  
தறம்பொருளின்பொருள் முப்பாலுடைத்தாய்  
அவற்றைச்சுருக்

சிக் கூறுதலின் முப்பானூற்சுருக்கமென  
துப் பெயர்பெறுவதாயிற்று.

அளவினாற்

ரொகுத்

மாந்தர்க் குறுதியாயுள்ள அறம் பொருள் இன்பம்  
வீடென் னும் நான்கனுட் பொருண்முதலிய ஏனைமுன்றும்  
அறத்தினு ளடங்கும். என்னை ? யானெனதென்னும்  
இருவகைப்பற்றின் முறுகிய மாந்தர் இல்லறஞ்  
செய்தற்கும் இன்பந்துய்த்தற்கும் உபகாரமாகிய பொருளை  
அறத்தாற்றானீட்டி அறமுஞ்செய்து இன்பமுந்துய்த்து  
நன்னுகர்ச்சியான் அவற்றை வெறுத்துப் பொய்ப்பற்றற்று  
மெய்ப்பற்று நாடித் துறவறம் பூண்டு அந்தக்கரணங்கள்  
தூயவாதற்பொருட்டு விரதமனுட்டித்துச் சித்த சுத்தி  
யெய்தி ஞானமுற் றுப் பரம்பொருளைத் தலைக்கூடி  
இடையறாத மெய்யுணர்வி னுறைத்துநின்று  
சிவன்முத்தராய் விளங்குவ ராகலான். பொருளு மின்பமு  
ம் அறத்தின் வேறு தலின்றி அதன்வழிநிகழும்  
நீரனவாய் அதனுள் அடங்கும் இயற்கையவாமாயினும்  
ஈண்டு விரித்துக்கூறல்வேண்டி வேறு பிரிக்கப்பட்டன  
வாகலின் இஃதறநூலேயாம்.) நன்மாணக்கர்  
ஐயந்திரிபுறக்கற்று இதன் வழியொழுகி உறுதிப்பயன்  
றலைக் கூடுவாராக.



## 2. அதி. கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்தாவது நான்செய்யும் புலவன்  
 அந்நால் இடையூறின்றி இனிதுமுடிதற்பொருட்டுத்,  
 தான்வழிபடு கடவுளையாதல் எடுத்துக்கொண்ட பொருட்டு  
 ஏற்புடைக் கடவுளை 20  
 அறத்துப்பால்

யாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து  
 ஏற்புடைக் கடவுளை வாழ்த்துவதாம். என்னை ?  
 சாத் துணிகம் இராசதம் தாமதமென்னும்  
 முக்குணங்களான மூன்றாகிய அன்பொருளின்பங்கட்கு,  
 அச்சத்துவம் முதலிய குணங்களான மூவராகிய  
 முதற்கடவுளோடு இயைபுண்டாகலான். அம்முன்று  
 பொருளையுங் கூறலுற்றார்க்கு அம்மூவரையும்  
 வாழ்த்துதல் முறைமையாகலின், இவ்வாழ்த்து  
 அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறப்படுவதாயிற்று.

அகரவயிர், சூக்குமநாதமாகியதன்னைத்  
 தோன்றற்கிடமாயுள்ள ஏனையுயிரும் மெய்யுமாகியும்,  
 அவற்றையியக்குதலால் அவற்றோடுடனாகியும்,  
 சத்தத்தன்மையால் அவற்றின் வேறாகியும்  
 உளதாமாறுபோலப் பரமான்மாச், சூக்குமசித்தாகிய  
 தன்னைத் தோன்றற்கிடமாயுள்ள சீவான்மாவுந் தத்துவப்  
 பிரபஞ்சமுமாகியும், அவற்றை இயக்குதலால் அவற்றோ

டுடனூ கியுர் , பொருட்டன்மையால் அவற்றின்  
 வேறாகியும் உளது. தத்துவப்பிரபஞ்சம் இயற்கையா  
 னுளதன்றிச் செயற்கை யானே விகாரமெய்துவதொன்  
 ருகளா னும், தோற்றமு மீறும் உள்ளதன்பாற் கிடக்கு  
 மாகலானும் அஃதோர் காரியமேயாம். அக்காரியத்துக்குப்  
 பரமான்மாவாகிய நிமித்தகாரணம் இன்றி யமையாதது. எ  
 ண்ணியதொன் றெய்தமாட்டாக் குறைவுடைய சீவான்மா  
 வுளதேயாக அதன் மறுதலையாய நிறைவுடைய  
 பரமான்மாவுமுளது. இங்ஙனமே முழுமுதற்  
 கடவுள்துண்பை நிச்சயமாம்.

அம்முழுமுதற் கடவுள் “நிர்க்குணர்”  
 “குணதீத” ரென்று கூறப்படுவா ராயினும், அருளெய்து  
 ன் சித்தாகும ஆன்மாவுக்கு அருளுஞ் சித்தாதல்பற்றி  
 முற்றறிவுமுதலிய சிற்சுண முடையரெனப்படுவர். சிற்சு  
 ணத்தராய அவர்தாம் முத்தொழில் செய்தல்பற்றிச்  
 சாத்துவிகம் இராசதம் தாமதமென்னும் சுத்தமாயா  
 குணங்களான், முறையே மூவராய அரியபரை னாயுமுள்  
 இங்ஙனமே ஒவ்வோர் காரணத்தால் ஒருவரே பலராயு  
 யுள். அவரவர் கன்ம ஏற்றத்தாழ்ச்சிக்கேற்ப ஏற்றத்  
 கடவுள் வாழ்த்து 28

தாழ்ச்சியான பற்பல மார்க்கவழி ஒழுக்கும் நூர்தர்க்கு,  
 அவ்வம் மார்க்கக் கடவுளராய்தின்றும் அருள் செய்வர்.

சுதந்திர ராகிய அம்முமுமுதற் கடவுளை அடையினன்றே  
 பரதந்திர ராகிய ஆன்மாக்கள் குறைவினீங்கி நிறைவினை  
 எய்துவர்.

அழியாவானந்தப் பேரறிவே ஈ வரூபமா யு  
 ள்ளவருர், நல்லதன் நலனையுந் தீயதன் தீதையும் பகுத்  
 துய்த் துணர்ந்து நன்னெறிக்கட் சென்று உய்தலேவெண்டிய  
 மாந்தர்க்கு, இம்மைக்கண் அறம்பொருளின்பங்களையும்  
 மறுமைக்கண் இன்ப நு ஈருமாறு இந்திரன்முதலிய  
 இறைபவர் பதங்களையும் இறு திக்கண் அந்தமிலின்பத்  
 தழிவில் வீட்டையும் அருளுதலேயே  
 இச்சையாயுடையவருர், யானெனதென் நிருப்பாரைப்  
 படைத் துக் காத்தழித்தும் வினைக்கீடாகப்  
 போகியப் பொருள்களில் அமிழ்த்தியும் அவற்றைத்  
 துறந்தாரைத் தலைக்கூடியும் கூத்தாட் டுதலேயே தொழினா  
 யுடையவருமாகிய முமுமுதற்கடவுளைப்  
 பேரன்பாற்றியானித்துத் துதித்து வணங்கா நின்றேம்.

அருளெய்துஞ் சித்தாயுள்ள சீவான்மா  
 அவிச்சையை நீ க்கிக் கோடற்கு, அருளுஞ்சித்தாயுள்ள  
 மெய்யுணர்வினையுடைய பரமாத் தராம் பரமான்மாய்  
 புறக்கருவியாக அருளிய அற நூல்களைக் கற்று,  
 அவ்விறைமுதற் கடவுளின் நிருவடிகளைத் தொழுது  
 பிறவி யறுத்தலே மாந்தர் கற்றதனெ லெய்தும் பயன்.  
 தம்மால் விரும்பப்பட்டதொருபொருளை இடைவிடாது  
 நினைத் தலும் சொல்லலும் மதித்தலும் மாந்தர்

குணமாகலின், மற் றெல்லாப் பொருளினுஞ் சிறந்த  
உயிர்க்குயிராயுள்ள இறை முதற்கடவுளை விரும்பினவர்,  
அவரை இடைவிடாது நினைத் தலும் வாழ்த்தலும்  
வணங்கலுமே செய்வர் அன்பானினை வார துள்ளக்  
கமலத்தின்கண் அவர் நினைந்த வடிவோடு விரைந்து  
வெளிப்பட்டிருந்து அருள் செய்பவரும், அவரின் கீழ்  
அதிகார கிருத்தியஞ் செய்யு ம ஏனையர்ப்பாடாது முற்  
றறிவு வரம்பிலின்பம் இயற்கையுணர் வு தன்வயம்  
குறைவி லாற்றல் வரம்பிலாற்றலென ஆரூபச்  
சத்துச்சித்து ஆனந்த மென மூன்றினடங்கும்  
இறைமைக்குணங்கள் முற்றவுமுடைய உஉ

**அறத்துப்பால்**

ராகலின் மெய்ம்மைசேர்ந்த புகழுடையவரும்,  
புலன்கட்டுசெல் லும் அவாளினாதவராகலின்  
ஒருபொருளையும் விழைதலும் வெறுத்தலும்  
இல்லாதவருமாகிய இறை முதற்கடவுளை, இடை விடாது  
நினைத்து வாழ்த்தி அவர்கெறிநின்று வ ணங்கினவர்,  
தம்மைப்பற்றி வருவனவும் பிறவுயிர்களைப்பற்றி வ  
ருவனவும் செய்வத்தைப்பற்றி வருவனவுமென  
மூவகையான்வரும் பிறவித் துன்பங்களொழிய வீடு  
பெறுதலாகிய வரம்பிலின்ப மொந்துவர்; அங்ஙனஞ்  
செய்யாதார் காரண காரியத் தொடர் ச்சியாய்க் கரை  
யின்றிவரும் பிறவிப்பெருங்கடலை நீந்தமாட்டாராய்  
அதவ ளமுந்தி வருந்துவர்.

## ௩. அதி. வான்சிறப்பு.

வான்சிறப்பாவது அக்கடவுள்தானேயான் உலக  
 முன் அதற்குறுப்பாகிய அறம்பொருளின்பங்களும்  
 நடத்தற்கேதுவாகிய மழையினது சிறப்புக் கூறுதல்.  
 உயித்திபைத் தன் எனகத்துடையதும், மண்ணும்  
 நீரானும் ஆக்கப்பட்டு மேற் புறம் அண்டவடி  
 வமையப்பெற்றுளதும், அதன்மேற் காற்றுச் சூழப்  
 பெற்றுளதுமாயுள்ள இவ்வுலகம், மக்களான் வீற்று  
 வீற்றாகப் பிரித்தெடுத்த கற்கரிய பஞ்சபூதங்களான்  
 அமைந்துள தாய்ப், பூதாகாயமாகிய அந்தரத்திற்  
 சுழன்று, தன் தோற்ற வொடுக்கங்கட்கு இடைய  
 இச்சூரியனை, அதனதும் ஏனைய கிரகங்களினதும்  
 கவர்ச்சியான் இழுக்கப்பெற்றுச் சூழ்ந்து  
 செல்வதாயுளது. இவ்வுலகின்கட் பஞ்சபூதங்களான்  
 அமைந்த பல்வேறுவகைப்பட்ட உடம்புகளையுடைய  
 உயிர்கள், அப்பூதங்களைய காற்று நீர்  
 முதலாயவற்றையும் உருத்திரிந்த பிற வற்றையும் உண்டு  
 வாழாநின்றன.

நீரானது ஏனைய காற்று முதலாயின போலா வ  
 எஞ்ஞான்றும் எவ்விடத்தும் சுத்தமாயுங்  
 காணப்படாமையானும், உண் பார்க்கு உணவாவதேயன்றி  
 உணவுகளை உளவாக்கற்கின்றி யமையாத தாகலானும்,  
 உயிர்கள் மற்றெப்பொருளைக்காட்டினும் மேலாய் அவரவும்  
 பொருள் அஃதாயிற்று அதனருமை நோக்கியன்றே

கடவுளும், அதனைச் சூட்டினார் காற்றினு வான்  
சிறப்பு உரு

நொய்யதீய் மேலெழச்செய்தும், தன்னகமெங்கும்  
நிரம்பிய அங்கியாற் கடனீர் திடமாய் இறுகாத  
அத்துணைச் சூடுடைய பூமியானும், ஞாயிற்றின் கிரணம்  
அப்பூமியின்மேற் பட்டுப் பிரதிபலித்தலானும்,  
அக்கிரணம் அடங்கியவழிக் கடுக விடு தல்செய்யாத  
காற்றுப் பூமியி னண்மைக்கண் இறுகியும் படி முறையே  
சேய்மைக்கட் செல்லச்செல்ல இறுகுதல்குறைந் தற்றுப்  
போதலானும், உளதாய சூடு குறைந்த மேல்வெளி  
யாகிய ஆண்டுக் குளிர்ந்து மழையாய் மீண்டும்  
பூமியைநோக்கி வரச்செய்தும், சுத்தமெய்தும்  
மாற்றத்துக்கும் எவ்விடத்துக் கும் எக்காலத்துக்கும்  
உரியதாகினர்.

விசம்பின்கட் சுத்தமாயுள்ள நீர் மழையாய்  
வீழிற்காண்ப தல்லது வீழாதாயின் மண் மேற்  
பசும்புல்லினது தலையெயுங் காண்டலரி தாகலானும்,  
கடலைக் குறைத்து அதனால் உளதாய மேசம் மீட்டும்  
அதன்கண் மழையைப் பெய்யாதுவிடுமாயின் நீ

ர்வாமுயிர்கள் பிறவாமை மணிமுதலாயின படாமை  
 முதலிய வற்றான் அதுவுந் தன்னியல்பு குறையு  
 மாகலானும், அறநெறியான் வந்த பொருளைத் தக்கார்க்கு  
 உவகையோடுங் கொடுத்தலாகிய தானமும், மனம்  
 பொறிவழிப் போகாது நின்றற் பொருட்டு விரதங்களான்  
 உண்டிசுருக்கல் முதலாயின செய்யும் தவமும் உலகின்கண்  
 உளவாகா வாகலானும் கடவுள தாணையான் உயிர்களும்  
 அவ்வயிர்க்கு உறுதியாகிய அறம்பொரு ளின்பங்களும்  
 இவ்வுலகின்கண் உளவாதற்கு வதுவாயுள்ளது  
 அம்மழையே.

இவ்வுலகத்தின்கண் உயிர்கள் உளவாதற்கு நீர்  
 இன்றி யமையாததேயன்றி இவ்வுலகமும் உளவாதற்கு  
 அஃதின்றியமை யாதது. ஆகாயத்தினின்று வாயு வும்  
 அதனினின்று தேயுவும் அதனினின்று அப்புவும்  
 அதனினின்று பிருதுவியூராகச் சூக் கும பூதங்கள்  
 தோன்றும்; அவைதோன்றியவாறே ஒடுங்கும்.  
 அதுபோலத் தூலமாய நிலம் நீரிலும் நீர் தீயிலும் தீ  
 வாயு விலும் வாயு ஆகாயத்திலும் ஒடுங்கும்  
 ஒடுங்கியவாறேதான் றும். ஆகவே

பஞ்சபூதக்கலைப்பானாய்த் தூலமாயுள்ள நிலமாகிய உசு  
 அறத்துப்பால்

இவ்வுலகும், உடம்போடு கூடிய உயிர்களும் நீரையின்றி

அமையாமை உய்த்துணர்க.

## சு. அதி. அறன்வலியுறுத்தல்

அறன்வலி யுறுத்தலாவது மக்களுயிர்க்கு  
உறுதியுக்கும் அறம்பொருளின்பங்களென் னும்  
மூன்றனுள், இம்மைமறுமை யென்னும் இரண்டினையும்  
பயக்கும் பொருளும் இம்மையொன் றினையே பயக்கும்  
இன்பமும் போலாது அவ்வறம் இம்மை மறுமை  
வீடென்னும் மூன்றினையும் பயத்தலான் அவற்றின்  
வலியுடைத்தென்பது கூறுதல்.

உலகுமுடம்புமாம் இ நுகூற்றுந் காரியப்பிரபஞ்சம்  
இக் துணைப்பொழுது நிற்குமென மாந்தரான்  
அறியவாராது நீர்மே ளெழுத்தும் பேய்த்தேரும் கனவும்  
போல் நிலைபெறுவது போலத் தோன்றிக் காட்சிப்புணர்வு  
விரையக்கெட்டு மறைந்துபோதற் றன்மையுடைத்து.  
அங்கனம் மறைந்துபோகு நீர்மை யுடையதனை நிலையுத  
லுடையதென்று திரியக்கொள்ளுமுணர்வு பிறப் புக்  
கேதுவாய்த் துயருறுத்தலின், அம்மயக்கவுணர்வை மெய்  
யுணர்வாற் களைந்து பிறப்பறுத்து நிலையாய்  
வின்பதுகருமாறு மக்களாற் செய்யக்கிடந்தது  
அறமேயாம். அவ்வறமானது இல்லறம் துறவறமென  
இருவகைத்து. அவற்றுள் இல்லற மாவது  
இவ்வாழ்க்கைநெறிக்கணின்று அதற்குத்துணையாகிய  
கற்புடைமனைவியோடுஞ் செய்யப்படும் அறம்;  
துறவறமாவது இல்லறத்தின் வழுவாதொழுகி



அறிவுடையராயப் பிறப்பினை யஞ்சி வீடுபேற்றின்  
பொருட்டுத் துறந்தார்க்குரியதாய அறம்.

இல்லறத்தைச் செய்வார்க்கு அன்புடைமையும்  
துறவறத்  
தைச் செய்வார்க்கு அருளுடைமையுமே சிறந்த கருவிகளாம்.  
மாந்தர் அன்புடையராயின் தாமெய்தியபொருளைப் பிறர்க்கும்  
பகுத்துக்கொடுத்துண்டு வாழ்வார். அவர்  
அருளுடையராயின் பிறிதோருயிர் பசியான்வருந்தப்  
பார்த்திருத்தலைச் சகியார்; பிறிதோருயிரை அது துடி  
த்துப் பதைத்து வருந்தக் கொள்.

அறன்வலியுறுத்தல்

உரு

துண்ணார்; நீரையுண்டலானும் காற்றைச்  
சுவாசிக்கதாலானும் பிராணிகள் கொல்லப்படுமென் றஞ்சி  
நீர்க்கதாகத்தைத்தானும் சு வாசத்தைத்தானும் அடக்கித்  
தவஞ்செய்வார்.

விலங்குமுதலாய வேளைப் பிராணிகள் போலாகு,  
மாந்தர் தாம் நல்லதன் நலனுந் தீயதன் தீதும் உய்த்து னாவ  
ல்ல சித்தத் தானறியும் அறிவுமுடைய ஆறறிவுயிராய்ப்  
பிறந்துள். நலனா வனவற்றையுந் தீதாவனவற்றையுந்

பகுத்தறிந்து, தீதாவனவற்றைச் செய்யாதொழித்து, நலனாவனவற்றையே செய்யாராயின், அவர் தமக்கு மேலாயமானுட்பிறவியை எய்தியவதனாற் போதாற்பாலனவாயநன்மைப்பயன்கள் யாவும் இலவாம்.

பொருளீட்டலும் உண்டலும் உடுத்தலும் இவைபோல்வன பிறசெய்தலுமே இவ்வுலகத்து மாந்தர் செயற்பாலனவென் றெண்ணி, அவ்வண்ணமே செய்தொழுதுவாராயினர் சிலர்; சிலர், அங்ஙனமுமின்றி உண்ணலும் உடாதும் தர்முடம்பு வருந்த மேன்மேலும் பொருளீட்டலையே மேற்கொண்டொழுகி, இம்மையின்பத்தையும் பொருட்படுத்தாராய், எல்லைகடந்த பொருளவாவெய்தி அல்லும் பகலும் அல்லலுழப்பர். சிலர், பொருளைப் பொருட்படுத்தாராய், உண்ணல் உடுத்தல் முதலாயின செய்கிறின்பநுகர்தலே மாந்தர்க்குரியதாமென்றெண்ணி, உள்ள பொருளையெல்லாம் எல்லைகடந்த செலவுசெய்தலான் இழந்து, தாம்விரும்பிய இன்பநுகர்வொழிந்து, விரும்பாத துன்பத்தை வீரெந்து நுகர்பவராவர். அவர் யாவரும் “பிறந்த மாந்தர் இறப்பது திண்ணம்” என்பதை மறந்தவராவர்.

இவர் பொருட்செல்வம் உடையவரென்றும், இவர் யாசகரென்றும், இவர் கவிச்செல்வம் உடையவரென்றும், இவர் புல்லறிவாளரென்றும், இவர் வயோதிகரென்றும், இவர் நிகவிளைய ரென்றும், இவர் முடிமன்னரென்றும்,

இவர் குடிமா ங்கரென் றும், இவர்  
 மிகப்பெரியராயினாரென்றும், இவர் மிகச் சிறியராயி  
 னாரென்றும், இவர் ஆ ங்பாலாரெ ன் றும், இவர் பெ  
 ங்பாலா ரென்றும் ஏற்றத்தாழ்ச்சி ரோக்காது  
 யாவரெயெனினும் எப்

4

உசு அறத்துப்பால்

பொழுதேயெனினும் அவரையெல்லாம் கூற்றுவன்  
 கொன்று குவித்துவிடச் சுகொடுகள் அவர்தம் உடம்புகளை  
 உண்ணுதலைப் பார்த்திருந்தும், நேற்றைத்தினம் ஒருவர்  
 உடைமையாயிருந்தன இற்றைத்தினம் மற்றொருவர்  
 உடைமையாவதையும், அதிவிசித் திரமான  
 மாடமாளிகைக்கணிந்து அறுசுவையு ண்டி அமர்ந்து  
 இல்லாள் ஊட்ட மறுசிகை நீக்கி மகிழ்ந்துண்டு  
 யாழிசைமுத லாம் இன்னிசைகளைக் கேட்டு கன்மண  
 ங்கமழும் பஞ்ச சயனத் தின் கட்டுயின்ற பெருஞ்செல்வரும்  
 வறிஞராய்ப் பசிக்கொடுமை யைச் சகிக்கலாற்றாது  
 வீடுகடோறுஞ் சென்று வறுங்கூழையே னும்  
 யாசித்தலையும் கண்டுவைத்தும், மிக்கவிருளின்கண் மின்ன  
 லைப்போன்று துன்பத்தி னெல்லைக்கட் டோன்றி  
 மறைவதாயும் உள்ளபெற்றியை உய்த்துணர வல்லார்க்குக்  
 கனவினுக்ரவுபோ ல்ப் பொய்ந்நுகர்வெனப் புலப்படுவதாயும்  
 உள்ளதே சிற்றின்பம் என்பதை அறிந்துவைத்தும் தம

துடம்பும் பொருளும் இன்பமும் நிலையாயுள்ள உறுதிப்பொருளை மனத்தைத் திரித்துக் கொள்ளும் மாந்தர்தம் அறியாமை இருந்தபடியென்கே?

பேதையாயினார் அன்பையும் அருளையும் பொருளாகக் கொள்ளாது, பொருளையே பொருளை எனக்கொண்டு பொறுத்து வைத்தோம்புகின்றனரே. எப்படி ஒம்பினுமென்? அவர் இரக்கம் பொழுதேனும் அஃதிழக்கும் பொருளே. முற்றிற்றி களிலே செய்துவைத்த நல்வினையின் மேலீட்டினான் நிப்பெறுதற்கரிய மாணுட யாக்கையைப் பெற்றார், அன்றே நானும் அருளோடும் பொருந்தி வாராதபொருள் பசுமட்கலத்து நீர்ப்பாலச் செய்தானையுங் கொண்டழிந்து படுதலின், அவற்றோடு பொருந்த அறத்தாற்றும் பொருளையீட்டி அப்பொருளைப் பொதித்து வைத்தோம்பாது செயற்கரிய பலவறங்களை யுஞ் செய்தே. மக்கட்பிறப்பான் எய்தும் உறுதிப்பயன். இன்றைக்கிருந்தார் நாளைக்கில்லையாய், இன்றைக் கொருவருடைய தெஷப்பட்ட பொருள் நாளைக்கு மற்றொருவருடையதாய், அன்றைக்கே இன்பம் பயத்தற் குரிய வெணப்பட்டன துன்பம் பயத்தற் குரியவாத

அண்மையின், நிலையாத யாக்கையும் பொருளும் நிலையின் இன்றைக்கே அதுவும் இப்பொழுதே இம்மை மறுமைகண் ணுமே

## அறன்வலியுறுத்தல்

௨௭

அன்றி மேற்கதிக்கண்ணும் நிலையாய் இன்பித்தை  
எய்துதற் குரிய அறங்களைச் செய்தல்வேண்டும். யாவரும்  
இன்சொல்லா கிய விளைநிலத்திலே ஈதலாகிய வித்தையிட்டு,  
வன்சொற்களா கிய களைகளைக் களைந்து, வாய்ப்பையென்னும்  
எருவைப் பெய்து

அன்பென்னும் நீரைப்பாய்ச்சி, அறமென்னும்  
பைங்குழையே வளர்த்தல் வேண்டும். முற்பிறப்பின்கட்.  
செய்துவைத்த அறப் பயனை இப்பிறப்பின்கணுகர்வார்  
மேல் வரும் பிறப்பின்கண் நுகர் தற்பொருட்டு  
அறஞ்செய்யாமை, ஆளின்பாலைக் கறந்துண்டும் அதனை  
ஒம்பாமைக்கொ ப்பாம். அறத்தாற்றின் இவ்வாழ்க்கை  
ஆற்றுவாரே இம்மைக்கண்ணும் இன்பநுகர்பவராவர்;  
ஏனை மறத்தாற்றான் ஈட்டிய பொருளானும் பிறனில்  
விழைதன் முத லியவற்றானும் எய்துமின்பம்,  
இம்மைக்கட்டுன்பத்தோடு பொருந்தி வருதலானும்  
மறமைக்கட் டின்பத்தையே பயத்தலானும் இன்பமென்று  
சொல்லப்படும் பான்மையுடைத்தன்று.

அறஞ்செய்வார், பிறர் அறிதல்வேண்டிச்  
செய்கின்ற சொல்லும் வேடமுமின்றாய்த் தம்மனத்தின்கட்  
குற்றமுடைய எல்லா எய்தும், இல்லறத்தைப்

பொருளளவிற்கேற்பவும் துறவ றத்தை  
 யாக்கைநிலைக்கேற்பவும் நிலையாத யாக்கை நிலையின  
 பொழுதே செய்யாது கழியும் நாள் உளவாகா மற்  
 செய்வாராயின், அவ்வாறு செய்தவறம் செய்த உடம்  
 பழியவும் உயிரோ டொன்றி ஏனையுடம்பினுஞ்சென்  
 பயன்றரும். இன்றை நெறிக் கணினுறு அதற்குரிய  
 ஒழுக்கத்தில் வழுவாதொழுசுவார், துற வறநெறிக்கட்  
 சேறற்கும் உரியமாவர். அத்துறவற நெறிக்கணினுறு  
 அதற்குரிய ஒழுக்கத்தில் வழுவாதொழுசுவார், மூவகைத்  
 துன்பமு மெய்துதற் கேதுவாயபிறவியையறுத்து வீட்டி  
 னைத் தலைப்பட்டு நிரதிசயவன்பமெய்துவர்.

உடம்பும் பொருளும் இம்மைக்கண் ஒருவற்  
 கறத்தை விளைத்தனவேயாயின் அவற்கு அவை  
 நல்லவாயினவென்றும், அதனை விளையாதனவேயாயின்  
 பயன்படாவாயினவென்றும், பாவத்தை விளைத்தன  
 வேயாயின் தீயவாயினவென்றும் இவ் உஅ  
 அறத்துப்பால்

ஷண்மைய அறியவன் னவரே, எய்துதற்கரிய அவற்றை  
 எய்தியபொழுதே அவற்றான் எய்தற்பான்வாய நற்பயன்களை  
 விரைந் தெய்த முயல் பவராவர். கரும்பின் சாற்றைக்  
 கொண்டவர் அதன்கோது தீயிரலே சேவர்காணத்து மனம்  
 வருந்தார். அதுபோல, உடம்போடு கூடியிருந்தன்றிப்  
 பெறுதற்கரிய அறப்பா னைப் பெற்றுடையார் தாம்

விருர்பிப் டோறநிப் பேணிய உடம் பைன்ட்டு  
 நீங்கும்டோது அதுதான் தீயினே வெந்து சாம்பரா தலைக்  
 கண்டு மனம் வநந்தார். ஐவகைக் குற்றத்தான் வரும்  
 நவ்வீன தீவினையென்னும் இருவகை வினையும்  
 உள்ளதுணையும் உயிர் யாக்கையோடும் கூடிநின்று  
 அவ்வீனகை தின்பதுன்ப மென்னும் இருவகைப்பயனையும்  
 துகருமாகலின், இல்லறத்தின் க ணிற்பார்  
 துன்பத்திற்கேதுவாய தீவினையை யொழித்து இன்  
 ப த்து க் கே து வ ர ய ந வ் வி னை க ணை மனம்  
 வாக்குக் கர்யமென னும் மூன்றிடத்தும் முறையே  
 செய்யப்படும் நற்சிந் தையும் நற்சொல்லும்  
 நற்செயலுமுடையராய் அவ்வறத்தைச் செய்தொழுகுதலும்,  
 பிறப்பு வீடென்னும் இரண் டனது துன்ப வின்பக்  
 கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அப்பிறப்பறுத்தற் குத்  
 தமக்குரிய ஒழுக்கத்தின்கண்ணே வழுவாது நின்று  
 துறந்தவர் அறிவாற் பொறிகளைப் புலங்கண் மேற்  
 செல்லா மற்காத்து எல்லாவுயிர்கண்மேலுந்  
 தண்ணளியைப் பூண்டொ முகி அவ்வைவகைக்குற்றமு  
 மொழியும்பொருட்டுக் கடவுளிடத் துப்  
 பத்தியைவளர்த்துப் பேரன்புடையராதலுமே டக்கட்பிறப்  
 பினர் ஒழுகல் ஆறும்.

மனத்தையும் பொறிகளையும் அடக்கவல்லதாகும் பக்குவம் எய்தப்பெறுதார், துறவறமே மேலானதெனக் கருதி அந்நெறிக் கப்புக்கு, அதன்வழி ஒழுகமாட்டாராய் அதன்பயனையுமே யன்றித் தாம் முன்னின்ற இன்றறப்பயனையும் ஒருங்கே இழக்கின்றனர். இன்றறத்தின் வழுவாதொழுகினார் துறவறப்பயனையும் எளிதின் எய்துவராகலின்; அத்துறவறமே மேலானதென அதன்வழி ஒழுகக் கருதுதல் பேசைதமையே. அவ்விருவகை நெறிகளும் லோஸாயதெதுவென ஓராசிரியனை மாணாக்கன் வினவினன். வினாவ, அவ்வாசிரியன் “காட்சிப்பிரமாணத்தானே அந்நுண்மையை உணர்த்துவ” லென்று, அம்மாணாக்கனைத்

## அறன்வலியுறுத்தல்

௨௯

தன்னுடன் கூடவழைத்து, அந்நாட்டுத் தலைநகரை நோக்கிச் சென்றனன் செல்ல, அந்நெறிக்கட் சென்ற துறவியொருவனை ஓராசுவா வந்தெடுத்துத் தன்மத்தகத்தின் மேல்வைத்துத் தலைநகரை நோக்கிச் சென்றது. செல்ல, அதனைக்கண்ட அவ்விருவரும் பின்னொடர்ந்து சென்றனர். அரீசுவாத் துறவியைக் கொடு சென்றமைச்சர்பாலுய்த்தது. உய்க்கந், “தனக்குப்பின் அரசுக்குரியானொருவன் தனது வம்மிசத்திலுய் நம்மாசன் இறந்தனனாகப் பண்டைக்காலவழக்கப்படி நாம் விடுத்த பட்டத்தி யானை கொணர்ந்த இத்துறவியே இனிநமக்கரச” லென்று அமை



ச்சர் முதலாயினோர் மனம் மிகமகிழ்வாராயினர். அவர் அத்துற  
 வியை நோக்கி “அரசனே, இனி இவ்வுலகமும் இதன்கணுள்ள  
 குடிகளும் பிறவுந் தேவரீர துடைமையே” என்று கூறி வாழ்த்  
 திப்போற்றி வணங்குவாராயினர். அதன்பின்னர் அவனை ஆடை  
 யாபரணங்களான் அலங்கரித்து முடிசூட்ட முயன்றனர். அவர்  
 சொல்லும் முயலுஞ் செயலும் நோக்கி முனிவன்  
 பார்த்து “அமைச்சீர் வம்மின்! யான் துங்கோட்

அவரைப்  
 கியைந்தில

னென்று வருந்தகில்லீர், என் நிலைமையின் மேன்மையை நீயீர்  
 அறிதரற்கேற்ற தகுதியுடையீரல்லீர், உடையீராயின் இவ்வாறு  
 முயலீர், இனி நீயீர் துமக்கறிந்தவாறு யாண்டேனும் புக்கு தும்  
 பான்மையான் ஒருவனைத்தேடிக்கொடுவம்மின், வந்து அவனையே

அரசனுக்குமின்,  
 நினைப்பற்றலான்

அஃதவற் கொக்குமன், மற்றுப்பற் நிலான் பற்  
 யானெனதெனும்பற் ரெழிந்தேற்கு அஃனொ  
 வ்வாமை பெரிதுடைத்து, துறந்தார் வாழ்வுக்கு  
 அரசவாழ்வு எட்டுணையேனுய ஈடாமோ” வென்று, அதனை  
 எள்ளி நகையா டிப் புறங்காட்டி நடந்தோடிச் காட்டகம்  
 புக்கான். புக்கு, ஓர்

மரத்தின்கீழ் இருந்தனன். ஆசிரியனும் மாணக்கனுப் அவனைப் பிள்ளைப்போலச் சென்று மற்றொரு பாங்கரின் மறைந்திருந்து பார்த்தனர். அப்பொழுது அம்மரத்தின்மேல் இருந்த சேவர்புள்ளொன்று தன்பெடையை நோக்கிப் “பெண்ணே நாம் முன்பு செய்தவைத்த நன்வினைப்பயனாகவோ அல்லது இப்பொழுது செய்யும் இன்றைப்பயனாகவோ இன்றிரவு நன்விருந்தொன்று வரப்பெற்றேம் இவ்வாழ்வார்க்கு விருந்தோம்பல் இன்றியமையாததொன்றன்றோ? குளிரான் வருந்துந்துறவி அங்கனம் வருந்துதலைப்பொருட்டிப் பரவாது நங்கடனன்றோ?”

## நடவ அறத்துப்பால்

என்று கூறிப் பறந்துபோய் யாண்டோ ஓரிடம்புகுது நளநிர வின்கண்ட நெருப்புக்கொள்ளிபொன்றை வாயிற் கொளவிக் கொடு மன்னிருட்கண் மின்னுப்படைத்தென்னை மீ ன்நிவந் து அதனைத் துறவிமுன்னர் இட்டது. இட, அதனைக்கண்ட துறவி விறகுசேர்த்து நெருப்புவளர்த்துக் குளிர்காய்ந்தனன். அப்பொழுது சேவலைப் பெடைநோக்கி “எனதருமைநாயகனே! இந்நள்ளிருட்கண் உணவூட்டி விருந்தோம்பற்கு வேறொன்றுங் காணேன், நானே எரியும் அங்கியுள் வீழ்ந்திறந்து உணவாவ” உன்னச், சேவல் உன்னுடம்பு முனிவன் பதியைத் தணிக்குமளினகோ” வென்று கூறி அவ்விரு பறவைகளும் எரியும் அங்கியுள் வீழ்ந்திறந்தன. இன்றைத்தை இனிது நடாத்திய பறவைகளையும், துறவறத்தை மயங்கிக் கைவிடாத முனிவனையுங் காட்டி,

அவ்வவ் வறத்தினின்றார் அகனதன் வழித்  
 தவறாதொழுகலே இன்றியமையாச் சிறப்பிற்றன்றி மேம்  
 பட்டதெதுவென வாராய்தல் பேதைமையேயென,  
 அவ்வவ் வறன் வலியுறுத்துவான் இங்ஙனம் மாணக்கற்  
 கறிவுறுத்தி ஆசிரியன் போயினன்.

இல்லறவியல்

௩. அதி. இல்வாழ்க்கைச்சிறப்பு

இல்வாழ்க்கைச்சிறப்பாவது இல்வாழ்வான்  
 இவ்வளோடு கூடி வாழ்தலினது சிறப்பு. கற்பென்னு  
 மாடையையு டித்து, அன்பென்னுமள கத்தை முடித்து,  
 நாண்மென்னும் நறுஞ்சாந் தை மெய்யிற் பூசி, நற்குண  
 நற்செய்கைக ளென்னு மாபரணங் களைப் பூண்டு, மக்கட  
 பேறென்னுஞ் செல்வத்தை உடையளாய இல்லாளோடுகூடி  
 இல்வாழ்வான் பிறர்க்குப் பகுத்துண்டு, இல் லறத்திற்  
 கோதிய நெறியிற்றவரூ"தொழுகுதலே இல்வாழ்க்  
 கைச்சிறப்பு.

அறப்பண்ட மேற்றிய இல்வாழ்க்கையென்னுஞ்  
 சகடத் தின் செலவு, கண்ணிரண்டும் ஒன்றையே  
 காணுமாறுபோல, இல்வாழ்க்கைச்சிறப்பு

இவ்வாழ்வானும் இல்லாளும் நல்லொழுக்கமாயிய  
 நுகத்தின் இருபுறத்தும் பூண் டிழுத்துச் செல்லினன்றே  
 கடைபோகாநிற் சும் நறுமணமலரில்லாச் சோலையும்,  
 தாமரைமல ரில்லாத் தடா கழும், கண்ணில்லா வுடம்பும்,  
 சிங்களில்லாக் கங்குலும், நன் மந்திரி யில்லா வரசும்,  
 கற்றறிந்தவரில்லா வவையும், அன்பும் அருளுமில்லா  
 நெஞ்சமும், கற்புடை மனைசீயில்லா வில்லமும்,  
 நன்மக்கட்பேறில்லா வில்வாழ்க்கையும் உளவாயினபோற்  
 காணப்படினும் பயன்படாமையின் ஒருபெற்றியவாய்  
 இலவாயின வேயாம்.

இவ்வாழ்வா னென்பான் அறவியல்பினைபுடைய  
 பிரமசாரி வானப்பிரத்தன் சந்நியாசியென்னும் ஏனை  
 முவருஞ் செல்லும் அவ்வவ்வொழுக்க நெறிகளை  
 முடியச்செல்லுமளவும் அவர் செலவிற்குப் பசி கோய்  
 குளிர் முதலியவற்றான் இடையூறு வாராமல் உண்டியும்  
 மருந்தும் உறையுளும் முதலியவுதவி அவ்வவநெறிகளின்  
 வ முவாமற் செலுத்துதலும், களைகளை வராற்  
 றறக்கப்பட்டார்க்குத் தானே களைகளை நின்ற லெண்  
 டுவன செய்தலும், நன்கூர்ந்தார்க்கு உணவு முதலாயின  
 கொடுத்தலும், ஒருவருமின்றித் தன்பால்வந் திறந்தார்க்கு  
 நீர்க்கடன் முதலாயின செய்து நல்லுலகின்கட்  
 செலுத்துதலும், படைப் புக்காலத்து அயனாற்  
 படைக்கப்பட்டதோர் கடவுட் சா தியா கிய  
 தென்புலத்தார்க்கும், பண்டறிவுண்மையிற் குறித் துவந்தா

ரும் அஃதின்மையிற் குறியாது வந்தாநுமென இந்நாயின  
 யின சாய்ப் புதியராய் வந்தார்க்கும், உளினர்க்கும், எ  
 ளவாங்க ளும் தானுளைய் நின்று செய்யவேண்டுதலின், தல  
 க் . ள், செய்யவேண்டிய அறநெறியை வழுவாமற் செய்தலும்,  
 பழையனவும் புதியனவுமாயுள்ள தேவாலயங்களில்  
 விசேடமாய் வெளிப்பட்ட டருள் செய்யும் தேவர்கட்கு  
 இவ்வுலகின்க ண் மக்களாற் செய்யப்படும் நித்திய  
 பூசையும் அதன் குறைவுதீரச் செய்யப்படுத லான்  
 நைமித்திகமெனப்படும் விழவும் நடைபெறச்செய்தலும்,  
 அவ்வாலயங்கள் மடங்கள் முதலாய விடங்களிற்  
 கற்றுவல்லார்க் குங் கல்லாதார்க்குங் கல்வியறி  
 வொழுக்கங்களானும் கடவுட் பத்தியானுஞ் சிறந்த  
 போதகர்களைக் கொண்டு கடவுளை வழிபடு

152

அறத்துப்பால்

முறை முதலிய எல்லொழுக்க நெறிக்கட் செலுத்தும் போகளை  
 களைப் போதிப்பித்தலும், வித்தியாசாலைகளைத் தாபித்துக் கல்வி  
 கற்பித்தலும், குருடர் முடவர் நோயாளர் விருத்தர் பாலர் முத  
 லாயினோர்க்கு உணவூட்டல் முதலாயின செய்தற்குரிய அன்ன  
 சாலை வைத்தியசாலை முதலியவற்றைத் தாபித்து நடைபெறச்  
 செய்தலும், பலர்க்கும் பயன்படக் கிணறுங் குளமும் முதலா  
 யின தோண்டுவித்தல் ஆவுரிஞ்சுகன் னாட்டுவித்தல் முதலாயின  
 செய்தலும், இவைபோலவன பிறதருமங்களைச் செய்தலுமுடை  
 யவனா யிருத்தல்வேண்டும்.

இல்வாழ்க்கைக்குத் துணையாகிய மனைவியானவர், நிறைக் காவலில் வழிச் சிறைக்காவலாற் பயனில்லை யாகலின் கற்பினின் றும் வழுவாமற் றன்னைத்தானே காப்பவளாய்த், தன்னைக் கொண்டவளையும் உண்டி முதலியவற்றாற் பேணுபவளாய், நாய கனது வருவாய்க்குத்தக்க வாழ்க்கையை முடையவளாயிருத் தல்வேண்டும். ஒருவனில்வாழ்க்கை செல்வத்தான எத்துணை மாட்சிமை யுடைத்தாயினும் இவ்வாள் நற்குண நற்செய்கைக ளுடையளவல்ல ளாயினக்கால் அவ்வாழ்க்கை மாட்சிமையுடைத் தாகாது; மற்றுச் செல்வத்தாற் குறைந்ததாயினும் அவள் அவற்றையுடைய ளாயினகால் அஃதனை யுடைத்து, நற் குண நற்செய்கைகளினால் சுவராயும் தீயகுணமும் வன்செய் லும் தீயசெயலு முள்ளவளாயுமுள்ள இல்லாளிருந்த வில்லத்தை யாவ்ருமணுகற் கஞ்சுவ ராகலின் அது புலிகிடந்த புதலுக் கொப்பாம். கற்றுணர்ந்த பெரியவர்வா யுறுதிச்செய்தற் கற்றுணர்

வில்லாசைக் கொல்லுமாகலின் அஃதவர்க்கியமனாம். அதுபோல அறக்கடவுள் அறமல்லவற்றைச் செய்புந் மாந்தரைக் கொல்லு மாகலின் அக்கடவுள் அவர் தமக்கு இயமனாம் வாதைபானது காயின்றபின்னர் வளர்ந்துநாதலு இல்லையாகலின் அஃதீன்ற காயே அதற்கு இயமனாம். அதுபோல ஒருவனில்வாழ்க்கை

அதற்கிசைந் தொழுதும் இல்லாளீ இல்லாதவன்றே கடை  
போகா தழிவெய்துமாகலின் அவன்றனில்வாழ்கைகேடு அவன்  
கொண்ட இல்லாளே இயமனும்.

## அறன்வலியுறுத்தல்

௩௩

என்பில்லாத வுடம்பை ஞாயிறு சுட்டாற்போல,  
அறமில் லாத உயிரை அறக்கடவுள் சுடுமாகலின்  
அஃதில்லா வில் வாழ்க்கை, வாழ்வார்க் கென்றுந் துன்பம்  
பயப்பதொன்றேயாம். இல்லாட்டுங் கணவற்கும்  
நெஞ்சொன்றாகாவழி இல்லறங் கடைபோகா தாகலின்  
அவர் தாம் ஒருவர்மாட்டொருவர் அன்  
புடையசாதல்வேண்டும். யாவரொருவர் பாவத்தான்  
வந்த பிறர்பொருளைப் பகுத்துண்ணின், அறம்  
பொருளுடையார் மேலும் பாவந் தம்மேலுமாய் நின்று  
இல்லறங் கடைபோகா மைக்கும் அவர்வழி உலகத்தின் க  
ணில்லாமைக்கும் ஏதுவாகும். இவ்வாழ்வார் பொருள்செய்யு  
ங்காற் பாவத்தையஞ்சி யீட்டி, அப்பொருளை  
அறவியல்புடைய மூவர்முதலாயினோர்க்கும் தென் புலத்தார்  
முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தாமுமுண்டு தரும முஞ்  
செய்வசேல், இல்லறம் இனிது கடைபோகாநிற்குமேயன்றி  
அவர்வழி உலகத் தெஞ்ஞான்றும் நின்றல்ல திறத்தலு  
மில்லை.

இருபிறப்பாளர் மூவரானும் இயல்பாக  
 விறுக்கப்படுதல் கடன் மூன்றனுள் முனிவர்கடன்  
 கேள்வியானுந் தேவர்கடன் வேள்வியானுந்  
 தென்புலத்தார்கடன் புதல்வரைப் பெறுதலானு மல்ல  
 திறுக்கப்படாமையின் அத்தென்புலத்தார்கடன் இறுத்  
 தற்பொருட்டு அறியவேண்டுவன அறிதற்குரிய  
 புதல்வரைப் பெறுதலே இந் வாழ்வா நெய்தும்  
 பேறுகனெல்லாவற்றுள்ளுந் தலையாயது. ஆலமரத்தை  
 வீழ்ந்றித் தாங்கினுற்போன்று தந் தையின் தளர்வின் கண்  
 மைந்தனே அவன் குடியைத்தாங்குவன். இந் லைவிட்டுப்  
 பற்றினைத் துறந்து வனத்திற்குச் சேறற்கும் அவனே  
 அவற்குத் துணையாம்.

பெற்றெடுத்த வளர்த்த தாயைக் தெய்வமெனவும்  
 தந்தை யைக் குருவேன வுங்கொண்டு வ னை ந்கி  
 அவரைப்பேணி அவ ரிறந்தபின் செய்யவேண்டும  
 கடன்களைச் செய்து அவரை நற் கதிக்க  
 னுய்ப்பதே..மைந்தர் கடன். தந்தை புதல்வனுக்குச்  
 செய்யு ம் நன்மைகளுட் பொருளுடைய னுக்குதல்  
 முதலாயின ஒருபோதவற்குத் துன்பமும்  
 பயத்தற்கேதுவா .மாதலின், கற்றோ ரவையின்கண்  
 அவரினும் மிக்கிருக்குமாறு கல்வியுடைய

5

௩௪ அறத்துப்பால்

னுக்குதலே சிறப்புடைத்தாய நன்மை. அங்ஙனங் கல்வியு  
 டைய னுக்கிய தந்தைக்கு மகன் செய்யு ன் கைம்மாறாகிய.



கடனாவது, தன்னறிவு மொழுக்கமுங் கண்டார்  
 இவன்றந்தை இவனைப் பெறுதற்கு என்ன  
 தவஞ்செய்தான்கொல்லோ வென்று சொல் லுஞ் சொல்லை  
 நிகழ்த்துதலேயாம். புத்திர னறிவுடைமை கண்டு  
 தந்தையினும் அறிவுடையார் உவப்பீரெயினும், ஈன்  
 றெடுத்திக் கவானின்கட் கண்ட பொதுவுவகையினுஞ்  
 சால் புடைய னெனவறிந்த சிறப்புவுகை பெரிதாகலின்  
 தாயுவகைக் களவிலலை.

ஒருவ னுடற்குக் கண்ணிற் சிறந்த உறுப்பில்லை,  
 அது போல ஒருவனில்வாழ்க்கைக்கு, வெல்காமை  
 கண்டது விழை யாமை நல்லறிவுடைமை நாணுடைமை  
 முதலிய நற்குணங் களும், அவன் வெறுப்பன செய்யாது  
 குறிப்பின்வழி யொழுகல் பகுத்துண்டு வாழ்தல் முதலிய  
 நற்செய்கைகளுமுடைய இவ் லாளிற் சிறந்த உறுப்பில்லை;  
 இல்லாட்கு நாயகனிற் சிறந்த தொடர்புடையாரில்லை;  
 அவ்விருவர்க்கும் நன்மக்கட் பேற்றி னுஞ் சிறந்த  
 செல்வமில்லை; அமமக்கட்குத் தாயிற் சிறந்த கண் கண்ட  
 தெய்வமுந் தந்தையிற்சிறந்த குருவுமில்லை

கூ. அதி. அன்புடைமை.

அன்புடைமையாவ

து

இவ்வாழ்வான்

இல்வாழ்க்கைத் துணையும் புதல்வரும் முதலாயினார்மாட்டு  
 வீருப்ப முடைய னாதல். இல்லறம் இனிது நடத்தலும் பிற  
 வுயிர்கண்மேல் அருள் பிறத்தலும் அவ்வன்பின் பயனும்.  
 அவ்வன்பே மானுடவன் பெண்ப்படுவது.

பெறுதற்கரிய மக்களுயிர்க்கு உடம்போடுண்டாகிய  
 தொ டர்ச்சி அன்போடு பொருந்துதற்குவந்த நெறியின்  
 பயனாகலின், இல்வாழ்வான் மனைவி மக்க ளொக்க  
 ளென்னுமிவர் ஒருவர்மாட் டொருவர் அன்புடையா  
 யிருத்தல்வேண்டும். அவ்வன் அன்புடைமை

௩௫

புடைமை பிறர்மாட்டும் அக்தன்மையான்  
 வீருப்பமுடைமையைத் தந்து அருள் பிறத்தற்கேதுவாய்  
 இல்லறத்திற் குறுப் பாதலே யன்றித் துறவறத்திற்கும்  
 ஏதுவாகும். யாக்கை யகத் தின்கணின்று இல்லறத்திற் கு  
 றுப்பாக்கிய அன்புடைய சல்லா தார்க்கு இடனும் பொருளும்  
 ஏவல்செய்வாரும் முதலாய புறத் தின்கணின்று  
 உறுப்பாவனவெல்லாம் அவ்வறஞ் செய்தற்கண் என்ன  
 உதவியைச் செய்யும்?

அன்பானது தன்னுயிரை நோக்கிச் சென்று  
 கன்மார்ச்சிப் புக்கேதுவாய்ப் பிறவிப் பிணிக்கு  
 வித்தாவதூஉம், பிற வுயிரை நோக்கிச்சென்று  
 கன்மறுகர்தற் கேதுவாய்ப் பிற விப்பிணிக்கு

மருந்தாவது உமென இருவகைப்படும். ஒருவன்  
 தன் சுவரயங் கருதித் தொடர்புடையார்  
 மாட்டும் பிறர்மாட்டுஞ் செய்யுமன்பு பிறவிக்கு வித்தாம்.  
 மக் கட்டுப் பாலுட்டித் தாலாட்டிச் சீரீட்டும்  
 பெற்றதாயரிடத் துக் குழிப் பருவந்தொட் டிளதாம்  
 விருப்பமும், அத்தொடர் பாற் றொடர் புடைய தந்தையு  
 முடன்பிறந்தாரும் முதலாயி னோர்மாட்டுப் படிமுறையே  
 உளதாகும் விருப்பமும், அம்மக் கடா ம் தம்மாட்டுத்  
 தமக்கியல்பாயெழும் விருப்பங் காரணமா கச் சுவரயங்  
 கருதி அவர்மாட்டுச் செய்யும் அன்பேயாம். அவ் வன்பு  
 தம்மாட்டு நிறைந்துவருதலும் ஏனையோர்மாட்டுப் படி  
 முறையே குறைந்துபோதலு முடைத்து. தம்மாட்டுப்  
 படி முறையே குறைந்தும் ஏனையோர்மாட்டுப் படிமுறையே  
 மிகுந் தும் வாரா தொழியுமேயாயின் அவ்வன்பு  
 தன்நையுடையானைத் தப்பாது தீரெறிக்கட் செலுத்திப்  
 பாவத்தை மேன்மேலும் மிகுவித்துப் புண்ணியத்தைப்  
 படிமுறையே குறையச்செய்து கன்மார்ச்சிப்புக் கேதுவாய்ப்  
 பிறவிப்பிணிக்கு வித்தாகும்.

பிறவிப் பிணிக்கு மருந்தாவது, தந்தைதாயென்னும்  
 இரு முதுகூரவரும் வித்தியாகுருவும் தீக்கைசெய்குருவும்  
 அரசனும் பெரியாருங்கடவுளுமென்னும் இவர்சொற்கேட்டு  
 நன்றெறிக்கட் னேற்றகு ஏதுவாயதாம். நன்னெறிக்கட்  
 செல்வார்க்குப் பாவங் குறையப் புண்ணியம் மிகும். மிகப்,

படிமுறையிற் கன்மநுகர் நுகர்

அறத்துப்பால்

வுளதாய்ப் பிறவியறம். தன்னை நோக்கலாற் பாலமிது  
கியும் பிறவுயிரை நோக்கலாற் புண்ணிய மிகு கியும்  
உளவாமன்றே? அவர் அங்ஙனம் நன் னெ னறிக்க  
செல்லுங்கால் அக்குரவர் முக  
லாயினோர்க்கு அஞ்சதலானே தீமையாயினவற்றைச் செய்  
தலைப் படிமுறையிற் குறைப்பர். குறைப்பப், பிறவுயிர்கண்மேல்  
மிகவிருப்பமும் அவ்வுயிர்கள் துன்பங் கண்டுழி  
இரக்கமு ம் உள வாம். உளவாக, அவ்வு யிர்க்கு  
நன்மையாயினவற்றை மேன்மேலுஞ் செய்வர். செய்ய,  
அச்செயலாற் றமக்குளவா கும் மெய்வருத்தம்  
முதலாயவற்றைப் பொருட்படுத்தாப் பெற் றியிற்  
றம்மாட்டுத் தமக்குள்ள விருப்பம் படிமுறையிற் குறை  
யும். குறையக் குரவர் முதலாயினோர்மாட்டுப்  
பயபத்தியும் பிறர்மாட்டு விருப்பமும் படிமுறையே வளரும்.  
வளரச், செய்த பாவப்பயன் நுகர்ந்தொழியும். ஒழியப்,  
புண்ணியச் செயல்களி னும் படிமுறையே விருப்பு வெ  
றுப்பிலவாகக் கடவுட்பத்தி மிகும். மிக, ஈற்றின்கண்  
அக்கடவுட்பத்தி அவ்விறைமுதற் கடவுளைத்  
தலைக்கூடச்செய்யு ம். செய்ய, அவ்வுயிர்க்குப் பிறப்  
பிலதாம்.

ஒன்றற்கொன்று மாறாய தன்மையுடைய பயமும்

பத்தி யும் ஒருவர்மாட்டு ஒருகாலத்து  
 உளவாமோவெனின், உள வாம். என்னை? தம்மிடத்துத்  
 தமக்குளதாய அன்பு, தீமையா யின செய்யாமற் குரவர்  
 முதலாயினோர்க்குப் பயப்படுதலானே  
 படிமுறையிற் குறைய, அப்பயமும் தீக்காய்வார்போன்று  
 அவரை அகலாதும் அணுகாதும் உளராய்ப் பின் அவர்வயத்  
 தராய்ப் போதலாற்றானே படிமுறையிற் குறையப்  
 பத்தியொன் றே வளரு மாகலானென்க. அப்பத்தி  
 வளர்ந்துழிப் பேரன் பெனப்படும்.

பரி நோபைத் தணிக்குமாறு சிங்கம் ஏனைமிருகங்களைக்  
 கொன்றுண்டலும் ஒருவன் களவுசெய் துண்டலும் முதலாய  
 சுவரயங் கருதிச் செய்யும் செயல்கள், பாவத்துக் கேது  
 வாயின வாகலின் அச்செயல்கட்கும், புகழ்  
 முதலாயினவே நோக்கிச் செய்யப்படுஞ் செயல்கட்கும்  
 ஏதுவாய அன்பு மிருகத்தன்மை அன்புடைமை  
 ௩௭

யான அன்பெனப்படும். புகழ்முதலாய ஏதுக்களாற்  
 செய்யப் படுவனவற்றுக்கும் துகரப்படுவனவற்றுக்கும்  
 முன்னாழி காணாமாம். சுவரயங் கருதாத இல்லறச்  
 செயல்கட்கு ஏதுவாய அன்பும், துறவறத்துக் கேதுவாய  
 அன்பும் மாணுடத்கன்மை யான அன்பெனப்படும்;  
 அவ்வன்பு ஊழையும் புறங்கண்டு தன்னை  
 உளதாக்கப்படுவது. அன்பே சுவரூபமாயுள்ள முழுமுதற்

கடவுண்மாட்டுச் சுவரயந் கருதாது தலையின்றி  
 இ பல்பா நெழுந்து கலக்கும் அறிவின் வியாபாரமாகிய  
 சிறந்த அன்பே தெய்வீகத்தன்மையான அன்பெனப்படும்.  
 இப்பேரன்பு கன்ம நுகர்ந்துழி ளிளக்கமெய்துவது,  
 இன்பமுந் துன்பமும் நீங்கி யுளதாவது பேரின்ப  
 மெனப்படுமாறுபோல, விழைதலும் வெறுத்தலும்  
 நீங்கியுளதாவதே பேரன்பெனப்படும்.

இல்லறம் இனிது நடத்தற்கும் பிறவுயிர்கண்மேல்  
 அருள் பிறத்தற்கும் மாணுடவன்பே துணை. தம்மால்  
 அன்புசெய்யப் பட்டாரது துன்பங்கண்டுழி அன்புடையார்  
 கண் பொழிகின்ற புல்லிய கண்ணீரே உண்ணின்ற  
 அன்பினை எல்லாரு மறியத் தூற்று மாகலின்,  
 காட்சியளவைக்கு வெளிப்படாதாயினும்  
 அஃதனுமானவளவையாற் பிறரறிய வெளிப்படுவ  
 தொன்றே யாம். அவ்வன்பில்லாதார், பிறர்க்குப்  
 பயன்படாமையின் எல்லாப் பொருளானுந் தமக்கேயுரியர்;  
 அதனையுடையாரோ வெனின், அவர்தாம்  
 அப்பொருளானேயன்றித் தம்முடம்பானும் பிறர்க்குரிய  
 வராவர்.

மனத்தின்கண் அன்பில்லாத உயிர் இல்லறத்தோடு  
 கூடி வாழ்கின்ற தென்னுமது, வன்னிலத்தின்கண்  
 வற்றலாகிய மரந்  
 தளிர்ந்ததென்னு மதுபோலும். வெறுப்பின்றி எங்கு

மொரு தன்மைத்தாகிய வெயிலின்முன் என்பிலது  
தன்னியல்பாற் சென்று கெடுமாறுபோல,  
அத்தன்மைத்தாகிய அறத்தின்முன் அன்பில்லாத உயிர்  
தன்னியல்பா னொந்து கெடும். அன்பில்லா தார்க்குக்  
கல்வியறிவொழுக்கங்களும் தானதருமங்களும் கட  
வுட்பூசையும் சீரும் புகழும் முதலாயின இல்லையாகலின்  
இல் றறமும், வீரதமுந் தூய்மையும் அருளும்  
மெய்யுணர்வும் முத ளு அ அறத்து  
ப்பால்

லாயின இல்லையாகலின் துறவறமும் இல்லை. அவர்  
பெறுதற் கரிய மாணுடயாக்கையைப் பெற்றதனால் எய்தும்.  
பயன், துன் பத்துக் கேதுவாய தீவினையையும் அதன்  
பயனையும் மேலும் மேலும் ஈட்டுவதும் நுகர்வதுமேயாம்.  
அன் புமுதலாக அதன் வழிநின்ற உடம்பே உயிர்நின்ற  
உடம்பாவது, அவ்வன்பில்லா தார்க்கு உளவாய உடம்புகள்  
அறம்பயவாமையின் என்பினைத் தோலாற் போர்த்தன,  
உயிர்நின்றன வாகா. ஆகவே யாவரும் மாணு  
யாக்கையைப் பெற்றதன லெய்தும் பயனாகிய அம்மா  
ணுடவன் புடையராய் அறஞ்செய்து, முதிர்ந்த  
போன்போ டுருகி அகங்குழைவார்க்கு உரியயை  
இறைமூதற் கடவுளை அடைதலே இல்வாழ்க்கையா  
னெய்தும்பயனெ ன்பதை யறிந்து அதன்வழி யொழுகுதல்  
வேண்டும்.

அன்பின்மையும் அருளின்மையும்  
 நடுவுநிலைமையின்மை யும் பொறையின்மையும்  
 அழுக்காறுடைமையும் அடக்கமின் மையும் வெஃகலும்  
 வெகுடலும் வஞ்சமும் பகையு ம் காமமும் செய்ந்நன்றி  
 கோறலும் முதலாயின இவ்வாழ்வார் தம்மாட்டுள் வாகாமற்  
 கடிந் தொழித்துவிடவேண்டிய மனக்குற்றங்கள்.

## எ. அதி. விருந்தோம்பல்

விருந்தோம்பலாவது இருவகை விருந்தினரையு ம்  
 புறந் தருதல். விருந்தோம்புவார்க்கு இன்றியமைபாதன  
 பொருளே யன்றி இன்முகமும் இன்சொல்லுமாம்.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்  
 னும் ஐம்புலத்துள் முன்னையவிரண்டும் கட்புலனாகாதாரை  
 நினைந்து செய்வன வாகலானும், பின்னையவிரண்டும்  
 பிறர்க்கீத லன்மை யானும் இடைநின்ற விருந்தோம்பலே  
 சிறப்புடைத்தாய் இல் லறங்கட்கு முதலாயது.  
 வேதமோதலாகிய பிரமயாகமும் ஓமம் வளர்த்தலாகிய  
 தேவயாகமும் விருந்தோம்பலாகிய மானுட யாகமும்  
 நீர்க்கடனாற்றலாகிய பிதிர்யாகமும் பவியீதலாகிய

விருந்தோம்பல்

நகக

பூதயாகமுமென் னும்

ஐம்பெருவேள் வியினொன்றாய்த்



துறந்தா ரையு ன்ளிட்டு விருந்தினரை யோம்புதல்,  
 'மிகச்சிறியதோர் ஆடும்வித்து முனைத்து வளர்ந்து  
 உயிர்கட்கு மிகப்பெரிய நிழ லைக கொடுத்தாற்போலச்  
 செய்த அவ்வறம் அளவுமுதலியவற் று ன்  
 மிகச்சிறியதேயெனினும் அருளேதுவாய் ஞானவொழுக்  
 கங்களான் உயர்ந்த தக்கார் கைப்பட்டதேயாயின் அதன்  
 பய னுக் களவில்லை. அத்தன்மைத்தாகிய விருந்தோம்பல்  
 யாவரா னும் விருட் பிச் செயற்பாலதொன்றேயாம்.  
 அட்டுண்டுவாழத் தகுதியில்லாதவனே  
 அகிதி, அவனையோம்புதலே விருந்தோம்ப லெனப்படும்.

யாக்கையோடு கூடிப் பிறந்த வுயிர்கட்கு உளவாய  
 பிணிகள் பலவற்றுள்ளும் பசிப்பிணியே மிகக்கொடியது.  
 ஏனைப் பிணிகள் சிற்சில காலங்களின்மிக்கு வெளிப்பட்டுத்  
 தோன்றும், பின்னர் ஒழிவன ஒழியும், ஒழியாதன  
 கொல்லும், அவ்வா றின்றிப் பசிப்பிணி யோவெனின்,  
 அஃதுடம்புள்ள துணையும் தினந்தோறும் சிறிதுசிறிது  
 பொழுதினுட் டோன்றி வருத்துவ தாய், ஒருஞான்றும்  
 ஒழியாததாய், ஏனைப்பிணிகளெல்லாந் தோன்றற்  
 கேற்றதாய், இறுதிக்கண் அதனைக் கொல்வதாயுளது.  
 அத்துணைக்கொடிய நோயான் எத்துணைப் பெருஞ்

செல்வரும் மேன்மேலும் வருத்த முற்றுளரேயன்றி  
 வருந்தாதார் உலகத் தில்லை. அப்பசியைச் சிறிது பொழுது  
 தணித்தற்குரிய உணவுப் பொருள்களோடுவெனின்  
 அவையும், முற்பிறப்பிற் செய்து வைத்த கன்ம  
 ஏற்றத்தாழ்ச்சியானும், முயற்சியும் அதன்தின் மையும்  
 முதலிய ஏதுக்களானும், எல்லாவுயிர்கட்கும் ஒரே  
 பெற்றியானன்றி அளவு சுவை முதலியவற்றான்  
 ஏற்றத்தாழ்ச்சி மிகவுடையனவாய் அமையப்பெற்றுள்ளன.  
 அற்றுகளினன்றே அவ்வுணவுப்பொருளின திண்மையான்  
 வருந்து முயிர்கட்கு உணவூட்டல் முதலிய அறச்செயல்கள்  
 அறிவினேற்றமுடைய மக்கட்பிறப்பினர் கடனாயிற்று.  
 அறிவினேற்றத்தானே அன்பும் அருளு  
 முடையராதற்குரிய மாந்தர் அவ்வன்பும் அருளு  
 முடையரல்லராய்ப் பிறிதோருயிர் பசித்திருக்கப்  
 பார்த்துச் சசித்திருக்கும் பெற்றியினராவரேயாயின்,  
 அவர்தாம் விலங்கு சயி அறத்துப்பால்

முதலிய பிராணிகளோடும்வைத் தெண்ணப்படமாட்டார்.  
 ஓரறிவுடைய மரங்களென்றே எண்ணப்படுவர்.  
 உணவுப்பொருள் களை யீட்டிப் பசியான் வருந்து முயிர்கட்கு  
 மீந்து தாமுழன்றி வாழ்வதையே பொருளாகக்கொண்டு  
 இல்லறம் பூண்டார் அவ்வாறு செய்யாது  
 தம்வயிற்றைமாதிரம் நிறைக்கும் விருப்பின ராயினரேல்,  
 அல்லது அதுவுஞ்செய்யாது வாளா பொருளைக்

காத்திருப்பவ ராயினரேல், அவர்தமக்கு அவ்வில்லறம்  
 கருதிய நன்மையைப் பயவாது கருதாத தீமையையே  
 பயப்பதாரும் இவ்வாழ்வார்க்கு விருந்தீதாம்பலே  
 இன்றியமையாத கடனும்.

ஒருவன் மனத்தையும் பொறிகளையும் ஒறுத்தடக்க  
 வல்ல னாயவழிச் செய்யப்படும் அருமையு டைத்தாய  
 துறவறத்திற் புகுதலையொழித்து, அவற்றை பொறு  
 க்கவேண்டாது கீம்புல வின்பங்க ளாரத்துய்க்கும்  
 மென்மையு டைய இல்லறத்திற் புகு தல்,  
 ஈட்டன்முதலியவற்றற் றுன்பமுற்றும் பொருள்களைப்  
 போற்றி விருந்தினரைப்பேணி அவர்க்குபகாரஞ்  
 செய்தலான் அத்துறவறப்பனையும் எளிதி னெய்துதற்  
 பொருட்டேயாம். உண்ணப்படும்பொருள் சாவாமைக்குக்  
 காரணமாகிய மருந்தே யெனினும் குறைந்த  
 வளவினதேயெனினும் யாவரும் பகுத்துக் கொடுத்  
 துண்ணின் அவர்க்குத் துறவறமும் எளிதிற் சித்தியாத  
 லொருதலை. அங்ஙனஞ்செய்யாது தர்மைநோக்கிவந்த  
 விருந்து தம்மிடிலின்புறத்ததாகத் தாமேயுண்ணுமவர்,  
 இரையைக் கண்டுழி இனத்தை வரவழைத்து  
 அவற்றோடுநுண்ணும் பெற்றியனவாய காக்கைமுதலிய  
 பிராணிகளினும் இழிந்த பிறப் பினரென்று யாவரானு  
 மெள்ளப்படுவாராய், இம்மையின் மெய் போலத் தோன்றிச்  
 சிறிது பொழுதுள்ள பொய்யின்பமே நுகர் பவராவர்;  
 அவர்க்கு இல்லறமு மொருஞானஞ் சித்தியாத வில்லை.

தன்னை நோக்கிவந்த விருந்தினரை நாடோறும்  
 புறந்தருவான் தில்வாழ்க்கை, துன்பத்தை மிகுவிக்கும்  
 நல்குரவான் வருந்திக்கெடுத்தவில்லை; இறைக்குந்தோறு  
 மிறைக்குந்தோறும் ஊற்றுநீர் பெருகிக்கொண்டே  
 வருமாறுபோல, அவன்றன் விருந்தோம்பல்

சுக

செல்வமும் பெருகிக்கொண்டேவரும்; திருமகளுந்  
 தன்செல்வம் நல்வழிப்படுத்தலான் அவன்றனிவீன்கண்  
 மனமகிழ்ந்து வாழ்வள்; அவன் மறுபிறப்பிற் தேவைய  
 வானினுள்ளார்க்கு நல்விருந்தாவன். விருந்தோம்பலை  
 சீகமும் பேதையார் பொருளுடையசாயினும்  
 அப்பொருளாற் கொள்ளும் பயனையிழந்து உடைமையை  
 இன்மையாக்கலின், நிலையாப்பொருளை வருந்திக் காத்துப்  
 பின் அதனையிழந்து இதுபொழுது யாம் பற்றுக்கோ  
 டிலமாயினெமென் நிரங்குபவராவர்.

சேய்மைக்கட் கண்டுழி இன்முகமும் அதுபற்றி  
 நண்ணியவழி இன்சொல்லும் அதுபற்றி உடன்பட்டவழி

நன்றும் றலுமென விருந்தோம்புவாக்கு இன்றியமையாத  
 மூன்றனுள் முதலாய இன்முக மில்வழிச்  
 செய்மைக்கண்ணே வாடி நீங்கு தலின், முகம் வேறுபட்டு  
 நோக்கக் குழையும் அவ்விருந்தினர் மோந்துழியன்றிக்  
 குழையாத அனிச்சப்பூவினும் மெல்லியர். ஒருவன்  
 விருந்தினரைக் கண்டபொழுதே முகமினியனாய்,  
 மனத்தின்க னுவுகையையும் அன்புடைமையையும்  
 வெளிப்படு ப்பனவாய் வஞ்சனையில்வாயிருக்கின்ற  
 சொற்களையு முடையனாயின், அவை யீதல்போலப்  
 பொருள்வயத்தவன்றித் தன்வயத் தவாயினும் அறநெஞ்சு  
 டையார்ககல்ல தியல்பாக வின்மையின் பொருளில்வழிக்  
 கொடாமையினும் நன்று; அலீதேயுமன்றிப்  
 புகழ்முதலியன காரணமாகப் பொருளுடையார்  
 நெஞ்சுவந்து கொடுத்தலினும் ஆற்றாமையின்வந்த  
 விருந்தினர்க்கு இன்முக மின்றிக் கடுஞ்சொல்லாய்க் கொ  
 டுத்தலினும் நன்று.

நீரைக் காய்ச்சங் கிரணங்களையுடைய ஞாயிற்றின்  
 வரு கையாற் பொங்காத சமுத்திரம் குளிர்ந்த  
 கிரணங்களையுடைய திங்களின் வருகையாற்  
 பொங்குமாறுபோலக் கடுஞ்சொற்கு மகிழாத மாந்தரும்  
 ஏனை யிழிந்த பிராணிகளும் இன்சொற்கு மகிழ்தலைக்  
 கண்டிவைத்தும் அவற்றைக் கூறாது அக்கடுஞ் சொற்களை  
 யே கூறும் பேதையார் உலகத்தின்கட் பெறக்கருதிய

பெரும்பயன்றான் யாதோ? குயிலின் சத்தம் யாவர்க்கும்  
விருப் பையும் கழுதையின் சத்தம் யாவர்க்கும்  
வெறுப்பையுந் தரு

6

சுஉ

## அறத்துப்பால்

தலைக் காண்டலின், ஒருவன் கூறுஞ் சொற்கள்  
பொருளானே யன்றிச் சத்தத்தானும் இனியவா யிருத்தல்  
வேண்டும். எல் லார்மாட்டும் இன்பத்தை மிகுளிக்கும்  
இன்சொல்லை யுடையார்க்குப் பகையும் நொதுமலுமின்றி  
உள்ளது நண்பேயா மாந லின் அவர் எல்லாச்  
செல்வமுமெய்துவர். ஒருவனுக்கு அணி யாவது தன்றாற்  
றாழப்படுவார்கட் டாழ்ச்சியுடையனாய் எல்லார் கண்ணும்  
இனியசொல்லையு முடையனாதலேயாம்; இவையிரண்  
டுமேயன்றி மெய்க்கணியும் பிறவணிகள் அவைபோலப்  
பேர முகும் நற்பயனுங் கொடாமையி ன் அணிகளாகா.  
பொருளாற் பிறர்க்கு நன்மை பயக்குஞ் சொற்களை  
மனத்தா னராய்ந்து இனியவாக ஒருவன் சொல்லுமாயின்,  
அவற்குத் தம்பகையா கிய அறம் வளர்தலிற்  
பாவங்கடேயும். பிறர்கூறிய வின்சொற் றனக்கு மின்பம்  
பயத்தலையும் கடுஞ்சொற் றுன்பம் பயத்தலே யும் அ  
னுபவித்தறிகின்றவன், பிறர்மாட்டு மின்பம் பயக்கும்  
இனிய சொற்களைச் சொல்லாது துன்பம் பயக்குங்  
கடுஞ்சொற் களைச் சொல்லின், அவன் தனக்குத்தான் நல்ல

னல்லன்; அருள் நடுவுநிலைமை முதலாயின  
 வுடைபனுமல்லன். அறம் பயக்கும் இனிய சொற்களும்  
 தனக்குளவாயிருக்க அவற்றைக் கூறாது பாவம் பயக்கும்  
 இன்றை சொற்களை ஒருவன் கூறுதல், ஒளவை யுண்ட  
 நெல்லீக்கனிபோல அமிழ்தாகுங் கனிகளும் தன் கைக்க  
 ணுளவாயிருக்க அவற்றை நுகராது காஞ்சிரங்காய்  
 போல நஞ்சாகும் இன்றை காய்களை  
 நுகர்ந்ததேடொக்கும். ஆகவே இல்வாழ்வார்க்கு  
 விருந்தோம்பல் இன்றியமையாத நல் லறம், அங்ஙனம்  
 விருந்தோம்புவார்க்கு உள்ளத்தின் உவகை யையும்  
 அன்பையும் வெளிப்படுத்து அவ்விருந்தினரை மகிழ்  
 விக்கும் இன்முகமும் இனியவை கூறலும்  
 இன்றியமையா வேதுக்கள்.

## அ. அதி. நடுவு நிலைமை

நடுவுநிலைமையாவது பகை நொதுமல்  
 நண்பென்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது  
 ஒப்பிசிற்ரும் நிலை நடுவு நிலைமை  
 சாந்

யேயாம். ஒருவற்கு நடுவுநிலைமையுடைமை பாவமாயின அணுகாமைக்கு ஓர் சிறந்த அரணும். அதனையுடையவன் தன்னையுந் தனதுடைமையையும் போலவே பிறனையும் பிறனுடைமையையும் நோக்கி ஒழுக்குவனாகலின் அவனைக் கொலை களவு வியபிசாரம் முத்தவிய பாவங்கள் சென்றடையா. இயல்பாக மனத்தின்கண் நடுவுநிலைமையுடையவன் நடுவுநிலைமை யாகாதனவற்றைச் சொல்லாமலும் செய்யாமலும் நன்னெறிக்க னொழுக்குவன். அப்பெற்றியானே உலகங் கை கூப்பித்தொழும்.

ஒருபொருளைத் தனித்தனியே எனதெனதென்றிருப்பார் அதுகாரணமாகத் தம்முண் மாறுபட்டு வழக்குரைத்தனராயின், முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண்வைத்த பாரத்தை வரையறுக்குந் துலாம்போல, முன்னே தாம் இலக்கணங்களா னமையப்பெற்றுத் தொடைவிடைகளாற் கேட்டவற்றை ஊழானுள்ளவாறுணர்ந்து சீர்தூக்கி அவ்வுள்ளவாற்றை மறையாது, பகை நொதுமல் நட்பென்னும் முன்று திறத்



தாருள் அவர் யாவராயிருப்பினும் அவர்க்கு அவவுள்ளவாற  
 றுக் கொப்பக் கூறுதலே அறிவா னமைந்தார்க்கு அழகாவது.  
 தீவினையாற் கேடும் நல்வினையாற் பெருக்கமும் யாவர்க்கும்  
 முன்னே அமைந்துகிடந்தனவாகலின், அவை இப்பொழுது  
 வருவனவாகக் கருதிக் கேடு வாராமையைக் குறித்தும் பெருக்  
 கம் வருதலைக் குறித்தும் ஒருதலைக்க ணில்லாது, அவர் தாம்  
 மனத்தின்கட் கோட்டமின்மையைத் திண்ணிதாகப்பெற்று,  
 ஊழா னறுத்துச்சொல்லும் சொல்லின்கண்ணும் கோட்டமில்  
 ராவர்.

நடுவுநிலைமையுடையவன் தன்னுயிர் தனக்கு அருமை  
 யாய் உளதாமாறுபோலவே பிறனுயிரும் அப்பிறனுக்கு அரு  
 மையாய் உளதாமென்பதை நோக்கலாற் கொல்லாமை முதலிய  
 தன்மைகளையும், தன்பொருள் தனக்கு அருமையாய் உளதா  
 மாறுபோலவே பிறன்பொருளும் அப்பிறனுக்கு அருமையாய்  
 உளதாமென்பதை நோக்கலாற் கள்ளாமை முதலிய தன்மை

சுசு

அறத்துப்பால்

களையும் உடையனாய் விளங்குவன். அவன் தன்னை  
 ஒருவன் வருத்தின், அதனாற் றான் வருந்துமாறுபோலவே,  
 தான் பிற னொருவனை வருத்தின் அதனால் அவனுள்

வருந் துவனென் பகைநோக்கலாற் பிறிதோரு பிர்க்கு  
 அசிதமாயினவ ற்றைச்செ ய்யாமையையும், பிறனொருவன்  
 தனக்கு நன்மையாயினவற்றைச் செய்யின் அதுதான்  
 தனக்கு இன்பத்தருமாறு போலவே தான் பிறனொருவனுக்கு  
 நன்மையாயினவ ற்றைச் செய்யின் அவனுள்  
 இன்புறுவனென்பதை நோக்கலாற் பிறவுபிர்க்கு  
 இதமாயின வற்றைச் செய்தலையும் மேற்கொண்டொழுதி  
 நற்குண நற்செய்கைகளான் விளங்குவன்.

நடுவுநிலைமை யுடையவனது செல்வம்  
 பிறர்செல்வம்போல் அழிவிடதாய், அறத்தொடுவருதலின்  
 அவன் இறக்குந் துணையும் அவனுக்கும் அவன்  
 இறந்தபின் வழியினுள்ளார்க்கும் வலியாதலையுடைத்து  
 தக்கார்க்கு மக்கள் உளராதலும் அவர் நல்லராதலும்  
 தகவிலார்க்கு அவர் இலராதலும் ஒருவழியிருப்பினும்  
 தீயராதலும் ஒருதலையாகலின், இவர் நடுவுநிலை  
 மையுடையர் இவர் நடுவுநிலைமையினரென அறிதற்கு  
 அவரவருடைய நன்மக்களதுண்மையும் இன்மையுமே  
 சூறியாம். என்ற  
 தாய்முதலிய தொடர்புடையார்பொருட்டேயெனினும்,  
 அல்லது கண்ணோட்டத்துக் குரிய அயலார் பொ  
 ருட்டேயெனினும். அல்லது உயிர் போற்சிறந்த  
 நட்பார்பொருட்டேயெனினும், அல்லது தனக்குப்  
 பொருளிழவு வாராமையொருட்டேயெனினும், அல்லது  
 தான் இறந்துபடாமையொருட்டேயெனினும், அல்லது

இவைபோல்வன எவற்றின் பொருட்டேயெனினும்  
ஒருவன் நடுவுநிலைமையிற் றவறலாகாது.

செய்ந்நன்றிகோற் றல் உய்தியின் சூற்றமேயெனினும்  
நடுவு நிலைமையை அவ்விடத்துஞ் சிதைய விடுதலாகாது.  
தனக்கு முன்னொருதவி செய்யாதிருக்கத் தான்  
ஒருவற்குச் செய்த நாகிய காரணமின்றிச் செய்ததூஉம்,  
மறித்துதவமாட்டாமை உள்ளவிடத்துச் செய்ததாகிய  
பயனோக்காது செய்ததூஉம்,  
ஒருவற்கு இறுதிவந்த வெள்ளைக்கட் செய்ததாகிய  
காலத்தினால் நடுவு நிலைமை சூடு

செய்ததூஉம், இவர்க்கு இது செய்தால் இன்னது  
பயக்கு மென்று ஆராய்தலின்றிச் செய்ததாகிய  
பயன்றுக்காது செய்ததூஉமெனப் பலதிறத்தவாய்  
நன்றிகளுள், யாவனொருவன் யாதொன்றைப்  
பிறனொருவனுக்குச் செய்தனனாயினும், அப் பிறன்  
அவன்செய்த நன்றியை மறவாமையும் தன்னுலியன்ற  
நன்றியைச் செய்தலுமே வேண்டற்பாலனவன்றி,  
அந்நன்றியை நிரைந்து நடுவுநிலைமையிற் றவறிப் பாவத்துக்  
காளாதல் யாவ ரா னும் வேண்டற்பாற்றன்று .  
நடுவுநிலைமையைச் சிதைய விடுதலான உளதாய அந்நன்றி  
செயப்பெற்றானும் பின்னிருந் திகழ் தற்கும்  
பாவத்துக்குமே அஃதேதுவாகும். எத்துணைப்பெரிய நன்றி  
செய்தவரேயெனினும் தஞ்சொல்லால் அவர்க்கு இறுதி

வினையுமென்ப துண்மையேயெனினும்,  
 அக்காரணம்பற்றியாயி னும் ஒருபாற் கோடாத  
 மனத்தோடுகூடி அறங்கிடந்தவாறு சீர்தூக்கி  
 உள்ளவாறுரைப்பவரே நடுவுநிலைமை யுடையரெனப்படுவர்.  
 நீரின்மே லெழுதப்பட்ட எழுத்துப்போல அப்பொழுதே  
 அழிந்துவிடுந் தீயகுணமுடையார்க்குச் செய்த நன்றி  
 போலாத, அடியினுண்ட வெறுநீரை முடியினுள்  
 மதூரமா கிய இளநீராக்கித் தருந் தென்னைக்கொப்பாய  
 நல்லகுண முடை யார்க்குச் செய்த நன்றி  
 கல்லின்மேலெழுதப்பட்ட எழுத்துப் போல அவர்மாட்  
 டெப்பொழுதும் விளங்கித் தோன்றுமே யெனினும்,  
 தமக்கு முன் ஒருநன்றிசெய்தவர் பின் கொன்ற லொத்த  
 தீமைகள் பலவற்றைச் செய்தாராயினும் அவையெல்லாம்  
 அவர்செய்த நன்மை யொன்றனையும் நினைக்க இல்லையா  
 மேயெனினும், ஒருஞான்றும் விட்டுநீங்காத  
 மிக்கவன்புடைய தந்தைதாயரும் குருவும் பெரியாரும்  
 பாலரும் பாவையருமென் றிவர்போல்வாரைக் கொல்லினு  
 முய்யலாம் செய்நன்றிகோ றல் உய்தியில்  
 குற்றமேயெனினும், நடுவுநிலைமையைச் சிதைய விடுதலான்  
 வருங்கேடு அச்செய்நன்றிகோறலான் வருங்கேட் டினும்  
 மிகப்பெரிதாம்.

ஒருவன் நடுவுநிலைமையாகிய குணமொன்றைத்  
 தன்க ணெஞ்ஞான்று மெவ்விடத்துஞ் சிதையாமற் காக்க

வல்லனாயின் அவனே கொலைமுதலிய குற்றங்களொன்றுந்  
தன்கண்ணாகாமற் சூக அறத்துப்பால்

காக்கவும் வல்லனாவன். நடுவுநிலைமையிற் றவறாதவன்  
உலகத் துள்ளா ரனைவரும் தனக்குத் தந்தையும் தாயும்  
உறவினரும் நட்டாரும் அயலாரும் ஒரேசாதியாருமென்  
றிவர்போல்வாரே யென வேற்றுமையின்றி அவர்  
யாவரையும் ஒரேபெற்றியின ராகக் கருதுவன். இவர்  
தந்தையென்றும் இவர் தாயென்றும் இவர் உறவினரென்றும்  
இவர் நட்டாரென்றும் இவர் அயலர் ரென்றும் இவர்  
ஒரேசாதியாரென்றும் இங்ஙனமே வேறு பிரித்து  
உரிமையி னேற்றத்தாழ்ச்சி நோக்கி நடுவுநிலைமையிற்  
றவறிப் பழிபாவங்கட் காளாயினாரே மீளா நிரயத்துக்  
காளா யினார். ஒருவன் தன்னெஞ்சம் நடுவுநின்றலை  
யொழிந்து நடு வல்லவற்றைச் செய்ய நினைக்குமாயின்  
அந்நினைவை யான் கெடக் கடவேனென்று உணரும்  
உற்பாதமாக அறிக. தாமே தமக்குக் கேட்டை  
எய்துவித்துத் துயருற எவரும் விரும்பா  
ராகலின், அங்ஙனம் அறிதல் நடுவல்லவற்றைச்  
செய்யாமல்  
கோருபாயமாம்.

---

க. அதி. ஷுக்கமுடைமை.

ஒழுக்கமுடைமையாவது ஒருவன் தீயவற்றைச் செய்து தீநெறிக்கட் செல்லாது, நல்லவற்றைச் செய்து நன்னெறிக்கட் சேறல். மக்கட்பிறப்பின ரொழுகலாற்றானே வருணச்சிரம வேறுபாடுகளுளவாயின மிருதிமுதலாய நூல்களுள் வருணச் சிரம பேதங்கள் விதிக்கப்பட்டமைக்கு அதுவே காரணமாம். அம்மக்கடங் கன்ம வேறுபாட்டானே வருணங் குடிப்பிறப்பு முதலிய வேறுபாடுகளு முளவாயினவெனினு மமையும். என்னை? முற்பிறப்பிற் புண்ணிய மேலீட்டை யுடையார் உயர்ந்த வருணத்து உயர்ந்த குடிக்கண்ணும், அப்புண்ணியக் குறை வுடையார் தாழ்ந்த வருணத்துத் தாழ்ந்த குடிக்கண்ணும் பிறப்பாகலான். உயர்ந்த வருணச்சிரம வொழுகலாற்றிற் றவறிற் படுமிழுக்குத் தாழ்ந்த வருணச்சிரம வொழுகலாற் றிற் படுமிழுக்கினும் மிகப்பெரிதாம். அந்தணர்முத

## ஒழுக்கமுடைமை

௪௭

லிய வருணத்தார் வேதமோதன்முதலிய தமதொழுக்கத் திற் றவறலாகாது. பிரமசரியமுதலிய ஆச்சிரமத்துள்ளார் ஆசிரியனை வழிபட்டுக் கற்றன்முதலிய தமதொழுக்கத்திற் றவறலாகாது. பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தராயினும் ஒழுக்க முடையராக உயர்ந்த குலத்தராவ ராகலானும், உயர்ந்த வருணத்துப் பிறந்தராயினும்

ஒழுக்கத்திற்றவறத் தாழ்ந்த வருணத்தராவராக னானும்  
 அஃதுள் வழிப்படுங் குணத்தினும் இவ்வழிப்படுங்  
 குற்றம் மிகப்பெரிதாம். ஒருவன் பிறையாற்  
 நீயொழுக்கமே யுடையராய நீசரு னொருவனாய்ப்  
 பிறந்துள னெயெனினும் நல்லொழுக்கத்தான்  
 மேம்படுவனாயின் அவன் அந்தணர்முதலிய  
 மேல்வருணத்தாரானுந் துதியைப்பெற்று மேற்கதியை  
 எய்துவனானின் யாவர்க்கும் ஒழுக்கத்தின்மிக்க உறுதி  
 பிறிதொன்றில்லை. நல்லொழுக்க நெறியிற் றவறினார்  
 வீழுமிடம் நாகமே. ஒருவனுக்கு நல்லொழுக்கம்  
 அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;  
 தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாய்  
 இருமையினும் துன்பம் பயக்கும்.

மெய்மொழி மனங்களைத் தீநெறிக்கட்  
 செல்லவிடாது அடக்கிவைவே ஒழுக்கமுடையராவர்.  
 ஆமை ஐந்துறுப்பினை யும் இடர் புகுதாமல்  
 அடக்குமாறுபோல ஒருவன் ஐம்பொறிகளாற் புலன்களை  
 நுகரானின்றே ஒரு சிறப்பின்கண் அவற்றைப் பாவம்  
 புகுதாமல் அடக்கவல்லனாயின், ஒருமைக்கட் செய்த  
 வினையின் பயன் எழுமையுந் தொடருமாகலின்  
 அவ்வன்மை அவனுக்கு அவ்வெழு பிறப்பின்கண்ணும்.

அரணாதலையு டைத்து. உயர்குடிப் பிறப்பு முதலியவற்றூற்  
 பெருமிதமெய் தினோர் எனிதி னெழுக்கத்திற் றவறுவர்.  
 பெருமிதமின்றி அடங்குதல் எல்லார் க்குமொப்ப நன்  
 றேயெனினும், அப்பெரு மிதத்தினைச் செய்யும் கல்வியுங்  
 குடிப்பிறப்புமுடையார் அஃ  
 தின்றி அவைதம்மானே அடங்கியவழி அவ்வடக்கஞ் சிறந்து  
 காட்டாதாகலின், அவ்வெல்லாருள்ளஞ் செல்வமுடையார்க்கே  
 அது வேறொரு செல்வமாஞ் சிறப்பினையுடைத்து.

சஅ

அறக் துப்பால்

ஒருவ னெழுக்கத்தைக் கெடுக்குங் குற்றங்கள்  
 பலவுள். பொய் குறளை கடுஞ்சொல் முதலிய தீய  
 சொற்களின் பொருள் களாற் பிறர்க்கு வருந்  
 துன்பமொன்றாயினும் ஒருவன்பக்க லுண்டாவதாயின்  
 அவனுக்குப் பிறவறங்களா லுண்டாய நன்மை  
 தீதாய்விடும்; அஃதேயுமன்றி நாவைக் காவாதவன்  
 சொற்குற்றத்தின்கட்பட் டதறற் றுன்புறுவன்.  
 ஒருவனை யொருவன் தீயினற் சுட்டபு ண் மெய்க்கட்  
 திடப்பினும் மனத் தின்கண் அப்பொழுதே யாறும்,  
 அவ்வாறன்றி வெவ்வுரை யுடைய நாவினற் சுட்டவடு  
 அதன்கண்ணு றெஞ்ஞான்று மா றுது. காணாதவழியும்  
 பிறரை யிகழ்ந்துரையாமை யாவர்க்குஞ் சிறந்த  
 வொழுக்கம்.



மனத்தின்கட் காமம் வெகுளிமுதலிய குற்றங்க  
 டோன் றுமற் காத்தலே ஒழுக்கமுடையராதற்குச் சிறந்த  
 கருவி. காம மயக்கத்தாற் பிறனுக்குப்  
 பொருளாந்தன்மை யுடையானைக்  
 காதலித்தொழுகுவார்க்கு அறமும் பொருளுமேயன்றி  
 இன்பமு மில்லை. அறன்கடைநின்ற  
 பெண்வழிச்செல்வாரும் வரைவின் ம க ளி ரோ ரா டி ம்  
 இழி கு ல ம க ளி ரோ ரா டி ம் கூடி இன்ப  
 நுகர்வாரும்போல அறமும் பொருளு மிழத்தலே  
 யன்றி, எய்துதலெளிதென்று பிறனில்லாளகண்  
 நெறிகடந்து செல்லும் பேதையார் அச்சத்தாற்  
 றாங்கருதிய இன்பத்தையு மிழந்து பழியையும் பகையை  
 மெய்துகின்றனராகலின் அப் பிறன் மனையானை உட்கொள்  
 ளாத ஆண்டகைமையே நிரம்பிய வொழுக்கமாம்.

கடவுட்பத்தியும் உயிர்கண்மாட் டருளுடைமையுமே  
 நல் லொழுக்கத்துக் கேதுக்கள். கடவுளு மான்மாவும்  
 கன்மமுஞ் சுவர்க்க நரகங்களும் மறுபிறப்பும்  
 முத்தியுமுளவென்னு மிவ் வுண்மையை எஞ்ஞான்றும்  
 மறவாது, துன்ப \*நுகர்தற்குரிய நரகத்தையும் இழிந்த  
 பிறவிகளையும் எய்தாமைப்பொருட்டும், இன்ப  
 நுகர்தற்குரிய துறக்கத்தையும் மேலான மானுடப்பிற  
 வியையும் இறுதிக்க ணந்தமிழின்பத் தழிவில்வீட்டையும்  
 எய் துதற்பொருட்டும், முயல்வாரே நல்லொழுக்க

நல்லொழுக்க ரெறிக்கணிற்பார் ஒருயிர்க்குந்  
 தீங்குசெய்ய நினைத்தலுமாகாது. தமக்குத்  
 தீமைசெய்தவர்க்கும், அவர் செய்த தீமையை  
 அப்பொழுதே மறத்தலோ டமையாது இயன்றமட்டும்  
 நன்மையைச் செய்தல்வேண்டும். நடுவுநிலைமை  
 பொறையுடைமை அழுக்காறுமை புறங்கூறுமை  
 கள்ளாமை வெ துளாமை கள்ளுண்ணாமை சூதாடாமை  
 பகையாமை முதலியவற்றை ஒழுக்க ரெறியாகக்கொண்டு  
 அன்பும் அநுரூங் கடவுட்பத்தியு முடையராயொழுகுதல்  
 வேண்டும். தெய்வபக்தி யில்லாதவர் கொலைஞர் கள்வர்  
 தூர்த்தர் கள்ளுண்போர் பொய்யர் சூதாடுவோர்  
 புறங்கூறுவோர் முதலாயினோடு கூடுதலாகாது. தந்தை  
 தாய் பாட்டன் பாட்டி வித்தியாகுநு தீட்சாகுநு கடவுட்  
 பத்தியிற்சிறந்த பெரியோர் முதலாயினோரை விரும்பலும்  
 மதித்து வணங்கலு முடையராய் அவருடனே கூடி  
 யொழுகல் வேண்டும்.

உலகத்தவ ரியல்போ டொட்டவொழுதிப் பழி  
 பாவங்கட் கஞ்சி உயிர்கட் கிதமாயினவற்றைச் செய்து  
 மனத்தையும் பொறிகளையும் முழுமுதற்கடவுளை  
 வழிபடுதலாகிப் செவ்விய ரெறியிற் செலுத்தி அவ்விறைவ  
 னருளைப்பெற யாவரும் முய லுதல் வேண்டும். ஒழு

க்கமுடையார் தாம் பிறரையும் கல்லொழுக்க நெறிக்கட்  
 செலுத்த முயல்பவரா யிருத்த ல் வேண் டும்  
 அறியவேண்டிவனவற்றை அறிந்தடங்கி அஞ்சவே ன்நி  
 வனவற்றுக் கஞ்சிச் செய்யவேண்டிவனவற்றை உலகத்தா  
 ருவப் பச்செய்து இறைவனருளைப்பெற்ற அடியார்  
 கூட்டத்தை விநம் பிச் சேர்ந்து அவாவையறுத்து  
 அவ்விறைவ னடிபைக் கூடுதலே மக்கட்பிறப்பினராய  
 நமக்குரிய ஒழுக்கம்.

7  
 ௩௦

அறத்துப்பால்  
 ௧0. அதி. பொறையுடைமை.

பொறையுடைமையாவது காரணம் பற்றியாதல்  
 மடமை யானதால் ஒருவன் தமக்கு மிகைசெய்தவழித்  
 தாமும் அதனை அவன்கட் செய்யாமை. பிறர்  
 மிகைசெய்தவழி யாவர்க்கும் அவரவின் விளைவாய  
 வெகுளி வெளிப்பட்டுத் தோன்றும். அதனைத்  
 தோன்றாவண்ணம் அடக்கினவரே பொறையுடையராவர்.

அன்பு மருளு முடையார், தமக்கு  
 மிகையாயினவற்றை யாவர் செய்தாரேயெனினும்,

அவர்மாட்டுத் தமக்கு இயல்பா யுள்ள அவ்வன்பும்  
 அருளும் அவரை யொறுத்தற்குத் தடையாகு மாகலிற்  
 பொறையு டையராவர். பிறர் தமக்கு மிகை செய்தவழி  
 அறிவுடையராயினார், அவரவர் செய்த வினைப் பயனை  
 அவரவரே தப்பாது துகர்தல் வேண்டுமென்னும் இவ்  
 வுண்மையை அறிந்துள ராகலின், தாமும் அவர்க்கு  
 மிகையா யினவற்றைச் செய்ய நினையார்; ஒருவற்குப்  
 பேரறமெனப் படு வது பொறையு டைமையே என்பலத  
 மறவார்.

பிறனொருவனுக்குத் தாம் முன்னர் அறிவின்மையாற்  
 செய் துவைத்த காரணம்பற்றியாதல் அல்லது  
 தனதறிவின்மையா னாதல் அப்பிறன் தமக்குத்  
 தீமையாயினவற்றைச் சொல்லிய வழியுஞ் செய்தவழியும்  
 தாமும் அவற்றை அவன்கட் செய் யாது,  
 தன்னையகழ்த்தல் முதலியவற்றைச் செய்வாரையும் வீழா மற்  
 றாங்கும் நிலம்போலப் பொறுத்த லேயுன்றி அவற்றை அப்  
 பொழுதே மறத்தலும் தம்மாலியன்ற நன்மையைச்  
 செய்தலும் வேண்டும். இவ்வாழ்வார்க்குக் கேடு வாராமற்  
 காத்தலிற் றலை யாய வறம் அதுவேயாம். மரணபரியந்தம்  
 தனக்குத் தீமையே செய்தவனுஞ் செய்பவனுமாய்த்  
 தோன்றிய தூரியோதனனைத் தருமன் அவன் செய்த  
 மிகையாயினவற்றை யெல்லாம் பொறுத் தலோ டமையாது  
 வாறோர் சிறையினின்றும் மீட்டனனேயாக, ஒருவன்  
 சால்புடைமை ஒருகாற்றீமை செய்தாராயும்

பொறுத்த விலதேயாயின் அஃதென்ன பயனுடைத்து. தமக்கு இன்றாதவற்றைச் செய்தார்க்கும் இனியவற்றைச் செய்யும் விருப்பத்தை மேற்கொண்டு பாவார்க்கும் எப்பொழுதேயெனி னும் மிகைசெய்யாமையை விசதமாக வுடையவரே சால்பு டைய ரெனப்படுவர்.

பொருண்மிக வில்லான் கொடையே கொடை, இனையா னடக்கமே யடக்கம், அவைபோல ஒறுக்கவல்ல மதுகையுடை யான் பொறையே பொறை. தன்னின் வலியவனுர் தீன்றே டொத்தவனுஞ் செய்த மிகையாயினவற்றைப் பொறுத்த வரைக்காட்டினும் தன்னின் மெலியவன் செய்த மிகையாயின வற்றைப் பொறுத்தவரே சால்புடையராவர். என்னை? வலிய வற்கும் ஒத்தவற்கும் மீட்டுத் தாமும் மிகைசெய்யுங்கால் உள் வாகும் அச்சமுந் துன்பமுமென் றிவைமுதலாயின மெலிய வற்குச் செய்யுங்கால் இலவாய்ச் செய்தற் கருமையாகா தாக லான். வலியார் செய்த மிகையைப் பொறுதவன் அவரானிற்று படுவன்; ஒத்தார் செய்த மிகையைப் பொறுதவன் அவரான் வலிதொலைந் தழிவெய்துவன்; மெலியார் செய்த மிகையைப் பொறுதவன் மீளா நரகத்துக் காளாவன். ஆகவே தீமை புரு தாமற் காத்தலிற் பொறைபோன் றுயிர்க்குத் துணையாவது பிறிதொன்றில்லை.

நல்லொழுக்க நெறிக்கட் செல்லாத பேதையார் நன்னீர்  
 மைய வல்லாதவற்றைக் கூறினராயினுஞ் செய்தனராயினும்  
 அவரதறியாமையே அச்செயல்கட் கேதுவாமென் றெண்ணி  
 அறிவுடையராயினார் அவற்றைப் பொறுத்தல் வேண்டும். நாய்  
 தன் வாயாற் றம்மைக் கடித்ததேபாயின் மீட்டுத் தாமும் அத  
 னைத் தம்வாயாற் கடிப்பவருலகத்திலை; அதுபோலக் கீழோர்  
 தமக்கு மிகையாயினவற்றைச் செய்தனரேபாயின் மேலோர்  
 தாமும் மவற்றை யவர்க்குச் செய்யார். அறிவினிற் பெரியராயி  
 னார் அறிந்துவைத்துப் பிறர்க்கு மிகையாயினவற்றைச் செய்  
 யார்; அஃதேயுமன்றி அறிவினிற் சிறியராயினார் அறிந்து  
 வைத்துஞ் செய்த மிகையையும் பொறுப்பார். யாவர்க்கும் வன்

௫௨

## அறத்துப்பால்

மையுள்வைத்து வன்மையாவது அறிவின்மையான்  
 மிகைசெய் தாரைப் பொறுத்தலே யாம். மனச்செருக்காற்  
 றங்கட் டியவற் றைச் செய்தாரைத், தாமும் மவர்கட்  
 டியவற்றைச் செய்து தோ ளாது பொறையான் வென்றவரே  
 எல்லாரினும் பெரியர். பிறர் தமக்குத் தீங்குசெய்தவழிப்  
 பொறுது அவரை யொறுத்தாரை. அவர் தாமும் அத்தீங்கு  
 செய்தவரோ டொத்தலின், அறிவு டையார்  
 ஒருபொருளாக மனத்துக் கொள்ளார்; அவரைப்

பொறுத்தவரையோவெனின், அவர் சான்புடைமைபற்றி இடை  
 விடாது நினைப்பராகலின் அப்பொறையுடையராயினுர்க்கு உலக  
 மழியுமளவும் புகழுண்டாம்; அவ்வொறுத்தார்க் குண்டாவது  
 கருதியது முடித்தேமெனத் தருக்கியிருக்கும் அவ்வொரு  
 நாளே யின்பமே.

விரதங்களான் ஊனைத் தவிர்ந்து உற்ற நோயைப்  
 பொறுக்  
 குந் துறந்தாரினும், இருவகைப் பற்றொடு நின்றே அறிவினா  
 தார் செய்த மிகையாயினவற்றைப்பொறுக்கும் இவ்வாழ்வாரே  
 பெரியர். மறைக்கப்படவேண்டிய உடலுறுப்புக்களையெல்லாம்  
 ஆடையான் மறைக்குமாறுபோலப்  
 பொறுக்கப்படவேண்டிய பிறர் செய்த  
 மிகையாயினவற்றை யெல்லாம் பொறையான்  
 மறைக்க, அம்மிகைசெய்த பிறர் தாமும் நாணிப் பின்னர் ஒரு  
 ஞான்றும் மிகையாயின செய்யாதொழிவர்; அஃதேயுமன்றித்  
 தமக்குப் பிறர் செய்த மிகையையும் பொறுப்பர்.  
 மறந்தம் பிறர்க்கு மிகைசெய்யாராய் அவர் செய்த  
 மிகையைப் பொறுத் தலை யன்றி அப்பிறர் தான் தமக்குச்  
 செய்த மிகையாயினவற் றான் எரிவாய் நிரயத்துக்  
 சான்றோர் கடன்

காளாவரேயென் றிரங்குவதூஉஞ்

மாந்தர் பொறையுடைமையைத் தங்கனெஞ்ஞான்றும் நீங்  
 காமற் போற்றிப் பாதுகாப்பதையே விசதமாகக்கொண் டொழு  
 கவல்லராயின், அஃது உலகத்துப் பற்பல தீச்செயனிகழ்ச்சிக  
 ளுளவாகாமைக் கேதுவாகும். பொறையுடைமையைத் தமக்  
 கோர் பூனாமாகப் புனைந்தொழுகுவாரை உலகங் கைகூப்பித்  
 தொழும்.

## அழககாறமை

௩௩

### ௧௧ அதி. அழக்காறமை

அழக்காறமையாலது பகைவர் நொதுமலர்  
 நட்டாரென் னும் முத்திறத்தார்மாட்டும்  
 ஆக்கீங்கண்டவழிப் பொறுக்க யாட்டாத தன்மை. அஃது  
 உயிர்கட் கியல்பினுள்ள விழைவு வெறுப்பென்னுங்  
 குற்றங்களின் விளைவுகளு ளொன்று. நல் லறிவாளர்  
 தம்மைப் பல தீமைகட்கு மாளாக்கிவிடுமென் றஞ்சி  
 அதனைத் தோன்றும்பொழுதே அறிவாகிய  
 கருவியினுற் களைந்துவிடுவர். அழக்காறு பொறைக்கு  
 மறுதலையாயுள்ள பொறமைபெனப்  
 பெயர்பெற்றுள்ளதேயாயினும், அஃதொரு வற்குப் பிறர்



மிகையாயின செய்துழி யுளதாகும் அப்பொருமை போலாது  
யாவர் மாட்டுங் கல்வி செல்வம் முதலியன வுளவா  
யிருப்பக் கண்டுழி யுளதாவது. வஞ்சனை பொருளாசை  
முதலிய மனக்குற்றங்கட்டுகெல்லா மஃதேதுவா யுள்ளது.

அழுக்கா றுடையான் மனத்தின்க ணெஞ்ஞான்றுந்  
துன் பமே குடிபுகுந்திருக்கும் ; அவனுக் கெத்துணைப்  
பெருங் கல்வி செல்வம் முதலியன வுளவேயெனினும்  
அவற்றுளொன்றானு மின்ப மின்றும்; அவன்முகத்திற்  
சேட்டை குடிகொண்டிருந்து விளங்குவன்;  
மூங்கி, வனத்தின்கட்டி தானே தோன்றி வளர்ந்  
தெரியுமாறுபோல, அவன் மனத்தின்க  
ணப்பொருமையென் னுந்தீ தானே தோன்றிச்  
சுவாலித்தெரியும்; துயரப்படுத்து வார்  
பிறரொருவருமின்றி அவன் தானே தன்னைத் துயரப்  
படுத்துகின்றான். அந்தோ! பேதையாயினான்  
அருமருந்தன்ன மனத்தை அழுக்காற்றினால்  
அழுக்காக்கிவிடுகின்றான்; ஓடை யீடுபடாமல்  
அழுக்கறுத்தலே அவன் சிந்தனையாம்; அம்மனத் துக்  
கின்பமு மமைவு மொருஞான்று மில்வாய்; அங்கிக்கட்  
பட்ட பதர் எரியுமாறுபோன் றழுக்காற்றின்கட்பட்ட  
அம்மன மெரிகின்றதே. அங்கன மெரியுங்கால் அது  
படுந்துயரத்தி னளவு சொல்லுந்தரத்ததன்று.

அத்துணைப்பெருந் துயரத்தை அஃதெய்தாமற் றடுக்க  
 வல்லூநர் பிறரொருவ ருளராமோவெ னின்,  
 அம்மனந்தானே அதனைச் செய்ய வல்லதன்றி மற்றெத்

௫ச அறத்துப்பால

துணைப் பெரிய வல்லமை யுடையரேபெனினும் பிறர்க்கு  
 தரியதேயாம்.

அஃ

தன்மனத்தை அழுக்காற்றின்கட்படச்செய்து  
 தானே

தன்னைத் துயரப்படுத்துகின்றதை உய்த்து னர  
 வல்லனல்லனாய், அம்மனத்தின்கணின்று மதனை  
 அறவேகளைந் தின்பு ற்றிருக் கார் வழியையும் நாடாய்,  
 அவ்வழுக்காரென்னுங் கொடிய பாவி யைத் தனக்கு  
 மிகநல்லனென்று கருதி அக்தியந்த நண்பனைக் கொண்டு  
 சகிக்கலாற்றாத் துயர்க்கடலு ளமி ழந்திய அப்பேதை  
 பின்னரு மவ்வளவோ டமையாது அவ்வழுக்காற்றின்  
 பின்னவ ராகிய வஞ்சனை பொருளாசை முதலாயினரைக்  
 கூனி, “நண்பரே! வம்மின், யான் உங்களைப் புறந்தாற்பால  
 னாயினேன், நும்மு ன் னவனாகிய அழுக்காறே  
 எனதத்தியந்த நண்பனாயினான், யான் படும்பாடு சொல்லி  
 முடியுமோ? என்மனம் புதியதோர் செய னிகழ்ச்சியாற்  
 சகிக்கலாற்றாத் துயருறாநின்றது, என்மாட்டு நெருநற்றுங்

கூழிர்ந்தாடுவான் இற்றைஞான்று மிக்க செல்வனாயினான், பிறறைஞான்று யானு மவன்பாற்சென்றிரப்ப தாமோ? நெருநற்றுப்போன்று அவன் இன்று மிரத்தலை வேண்டினேன், அஃதேயுமன்றி யான் அவனைக்காட்டினும் மேற்பட்ட செவ்வதலையும் வேண்டினேன். நீவிர் துமக்கறிந்த வாறு அவன்மாட்டுப்புக்கு அவன் எய் திநின்ற செல்வம் “செல்வ” னென்று சொல்லிச் செல்லச் செய்ம்மின், அஃதேயு மன்றி அவனிடத்தேனும் அல்லதியாண்டேனும் யாவர்மாட் டேனும் எவ்வாற்றானேனும் புக்குப் பொருளை வாரிவந்திறைத்து அவனைக்காட்டினு மென்னை உயரச் செய்ம்மின். என்னை? தாழ்த்துகின்றீர். விரைந்துவந்து துணைபுரிமின், என்றுயர் களைமி” னென மனங்கொடுத்தது அஞாழந்து உற்றதுனை வேண்டியிரப்ப, அற்றம்பார்த்து அகழ்கிழந்து அன்னாருழை மெல்லநுழையும் பாதகருட் கொடியனாகிய வஞ்சனை தன் தம்பி யாகிய பொருளாசையை நோக்கு, “என்னை? பாவம்! நண்பற் குக் கவற்சி மிகப்பெரிதாயிற்று, நாம் அதனைத் தீர்க்கற்பால மல்ல மர்யினக்கால் நம்மை யுலக மென்னென்ன சொல்லி நகை பாடாநிற்கும்? இதுகாறு மீட்டிய புகழையெல்லாம் அவமாய்ப் அழுக்காருமை

௫௫

பாழாக்கிவிட்டவ ராவேமே, அன்றியும் நம்மோ

டென்பிறந்த முன்னவற்கு நம்மா லெய்தற்பாலனவாய  
 பயன்கள் யாவுமில் வாமே, எத்திறத்தானும் புக்கு  
 நம்முன்னவன் தோழற்கு உற் றுழியுதவி புரிதும்,  
 விரைந்து வருதி, நண்பன் பகைவனை நான் எவ்வாற்றானுங்  
 கெடுக்க முயல்வதனோ டமையாது நீயும் புக் குழிப்புக்குத்  
 துணை புரிவ" லெனப், பொருளாசை "பிறர் பொருள்  
 கவரத் துணைபுரிவாரி னிற் கொப்பாரு மிக்காருமில்லை,  
 நின்றுணை பெற்றார்க்குப் பிறர்பொருள் வழிவினவித்  
 தானே வந்துசேரும், அஃதங்ஙனமாக நீ என்னுடன்  
 பிறந்தது மற் றென் செயற்கு? நின்கைத்துணைகொண்டு  
 யான் தப்பாம லெப் பாலார் பொருளும் இப்பாரின்  
 மாரிபோல் வாரிவந்திறைத்து நண்ப னகட்டின்புறத் தண்ட  
 முகட்டளவுங் குவிப்ப" லென, அவ்விருவரும் விரைந்து  
 புகுந்து அவன் மனத்திற் குடிக்கொண் டிருந்து  
 செயக்கிடந்தன யா வோ அவற்றையெல்லாஞ் செய்து  
 துணைபுரிவாராயினர். யார் என்செய்துமென்! அவன்  
 அலலும் பகலும் ஊணு முறக்கமுமின்றி யுலைந்து மீட்டும்  
 மீட்டும் பழி பாவங்களைச் செய்து தீவினைக்கன்மத்தை  
 யீட்டியதுமேயன்றி முன்னிருந்த பொருளையுமிழந்து  
 இடையீடின்றி யழு க்கறுத் தாலா லீற்றிற்  
 பித்தயைதுமே பெறுபேறாயிற்று.

யாவருந் தத்தம் மனத்தின்கட் பொருமையென்னுங்  
 குற்ற மில்லாத அறிவோடு கூடிய தன்மையையுடைய

ஒழுக்க நெறி யைக்கைக்கொள்ளுதலில்  
 விழிப்பாயிருத்தல்வேண்டும். மறுமை க்கும் இம்மைக்கும்  
 அறமுஞ் செல்வமுமாகிய உறுப்புக்களைத் தமக்கு  
 வேண்டாதாரென்று சொல்லப்படுவாரே பிறர் செல்வங்  
 கண்டவழி அதற்குவவாது அழுக்காற்றைச் செய்வார்.  
 பிறராக் கங் கண்டவழிப் பொறாமையுடையானைத்  
 திருமகள் தானும் பொறாது தன்றவ்வைக்குக் காட்டி  
 நீங்கும். பொறமைகொண்ட மனத்தினையுடையார்  
 யாவர்க்கும் அவரதாக்க மழிந்துபட்டில்லாமற்போதலை  
 யாண்டுங் காண்டலின், யாவரும் தமது மனத்தின்கட்  
 பொறமை எப்பொழுது குடிபுகத் தொடங் கிற்றோ  
 அப்பொழுதே தமதாக்கமு மழிந்துபடத் தொடங்கிற்  
 ரென்பதை மறவற்க.

## ௫௬ அறத்துப்பால்

அழுக்காரென்று சொல்லப்பட்ட ஒப்பில்லாத  
 கொடிய பாவி தன்னையுடையானை இம்மைக்கட்  
 செல்வத்தைக் கொடுப்பத னோடமைபாது மறுமைக்கண்  
 நரகத்துட் செலுத்திவிடும். ஒருவன் பிறர்க்குக்  
 கொடுப்பதன்கண் அழுக்காற்றைச் செய்வாரும் அவரது  
 சுற்றமும் உடுக்கப்படுவது உம் உண்ணப்படுவது உமின்றிக்  
 கொடுமையென்றால் அதன் கொடுமைக்கும் அதனால்  
 எய்துங் கேட்டுக்கும் எல்லையில்லை. பொறமைபொருந்திய

மனத்தை யுடையவன தாக்கமும் அஃதில்லாத  
 மனத்தை யுடையவனது கேடும் உளவாயின்  
 அவைக்கேதுவாய பழ வினைகள் யாவென்று  
 அறிவுடையாரா ஞாயப்படு மாகவின் ஊழானன்றி  
 அவை அங்ஙனமாகாவென்ப துண்மையேயாம்.

ஒருவன் பிறருடைமை க ண்டவழிப்  
 பொறுமையான் அதனைத் தான் வெளவக் கருதின், அ  
 வன்மாட்டு நடுவு நிலைமை அடக்கம் முதலியன  
 இல்லையாகப் பழிபாவங்கட் கேதுவாய செயல்களைச்  
 செய்து விரையக் கெடுவன். யான் வறியனென்று கருதி  
 அது தீர்தற்பொருட்டே பெனிணும் ஒருவன் பிறன்  
 பொருளை வெஃகின் அவ்வெஃகுதல், இல்லற நெறியான்  
 அறிவு முதிர்ந்துழியல்லது துறக்கப்படாமையின் அருநாகிய  
 அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய  
 அவ்வில்லறத்தின்கணின்ற அவனை அவ்விரண்டறங்களையுஞ்  
 சேர விழுக்கச் செய்வதே ஞாடமை யாது அவன்  
 குடியையுங் கெடுத்தி விடும்; அவன் மெய்யுண்  
 களையும் பாவநெறிக்கட் செல்லவிடாது அடக்க  
 வல்லனாகான். அஃதத்தன்மைத்தேயாயின் மற்றும்காற்றிற்  
 பிறன்பொருளை வெஃகுவான் கேட்டுக் கெல்லையிலை  
 பென்ப தறிக.

அழுக்காறுடையார் அவ்வழுக்கா நேதுவாகச்  
 சுவரயங் கருதி வஞ்சனையுடையாவர். வஞ்சனையு

டையாரே உலகத்திற் பல்பல கேட்டுக்கொல்லாங் காரணர  
 கின்றனர். வஞ்சனையுடையார் மறைந்த வொழுக்கம்  
 அறிவுடையாரையும் ஐயுறச்செய்யாமையாற் பலரும்  
 வருந்துதற் கேதுவாகிய கேடுகள் பலவு முளவாகின்றன.  
 நாகபாம்பு தான் நஞ்சு டையதாயிருத்தலை அ. ரிந்து  
 பலருங்காணப் புறத்துப் போதராது மறைந்து கிடக்கு  
**அழுக்காருமை** ௫௭

மாறுபோல, மனத்தின்கண் வஞ்சனையுடையார்  
 அவ்வுடைமை யைப் பிறர் அறியாவண்ணம் மறைந்த  
 வொழுக்கமுடையாவார்; தன்னிடத்து நஞ்சில்லாத  
 நீர்ப்பாம்பு தான் அஞ்சாமற் புறத்தே கிடக்குமாறுபோல,  
 நெஞ்சிலே வஞ்சனையில்தான் அங்கனம் மறைந்த  
 வொழுக்கமுடைய சல்லாவார். எறிதுமென்று வானைக்  
 கையிலேந்தி வந்தெதிர்த்த பசைவர்க்குத் தப்பி உய்யினு  
 முய்யலாம், வஞ்சனையைத் துணைக்கொண்ட அழுக்கா  
 றுடையார்க்குத் தப்பி உய்தல் அரிதினுமரிது.

அழுக்கா நேதுவாகத் தக்கார்மாட்டுந்  
 தகாதார்மாட்டும் இழிந்தனவுப்  
 கடியனவுமாகிய செயல் களைக் கற்றறிவில்லாதாரே புன்றி  
 அலிதுடையா ரெனப்படுவாரும் செய்தொழுகாநின்  
 றனர். அவர் தான் தம்மை மட்டுமேவரைக்காட்டினுங்  
 கற்றறிந் தவரென னான்குடிதித்துக் கற்றறிந்த பிறரை  
 அவமதித்து அவரறிந் துரைத்தவற்றில் வருவின்  
 லையாயினும் வருஉட்பட உரைத்தலை ரென நூதனமதம்

நாட்டித் தம்வெள்ளறிவைப் பிறர்ச்சூப்  
 புட்டடுத்துவாராயும், வழுவிருந்தளதேயாயினும் அதனை  
 இகழ்ச்சிமுகத்தா னெடுத்துக் காட்டுவாராயும்,  
 தாமநந்தவந் றைப் பிறர் க்கூக் கற்பிக்கும்போது  
 மெய்ப்பொருளை படைத்தப் பொட்டபொருளைக் கூ  
 றுவாராயும், மற்று மிவைபோல்வன பவவாற்றினும்  
 அழுக்கறுப்பவராவர். நுண்ணிதாய் எல்லா நூல்களினுஞ்  
 சென்ற அவர்தம் அறிவு அழுக் கறுத்தொற்  
 பழுதடைவதாயிற்று . நல்லறிவாளர் அவரைக்  
 கற்றவசென்று கருதார்.

ஆகவே யாவரும் மனக்குற்றமாகிய அழுக்காற்றைச்  
 செய் யாமையைத் தமக்கோதிய ஒழுக்க  
 நெறியாகக்கொண்டு அதனை உயிரினு மோப்புதல்  
 வேண்டும்.

8

௫அ அறத்துப்பால்

௧௨. அதி. புறங்கூறமை.

புறங்கூறமையாவது காணாதவழிப் பிறரை இகழ்ந்  
 துரை யாமை. பிறராக்கங்கண் டழுக்காற்றைச்



செய்தலாகிய மனக் குற்ற மடியாகக் காணாதவழி  
 அவரை இகழ்ந்துரைத்தலாகிய புறங்கூறலென்னும்  
 மொழிக்குற்ற முண்டாம். அறிவுடைபா ஒருவன்  
 குணத்தை அவனுக்கெதிரே நின்று கூறுதல் அறிவா  
 னமைந்தார்க்கு அரியதேயாக, அறிவிலானொருவன்  
 குற்றத்தைப் புறத்துநின்று கூறுதல் அவ்வறிவா  
 னமைந்தார்க்கு எத் தன்மைத்தாகும்? பேதையாரே  
 புறங்கூறலைத்தமக் கீகார் தொழி லாகக்கொண்டு  
 தம்மைப்போல்வாரோடு கூடி மகிழ்வர். வண்டு கள்  
 நறியமலர்த்தேனை விரும்புமாறுபோலப் பெரியராயினார்  
 ஒருவர் குற்றங்களை எண்ணராய் அவர்தங்  
 குணங்களையே விரும்பிப் பாராட்டுவர்; காக்கைகள்  
 வேம்பின் கனிபை விரும்பு மாறுபோலச் சிறியராயினார்  
 அவர்தங் குணங்களை யொழித்துக் குற்றங்களையே விரும்பிப்  
 புறங்கூறுவர்.

புறங்கூறுவார் ஒருவர்மாட்டில்லாத குற்றங்களையும்  
 உள்ளனவாக நாட்டத் தலைப்படுவர். பின்னர்ப் படிமுறை  
 யே எல்லார்மாட்டுங் குற்றமேற்றிப் புறங்கூறலை தமது  
 தொழிலாகவும் பொழுதுபோக்காகவும் பிதற்றித்திரிந்து  
 வாழ்நாள் முழு வதையும் வீணிற் கழிப்பர்.

கேளிரு நட்பாருமென் றிவர்முதலாயினோ ராடு  
 முன்னின்று மனமுருக உரையாடி அவர் காணாதவழி  
 நகையாடலைப் பயனாகக்கொண்டு இழித்துரைத்து

மறைந்தொழுகும் பேதை, மணலின்கண் மறைந்து கிடக்குந்  
 தவளை தன்வாயொலி யாற் காக்கை முதலிய  
 பிராணிகளுக்கிரையாகிக் கெடுமாறு போலப்  
 புறங்கூறலாகிய தன்கூற்றானே தன்னைத் துயரத்துக்  
 காளாக்கிக் கெடுவன்.

யாதொரு பகையு மில்லையாகவும் பொறுமையே  
 காரணமாகப் புறங்கூறி நகுவார்க்கு உறவினர் **பிரிவுவர்;**  
 அயலார் பகை புறங்கூறுமை **டுகூ**

யாவர், நட்பாரிலராவர். அவர்தன்மையை அறிந்தார்  
 பலரும் அவர்தம் வசையை அவர்க்கெதிரே நின்று  
 கூறுவர். அயலார் முதலாயினாரோடு கூடிமகிழுமாறு இனிய  
 சொற்களைச் சொல்லி நட்பாடலை அறியாகார் இங்ஙனமே  
 அவர்தாம் தம்மைவிட்டு நீங் துமாற்றற் புறங்கூறி  
 அவரைப் பிரியப்பண்ணுவர்; அக் கொடியவர்க்கு  
 யாவரும் பகையாவர். “யாம் அவரைப் புறங் கூறினே”  
 மெனச் சிறிதுபொழுது தோற்றும் பொய்யின்பமே யன்றி  
 இம்மையினும் மறுமையினும் அவர்க் கின்பமே யில்லை.

ஒருவன் அறனென்று சொல்லுவதுஞ் செய்யாது  
 பாவங் களைச் செய்ய மாயினும் பிறனைப்  
 புறங்கூறுவென்று உலகத் தாராற் சொல்லப்படுதல்  
 நன்று. என்னை? புறங்கூறுமையாகிய குணமொன்று மே

அவன் அக்குற்றங்களான் இழிக்கப்படாது மேற்பட்டுத்  
 தோன்றுமாகலான். ஒருவனைக் காணாதவழி, எல்  
 லாராமும் நன்குமதிக்கப்படுதலென்னும்  
 அவன்றனெளியைக் கோற்றகு இகழ்ந்துரையா ன்  
 இழித்துச்சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து  
 ர்குதல், அறனென்பதொன் றில்லையென் அழித்துச்சொல்லி  
 அதன்மேற் பாவங்களைச் செய்தலினுந் தீமையுடைத்து.  
 பிறனொருவன் பழியை அவன் புறத்துக் கூறமவன்,  
 புறங்கூறியவாறு கேட்ட அப்பிறன் தன்பழி பல  
 வற்றுள்ளுந் தான் இறந்துபட்டு உடையுந் திறத்தனவாகிப்  
 பழி களை நாடித் தன்னெதிரேநின்று கண்ணோட்டமறக்  
 கூறும் போது, தன்குற்றம் நோக்கித் தான் அக்கூற்றா  
 னெய்திய வருத்தத்தைச் சகித்திருத்தற்கு அல்லது  
 பகைத்தற்கும் பழி பாவங்களைச் செய்தற்கும் ஆளாவே  
 னென்பதை எண்ணக் கடவன்.

தம்மோடு செறிந்தாரது குற்றத்தையும்  
 அவர்புறத்துத்து ற்றும் இபல்பினையுடையார், அதனிற்  
 கொடியது பிறிதொன்று காணாமையின்  
 ஏனைச்செறியாதார்மாட்டும் பகைவர்மாட்டும்செய் யக்  
 கிடந்தது யாதுகொல்லோ? பிறர் நீங்கினவளவு பார்த்து  
 அவர் பழித்துரையை உரைப்பான் துடற்பாரத்தை,  
 எல்லாவற் றையும் பொறுத்தலியல்பாயினும்  
 இதுபொறுத்தற் கரிதாகவும் 'கூய்'

## அறத்துப்பால்

இக்கொடியது பொறுத்தலே தனக்கறமாவதெனக்  
கரு சிப் போலும் நிலம் பொறுக்கின்றது. ஏதிலாரைப்  
புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றங்காணுமாறுபோலப்  
புறங்கூறலாகிய தங் குற்றத்தையுங் காண வல்லாராயின்  
அவர் நிலைபேறுடைய ஷயிர்க்கு வருவதொரு  
துன்பமுண்டோ? அது குற்றமென்றும் அதனைச் செய்தலாற்  
றமக்குத் துன்பம் எய்துமென்றும் உய்த்  
துணராமையானன்றே அவர் அதனைச் செய்து  
எல்லாரையும் பகையாக்கித் துன்ப மெய்துவாராயினர்.

வீடுபேறும் மேற்கதிச்செலவும் முதலாய  
அறிதற்கரிய பயன்களை ஆராய்ந்தறியவல்ல  
நல்லறிவினையுடையார் முன்பே, இனிமை மெய்ம்மை  
முதலிய குணங்களை யில்லாதனவும் நீதி  
யோடுபடாதனவும் பயனில்லாதனவுமாகிய சொற்களைப்  
பலகா லுஞ் சொல்லிப் பாராட்டுவான் “இவன் மக்களுட்  
பத” ரென்று அவ்வறிவுடையோராற் கூறப்பட்டு  
எல்லாரானு மிகழப்படு வனே யென்றாற் பிறர்க்குந்  
தமக்குந் தீங்கு பயத்தற் கேது வாகும் பிறர்  
பழிமொழிகளைப் புறத்துக் கூறுவானெய்து மிகழ்ச்சிக்  
களவுளதாமோ?

புறங்கூறல் போலவே பயனிலநொழல்லை, பொய்சொல்லல்,  
கோட்சொல்லல், கடுஞ்சொற்கூறல், பிறரை வைதுரைக்கல்,  
இறைவனையும் அவனருளிய னுலையும் நிந்தித்தல்,  
ஐம்பெருங் குரவரும் அருந்தவரும் முன்னோரும்  
அந்தணரும் உயர்ந்தோ ருமாகிய பெரியாரை நிந்தித்தல்,  
தன்னை வியந்து தருக்கிக் கூறல், மனத்தொன்றும்  
புறத்தொன்றுமாக மறைத்துக் கூறல்  
முதலியனவுஞ் சொற்குற்றங்களாம். கேட்டார்க்குக் கன்ன  
கரேமாயினவாய்த் தமக்குக்கேட்டைத்தரும் இப்பெற்றியவாய  
சொற்களை யாவரும் மறந்துங் கூறலாகாது.

### தீவினையச்சம்

கூக

கூ. அதி. தீவினையச்சம்.

தீவினையச்சமாவது பாவங்களாயின செய்தற்கஞ்சி  
அவற் றைச் செய்யாமை. அழுக்காறு முதலிய  
மனக்குற்றங்களும் புறங்கூறல் முதலிய மொழிக்குற்றங்களு  
மேதுவாக மெய்யின்க ணிகழும் மிசக்கொரோமான

குற்றங்களுள்வாம். தனக்கொரு பயனோக்கியாதல்  
 செற்றம்பற்றியாதல் சோர்வானாதல் ஒருவன் எவ்வுபிர்க்குந்  
 தீவினை செய்யவொண்ணாது.

அறிவுடையராயினர் தாமோர் தீவினையை முன்பு  
 செய்யா திருக்கப் பிறனொருவன் ஒர்பயன்  
 கருதித்தமக்குத்தீவினைசெய்த விடத்தும் செற்றங்கொண்டு  
 மீட்டுத்தாமும் தீவினைசெய்யாது அவன் நானுமாறு  
 நன்னயங்களைச் செய்தலா னொறுத்து அவன்செய்த  
 தீவினைகளையும் தாம்செய்த நன்னயங்களையும் உடனே  
 மறந்துவிடுவர். பிறர்செய்யு மின்னாதன தன்னுயிர்க்  
 கின்னாவாந்தன்மையை அனுபவித்தறிகின்றவன் தான்  
 செய்யு மின்னாதன பிறர்க்கு மவ்வாறே  
 இன்னாதனவாமென்பதனை அனுமானத்தானும்,  
 அப்பிறர்க்குச்செய்த இன்னாதன பின்பு வந்து தன்னையும்  
 வருத்துமென்பதனை அவ்வனுமானத்தானேயன்றி  
 ஆகமத்தானு மறிந்து மயக்கமின்றாய்  
 அவற்றைச் செய்யாதொழி வனையாயின் அவனே  
 அறிவுடையா னெனப்படுவன்.

தீவினையென்று சொல்லப்படும் மயக்கத்தை  
 மேற்றொட்டுச் செய்து கைவந்தமையான் அம்முன்செய்த  
 தீவினையு டையார் அஞ்சாது செய்வர்; செய்யாமையைப்  
 பயின்றமையின் அஃகில ராகிய சீரிய

ரஞ்சிச்செய்யாராகலின், அதனைச் செய்யாமற் பயி லும் பயிற்சி இம்மையினன்றி மறுமையினும் பயன்றரும். தனக் கின்பம் பயத்தலைக் கருதிச் செய்யுந் தீவினைகள் பின்ன ரஃதொ ழித்துத் துன்பமே பயத்தலான் மயக்கத்திற் றீர்ந்து வினை வைக் கருதி யாவரு மவற்றைச் செய்யா தொழிதல்வேண்டும்.

பிறிதொருகாலத்தும் பிறிதொரு தேயத்தும் பிறிதோ ருடம்பினுஞ் சென்று சுடுதலில்லாத தீயினும், அந்நனஞ் சூ2 அறத் துட்பால்

சென்று சுடவல்லனவாய தீவினைகள் மிகக்கொடியனவென் றறி வுடையா ரவற்றைச் செய்தற் கஞ்சவர். தான் செய்த தீவினைப் பயனைத் தானே யனுபவிக்கவேண்டிய துண்மையாகலின், அறி வுடையார் தீவினையைச் செய்து தம்மைச் செறுவார்மாட்டுந் தாம் அதனைச் செய்யார். எத்துனைப்பெரிய பகையுடையாரும் அப்பகையை யொருவாற்றாற் றப்புவர், அவ்வாறன்றித் தீவினை யாகிய பகை நீங்காது புக்குழிப்புக்குக் கொல்லுமாகலின் சுவ நயத்தை விரும்பினரெவரும் பிறனுக்குக் கேடுபயக்கும் வினை களை மறந்து மெண்ணு தொழிதல்வேண்டும்.

எல்லா வுயிர்களாயும் இறைவனுள்ளென்றும், அவன்முன் னர் எல்லாவுயிர்களு மொரேபெற்றியி னருளெய்தற் குரியன வாமென்றும், ஒருயிர்

மற்றோருயிர்க்குத் தீங்குடையதல் அவற் குப்  
 பிரீதியாகாதென்றும், ஒருயிர் மற்றோருயிர்க் கிதமாயின  
 வற்றைச் செய்தலே அவற்குப் பிரீதியாமென்றும்,  
 எல்லா வுயிர்களும் இன்பமடைதலே பேரருளுடைய  
 அவ்விவகவன் விருப்பென்றும், அங்ஙன மெல்லாவுயிர்க்கும்  
 இன்பமுளதாவது ஒருயிர் மற்றோருயிர்க்  
 கிதமாயினவற்றைச் செய்தலாற்றா னே யென்றும்  
 இவ்வுண்மைகளை யாவரும் ஒருபோதும் மறத்த லாகாது.  
 அவற்றை யறிந்துவைத்துந் தீவினைகளைச் செய்வார்  
 அவ்விறைவுன்மாட் டன்புடையரென்றும் உயிர் கண்மாட்  
 டரு ளுடையரென்றும் ஒருபோது  
 மெண்ணப்படவேமாட்டார். தார் தாஞ்செய்த  
 தீவினைப்பயனாகிய துன்பத்தை இப்பிறப்பிலேனும்  
 மேல்வரும் பிறவிகளிலேனும் தப்பாது தார்தாமே  
 அனுபவித் துத் தொலைத்தல்வேண்டுமென்னும்  
 இவ்வுண்மையை அறிந் துள ராகவினன்றே அறிவுடையார்  
 தாமிறந்துபடத்தக்க தீவினை களைத் தமக்குப் பிறர்  
 செய்தாராயினும், அச்செயலால் அவர்க்கு வரற்பாலவை வாய  
 துன்பங்களைநோக்கி இரங்குவநராய்த் தாம் அவர்க்கு  
 ஒருதீவினையுஞ் செய்பாது நன்மைகளையே செய்வா  
 ராயினர். ஈடவுளை வழிபடாமை, அக்கடவு ளருளிய  
 ஞான றுலை ஒதியுணர்ந்தும் பிறரறிய வோதியும் தாம்  
 அதன்வழி யொழுக்காமை, தந்தையும் முன்னோரும்

வித்தியாகுருவுந் தீட் தீவினையச்சம்



சாகுருவும் அரசனுமென்னு மிவர்சொற்கேட்டு அதன் வழி நடவாமை, பெரியாரைப்பேணி வணங்காமை முதலிய குற்றங் களையுடையவரே தீவினைகளை அஞ்சாது செய்வர். தீவினைசெய் வாரோடு கூடுதலுந் தீவினை செய்தற் கேதுவாம்.

தேவாலயந் தருமசத்திரந் தருமக்கிணறு முதலியவற்றையழித்தல், அவற்றின் தருமநிகழைக் கவர்தல், களைகணி யென்று தன்னைவந் தடைந்தோர்க்குத் துயர்விளைத்தல், உயிர் களைக் கோறல், அவற்றின் மாமிசங்களை யுண்டல், மற்சமாமிசங் களை விற்றல், பறவை விலங்குமுதலியவற்றை மறைந்து கண்ணி முதலியவற்றிற் படுத்தல், அவற்றை ஒன்றொன்று பகைத் துப் போர்பொர விடுத்தல், இழிந்த பிராணிகளை வருத்தல், இர வலர்க் கீவாரை விலக்கல், இல்லிற் தீக்கொளுவுதல், பிறர்செய்த பயிரை மறைவினழித்தல், மகளிர் கருப்பஞ் சிதைத்தல், நஞ் சூட்டிக் கோறல், விசுவாச காதகஞ் செய்தல், பரிதானம் வாங்கல், அடைக்கலப்பொருளைத் தான் கவர்தல், தாயபாகத்தைப் பங்கிட்டுக் கொடாது வஞ்சித்துக்கோடல், களவுசெய்தல், கள் ளுண்ணல், வியபிசாரஞ்செய்தல், சூதாடல், மெலியாரை நலி தல், ஆறலைத்தல், சூறறகோடல். ஒப்பிப் பணிசெய்யாமை, கூலி கொடாமை, சிறையாடல், ஒருசா தியார் மற்றொரு சாதியா ரோடு பொருது அவரைத்

தமக்குக் கீழ்ப்படுத்திச் சுவரயம் பெற வாளுதல்,  
 ஓரசாசன மற்றோரசனேடு அஃதியாய்ப் பொருள்கவரக்  
 கரு சிப் பொருதல், அவர் நாட்டை யழித்தல், அதனைத்  
 தான் கவர்ந்து தன்னாட்டின் சேர்த்தல், கொடுங்  
 கோன்மை செய்தல், மன்னரைச் சேர்ந்தொழுகி அவரை  
 வஞ் சித்து அவர்பொருளுங் குடி கள் பொருளுங்  
 கவர்தல், அவர் தாஞ் சுவரயங் கருகி வழக்குகளை  
 உளவாக்கல், நடுவு நிலைமை யின்றிக் கொள்வது  
 மிகையுங் கொடுப்பது குறையுமாக வாணிகஞ்செய்தல்,  
 பிறர்பொருளைக் கவர்ந்து தருமஞ்செய்தல், களவுப்பொருள்  
 முதலாய தீநெறியால் வரும் பொருளிற் பங்குபெறல்,  
 ஒன்றைக் கொடுத்தற் குடன்பட்டுப் பின் கொடா  
 தலைத்தல், தீவினை செய்வார்க்கு மறைவா யுதவிசெய்தல், அவ  
 ரோடு கூடுதல், தவவேடத்தின்மறைந்தல்லவை செய்தலென்

கூசு

## அறத்துப்பால்

நிலைமுதலாய தீவினைகள் இம்மை மறுமை யிரண்டினும்  
 தப்பாது செய்தவர்க்குக் கேட்டை எய்துவிக்குங் கொ  
 ரோமான செயல்களென் றஞ்சி அத்தீவினைகளை யாவருஞ்  
 செய்யாதொழி தல்வேண்டும். ஒருவன் நல்வினைகளைச்  
 செய்யானையெனினும் மறந்துந் தீவினைகளைச் செய்யாமை  
 அவற்கு மிகநன்றும்.

## கசு. அதி. ஈகை.

ஈகையாவது ஒருபொருளு மில்லாதார்க்கு அவர் வேண்டியதொன்றைப் பயனோக்காது கொடுப்பதேயாம். அஃதொ ழிந்த எல்லாக்கொடையும் வறியராயினார்க்கும் அல்லாதார்க்கும் அளவுகுறித்து வாங்கி அவ்வாங்கியவாறே எதிர்கொடுப்ப தாகிய ஒருபயனோக்கிக் கொடுப்பனவாகலின் ஈகையெனப்படா. முற்காரணமும் பிற்பயனும் நோக்காது நல்லகாலத்தே நல்ல வீடத்தே நல்லவர்க்கீதல் சாத்துவிக வீகையெனவும், பு கழ் முதலிய பயனோக்கி யீதல் இராசத வீகையெனவும், நன்ன வல்லவாய பொருள்களை நல்லனவல்லவாய காலத்து மிடத்தும் நல்லவரல்லாதார்க்கு மனமின்றி யீதல் தாமத வீகையெனவும் பெயர்பெறும். ஈகையாளரிற் றலையாயினார்களாதீவர், இடை யாயினார்களேட்டபின்னீவர், கடையாயினார்களேட்டபின்னும் பன்னாட்சென் றீவர். மனமொழிமெய்களிற் குற்றமிலராய இல் வாழ்வார் செய்தற்குரிய நல்லறம் சாத்துவிக வீகையேயாம் அதனைச் செய்வோர் வணக்கம் இரக்கம் பொறை முதலிய நற்குணங்களையும் இன்சொல்லையுமுடையராயிருத்தல்வேண்டும். பொருள் வைத்திருந்துந் தரித்திரன் போல நடித்து யாசிப் போரும், தொழில்செய்து

சீவனம்பண்ணச் சத்தியிருந்தும்

அதுசெய்யாத சோம்பேறிகளும், தீச்சிந்தைநிறைந்து பொருள் பெறும் நோக்கமாற்றிப் பொய்யுபசாரஞ் செய்து பொய்மரியாதை

காட்டித் திரிவேர்தும் பாவிதளும் முதலாயினோர்க்குக் கொடுத்தலும் புகழாவிட பயனோக்கிக்கொடுத்தலும் ஈகையாகா.

ஈகை

கூடு

ஈகையாளவான் யான்

வறியனென்று

இரப்பான்சொல்லு மிளிவரவ வத் தான் பிறர்கட் சொல்லாமற் கொடுத்தலும், அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்குமுன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தலும், அதனைப் பின்னும் பிற நொருவன்பாற் சென்று அவனுரையர்வகையாற் கொடுத்தலும், யான் இதுபொழுது பொருளுடையேனல்லே லெனெனக் கரப்பார் சொல்லு மிளிவரவை ஒருவற்குஞ் சொல்லாது கொடுத்தலு மென்னும் இத்தன்மைகள் அமையப் பெற்றவனா யிருத்தல் வேண்டும். தமக்கு நீருதவுகின்ற மே கங்களி னிடத்து உயிர் கள் என்ன கைம்மாறு செய்யாநின்றன? அம்மேகங்கள்போல் வார் செய்யும் ஈகைகளும் கைம்மாறு நோக்குவனவல்ல. செல் வம் ஈகையைச் செய்யும் பெரிய தகைமையை யுடையான்கண் ணை படுமாயின் அச்செல்வன் ஊரின்கண் வாழ்வா

ருண்ணும் நீர்நிறைந்த குளத்தையும், ஊர்நடுவே பழுத்த பயன்படுமரத் தையும், எல்லாவுறுப்பும் பிணிகட்கு ம ருந்தாய்க் கோடற்கரிய இடங்களினின்றூதல் மறைந்து நின்றூதல் காலத்தான் வேறு பட்டாதல் பயன்படாமை தப்பாத மரத்தையும் போல்வன்.

பொருள் பெற்றொருவன் அதனைத் தன க்குதவ வைக்கு மிடம் வறியாரது மிக்கபசியைத் தீர்த்தலாகிய அறமேயாம். ஒரோவெண்களைக் குறித்து அத்துணை யீட்டுதுமென ஈட்டத் தையே மேற்கொண்டு இவறிக்கூட்டித் தாமுமுண்ணுது வறியார்க்கு மீயாது வைத்து அப்பொருளைப் பின் னிழந்துபோம் அருளிள்ளாதார், தாமு முண்பிவந்து வறியார் க்கும் வேண்டிய வற்றைக் கொடுத்து அவருவத்தலான் அருளுடையாரெய்தும் இன்பத்தினைக் கண்டறியார்கொல்லோ ? முதலில்லாதவர்க் கூதிய மில்லையாயினற்போல் முற்பிறப்பி லீகையைச் செய்யாதார்க்கு இப்பிறப்பி லீகையைச் செய்யுங் குணமும் பொருட்செல்வமு மின்பமுமில் லையாகலிற் செல்வமுடையராயினார் இப்பிறப்பினும் இவ்வுண்மையைக் கடைப்பிடித்து அவ்வண்ணமே ஈகையைச்செ ய்யாது வாளா விருத்தலும் வறியராயினார் மிக்க செல்வத்தை ப்பெற அவாவுதலும் பேதைமையே. அவர்தாம் இப்பிறப்பின் கண் இயன்றமட்டும் பொருளீட்டி ஈகையைச் செய்துவைப்பின்

## அறக் தப்பால்

மேலெய்தும் பிறவிகளிற் பொருட்செல்வராயும்  
 ஈகை யாளராயும் விளங்குவர். வெறும்பாணையை  
 அநிப்பிலே வைத் தெரித்தாற் பொங்காதவாறுபோல.  
 இப்பிறப்பி லீகை யைச் செய்பாதார் வரும்பிறவிகளினும்  
 செல்வராதலுர் ஈகை யைச் செய்தலும் அரியவாமென்னு  
 மிவ்வுண்மையைக் கடைப் பிடித்து இயன்றமட்டும்  
 முயன்று பொருளீட்டி ஈகையைச் செய்தலே இம்மானுட  
 யாக்கையைப் பெற்றதன லெய்துகற் குரிய நற்பயனும்.

மக்கட்பிறப்பினர் ஈகையைச்செய்யாரேயாயின்  
 ஏனைப் பிறவிகளிற் பிறந்த உயிர்களைக்காட்டினும் அவர்  
 என்ன மேல் பாடுடையர்? மழையானும் ஈகையானுமே  
 உட்கம் நடைபெற வேண்டுதலின் ஈகையைச்செய்யாத  
 மாந்தர் மழைபெய்யாமை யைநோக்கி ஏன்  
 வருந்துகின்றனர்? அவர் தாம் ஈகையைச் செய்பாத  
 தம்மை நோக்கி வருந்தாத தேனோ? பெருங்கருணைத்  
 தடங்கடலாகு மிறைமுதற்கடவுள் பொருட்செல்வர்க்கு  
 உணவு முதலியவற்றுக் கேற்றவள வின் அப்பொருளைக்  
 கொடா து அவ் வளவுக்கு மேற்படக் கொடுத்த து,  
 ஊழான் வறிபராயினுக்கு ஊனுடை

முகலியவ ற்றின்பொருட் டதற்க்கெபன்றி வீ றை  
 அழிந்துபட விடுதற்கும், தேனீ பப்போன்று வலிதிற்  
 டி ரர் கொள்ள ஈட்டிவைத் திழத்தற்குமன்று. தம்  
 மக்கட்கென மிக்க பிரயாசத்துடன் பொருளையீட்டி  
 உண்ணாமலும் உடாமலும் சிறிதும் புறம்போகாமலும்  
 வருந்திக் காத்துவைத்துத் தாம் இறக்கும்போ ததனை  
 யிழந்துபோகும் மாந்தர், தமக்கென அத னோர்  
 பாகத்தையேனும் மேலைக் குதவுமாறு தக்கார்க்கீந்து  
 வைப்பாக்காமை பேரறியாமையே. நமதுடைமை  
 பெனப்படும் பொருளை நாம் பிறக்கும்பொழுது  
 கொடுவந்தேமுமல்லேம், இறக்கும்பொழுது  
 கொடுபோவேமுமல்லேம், அஃகிடைநடுவே முன்னை  
 வினையான் வந்ததெனவுட்கொண்டு மேலைக் குதவுமாறு  
 சற்பாத்திரமாயுள்ளவர்க் கீந்துவைத்தவரே  
 அறிவுடையராவர். உண்ணுதற் குதவாத கடவி னுவர்நீரை  
 மேகம் மொண்டு நன்னீ சாக்கி உயிர்கட் கீயுமாறுபோல,  
 ஈயாதார் பொருளை முன்னைநகை

சுஎ

நல்வினையான் ஈகையாளராயினார் பெற்றுப் பிறர்க் கீவர்.  
 தான் சேர்ந்த நில நலத்தாற் றண்ணீர் உயிர்கட்கு  
 நல்லுணவாய்ப் பெ ருமபையையுமாறு போல, ஈகையான்  
 மக்க ளெய்திய பொருள் பெருமை யடையும்.

தாஞ் செய்யத் தகுவன விவையென் றறிந்தவர்  
முய றலைச் செய்தீட்டிய பொருள்களெல்லாம் தாமே  
யுண்டற்பொ ருட்டும் வைத்திழத்தற்பொருட்டு  
முள்ளனவல்லப் பிறர்க் கு த் அதற் பயத்தவாம். தாமும்  
துகராது பிறர் துகர்தற்பொருட்டு அவர்க்கு மீயாது  
அறிவிலாதார் எமதெமதென்று சொல்லி வைத்திருந்து  
பின்னர் இழந்துவிடும் பொருளை, அவரை யொழிந்த  
ஏனையோரும் தமதுதமதென்று சொல்லியிருத்தல்  
அவர்தமக்கு மிக நன்று. என்னை? முன்னையவர்க்கு  
அதனை ஈட்டியுங் காத்து மெய்துந் துன்பம் பின்னையவர்க்  
கில்லை யாக ளான் . பிறையு முண்ணவிடாது தானு  
முண்ணுது நாய் வைத் திருந்து காக்குந்  
தேங்காய்போன்று அறிவிலாதார் பெற்று வவத்துக்  
காசும் பொருள் அவர்க்கும் பயன்படாது பிறர்க் கும்  
பயன்படாது.

ஈகையைச் செய்வாரே உயர்ந்த சாதியார்; அதனைச்  
செய் யாதவரே இழிந்த சாதியார். ஈந்தார்க்கு  
இம்மைப்பயன் இன் பழம் புகழ் மெய்துதலும்  
மறுமைப்பயன் தேவரு ளொருவ ராய் வைத்து  
நன்குமதிக்கப்படுதலுமேயாம். உண்ணுது முடா தும்  
அழியாப் புகழாக்கையைப் பெறாதும் மேற்கதியை யடை  
தற்குரியல்ல ராயும் ஈயாது பொருளையீட்டிப் பிறர்  
கொள்ள ன்வத்து அதனையிழந்தவரா யிறந்தவர்



இம்மைக்க ணீட்டன் முதலியவற்றா னெய்திய  
 துன்பத்தை துகர்ந்ததனோ டமையாது மறுமைக்கண் வறிஞா  
 ரய்த் துயரு றுவர். நல்கூர்ந்தார் உணவு முதலியன  
 பெருமையாற் றுயருறுவர்; செல்வராயினார் ஈகை யைச்  
 செய்யாராயின் அச்செல்வத்தை ஈட்டலானும் காத்தலா  
 னும் இழத்தலா னும் துயருறுவர்;  
 செல்வத்தாற்றருக்கினார் பழிபாவங்களைச்செய்து  
 துயருறுவர்; ஏற்றூர்க்கில்லையென்று கூறு  
 அறத் துப்பால்

கரப்பார் செத்தாரின் வேறல்லராகலின், சாதல்போன்  
 றின் னாத்துயருறுவர்.

இறந்தவர் யாவரெனின் ஈயாது பொருளை  
 யீட்டிவைக் திறந்தவரே; ஈந்தவர் இறந்தவரேயாயினும்,  
 அவர்தம் புகழாக் கைக் கழிவில்லையாகலின்  
 இருந்தவரேயாவர். மன்னாவுலகத்து மன்னியது வே  
 ண்டினோர் சற்பாத் திரமாயுள்ளவர்க் கீந்து இம் மைக்கட்  
 புகழாக்கையை நிலைநிறுத்திச்சென்று மறுமைக்  
 கண்ணு மின்புற்றிருப்பரா கலின் அவர்  
 இறந்தவரேயாயினும் இருந்தவரேயாம். நிலையாதனவாய  
 பூதவுடம்பும் பொருளும் நிலையினபொழுதே அவற்றா  
 னெய்தற் பயத்தவாய உலகத் திறவாது நிற்கும்  
 புகழுடம்பையும் சற்பாத் திரமாயுள்ளவர்க் கீதலானெய்தும்  
 புத் தேருடம்பையும் ஒருங்கேபெற முயன்று வைத்தவரே

சதுரப்பாடுடையர். கடலு ளமிழந்திய கல்லைப்  
 புணையேபன்றி மற்றொரு கல்லுக் கரைசேர்க்க  
 மாட்டாதவா று போலப் பாவிகளாயினரைப்  
 பாவமிலராயினரேயன்றி மற்றைப் பாவிகளாயினர்  
 மேற்கதிக்க ணுய்க்க வல்லரல்லராகலிற் சற்  
 பாத்திரமாயுள்ள சுறந்தார் குருடர் முடவர்  
 முதலாயினோர்க்கே ஈதலைச் செய்தல்வேண்டும்.  
 மக்களாய்ப் பிறக்கின் ஈகையைச் செய்து அவ்விருவகை  
 யுடம்பையும் பெறுதற் றீகதுவாகிய குணத்தோடு  
 பிறத்தல்வேண்டும்; அக்குணமில்லாதார் மக்க ளாய்ப்  
 பிறத்தலினும் விலங்கு முதலிய அறிவிற் குறைந்த பிரா  
 ணிகளாய்ப் பிறத்தல் நன்று .

ஆற்றுநீர்றற்ற காலத்தும் அவ்வா றுற்று நீரான்  
 உலகத் தவர்க் கூட்டுமாறுபோல ஈகையாளர் கைப்பொரு  
 ள றற்காலத் தும் வருத்தமுற்றுப் பொருளையீட்டி யும்  
 அவ்வீகையையே செ ய்வர். ஆற்றுநீர் வற்றினும்  
 அதன்கண் ஊற்றுநீர் வற்றாதவாறு போலஈகைக்குண  
 முடையார்க்கு முன்னிருந்த பொருள் குன் றியபோதும்  
 ஈதற்குப் பொருள் வருவாய் குன்றாது. வறியரா  
 யேற்றார்க்கு மாற்றாது கொடுத்தற்குப் பொரு ள்  
 தம்மிடத தில்லையாயினும் ஈகைக்குணமுடையார் அவர்  
 மனத்தை முக மலர்ச்சியானும் இன் டெ சால்லானும்  
 குளிர்விப்பர். ஒருவன் அருளுடைமை

ஈகையைச் செய்யவிடலாத அத்துனை  
 நல்குரவுடைபொழினும், அகத்தின்கண் அன்பை  
 வெளிப்படுத்தும் இன்முகமும் இன் சொல்லு  
 முடைபனல்லொழி அவற்றினும் நல்குரவுடைபொழின் நி  
 லவுலகின்கட் கொடியினுங் கொடியொழிப்  
 பிறந்துள்ளவன் அவனே.

ஒருபொருளை இரந்தவர் அதுபெற்றதனால் அல்லது  
 இரக் கப்பட்டவர் தன்மையைக் காண்டலால் இனிதாகிய  
 அவர்முகங் காணுமளவும் இரத்தலையன்றி  
 இரக்கப்படுதலும் இனிதன்று. சந்தனக் கட்டை  
 தான்றேய்க்க காலத்துங் கந்தங் குறைபடாத வாறு போல,  
 ஈகையாளர் செல்வங் குறைந்தகாலத்தும் மனத்தின்கட்  
 சிறுமையை யுடையராகார். உயிரையெயினும்  
 ஏற்றநீது, கொடுத்தனன்று. பற்றொழிதற்  
 கேதுவாகலின் வறியராயேற்றல் வீட்டுலகிற்கு  
 நல்லநெறியென்பா ருளராயினும், அது  
 துறந்தார்க்கேயன்றி ஏனையார்க் கன்றாகலிற் நீது; ஈ  
 ர்தார்க்கு அவ்விடெய்துதல் இல்லையென்பா  
 ருளராயினும் விடெய்துதற்கேதுவாய் அஃதீபாதாரினும்  
 மேற் கதியைத் தரலான் நன்று.

## ௧௫. அதி. அருளுடைமை.

அருளாவது தொடர்பு பற்று து இ பல்பாக  
வேல்லாவுயிர் கண்மேலுஞ் செல்வதாகிய கருணை.  
இல்லறத்திற் கு அன்புடை மைபோல இவ்வருளுடைமை  
துறவறத்திற்குச் சிறந்தது.

துறவறமானது வினைமாசுதீர்ந்து அந்தக்காணங்க  
யேவா தற்பொருட்டுக் காக்கப்படும் விரதங்களும்  
அவற்றான் அவை தூயவாயவழி உதிப்பதாய்  
ஞானமுமென இருவகைப்படும். அவற்றுள்  
விரதங்களாவன இன்னவறஞ் செய்வலெனவும் எயி  
அறத் துப்பாள்

இன்னபாவ மொழிவலெனவும் அத்துறவறத்தினின்று  
தம் மாற்றலுக்கேற்ப வரைந்துகொள்வன. வினைமாசுதீர்ந்து  
அந்தக் காணங்க யேவாயவழி உதிப்பதாய் வீடுபயக்கு  
முணர்வே ஞானம்.

தம்முயிர்டோன் மன்னுயிரோம்பும் வீரதமே  
 துறந்தார்க் குச்சிறந்த வீரதம். மனைவி மக்களென்னுந்  
 தொடர்புபற்றிச் செல்லு மன்பு முதிர்ந்துழி அயலார்  
 முதலாயினோர் மாட்டு மீயன்றி விடங்குமுதலிய இழிந்த  
 பிராணிகண்மேலுந் செய்வ தாய கருணை யுளதா  
 மாகனின் அஃ தன்பின் குழவி யெனப் படும். அரு  
 ளிலராயினார் தீமையே செய்தொழுகுதலையும்  
 அஃதுளராயினார் நன்மையே செய்தொழுகுதலையும்  
 காண்ட லின் அவ்வருளுடைமை யாவரானும்  
 விரும்பப்படற்பாலதும் போற்றி யொழுகப்படற்பாலதுமா  
 யுள்ளது.

முழுமுதற் கடவுண்மாட்டே உயிர்கட்குத்  
 தோற்றவொடுக்கங்கள் கூறப்படுகின்றன. பரமான்மாவுஞ்  
 சீவான்மாவுங் கலந் துள்ள கலப்பு அத்துவிதமாகலின்  
 அப்பரமான்மாவையின்றிச் சீவான்மாவும்  
 சீவான்மாவையின்றிப் பரமான்மாவு மில்லையாக லானும்.  
 அவைதாம் ஒரேபெற்றியின் அநாதிரித்தியமா யுள்  
 ளனவாகலானும், எவ்வுயிரும் அக்கடவுளுடம்பாயும்  
 எவ்வுடம் பும் அக்கடவுள் கோயிலாயு  
 முள்ளனவாகலானும், அவிச்சை யும் பிறவிபேதங்கட்  
 கேதுவாய கன்மமும் அக்கடவு ளருளா னொழிந்துழி  
 அவ்வுயிர்கட்குச் சுத்தாத்துவிதமுத்தி யுளதாக ளானும்  
 உயிர் கட் கொன்றோடொன்றும் கடவுளோடு முளதாய

இத்தொடர்பி னுண்மையை யுணர்ந்து,  
 அக்கடவுண்மாட்டுப் பேரன்பும் ஏனையுயிர்கண்மாட்டருளு  
 முடையவ ரை அறிவுடைய மெ னப்படுவர் .  
 அத்துவிதமாவது இரண்டன்மை. இரண்டன் மேல்  
 ஒன்றாமோவெனின் அற்றுமன்று. அஃதெத்தன்மைத்  
 தென்று அவிச்சை மறைப்புடைய மாந்தரறிதாற்கேற்கு  
 மதி துட்ப முடையால்லர். பரமான்மாவுஞ் சீவான்மாவும்  
 ஒன்றே வேறேவென்பார்க்கு ஒன்றுமன்று வேறுமன்  
 மென்பதன விவ்வத்துவித வுண்மை தெளிக. முத்தியினும்  
 ஏகமுத்தியன்று அருளுடைமை எக

சுத்த அத்துவித முத்தியே யுளதாவதெனைக்  
 கூறப்பட்டுள்ள வாற்றினும் அதனுண்மை உய்த்துணர்க.

இவ்வுலகின்கண் இல்லற வின்பத்துக்குக் காரணம்  
 பொரு ளாமாறுபோலத் துறவறவின்பத்துக்குக்காரணம்  
 அருளையாம். அவ்வருளுடையார், திங்கள் தன்மாட்டுள்ள  
 கறையாகிய விருளை நீக்க முயலாது உலகத் திருளை  
 நீக்குமாறுபோலத் தமக்குள்ள குறைவை நீக்க முயலாது  
 பிறவுயிர்க்குள்ள குறைவை நீக்கு வர். அவர்தான்  
 தம்மைமறந் தெஞ்ஞான்று மவ்வுயிர்கட் கிதஞ்  
 செய்தாநெய்து மின்பமே வடிவமா யிருப்பர்.  
 பொருளான் வருஞ் செல்வங்கள் இழிந்தார்கண்ணு  
 முளவாமாகலின், செல்வங்கள் பலவற்றுள்ளும் ஆராய்ந்  
 தெடுக்கப்பட்ட செல்வமாவது உயிர்களை யோம்பி

அவ்வறத்தான் மேம்படுத்தலாகிய அருளான் வருஞ்  
 செல்வமே; அஃதுயிரை விட்டுநீங்காது இருமையினு  
 முதலி இன்பம் பயத்தவின் யாவரு மதனை யெய்தும்  
 விருப் புடையராதல்வேண்டும்; உயிர்கட் கதுபோலத்  
 துணையாவது பிறிதொன்றில்லை.

நிலைபேறுடைய உயிர்களைப்பேணி அவற்றின்கண்  
 அரு ளுடையராயினார்க்குக், கொலைமுதலிய பாவங்கள்  
 செய்பாராக வின் தம்முயிரஞ்சுதற் கேதுவாய தீவினைக  
 ளுளவாகா உயிர் கண்மாட்டுச் செய்யப்படும் அருளைத்  
 தவிர்த்து தவிரப்படுங் கொலைமுதலிய தீவினைகளைச்  
 செய்தொழுகுவார், இம்மையினும் பிறிவித்துன்பங்கள்  
 மூன்றையு று கர்ந்து மறுமையினுந்திணிந்த  
 விருளையுடைத்தாய்த் தன்கட் புக்கார்க்கு மிக்க  
 துன்பத்தைச் செய்யும் நிரயத்தை யெய்துவர். உயிர்கட்  
 கிதமாயினவற்றைச் செய்யாமையாகிய குற்றமுளதாதலோ  
 டமைய ாது அகிதமா யினவற்றைச் செய்தலாகிய

மிகக்கொடிய குற்றமுமுளராய் அநு னையொழித்து  
 வன்கண்ணராகும் அப்பேதை மாந்தர்க்கு உய்யும் வழியு  
 முளதாமோ? மக்கட்பிறப்பின ரல்லர் புலிமுதலிய  
 கொடிய விலங்குகளேயென்று சொல்லத்தக்க அவர்தாம்  
 உய்யுமா ரொருளான்று மில்லையேயாம் ஒன்றை  
 மற்றொன்று கொன்றுண்ணும் விலங்குமுதலிய இழிந்த  
 பிராணிகளுட் சில எஉ  
 ஆறக்தூட்பால்

போல மனிதனுங் கொன்றுண்டனையாயின்  
 அ, வன் பெர்றுள்ள நள்ள வந்தீயவு மாயவர் றைப்  
 பகுத்தறியவள்ள நள்ள றவான வற் குப் போதரும்  
 நன்மைப்பயன் யாது?

இல்வாழ்வார்க்கு இன்றியமையாமை கா ரணமா கத்  
 தாவா  
 வுணவும் யாகத் தவியாகிய ஊனுணவும்  
 விதிக்கப்பட்டுள்ளனவே  
 யெனினும், துறந்தார்க்கு நீர்ப்பாசுதலுஞ் சுவாசித்தலும்  
 முதலாயினவற்றானும் பிராணிகள் கொல்லப்படுதலேனோ  
 க்கி, அந் நீர்வேட்கை சுவாசம் முதலியவற்றை அடக்கி  
 யோ கஞ்செய்யும் வழி கூறப்பட்டுளது .  
 அவ்வில்வாழ்வார்க்கும் கொலையைவிருத்தி செய்யும்  
 நோக்கமாயன்று படிமுறையே குறைக்கும் நோக்க மாயே  
 பாவத்துக் கேதுவாயினும் இரங்கற்கிடனாகா வுதிர்ந்த  
 விலையுங் கனியும் வித்தும் முதலாய தாவரவுணவும் மிக்க



பிரயாசத்துடன் அரிதி நெய்தப்படும். அலியுணவும் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாழ்வார்க்கு மக்கட்பேற்றினிமித்தம், விதிக் கப்பட்ட கால மிடம் முதலாயினவற்றை நோக்கலான் மிகவரிதி நெய்தப்படும். கற்புடை மனைவியைச் சேர்தல், பிறவிக் கேது வாகுமதனை விருத்திசெய்யும் நோக்கமாயன்று படி முறையே குறைக்கும் நோக்கமாயே விதிக்கப்பட்டவாற்றினும் அதனுண்மை உய்த்துணர்க

கொலைசெய்தவரும், கொலைசெய்ய ஏவின்வரும், கொலை செய்தலைக் கண்டும் அதனைத் தடாதவரும், கொலையை மறைத்த வரும், தற்கொலை செய்தவரும், கொலைசெய்தவரோடு கூடின வரும், ஊனுணவிற்பொருட்டுக் கொலைசெய்தவரும், ஊனை விற்றவரும், விலைக்குவாங்கினவரும், அவ்வூனை யுண்டவரும், உண்ணாதவரை யுண்பித்தவரும் முதலாயின ரெல்லாரும் அருளுடையரல்லராய் அதன்மேலும் வன்கண்ணராய்ப் பழிபாவங்கள் பிறவற்றையுஞ் சிறிதுமஞ்சாது செய்யுங் கொடியராவர். அருளில்லாதவன் தன்னி னெளியதோ ருயிர்மேற் றுன் நலியச் செல்லும்போது, தன்னின்

வலியதோருயிர் தன்னை நலியவருங்: காற் றுன் அதற்கு  
முன்பு அஞ்சிநிற்கும் நிலையை நினைக்கவே, அவ்வயிர்க்கும்  
இவ்வாறே அச்ச முளதாமென் றறிந்து அதன் அருளுடை  
மை எங்

மேல் அருளுடையதைற்கு அந்நினைவோ ருபாயமாகும்.  
மறு பிறப் புண்டென்ப துண்மையாகலின், “என்னை  
யரிதிற்பெற்று வளர்த்துப் பின்ன ரிறந்துபோன என் தாயே,  
யான் இப்பொழு து னு ண வி ன் பொ ருட்டுக்  
கொல்லப்போகாநின்ற இவ்வா டாய்ப் பிறந்துளாள்;  
தாயைக் கோறலாகிய இவ்வதிபாதகச் செயலை யான்  
செய்வேனோ? என் தாயிடத்து யான் மிக்க அன் புடையன  
யிருந்துளே னல்லேனோ?” என்று இவ்வாறு ஒரு வன்  
ஓராட்டைக் கொல்லச்செல்லு மெல்லைக்கட் சிந்திக்க  
வல்லனாயின் அவன் அக்கொலையைச் செய்ய  
ஒருபொழுது முடன்படமாட்டான். “என்னை யரிதிற  
பெற்றுவளர்த்து நல்லறி யூட்டி விரும்பிய  
வுணவுகளைநெல்லாம் பெரும் பிரயாசத்துடன் சம்பாதித்துக்  
கொணர்ந்துதந்து பான் உண்ணப் பார்த்திருந்து மகிழ்ந்த  
வென் றந்தையே, இறந்தவன் மீண்டு மானுடனாய்ப்  
பிறந்து ஈண்டுப் புறங்கடை வாயிற்கண் வந்துநின்று  
சகிக்க லாற்றாப் பசிப்பிணி கடுகி வருத்துதலும் உணவிரந்  
தோலிட் டிக் கதறியழுகின்றனன்; இவனைப் புலைச்  
சிறுவனென்று புறக் கணிப்பேனோ” வென்றொருவன்  
சிந்திக்கவல்லனாயின், அவன் பசியான் வருந்திவந்  
திரந்தவர் பார்த்திருக்கப் பாத்துக்கொ டித்துண்ணுது

தானே தனியே யுண்பானோ? ஊன் உண்பார்  
 சுற்றத்தாரைக் கொன்றுண்பவரே; இரக்க மில்லாதார்  
 கல்லாய்ப் பிறந்தவரே.

உயிர்கட் கிரங்குகேற்ற பெற்றியினமைந்த  
 மனத்தராய மாந்தர், அப் மனத்தைத் திரித்து  
 வேறுபடுத்திச் சிறிதுமிசக்க மிசராய், அவ்வுயிர்கடா  
 மிருத்தற் கிடமாய வுடம்புகளைவிட் டெத் துடித்துப்  
 பதைத்து வருந்தி நீங்கும்வண்ணம் கொலை  
 செய்துநீக்கி, அவ்வுடம்புகளாகிய பிணங்களை  
 மகிழ்ந்துண்ணும் வன்கண்ணராயினக்கால், அவர் தாமுய்யும்  
 வழியுமுளதாமோ? கொலைப் பாவத்தைப் பின்னு  
 முளதாக்கலின் அதற்குக் காரண மாதலையும், முன்னு  
 மத்கூனே வருதலின் அதன் காரியமாதலையும் ஒருங்கே  
 யுடைத்தொய ஊனுண்டல் கொலைப்பாவத்தி னுங் கொடிய  
 பாவம். தம்முடம்பை வளர்க்கவெண்ணி மிருகம்  
 பறவைமுதலிய பிராணிகளின் உடம்பை உண்பவர்,  
 அவற்றின் 10

எசு

அறத்துப்பால்

மிருகத்தன்மை முதலியவற்றையும் அவ்வுடம்புகட்  
 குளவா யிருக்கும் ரோய் முதலியவற்றையும் தாமு  
 மெப்தி வருத்த வேண்டி வருமேயென்பதை  
 யறிந்திலர்கொல்லோ? அல்ல தவ் ஆன்சுவை அதனை  
 மறந்துவிட மயக்கியது கொல்லோ? தன் னுடம்பை  
 வீக்குதற்பொருட்டுத் தான் பிறிதோ ருயிரி னுடம்பை  
 அது வருத்தும்வண்ணம் கொன்றுண்பவன் பிறிதோ ருயிர்  
 தன் னுடம்பைத் தான் வருத்தும்வண்ணம் கொன்றுண்ண  
 விரும்புவனா? இல்லை யே. ஊனுண்பார் இதனை  
 யெண்ணுமை பேதைமையே.

கோறற்குக் கொலைக்கருவியைத் தங் கையிற்  
 கொண்டவர் மனம் அதனைச் செய்யுங் கொலையையே  
 நோக்குவதல்லது அருளை நோக்காதவாறுபோலக்,  
 கோறலான் வந்த பிறிதோ ருயிரி னுடலைப் புழுத்துத்  
 துர்க்கந்தம் வீசும் பதத்ததேயெனினும் காயங்களான்  
 இனிய சுவைகளாக்கிச் சுவைப்பட உண் டவர் மனம்  
 அவ்வூனையே நோக்குவ தல்லது அருளை நோக் காது.  
 அருளில்லாத புல்லறிவாளர் வயிறுகள், புள்ளும் விலங்கும்  
 முதலிய பிராணிகளின் உடம்புகளைத் தகிக்குஞ் சடுகாடு  
 களாகின்றனவே, தன்னை யின்னை கோறற்கு நின்ற  
 நென்பதை யறிந்து இறத்தற் கஞ்சி நடுகடுங்கி வருத்தும்  
 விலங்கின் நிலையைக் கண்டுஞ் சிறிது மிரங்காது  
 கொன்றுதின்னு மவன், “யான் மக்கண்மாட் டருளுடைய”  
 நென்று தன்னைச் சொல்லு தல் நடிப்புமாத்திரமேயன்றி  
 உண்மையன் றாகவின் அவனை நம்பற்க.

இழிகுலத்தாரிடத்து நீர் பருகற்கு முடன்படா  
 வுயர்குல மாந்தர் புலையர்தம் மலத்தையு மு ன்ணும்  
 பிராணிகளை அம் மலஞ் சீரணமாக முன்னர்த்தானும்  
 கொன்று அவற்றி னுடம்பு களை அதன்செறிவே  
 டென்கின்றாரே! அய ல வீட்டின்க ன் மாந்தர்பிணங்  
 கிடந்தாற் றம்வீட்டி னுமு ன்ணாத ஆ ரோக்கிய  
 கிருப்புடைய மாந்தர் தாமுண்ணும் காலத்தில் இழிந்த  
 பிராணிகள் பிணத்தைப் படைத்து மிகமகிழ்ந்  
 துண்கின்றாரே; தந்தலையின் மயிரேனும் மற் றொரும்பு  
 முதலாயினவேனும் தாம அருளுடைமை

எடு

உ ன் னு முணவிற் கிடந்தால் அவ்வுணவை  
 அருவருத்துண் னாத மனிதர் புழுத்த மற்சமாய்சங்களை  
 உண்கின்றாரே! ஆட் டின் கோழை தம்முடம்பிற்  
 படி னும் பொறுதருவருக்கும் மக்கள் அவ்வாட்டின்  
 உடம்பைக் கோழையோ டென்கின்றாரே! ஊனைச்  
 சுவைப்படுத் துண்டவர் மனடியக்கத்திற் றெளிவெய்து  
 மாறில்லை. கையுங் காலும் விரல்களோ டழகக்கிடந்து  
 வருந்து மம்மாந்தர்தாம் ஞெண்டி ன் காலே பொடி த்துத்  
 தின்ற வினையின் பயன் இதுவேயாமென் றெண் னாத  
 தேனே? யாவர்க்குஞ் செய்த வினைப்பய னுகர்த றப்பாது

ஒருவன் கல்லனவற்றைச் செய்யானே யெனி னும்  
 தீயன வற்றை மறந்துஞ் செய்யாதிருத்தல் மிகநன்று .  
 அவன் அரு ளுடைமையைத் தன்கணுளதாக்கிப்  
 பாதுகாக்கப் பயின்று கொண்டனனாயின், அஃதெல்லாத்  
 தீச்செயல்களு மவன்க ணணுகாமைக் கோரரணம்.  
 யானே அடிச்சுவட்டி னடங்காத அடி ச்சுவ டில்லையாயினுற்  
 போன்று, துறந்தார்க்கேயன்றி இல் வாழ்வார்க்குங்  
 கொல்லா விரதத்து ளடங்கா விரதமில்லை. இவ்வாழ்வார்  
 அவிசொரிந் தாயிரம் வேள்விகளை வேட்டலா னெய்தும்  
 பயனினுந் துறந்தார் ஒன்றனுயிரைப் போக்கி அது நின்ற  
 ஊனை உண்ணாமையாகிய இவ்விரதத்தா னெய்தும் பயன்  
 மிகப்பெரிது. ஒருயிரையுங் கொல்லாதவனும் புலாலை  
 உண் னைதவனுமா யுள்ளவனை எல்லாயுயிருங்  
 கைகுவித்துத்தொழும். அருளுடையவன் இயன்றமட்டும்  
 நல் வினைகளையுஞ் செய்வன். அறச்செயல்கட்கெல்லாம்  
 மூலகாடி னமாயுள்ள தவ்வருளுடை மையே. ஒருவனை  
 முத்திரெறிக்கணுய்த்துப் பாதுகாத்துக் கொடுசெல்ல  
 வல்லததுவேயாகலின், அதனை யாவரும் விரும் பிப்  
 பேணிப் போற்றி வளர்த்தல்வேண்டும்.

## கக். அதி. தவம்.

தவமாவது மனம் பொறிவழிப்போகாது  
நிற்றற்பொருட்டு விரதங்களான் உண்டிசுருக்கலும்  
கோடைக்கண் வெயினிலை நிற்றலும் மாரியினும்  
பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலி ப செயல்களை  
மேற்கொண்டு, அவற்றற் றம்முயிர்க்கு வருந் துன்  
ங்களைப் பொறுத்துப் பிறவுயிர்களை யோம்பி  
இறைவனைத் தியானித்து வழிபடுதலேயாம். பு  
றத்தேபோர்து பஃறலைப் பட்டு உடம்பின்பொருட்டு  
விடயங்களை நோக்கும் மனம், அஃதொழிந்து புறத்துப்  
போகாது மடங்கி ஒருதலைப்பட்டு உயிரின்பொருட்டு  
இறைவனை நோக்கினன்றே அவ்வுயிர்க்குப் பிறவித்துன்ப  
மொழிய முத்தியின்பமுளதாம்.

இல்லறத்தின் வழுவா தொழுகினை நெருவன் பின்  
அதனை வெறுத்து மனைவியோடு வனத்தின்கட் சென்று  
வானப்பிரத்த நிலையை எய்துவன்; அ. ல்லது  
தனித்துச்சென்று சந்நியாசி யாவன். காலியுடை  
தரித்தல், கமண்டலம் முதலியன தாங்கல்,  
சடைமுடியுடையனாதல், நீரிற் பலகான் மூழ்கல்,  
இன்னவறஞ் செய்வலெனவும் இன்னபாவ  
மொழிவலெனவும் விரத மனுட் டித்தன் முதலியன

அவற்குரிய வேடமுஞ் செயலுமாம். இல்லைவிட்டு  
 நீங்கள் முதலாயின உலகப்பற் றறுத்தற்கும் இன்ப  
 துகர்த்தற்குஞ் சிறந்த நெறியாம். ஒருவன் எவ்வெப்  
 பொருட் பற்றினின்றும் நீங்கினனோ அவன்  
 அவ்வப்பொருளா எனெய்துந் துன்பமிலனாவன். மக்கள்  
 இறந்து படுஞானறாவும் மிகவருத்தமுற்றும் அதனைச்  
 சந்தித்தோம்புந் தம்முடம்பும் பொருளும் உறவினர்  
 முதலாயினோரும் இறக்கும்பொழுது தம்மொடு  
 தொடர்ந்து வாராமையினுண்மை யேயார்ந்து  
 அவற்றில் வைத்த பற்றையொழித்து வருத்தத்துக்  
 கிடனாகாத பேரின்பத்தைப் பெறவிரும்பித் தவஞ்செய்ய  
 முயலா சேயாயின் அம்மக்கட்பிறப்பானெய்தும் பயனை  
 யிழந்தவராவர்.

மாந்த ருடம்பகத் தான்மா இருவகை யவத்  
 தைப்படற் குரியது. அவற்றுளொன்று நெற்றி கழுத்து  
 முதலியதானங் தவம் எள

களின் கண்ணதாய்க் கீழ்நோக்கிச்சென் றொடுங்குமுறைய  
 தாக விற் கன்மார்க்கிப்புக் கேது வாய து; மற்றையது  
 நெற்றித்தா னத்தின் கண்ணதாய் மேலே க்கித்  
 தோன்றுமுறையதாகவிற் கன்மறுகர்தற் கேதுவாயது.  
 அவிச்சையான் அறிவு மயக்க முடைய ஆன்மாவோடு,  
 அம்மயக்கத்தைச் சிறிது நீக்கி விளக் கஞ்செய்யுமாறு வேற்  
 றுமையின்றி ஒற்றுமைப்பட அமைக்கப் பட்டுள்ள



சடமாகியமனம் பொறிகளான் ஐம்புலநுகர்தல் முத லாயின்  
 செய்தல் கீழ்நோக்கி ஒடுங்குமுறையாம். பிறவிக்கு  
 வித்தாயவலி தெளிதி னெய்தற்பாலது. அம்மனம்  
 போனவாற் றிற் போகவிடாது அதன் செலவை யடக்கி  
 அதன் றுணை கொண்டு இறைவனோ டிரண்டறக்  
 கலத்தற்கு முயறலைச்செய் தல் மேனோக்கித்  
 தோன்றுமுறையாம். பிறவி யறுத்தற்குக் காரணமாயவலி  
 தரிதி னெய்தற்பாலது. மனத்தைப் பொறி வழிப்  
 போகாது தடுத்து அம்மனத்தின் றுணையானே இறை  
 வனைத் தியானித்து அவன்மாட்டுத் தமதறிவை வச்  
 செலுத்து வோரே தவத்தர். அவர் தாம் அங்ஙனஞ்  
 செலுத்துங்கால் அம்மனத் துணையும் படிமுறையே  
 யொழிப அவ்விறைவன் றுணையால் அவிச்சை நீங்கித்  
 தமதறிவின் பூரணவிளக்க மெய் துவர்; அதுவே  
 முத்தியாகும்.

கற்ற கன்வியும் கடவுட் பூசையும் இவ்வாழ்வார்  
 செய்யுந் தானம்முதலிய வறங்களும் துறந்தார் செய்யும்  
 தவமும் மன வழிக் கற்றவர்க்கே பயன்றும். மனம்  
 பொறிவழிப்போகா தீடங்குந் துயிறலைச் செய்தல் உயிர்க்  
 கின்பம் பயக்குமாறு போல அஃதங்ஙன மடங்கிய தவமு

மின்பம் பயப்பதாம். மனந் துயிறற்க ணைய்ப்பொழியுமாறு  
 பொறிவழிச் செல்லா தடங்கி யொடுங்கும்;  
 தவத்தின்கண்ணும் அஃதங்ஙனம் அடங்குமே  
 யெனினும் ஒடுங்காது இறைவன்மாட்டுச் சென்று  
 விளங்கும்.

மாந்தர் அறம்பொருளின்பங்க ளொத்துதற்  
 கிம்மனமே துணை. நல்லனவற்றைச் செய்து மக்களை  
 யுயர்த்தற்கும் நல்லன வல்லவற்றைச் செய்து  
 அவர்தம்மைத் தாழ்த்தற்கும் வல்லதும் மனமே.  
 தீநெறிக்கட் செலுத்திக் கெடுக்கவல்லதும் அவ்வாறு எ அ  
 உறத்துப்பால்

கெட்டாரை நன்னெறிக்கட் செலுத்தி யெடுக்க  
 வல்லதுமாய

இம்மனத்தை அடக்க வல்ல வரே பிறவிக் கடலைக் கடக்க  
 வல்லவ

ராவர். ஒடும்பொன்னும் பகையு முறவும் கேடுமாக்கமும்  
 நின். தையுந் கீர்த்தியும் காடுமில் ளமுடி துன்பமுமின்பமு  
 மிவை போர்வன பிறவும் முறையே ஒன்றற்கொன்று  
 மறுதலையாய் வேறுபாடுடையனவென்று நோக்காது ஒரே  
 பெற்றியவாமென

நோக்கவல்லதே நல்லமனம். அவை அங்ஙனந்  
 தோன்றுதல் மனமடங்கினூர்க்கே யுளதாம். ஒருவன்  
 யோகஞ்செய்து எப் பொழுதும் இளமைப் பருவ  
 முடையன யிருக்கலாம், வேறொரு வர் காணாமல்

உகைத்துவாலாம், தனது சரீரத்தைவிட்டு மற் றொரு  
சரீரத்தினுட் புகலாம், இவைபோல்வன பிறசித்திகளையும்  
அவன் பெறுதன் மிகவேளினது, சித்த வீருத்தியு மொடுங்க  
மனத்தை படக்கி யிறைவற்றியானித்தல் அரிதினு மரிது.  
நீரை அசைவின்றி நிற்கச் செய்யின் அதன்மேற்  
றும்பும் அசை வின்றி நிற்குமாறுபோல, அடங்குதல்  
விடுதல்செய்யாது பிராண  
வாயுவை படக்கின் மனமுமடங்கும்; படிமுறையே  
டுங்க அறிவின் வியாபார முளதாம்.

அஃதொ

அறித்தமாய் மூவகைத் துன்பத்ததாய் உயிரின்  
வேறாய உடற்கு வருத்தம் வருமென் றொழியாது  
தவத்தினைச் செய்யப் பிறப்புப்பிணி மூப்பிறப்புக்களான்  
அநாதியாகத் துன்ப மெய்தி வருகின்ற உயிர் ஞானம்  
பிறந்து வீடுபெறு மாகலின் அத்தவஞ் செய்வாரே தங்  
கருமஞ் செய்பவராவர்; அவரையொழிந்த  
பொருளின்பங்களைச் செய்வார் கணத்து ளழிவதாய  
சிற்றிங் பத்தின்பொருட்டுப் பல பிறவியுந் துன்புறத்தக்க  
பாவஞ்செய்து கோடலின் அவஞ் செய்பவராவர். தீயின்க  
னையும் பொன் னுக்கு அது சுடச்சுடத் தன்னொடு  
கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறுபோலத் தவஞ்செய்ய  
வல்லார்க்கு அதனை வரும் மெய்வருத்தம்  
வருத்தவருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம்

பிரகும். தவமும் அதனினெய்தும் பயனு முளவாதல்  
நானமாவது முற்றவமாவ துடையார்க்கே யாகலின்  
அவை யிலாதார், முயன்றதவம் முடிவுபோகாமை  
கண்டுழி மனந் துள்ளு இஃதோர்ப்பனின்  
முயற்சியேயாமென் . தனைக் கை கள்ளாமை  
எசு

விடராய் இயலுந் திறத்தாற் செய்வரேல் அஃகவர்க்கு  
மேல் வரும் பிறப்பிற் றவஞ்செய்தற்கு வித்தாகும்.

தனக்குரிய இல்லாளையுந் துறந்து மனத்தைத்  
தன்வழிப் படுத்தும் வலியுமின்றித் தன்மனமோடிய  
வழி யே யோடிப் பிறர்க்குரிய மகளிரை விழைந்து  
தவவேடத்தின்கண் மறைந்து தவமல்லவற்றைச்  
செய்தலாகிய தீய வெழுக்க முடையாரும், புலங்கண்மேற்  
செல்கின்ற அவாவைந்தனையும் அடக்கவல்ல  
சல்லராயவழியும் தம்மைப் பிறர் நன் துமதித்தற்பொருட்டு  
யாம் பற்றற்றேமென்று சொல்லி வேடத்தின்  
மறைந்தொழுகுவாரும். நெஞ்சிற் றறவாதுவைத்துத்  
துறந்தார்போலத் தானம் பெற வேண்டிப் பிறரை  
வஞ்சித்து வாழ்வாரும் இவர்போல்வார் பிறரும் பின்னர்  
என்செய்தே மென்செய்தேமென் றிரங்கும் வகை  
அவர்க்குப் பல துன்பங்களு முளவாம்.

## கன. அதி. கள்ளாமை.

கள்ளாமைபாவது

பிறருடைமையாயிருப்ப

தியாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக்கொள்ளக்  
 கருதி அதனைச் செய்பாமை தவஞ் செய்வார்க்குக் கள  
 வாகியவதனைச் செய்யக் கருதுதலு மாகாது. அவர்தமக்  
 கின்றியமையா விரதங்களாவன அருளுடைமை கள்ளாமை  
 வாய்மை வெகுளாமை முதலியன வாம். தவத்தனாவான்  
 யாதொரு பொருளையும் பிறரை வஞ் சித்துக்கொள்ளக்  
 கருதாவதை தன்னெஞ்சினைக் காத்தல் வேண்டும்.

களவின்கண்ணே மிக்க வேட்கையு டையார் காட்சி  
 முதலிய வளைவுகளான் உயிர்ப்பொருளையும், அதற்கு  
 அநாதியாய் வரு சின்ற நல்வினை தீவினைக்  
 குற்றவினைவுகளையும், அவற்றான் அது பிறர் திற த்து  
 வருதலையும், அவற்றைக் கெடுத்தற் குபாய்மா அயி  
 அறத்துப்பால்

கிய யோக ஞானங்களையும், அவற்று னஃதெய்தும்  
 வீட்டினை யும் அளத்தலா கிய நெறியின் கணின்று  
 அவ்வள க்கப்பட்டனவற் றுள் தீயனவற்றினீங்கி  
 நல்எனவற்றின்வழி பொழுதகமாட்டார். களவுந் துறவும்  
 இருளு டொளியும்போலத் தம்முண் மாறாக வின் ஒருங்கு

நில்லா. உயிர முதலியவற்றை அளந்தறிந்தார்க் குத்  
 துறவறஞ் சலியாது நிற்குமாறுபோலக் களவையே பயின்  
 றவர் நெஞ்சத் து வஞ்சனை நிலைநிற்கும். துறந்தார்க்  
 குணவாக வோதப்பட்ட காய் கனி கிழங்கு சருகு மு  
 தலாயினவும் இவ்வாழ்வார் செய்யுந் தானங்களுமாய  
 களவல்லாதவற்றை துகர்ந்து அவ்வளவா னிறைந்திருத்தலை  
 யறியாதவர், பொரு ளுடையாரை வஞ்சிக்குமாறும்  
 அவ்வஞ்சனையால் அதுகொள்ளு மாறும் கொண்டவதனாற்  
 றும் புலன்களை துகருமாறும் முதலாய தீய நினைவுகளை  
 நினைந்தபொழுதே அஃதுள்ள வறங்களை யும் போக்கிக்  
 கார்த சொற்செயல்களைப் புகுவித்த அவரைக் கெடுக்கும்.

களவுசெய்தல்

துறந்தார்க்கேயன்றி

இவ்வாழ்வார்க்கும் எப்பொழுதும் கேட்டினை வினைக்கும்.  
 களவினா லுளதாகிய பொருள் வளர் வது போலத்  
 தோன்றிப் பழிபா வங்களை நிலை நிறுத்தி விரைவிலே  
 செய்தவறத்தையுங் கெடுத்துத் தானுங் கெடும் கள  
 வுசெய்ப்பவர் அப்பொழுது யாவராயினுங் காண் பாரோ  
 அடிப்பாரோ கொல்வாரோ வென்றும் பின்னர் அரசு  
 னறிந்து தண்டிப்பாரேவென்றும் பயந்து பயந்து மனந்  
 திடுக் குறுதலா னெப்பொழுதும் மனத்துயர முடை  
 யராவர். களவு செய்தவர் இம்மைக்க ணரசனாலும்  
 பிறராலுந் தண்டிக்கப் பட்டு எல்லராலு மிகழப்படுவர்;  
 மறுமைக்க ணாகத்துன்ப மெய்துவர், ஒருகாற் களவு  
 செய்தவரென்று அறியப்பட்டவர் சென்றசென்ற

விடங்களினெல்லாம் பிறரார் செய்யப்பட்ட களவுகளும்  
 அவரார் செய்யப்பட்டனவென்றே நினைக்கப்படும். களவினா  
 லுளதாகிய விகழ்ச்சியைக்காட்டினும் மிக்க விகழ்ச்சி  
 பிறிதொரு குற்றத்தா னொருவர் குளதாகாது.  
 ஒருவன் தான் கள்வனென்னும் பெயரை  
 யோர்கணப்பொழுதினுண் மிக வெளிதீற் பெறலாம்;  
 கள்வனல்லென்னும் பெயரையோ கள்ளாமை  
அக

வெனின் மரணபரியந்தம் பெரும் பிரயாசத்துடன் ம  
 ன்னைக் காத்து மிகவிரிதீற் பெறுதல்வேண்டும். களவு  
 செய்தவரே பன் றிக் களவுசெய்ய ஏனினவரும்  
 அதற்குபாயஞ் சொன்ன வரும் அதனை மறைத்தவரு ஞ்  
 செய்தவரோடு கூடினவரும் கள்வரென்றே  
 யெண்ணப்படுவர். கள்வென்னுங்கு ற்ற மொரு வர்மாட்  
 டிளதேயாயின் அஃதவர்க்கேயன்றிப் பிறர்க்கும் நென்  
 முகலாயின வினைத்தன்முதலிய தொழின்முயற்சிக்  
 கிடையூ றாகும், ஒற்றுமையைக் கெடுக்கும், பகையை  
 யுளதாக்கும், பொருள்வருவாயை யிலதாக்கும்,  
 அவர்பொருட் டவ்விரிலு ள் ளாரும் பிறரா விகழ்ச்சியை  
 யெய்துவர்.

அறியாமையினாலே அப்பொழுது இனிதுபோலத்  
 தோன் றினுங்களவு பின்பு தொலையாத துயரத்தைக்  
 கொடுத்தலானும், இப்பிறப்பானெய்தும் பயனைய  
 அறம்பொருளின்பங்களைக் கெடுத்தலானும் அது தோன்று

மிளமைப் பருவத்திற்று னே பின் வளர்ந்து  
 பயிற்சியாளிலையாவண்ணம் யாவரு மதனைக் களைந்து  
 விடல்வேண்டும். ஒருவன் தன்பொருளைப் பிறர் கள விற்  
 கவர்த்தபொழுது தான் துயரப்படுதல்போலவே பிறர்பொ  
 ருளையுந் தான் களவிற் கவர்த்தால் அவருந்  
 துயரப்படுவரென் பதை உய்த்துணர் வல்லனாயின் அவன்  
 ஒருபோதுங் களவு செய்ய உடன்படான். பிறர்க்குத் த  
 னதெத்துணைப் பெரும் பொருளையும் மனமுலந்து  
 கொடுக்குமொருவன் மிகவற்பமான பொருளையேனுங்  
 களவுகொடுத்தால் மனம்மிகவருந்துவன். ஒரு வன்  
 களவினாலெய்திய பொருள், மீன்விழுங்கிய தூண்டின் முட்  
 கட்பொதிந்துள்ளவிரையென, இம்மைக்க ணவன்புகழ்  
 பொருண் முதலிய வனைத்தையு ன் கெடுத்து,  
 உயிருடையனேனும் இறந்த வனையென யாவரானு  
 மெண்ணச்செய் து மறுமைக்க ணிரயத் தினும்  
 புகுத்திவிடும். அவன் உயிரோடு ருக்குங் காலமெஸ் ளார்  
 களவுசெய்பாதார் சமுகத்துத் தன்கு ற்றநோக்கித்தன்னைச்  
 செத்தாரு ளொருவ னை வைத்தே நாணி  
 பொதுங்கிப் பேசும் வல்லமையற்றுச் சென்றிருப்பன்.  
 இல்லறஞ்செய்வார் யாவரும் கள்ள சாமையை யெள்ளாமற்  
 றம்ம னத்தின்கட் போற்றிப்பேணி அதனை  
 விரதமாகக்கொண் டொழு குதல்வேண்டும்.



பொருளைப்பேணி அறஞ்செய்யு மில்லாழ்வான் தான்  
 வறியனென்று கருதி அது தீர்தற்பொருட்டும் பிறன்  
 பொருளை அவன் அறியாவகையால் வஞ்சித்துக்கொண்டு  
 செய்தவறம் அப்பொருளுடையானைச் சேர அவன்றான்  
 பழியையும் பாவத் தையுமே யெய்துவன். இங்ஙனமாகத்  
 தனக்குரிய பொருளை யும் அதனது குற்றம்நோக்கித்  
 துறந்துபோந்த தவத்தன் பின் பிறர்க்குரிய பொருளை  
 நன்குமதித்து அதனை வஞ்சித்துக்கொ டற்கு அவரது  
 சோர்வு பார்க்கும் மருட்சிபனானால், அவன் மாட்டு  
 உயிர்கண்மேல் அருள்செய்தலே தனக்கு உறு தியென்  
 றறிந்து அவ்வருளின் வழுவாதொழுகும் தெருட்சியு  
 ளதாமா றும் பழிபாவங்க ளிலவாமா றும் இல்லையே. காமம்  
 பொருளவா முதலாயினதன்கண்ணே தோன்றி  
 நலியாநிற்கவும் அவற்றின தின்மை கூறிப் புறத்தாரை  
 வஞ்சித்தொழுகும் வஞ்சனைபொ ருந்திய  
 மனத்தையுடையவன் அந்நலிவு பொறுக்கமாட்டாது  
 பிறர்பொருளைக் கவர்ந்தொழுகும் மறைந்த  
 வொழுக்கத்தையும் மறைக்கின்ற வாற்றையும் உடம்பாய்  
 அவனோடு கலந்துசிற்கும் பூதங்களைந்து மறிந்து  
 அவனறியாமற் றம்முள்ளே நகும். தன்னைக் கொடாமலும்  
 தன்னைளியைக் கொல்லாமலும் கள்ளா மையைத்  
 தன்மாட்டுக்காக்க வல்லவனை தவத்தனாவான்.

வாய்மையாவது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும்  
 பயவாத சொற்களைச் சொல்லுந்தன்மை. நிகழ்ந்தது  
 கூறலே மெய்ம்மையெனவும் நிகழாதது கூறலே பெ  
 ராய்ம்மையெனவுஞ் சொல்லப்படுமாயினும்  
 கேடாதல் சாக்கா டாதல் எய்த நின்றதோருயிர்  
 பிறிதோருயிர்க்குத் தீங்குபயவாத பொய்ம்மைச்  
 சொற்களானே அக்கேட்டினும் அல்லது சாக்காட்டினும்  
 நீங்கி இன்புறுதற் கேதுவாமாயின் அச்சொற்களும்  
 மெய்ம்மைச் சொற்களின் பாலவாம். ஆகவே  
 தீங்குபயவாத

நிகழ்ந்தது கூறலும் நன்மை பயக்கும் நிகழாதது கூறலும்  
 மெய்ம்மையாம்; நன்மை பயவாத நிகழாதது கூறலும் தீங்கு  
 பயக்கும் நிகழ்ந்தது கூறலும் பொய்ம்மையாம்.

வாய்மை

அந்

வாய்மையின் வழுவாத மன்னுயி ரோம்புவார்க்கு  
 எய்து தற்கரிய பொருள்க ளொன்றுமில்லை. வையத்தின்கண்  
 வாய்மை யென்னு மதனையேயன்றி வேறொன்றையுந்  
 தூய்மையென்று சொல்லுதற்கில்லை; பொய்ம்மையென்னு  
 மதனையேயன்றி வே ரொன்றையுந் தீமையென்று  
 சொல்லுதற்கில்லை. என்னை? தூய்பைகட்டுகெல்லா  
 மேதுவாயுள்ளது வாய்மையும் தீமைகட் கெல்லா  
 மேதுவாயுள்ளது பொய்ம்மையுமேயாகலான். ஒரு வற்கு  
 நல்லனவற்றுக்கெல்லா மேதுவாயுள்ளதும் அவற்றை  
 தீக்கிறுத்த வல்லதும் இய மை மறுமை  
 வீட்டின்பங்களைத் தரவல்லதும் வாய்மையே. ஒருவன்

ஒருகாலேயெனினும் வாய்மையிற் றவறினால் அஃதுலகம் முழுவதையும் ஆளுத லாகிய ஆக்கமெய்தவரற்பாலதா யு ளதாயினும், அல்லதவ னத னிற் றவருளேயெனின் அஃதுடம்பினின்றும் உயிர் நீங்குத லாகிய கேட்டை யெய்தவரற்பாலதா யு ளதாயினும் அவன் அவ்வாய்மையிற் றவருமையே நன்று.

பொய்ம்மையே பாவங்கள் வினையும் பூமி, அதுவே யொரு வளைப் பற்பல பிறவிகள் னும் புகுளித்து முளை ப்பிக்கும் வித்து, வறுமைக்கும் நாகத்துக்கும் ஏதுவாயுள்ளதும் அதுவே. பொய்ம்மை யொன்றானே இம்மையிலே இல்லாழ்க்கையும் மக்கட்பேறும் உறவு மன்புஞ் சீருஞ் செல்வமும் வலியு மொளி யும் புண்ணியமுந் தவமு மின்பமுமாகிய இவையெல்லாம் அழிந்துவிடும், மறுமையிலே அவனை யங்காந்து விழுங்கிய நாகம் பின் உமிழ்தலை விரும்பாது.

ஒரு வன் தன் னெஞ்சறிவ தொன்றனைப் பி ராறிந் தில ரென்று பொய்த்தானாயின், அதனையறிந்த அவனெஞ்சே அப் பாவத்திற்குக் கரியாய் நின்று அவனை யதன்பயரைய துன் பத்தை யெய்துவிக்கும். மெய் சொன்னவனுக்கு அதனால் ஒரு கேடு வந்ததாயினும் உள்ள மகிழ்ச்சி யொருபோதும் நீங்காது. உள்ளதை யில்லதாகவும் இல்லதை யுள்ளதாகவுங் கூறும் பெரியார், செல்வம் முதலியவற்றான் எத்துணை

மாட்சிமை யுடையாயினும் அவ்விழிவான் ஒளிநீங்க  
இருண்மயமாவர். அசு அறத்துப்பால்

பொய்யன் ஒருகாற் கூறியது மெய்யேயாயினும் பிறர்  
அதை நம்பார். எப்பொழுதும் மெய்யே கூறி ஒருவன்  
ஒருநாளொரு பொய்யைக் கூறினனேயாயினும்  
அதனையறிந்த பிறர் அதன் பின் அவனை எப்பொழுதும்  
பொய்யனென்றே கொள்வர். பொய் சொன்னவன்  
அதைத் தாபிக்கப்புகின் அஃதவனென் பது  
பொய்சொல்லற் கேதவாகும். இங்ஙனமே அவன் வாழ்  
நாண்முழுதும் பொய்யைக் கூசாது சொல்லுந்  
தன்மையனவன். ஒருகாற் பொய்சொன்னவன் தான்  
சொன்னது பொய்யென்று ஒரேமுறையி  
லொத்துக்கொள்வனாயின், அவன் முன் கூறியது  
பொய்யாயினும் பின் அதனை மறைக்கக் கருதிப் ப  
பொய் கூறுமைக்கும் மறைக்கத் துணியாதவனென்ப  
பிறர் மெச்ச தற்கும் அஃதேதுவாகும். பொய்  
கூறுவோன் களவுமுதலிய மற்றைப் பாவங்களைச் செய்தற்கு  
மஞ்சான். பொய் கூறலான் ஒளியிழந்த தனக்கு ஏனைப்பா  
வங்களைச் செய்யாமையான் அஃ தெய்தவருமோடுவன் னும்  
நினைவு அவற்குளதாய்ப் படி முறையே நன்னொழுக்க  
நெறியினின்றும் வழிஇப்போதலையே மேற்கொள்வன்.  
பொய்யானது மறைக்கப்படாததொன் றுகளானும்,  
வருத்துவார் பிறரொருவரை வேண்டாது தானே தன்னை  
யுடையானை வருத்துவதொன் றுகளானும், அருள்

நடுவுநிலைமை முதலிய நற்குணங்களைக் கெடுத்து  
 ஒருவற்கு எல்லா அனுமிகழற்பாட்டினைக் கொ  
 டுப்பதொன்றாக அனும், அறம்பொருளின் பங்கட் துரிய  
 தொழின்முயற் சிகட்கு வேண்டிய துணையா வார  
 தொற்றுமை மதிப்பு முதலியவற்றுக் கிடையூறியுளதாக  
 லானும் யாவரு மதனை மறந்தேனும்  
 விளையாட்டுக்கேனுங் கூறலாகாது.

ஒருவற் குடம்பு தூய்தாந்தன்மை  
 நீரானேயுளதாம், அதுபோல மனந் தூய்தாந்தன்மை  
 வாய்மையா னுளதாம். அவன் மெய்யுணர்வைப்  
 பெறுதற்கு மஃதேதுவாம். பிறர் துணையையும்  
 பொருட்செல்வத்தையும் நன்குமதிக்கற்பாட்டினை யும்  
 இம்மை மறுமை வீட்டின்பங்களையும் தருதற்கோர் சிறந்த  
 ஏதுவாயுள்ள வாய்மையையே யர்வரு மெப்போதுங்  
 வேண்டும்.  
 கூறுதல்

வேகுளாமை.

அடு

கக. அதி வேகுளாமை.

வேகுளாமையாவது சினத்தைச் செய்தற்குக்  
 காரணம் ஒருவன்மாட்டுளதாயவிடத்தும் அதனைச்  
 செய்யாமை.

மனக்கலக்கத்தை யுளதாக்கி அறிவைக்  
 கெடுத்தெழு கின்ற  
 வெகுளியானது வெகுளப்பட்டார்மாட்டுருவற்கிருந்த  
 அருளைக் கெடுக்குமேயன்றி அவர்க்குத்  
 துன்பம்விளைக்கும் சொற் களைக்கூறவும்  
 செயல்களைச்செய்யவும் ஏவியும்விடுமாகலின்  
 அருளுடைமையை விருமபுவார் யாவரும் எப்பொழுதும்  
 அதனைத் தோன்றாவண்ணம் அடக்கிக் கோடல்வேண்டும்  
 பெருகி வரும் வெள்ளத்தைத் தடுத்தன் மிகவரிது,  
 தடுத்திருந்த தடையாகிய வரம்பை யுடைத்துவிடுதலோ  
 மிகவெளிது. அது  
 போலக் கோபத்தைத் தடுத்தன் மிகவரிது,  
 தடுத்திருந்த  
 பொறைமுதலிய நற்குணங்களை அறவே விடுத்தலோ  
 மிக  
 வெளிது. வெகுளியை வெளிப்படாவண்ணம்  
 இலகுவிற்றடிக்க  
 வேண்டினார் பொறைமுதலிய நற்குணங்களைத் தங்க  
 ணீங்காமற் காக்கக்கடவர்.

மாந்தர்க் கவாவுடைமையான் விழைவுண்டாய் ;  
 விழைந் ததை யெய்தாமற் றடையுளதாயவழி வெகுளி  
 தோன்றும். தடைகளாவன விழைந்தபடி விழைந்தவற்றை

மெய்தாமைக் கேதுவாய்ப் பிறர்மாட்டு நிகழுஞ் சொல்லுஞ்  
 செயலுமே . அவ் வெகுளி தோன்றியபொழுதே  
 விவேகிகளாயினார் அதனை வளர்த்தலாற்றா  
 மெய்தற்பாணவாய் கேடுகட் கஞ்சித் தம்மறி வாகிய  
 கருவியா னடக்கிவிடுவர். அடக்காரேயாயின் அவர்  
 மனம் மிக மயங்கும். மயங்க, முன்னிருந்துள்ள  
 உள்ள மகிழ்ச்சி முழுதும் நீங்கும். நீங்கத், துன்பமே  
 குடிபுகும். குடிபுக, அத்துன்பத்தை நீக்கிக்  
 கோடற்பொருட்டுக் கொடிய தாகு மவ்வெகுளிக் கேற்பத்  
 தீயவாய் சிந்தனைகளுஞ் சொற்களுஞ் செயல்களும்  
 அவர்மாட்டுளவாம். இங்ஙனமே அவர்  
 பழிபாவங்களைச் செய்து இம்மைக்கட்டியவாய் பகை வறுமை  
 மு தலியவைகளையும் மறுமைக்கட் டிய  
 பிறவிகளையும் நரகத்துன்பத் திசு

### அறத்துப்பால்

தையு மெய்துவர். யாவனொருவன் தனக்குத்தான்  
 நன் னொ யிருத்தலை வேண்டினனேயாயின், அவன்  
 அறிவின்மையான் வளர்த்துத் தானே தன்னைக் கெடுக்குங்  
 கோபாக்கினியைத் தன்மாட்டுச் சுவாலித்தெரியாவண்ணம்  
 அடக்கிக் கோடலைச் சாவதானமாகக் கொண்டொழுகுவன்.

ஒருவன் இன்னாதவற்றைப் பிறர் சொல்லியக்காலுஞ்  
 செய் தக்காலுந் தோன்றுஞ் சினத்தை, தன்சினம்  
 பலிக் கமிடத்துத் தடாதொழிவனேயாயின் இம்மைக்கட்  
 பழியையும் மறுமை க்கட் பாவத்தையுமெய்துவன்; அவன்

அதைப்பலியாதவிடத்துத் தடா தொழிவனையாயின்  
 பழிபாவங்கட்கு மேயன்றி வெகுளப்பட்டா ஶாற்  
 செய்யப்படுமே தங்கட்கு மாளாவன். யாவர்க்கும் பலியாத  
 விடத்துத் தோன்றுஞ் சினத்தைக்காட்டினும்  
 பலிக்குமிடத்துத் தோன்றுஞ்சினம்  
 மிகவிசைந்துவெளிப்பட்டு மிக்குத்தோன்றும.  
 இப்பேதத்துக்கேது சினத்தைச் செய்வார்மாட்டின்றிச்  
 சினத் தின்மாட் டுள்ளதன்று. அப்பேத வேதுவைத்  
 தமக்கு மிக  
 நல்லதென்று சிந்தித்துக் கைக்கொண்டொழுசுவார், சினத்  
 தைச்செய்த லோரிடத்து மாகாதென்பதைச் சிந்தியாததேனோ?  
 பிறர்செய்த வின்னாதவற்றைக் கண்டமாத்திரத்தே  
 வெகுளி தோன்றாவண்ண மடக்குத னன்று; அதனை  
 யடக்குதலைக் காட்டினும் பொறுத்தன் மிகநன்று.  
 பொறையாகிய வரம்பை யுடைத்தெழுஞ் சினம்,  
 அச்சினத்தைச் செய்தவனைக் கெடுத் தலோடமையாது  
 அவன்ற னுறவினர் நட்பார் முதலிய பிறரை யுங்  
 கெடுத்தற்கேதுவாகும். அவ்வொருவனாற் றுணையாவார்  
 பலரும் அவ்வெகுளித் தீயை வளர்த்துக் கெடுவர்.  
 மூங்கிலிற் பிறந்த தீ அம்முங்கிலைத் தகிப்பதனோடமையாது  
 அம்முங்கிற் காடு முழுவதையுந் தகிக்குமாறுபோல,  
 அவ்வொருவன்மாட்டுத் தோன்றிய வெகுளித் தீ அவன்  
 மனத்தையு மவனையுந் தகிப் பதனோ டமையாது  
 அவன்றன் சுற்றத்தார் முத்தலாயினோர் யாவரையுந்  
 தகித்தேவிடும்.



பிறாறியப் புறத்துப்போதாது தம்மனத்தின்க  
 ண் வெகுளியுடையார் ஆண்டே யதனை வளர்த்து  
 அவ்வெகுளிக் குக் காரணாயினோடு மனம் மிக  
 வெறுப்புடையாய்ப் பகை வெகுளாமை  
 அள

புடையராவர். பின்னர் அவ்வளவோடமைபாது  
 படிமுறைபேயுப்பகையாயினோடு தொடர்புடையார்  
 கட்டார் முதலாயினோடும் பகையுடையராவர்.  
 அப்பகைக்குக் காரணாயினர் அறிந்திலரேயெனினும்  
 அவரும் அறிவுடையாரெவரும் அவர் தன்மையைநோக்கி  
 அவரை யணுகற்கு மஞ்சும்வகை யொழுதுவர். இங்ஙனமே  
 எல்லாரையும் விட்டு நீங்கலானும் தம்மனத்தின்  
 கட்டுகொண்ட வெகுளியானும் அவர்க் கொடுபோது  
 மின்ப முளதாகாது துன்பமே குடிபுது மாகலின்  
 யாவருமெவ்வாற் றானும் தம்மனத்தின்கண் வெகுளி  
 தேரன்ற மையை யெய்தும் வகை அம்மனத்தைப் பரி  
 ற்றிவிடுதல்வேண்டும். சினத்தலாற் கடையாயினர்  
 இலகுவினென்றுபடாத கற்பினவோடொப்பர்;  
 இடையாயினர் தீயின்கண்வைத் து நுக்கின்  
 எளிதினென்று படும் பொற்பினவோடொப்பர்; தீலயாயினர்  
 பிளந்தவுடன்றானே விரைந்தொன்றுபடும் அம்பூடுருவிய  
 நீர்ப்பிளவோடொப்பர்.

ஒருவற்குளதாகும் வெகுளி எஞ்ஞான்று மவற்குக்  
 கேட்டையே தருதலின் அத்தன்மைத்தாகிப்  
 வெகுளியை விளை யாட்டுக்காயினும் ஓர் பயன்  
 குறித்தாயினும் ஒருஞான்றுந் தன்கண் உளதாகக்  
 காட்டலுமாகாது. பேதையாயினார் சிலர் சினத்தைத்  
 தம்மாற்றலுணர்த்துவதோர் கருவியாகக் கொள்  
 கின்றனர். அவரங்ஙனங் கருவியாகக் கொண்டவழியும்  
 அஃ தவர்க்குக் கேட்டையே தருமென்பதை  
 யறிந்திலர்போலும். சினத்தைத் தன்னூற்ற  
 லுணர்த்துவதோர் குணமெனத் தன் கட்டுகொண்டவன்  
 அவ்வாற்ற விழத்தலுங் கேட்டை பெய்து தலும்,  
 நிலத்தின்கண் அறைந்தவன்னை அந்நிலத்தை புறுதல்  
 தப்பாதவாறுபோலத் தப்பாது.

யாவனொருவன் தன்னை யிழிவாகச் சொல்லியக்கால்  
 அவ் விழிவு தன்னிடத்துள்ளதாயின் தன்னைத்தானே  
 நொந்து திருத்தமடைதலையும், அஃகில்லாததேயாயின்  
 அவன் கூறியது பொய்யெனவும் அது நிலையாதெனவும்  
 உட்கொண்டு பொறுத் தலையன்றி அதனை யப்பொழுதே  
 மறத்தலையுஞ் செய்ய வல்ல வனே  
 அறிவுடையானெனப்படுவன்; அவனே தன்னை வெகு  
 ௮௮ அறத்துப்பால்

ளியை வாராமற் காக்கவல்லன். தன்னை வைதவனை

வாழ்த் தினவனெனவும் தனக்குத்தீயவற்றைச்  
 செய்தவனை நல்லவற் றைச் செய்தவனெனவும்  
 மனத்திற்கொண்டு யாவர்மாட்டும் இன்சொல்லு  
 மினியசெய்லு முடையனாய் ஒழுக்கும் பயிற்சி வெகுளி  
 வாராமைக் கேதுவாம். அறிவுடையார் காற் துன்பப் படுதற்  
 கேதுவாய தீயசெயல்களைப் பிறர் செய்தாராயின் அவற் றுற்  
 றாமெய்துந் துன்பந் தமது முன்னைவினைப் பயனாக வெய்திய  
 நென வுட்கொண்டு அதனைச் சகித்திருப்பரேயன்றி  
 அத் தீ வினைகளைச் செய்தவரை வெகுளார்; அங்ஙனமன்றி  
 வெகுளின் தாம் மேலுந் தீவினைசெய்து அதன்பயனாய்  
 துன்பத்தினையும் ஒருங்கே அனுபவிக்கவேண்டி  
 வருமேயென்று முண்மைபை அவர் ஒருபோதும் மறவார்.  
 வினைப்பயன் செய்தவனைத் தப் பாது சென்றடை  
 யுமாகலின், துன்பம் வாராமற் றன்னைக் காக்க  
 வேண்டினானெருவன் தீவினை செய்தற்கேதுவாய் வெகு  
 ளியைத் தன்சண் வாராமற் காக்கக்கடவன்.

பிறர்சீரைச் சொல்வதே, பயன்றிச் சி றுமைபைச்  
 சொல்லாமை யையுமநட்டார் நொதுமலர்பகைவரென்னும்  
 பேதமின்றி எல்லார் மாட்டுமொப்ப அருளுடைமையையும்  
 விரதமாக வுடையவரே வெகுளானமையே யுடையவராவர்.  
 பாலூட்டி வளர்த்தார்க்கும் நஞ்சையே யுமிழ்ந்துகொல்லும்  
 நாகபாம்பைப்போல நன்மை யாவனவற்றைச்  
 செய்தார்க்கும் தீமையாவனவற்றைப்பே செய் வாரும்,  
 இகழ்ந்துரைக்கினும் புகழ்ந்துரைக்கினும் அவ்வவ்

வுரைகளையே எதிரொலிக்கச்செய்யும் மலையைப்போலக்  
 தீமையாவனவற்றைச் செய்யினும் நன்மையாவனவற்றைச்  
 செய்யினும் செய்கவர்க் கவ்வவற்றையே மறித்துத்  
 தீயமுன் செய்வாரும் தன்னை வெட்டிய குடார + துக்குந்  
 தன்ன நயமணத் தையே கொடுக்குஞ்சுத்தன  
 மரத்தைப்போல இறங்குபடற்கேது வர்ப தீமைகளைச்  
 செய்தார்க்கும் நன்மைக ளையே செய்வாரு  
 மென முத்திறத்தராயு ளள வ ரெ ல்லாச்மாட்டு ம்  
 விழைவுவெறுப் பின்றி நன்மையாவனவற்றைச் செய்வாரே  
 வெகுளியை யறவே களைந்தவராவர்.

## நிலையாமை

அக

அவாவே யொருவற்கு வெகுளியை யுளதாக்கலின் அவ்  
 வவாவென்னுங் காரண மிலதேயாக அதன்காரியமாகிய வெகு  
 ளியு மிலதாம். காரணத்தாற்  
 யும் அது காரியமாயவழியே

பயனுளதாவது பெருப்பான்மை  
 யாகலின் ஒருவன் றன்மாட்டு

வெகுளி வாராமற் காக்க வல்லனாயின் அவன் அவாவுடைய  
னாயினும் அதன் பயனை யெய்தாதவனாவன். அவாவறுத்த  
முனிவராய தலைபாயினோர்தாமும் பயிற்சி வயத்தான், அஃ  
துள்ளவளவோர் கணப்பொழுதேயெனினும் வெகுளி யெய்  
துவர். உடம்பொழியுங் காலத்திற்று னதுவு மொழியும். அத்  
தன்மைத்தாகிய வெகுளியைக்கல்வி யறிவானும் அருளுடைமை  
யானும் பொறையானுந் தவத்தானும் உய்த்துணர்வானும்

மெய்யுணர்வானும் அவாவறுத்தலானும் படிமுறையே யடக்கிக்  
களைந்துவிடுதலில் யாவருஞ் சாவதானமா யிருத்தல்வேண்டும்.

---

உய். அதி. நீலயாமை

நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலில  
வார்த்தன்மை. யாக்கை முதலிய தோற்றமுடையனவற்றின் நிலை  
யாமையையுணர்ந்து அவற்றின்கட் பற்றுச்செய்தலை யொழிந்து  
மெய்யுணர்ந்தவாவறுத்தவனே முற்றத் துறந்தவனாவன். மயங்  
கியவழிப் பேய்த்தேரிற் புனல்போலத் தோன்றி மெய்யுணர்ந்த  
வழிக் கயிற்றி லாவுபோலக் கெடுதலிற் பொய்யென்பாரும்,  
நிலைவேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்கு மென்  
பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும் ஒருவாற்றான் வேறு  
படாமையு முடைமையின் நிலையுதலும் நிலையாமையும் ஒருங்கே  
யுடைய வென்பாருமெனப் பொருட்பெற்றி கூறுவார் பலதிறத்  
தராவாயினும் அவரெல்லார்க்கும் அவற்றது நிலையாமை  
யுடம்பாடேயாம். நிலையுதலிலவாகிய பொருள்களை நிலையுத  
லுடையவென்று கருதி அவற்றின்கட் பற்றுச்செய்யும் புல்லிய  
வறிவினையுடைய ராதல் விடெய்துவார்க்கிழுக்காம்.

12

கூய்

அறத்துப்பால்

இளமையு மழகும் யாக்கையஞ் செல்வமும்  
வாழ்ச்சையு மின்பமுமென் றிவைமுதலாயின  
நில்லாமையையே நிலைபேற யுடைமையை உலகின்கட்  
காண்ட லின் அவற்றை . வெறுத்து, நிலையுத லிலவாயின

வுளவாகவே அவற்றின் மறுதலையாய நிலையுத  
 ளுளவாயினவும் உளவாமெனக் கருதலா னுட்கொண்டு  
 அவற்றைப்பெற முயறலைச் செய்தலே யாவர்க்கு  
 மறிவின்பால தாம். இவ்வுலகின்கண் இளமையு மழுகும்  
 வானவிற்போற் றோன்றி அழிவெய்துவன வாகலானும்,  
 யாக்கைகணீரிற் குமி ழிகள்போலத் தோன்றித் தோன்றி  
 அழிவெய்துவன வாகலா னும், செல்வம்  
 மின்னலைப்போலத் தோன்றி விரைந்தழி  
 வெய்துமாகலானும், ஒருவன் வாழ்க்கை  
 கனவுகண்டதுபோன் றழிந்துகொண்டேவர் தொழியு  
 மாகலானும், துன்பமாகிய வெல்லையையுடைய வின்பம்  
 நீர்த்திரைபோலத் தோன்றித் தோன்றி அழிவெய்து  
 மாகலானும் அவற்றை நிலையாதன வென  
 வுய்த்துணர்ந்து, இளமையழுகுமுதலிய வவையெல்லாம்  
 எஞ்ஞான்று மொரே பெற்றியவாய் நிலையாயுள்ள  
 வீட்டு லக வாழ்வின் இன்பத்தை யாவருமெய்த  
 முயறலைச் செய்தல் வேண்டும்.

தந்தையுந் தாயுந் தாரமுந் தமரும் நட்டாரு  
 மயலாரு மென் நிவர்முதலாயினோர் கூடுங் கூட்டம்  
 சந்தையிற்கூட்ட மொக்கு மாகலானும், செல்வம்  
 வருதலும் போதலும் கூத் தாட்டைச் செய்யு  
 மரங்கின்கட் காண்பார்குழாம் வருதலையும் போதலையு  
 மொக்கு மாகலானும், அகத்துறுப்பாய்ப் போற்றிப்  
 பேணிப் புனைந்து காத்துவைத்திருந்த டுடம்பையும்

நீத்துச் செல்லுமெல்லை வந்ததேற்புறத்துறுப்பாய  
அத்தந்தைமுதலாயி னோரும் செல்வமுந் துணையாமென்  
றெண்ணுதற் கிடமில்லை யாகலானும் அறிவில்லாதாரே யா  
னெனதெனப் பற்றுச்செய் திருந் தவமாய்த்  
தம்வாழ்நானைக் கழிப்பர்.

வாழ்க்கையுஞ் செல்வமு மில்லிடத்தவாகக்,  
கண்ணீர் சொரிந்து கதறியமும் மனைவியு மேனைமாதரும்  
புறங்கடை வாயிற்க னின்றனராக, மைந்தருஞ்  
சுற்றத்தாரும் உள்ள ன் லையாமை

பெயரை யொழித்துப் பிணமென்று வேரோர்  
பெயரிட்டுச்

சுகாட்டுக்குச் சுமந்தனராக அவ்வுடம்பினுள்  
அதுகாறு நின்று கூத்தாடிய கூத்தன் அதனை விட்டுநீங்கி  
யாண்டுச் சென்றனனோ? அவன்ற னுவந்து பற்றுச்செய்  
தாடிய கூத்தையும், அவ்வியாக்கைக் கூட்டையும்,  
அக்கூத்துக்குவேண்டி யீட்டிய பொருள்களையும்,  
சுற்றத்தார் முதலிய காண்போர் குழாத் தையும்,  
உலகவரங்களையும் சடிதியில் விட்டுநீங்கிக் கார்தேகற்  
கேதுவாய் அவன்மாட்டு நிகழ்ந்த வினைநிகழ்ச்சிதான்  
யாதோ? அக்கூத்தனு மவன்ற னெண்ணமுஞ் சொல்லுஞ்  
செயலு மெல் லாக்கூட்டமும் மாறுபட்டு வேறுபட்டு  
நிலைபிறழ்ந்து பழுது பட்டனவே! தனது அதுசிதமான  
கோலத்தையும் எண்ணங் களையும் சொற்களையும்



செயல்களையும், பின்னர் அவ்வெண்ண முதலியவற்றுக்கு  
 மாறாக வெய்தப் போகாநின்ற முடிபையும்,  
 தொடர்பில்லாதார் புறத்து மகத்தும்நின்று காண்பரேற்,  
 காண்டற்கருவருத்து எள்ளிநகையாடி நாணியொதுங்கிச்  
 செல்வ ரென்பதை அப்பொழுதுதான் நெண்ணிக் கரந்தே  
 தகினன்  
 போலும்.

என்பும் இறைச்சியும் இரத்தமும் மச்சையும்  
 மேதையும்  
 சுவேதநீருமென்னு மிவற்றா னமைக்கப்பட்டுத்  
 தோலினால் வேயப்பெற்ற வில்லமாய்த், திப்பியமான  
 பாலைப் பழத்தைத் தேனைச் சர்க்கரையை யுட்புகுத்தினும்  
 அவற்றை அருவருப் பைத்தரும் மலசல முதலாயினவாக  
 வாக்க வல்லதாய், அம்மல  
 முஞ் சலமும் கோழையும் மூளையும் வெயர்வையும்  
 எச்சிலு மென் றிவைமுதலாயினவற்றின் றுர்க்கந்தம்  
 வீசுவதாய்ப், பிறப்புப்பிணி மூப்புச் சாக்காடென்னு  
 மிவற்றான் வருந்துவ தாய்க், கணப்பொழுதேனும்  
 மாற்றமெய்தாமையிலதாயும் நிலையாமையுளதாயு  
 முள்ளதாய் , அம்மலஞ்சல மிரத்தம் முத  
 லியவற்றின்கட்டோன்று மெண்ணிறந்த புழுக்களும்  
 தன்னே  
 டென் வாழுதற் கிடமானதாய், ஐம்புலக்கள்வர்  
 கலகமிட்டுத் தன்னை யலைப்பதற் கேதுவானதாய்ப், பெ

ரய்யான வின்பத்தை மெய்யானதெனக் காட்ட  
 வல்லதாயுமுள்ள மாயையாக்கை யாகும்  
 தானிருக்குமில்லத்தைத் தானெனக் கருதி நீராற்கழுவி  
 கூஉ அறத்துப்பால்

நறுமணப் பொருள்கள றற் றுர்க்கந்தத்தைப் போக்கி  
 ஆடையா பரணங்களால் அலங்கரித்து மகிழ்ந்து  
 வாழ்ந்திருந்தவன் இற ந்துபட்டஞானேனுந் தான்வேறு  
 அதுவேறென்பதை அறியா தொழியான்.

பொற்பாத்திரமேயெனினும் மலங்கிடந்த  
 பாத்திரத்தைப் பொருளாசையுடைய புல்லறிவாளரும்  
 அருவருத்துத் தீண்டி

யெடுக்கவுடன்படார். அஃதந்நனமாக உடற்  
 பாத்திரமோ வெனின் அம்மலம்முதலிய அழுக்கு  
 நிறைந்துள்ள துமேயன்றி

இறைச்சிமுதலிய அநுசிதமானவற்றா னையதூஉம்,  
 விட்டுநீங்கிய

வழிப் பதனழிந்து துர்க்கந்தம் வீசிப் புழுத்துக்  
 கெட்டழியும்

பான்மையதூஉமென்பதை யறிந்துவைத்தும்  
 அதனிடத்தரு

வருப்பின்றி அமர்ந்திருக்கும் மா ந்தர்தம் அறியாமை  
 யிருந்த

படி யென்னை? அதன் றன்மையை யுள்ளபடி யறிந்து,

அதனி

டத் தருவருப்புடைய ராயினமையா னன்றே  
நல்லறிவாளர் அதனை நீக்கிக் கோடற்பொருட்டுத்  
துறப்பாராயினர். இரத்தமு மீருளுந் தசையு நரம்புங்  
குடருங் கொழுப்பு மூளையும் வழும்  
பும் மல்முஞ் சலமுந் தோற்போ ர்வையான்  
மறைக்கப்பட்டுப்

புழுக்கள் வாழுந் தம்முடலத் தருவருப்பைச்  
சகிக்கலாற்றாராய

நல்லறிவாளர், அதன்கட் டாமரையிலைக்க ணீர் போன்று  
பற்

றற்றிருந்து பிறவியை யொழித்துவிடும்வழி  
நாடிச்செல்வாராயினர். ஏனைப்புல்லறிவாளரோவெனின்  
அவர், யாக்கைவேறு

தாம்வேறென்பதை உள்ளபடி யறியாவகை மயக்கும்  
அவிச்சை

யென்னும் வித்தினின்றும் அகங்காரமென்னும்  
முளைபாய்த்

தோன்றி, அவாவென்னும் லேவரையூன்றி, விழைவு  
வெறுப்

பென்னுங் கொம்பரைப்போக்கி, அவத்தைப் பூத்துத்,  
துன்பத்

தைக் காய்த்து, மாணப்பமுத்தைப் பழுத்து,  
அளவில்லாத

காலம் நிலையாய் நிற்கும் மாயாவடிவக் கன்மமென்னும்

மரமாய்,

ஊழிபெயரினுந் தந்நிலை பெயரா துழல்வர்.

அற்றேலஃதங்நனமாக: மாந்தரொமதென மகிழ்ந்து  
போற் றிப் பொதிந்துவைக்கும் செல்வமோவெனின்  
அதுவும், ஓர் யாக்கை யுள்ளவளவேனும் ஒருவர்மாட்டு  
நிலைநில்லாது அழி நீலையமை. கூடு

வெய்துவதொன்றும். அம்மாந்தர் பொருட்  
செல்வமுடையரா தற்கு முற்பிறவிகளிற் செய்துவைத்த  
நல்வினையே காரணம். அக்காரணத்தால் அதனைப் பெற்  
றுடையா னொருவனை அத னொழிவின்க னதுவும்  
விட்டுநீங்கும், வரைவின்மகளிர் கைப்  
பொருளுடையாரைக் காமுற்றுச் சேருமாறும்,  
அப்பொருள் குன்றியகாலத்து அவரைவிட்டு நீங்குமாறுப்  
போலத், திருமகள் நல்வினையுடையாரைச் சேர்ந்து  
அவ்வினைத் தீர்வின்கண் அவரை விட்டு நீங்குவள்; அவள்  
அவ்வப்பொழுதைக்கேயன்றி யாவர் மாட்டும்  
எவ்வெப்பொழுதைக்கு முறவுடையளல்ள். ஒருவன்  
பொருளை வெறுத்துக் கடக்கத்துச் சொரியினும்  
நல்வினைப்பய னுடையனாபின் அஃதவனிடத்து மீட்டும்  
வந்துசேரும்; பேழை யுட் பொதிந்துவைத்துக்  
காத்தனையினும் நல்வினைப்பய னில் வழி அஃதவனைவிட்டு  
நீங்கிப்போகும். நல் வினை யொழிவின்கட் செல்வமென்று

கூறி அந்நன் வினை யுடையானை வந்துசேராஞ்  
 செவ்வத்துக்குச் செவ்வமென்னும் பெயர் தரும். இங்ஙன  
 மே செவ்வமென்பது நிலையாமையையே  
 நிலைபேறையுடையதென்பது.

பிறந்தவுயிர்கட்குச் சிற்றின்பமெ ன  
 வொன்றில்லையே யாயிற் றுன்பந் துன்பமாகாது. நல்வதென  
 வொன்று மில் லையே யாயிற் றீயதென வொன்று மில்  
 லையேயாம். சிற்றின்பமென்பது துன்பத்தி னந்தமே.  
 துன்பத்தினத பாவமே சிற்றின்பமெனினு மிழுக்கில்லை.  
 துன்பத்தினோர் நல்வினாவே யல்தெனினு மமை யும்.  
 என்னை? துன்பப்படாம லெய்துஞ் சிற்றின்ப மில்லையாக  
 வின் துன்பமெனப்படும் நீரின்கட் டிசைபோல வின்பந்  
 தோன் றித்தோன்றி அழிவெய்து மாகவின் ஒருயிர்க்குப்  
 பிறவியென் பது துன்பசாகரமே. அத்துன்பசாகரத்தின்க  
 ணமிழந்திய வுயிர்கள் அச்சாகரத்தின் மேற்பாப்பை  
 யெய்தி ஒருகால் விழித்ததை யொக்கும், அவ்வுயிர்க ளெ  
 ய்து மின்பம். சத்தம் பரிசம் உருவம் இசம்  
 கந்தமென்னும் ஐம்புல நுகர்வும் நுக ருந்துணையும் இன்பம்  
 பயப்பன இன்பஃபோலத் தோன்றும்; நுகர்வினிறுதிக்கண்  
 அந்நுகர்வினிகழ்ச்சி நிகழ்ந்ததென்பதும் பொய்யென்று  
 சொல்லும்படி தேய்ந்திறும். மாந்தர் ஐம்புல  
 நுகர்வானெய்து மின்பம் மிக்க விருளின்கண்  
 மின்னலைப்போற் கூசு அறத்துப்பால்

ரேன்றி விரைந்தழிவெய்து மாகலின் யாக்கையுஞ்  
செல்வமு ம் முதலாயினபோல அ துவும்  
நிலையாமையையே நிலைபேறாயுடையது.

மக்களாய்ப் பிறந்தவர் யாவரும் இளமையு மழதும்  
படி முறையே குன்றிவரச் சொற்றளர்ந்து கோலூன்றிச்  
சோநக நடையினராய்ப் பற்கழன்று நரைநிரைபெய்திப்  
பின் நோய் வாய்ப்பட்டுப் படுத்த பாயலுந் தாமுமாய்  
உலகநினைவொழிந்து கிடந்து வருந்தியதையும் பின்ன  
நிறந்ததையும், ஒருகோ லோச் சிப் பற்பல தேயங்களையும்  
ஒருங்கே தனித்தாண்ட வரசரும் அத்தேயங்களையுந்  
தாமிருந் தகைமாண்ட மாடமாளி கை முதலிய  
செல்வங்களையும் அதிகாரத்தையும் இழந்து காட்  
டகத்தே கார்து திரிந்ததையும் பின்ன நிறந்ததையும்,  
முல்லை முகையொத்த பாற்சோற்றைப் பொற்கலத்திட்டு  
அறுசுவைக் கறிவோ டெண்ட செல்வரும்  
மட்பாண்டவோட்டைக் கையி லேந்தி வறிய கூழை  
யாசித்துந் திரிந்ததையும் பின்ன நிறந்ததையும், அழகிய  
பீதாய் பரத்தை யுடுக்கவும் பஞ்ச சயனத் தின்கட்  
டியிலும் பொறுது மெய்வருந்திற்றென் றமுதவரும்  
கந்தையுடைக்கும் கிழிந்த பாயலுக் தும் யாசித்தலைந்  
துழன்ற தையும் பின்ன நிறந்ததையுங் கண்டுங்  
கேட்டுமுள மாகலின், இளமையு மழதும் யாக்கையுஞ்  
செல்வமும் வாழ்க்கையு மின்பமுமென் றிவைமுதலாயின  
நிலையாதனவென்ப துண்மையே யாம். இவ்வண்மையை

யறிந்துளராகலினன்றே அறிவினாற் பெரியராயினார்  
 நிலையாத பொருளும் யாக்கையும் நிலையின் பொழுதே  
 தாமீட்டிய பொருளைச் சற்பாத்திரமாயுள்ளவர்க்குத்  
 தானமுந் தருமமுஞ்செய்து அதனா விம்மை  
 மறுமையின்ப துகர்தற்குரியராய்ப், பின் நிலையாயவின்ப  
 துகரும்பொருட்டுத் துறவறம்பூண்டு உய்யும் நெறிக்கட்  
 செல்வாராயினர். நிலையாத வற்றைபெல்லாம்  
 நிலையாதனவேன்று உள்ளபடியறிந்தவர் ஒரு போது  
 மவற்றின்கட் பற்றுச்செய்யார். கந்தம் முதலியதன்  
 மாத் திரையினின்றும் முறையே தோன்றும்  
 பிருதுவிமுதலிய பூதக்கலப்பான் உளவாய மண்முதலிய  
 சூக்கும்தூல பூதங்களா னாய உலகும் உடம்பும்  
 நிலையாதனவேயாம்.

## துறவு

கூடு

### உக. அதி துறவு.

துறவாவது புறமாகிய செல்வத்தின்கண்ணும்  
 அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாய பற்றினை,  
 அவற்றது நிலையாமை நோக்கி விடுதல். ஒருவற்  
 கெல்லாற்றையுந் துறத்தலானே அவ்வெல்லாவற்றினு  
 மெய்துந் துன்பங்க ளிலவாமேயன்றி அவை காசணமாக  
 மனமொழிமெய்கள் அலையாது நின்றலானும் அவை  
 நன்னெறிக்கட் சேறலானும் வருமின்பங்கள் பலவு முள

வாம்.

மனத்தைத் துன்பத்தானும் பாவத்தானும்  
வாராத பொருள்கண்மேலல்லது வீட்டுநெறியாகிய  
யோகநூல்களிற் செலுத்தவிடாது தடையாயுள்ள  
ஐம்புலநுகர்வைக் கெடுத்து, அவற்றை நுகர்தற்பொருட்டுத்  
தாம்படைத்த பொருண் முழு தையும் ஒருங்கே  
விட்டவரே துறந்தவசாவர். பிறப்பறுத்தலை  
மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவியாகிய தூல சூக்கும  
சரீ சங்களும் இன்ப துன்பங்களான் உயிரோ டொற்றுமை  
யெய்து தலின் மிகையாம், ஆனபின் அதற்குமேலே  
இயைபில்லனவுஞ் சில தொடர்ப்பா டிளவாதல் என் னும்?  
அநாதியான அவிச்சை யானே அகங்காரமுளதாம்,  
அதனானே எனக்கிது வேண்டு மென்னு மவாயுளதாம்,  
அதனானே அப்பொருட்கட் செல்லும் விருப்புளகாம்,  
அவ்விருப்புக் கைகூடாதவழி வெகுளி யுளதா மென்  
றிவ்வாறு அறிந்தார் கூறக் கேட்டதுணையானே தலை  
யாயினார் எல்லாப் பற்றையும் முற்றத் துறப்பர்;  
இடையாயினார் செல்வநிலையாமையையும்  
யாக்கைநிலையாமையையும் இளமை நிலைமையையும்  
ஏதுக்களா னுணர்த்திப் பெண்ணென்ப  
தெற்புச்சட்டகம் அருந்துயர் க் குர ம்பையென்  
றித்திறத்தான் அதன்றன்மை தெருட்டக் கேட்டுத்  
துறந்து சந்நியாசநிலை யெய்துவர்; கடையாயினார்  
உலகப்பற்றைத் துறந்தனரேனும் இல்லாளோடு



வனத்திற்சென்று விரதங் காத்தன்முதலிய செய் யும்  
வானப்பிரத்த நிலையைப் பெய்துவர்; இங்ஙனமே  
துறந்தார் மூவகையினராயுளர்.

இல்லறத்தினின்று துறந்தவரதியல்பு, துயின்ற  
வில்லத்து நெருப்புப் பற்றிவளர்ந்து நெருங்கியவழி  
விழித்தெழுந்தவ சூசு அறத்துப்பால்

நெருவன், நில்லென்று பிறர் தடுக்கவும் நில்லாணுப்ப்,  
பொரு ளிழவையும் பொருட்படுத்தானுப் மனைவி மக்கண்  
முதலாயினோ ரையுந் திரும்பியும் பாரானுப்ப்  
பித்தனைப்போன்று கடுகித்துறந் தோடுவதை யொக்கும்.  
துறவறத்தினின்றார் தாம் முன்புநின்ற இல்லறத்தன்மையை  
யெண்ணினோக்குங்கால், அஃதில்லறத்தி னின்றார்  
தாயினோராயிருந்தகாலத்துச் சிற்றிலிழைத்துச் சிறு  
சோறட்டு விளையாடியது முதலாயினவற்றை  
எண்ணினோக்கிய போது அவை எத்துணையிழிவாய்த்  
தோன்றினவோ அத் துணையிழிவாய்த் தோன்றும்.

முற்றத் துறந்தார் வீட்டினத் தலைப்பட்டார்;  
அங்ஙனந்

துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையுட்பட்டவராவர்.  
உடம்

புற மனைவியும் மக்களுஞ் சுற்றமுஞ் செல்வமுங்  
கல்வியும்

வாழ்க்கையு மின்பமுந் துன்பமு முதலாயினவெல்லாங்

கானற் சலமுங் கயிற்றிலரவுங் கனுவும்போன்று

தோன்றி மெய்

யுணர்ந்தவழி யிலவாய் நிலைபாதனவெனக்கொண்டு

அவற்றிற்

பற்றினைத் துறந்து யானெனதென்ப தற்றவரே முற்றத்

துறந் தவர். அங்ஙனந் து நவாதார் கருப்பமென்னு

மிருட்சிறைச் சாலைக்க னெருப்பின்க ணிருந்தவர்போன்

றிருந்து, மலையி னின்றூர்தலைகீழாய் வீழ்ந்தவர் போன்று

வீழ்ந்ததை மறந்து, யானெனதென முறுகிய

பற்றினையுடைய நெஞ்சினையுடைய ராய்க், குழவிப்

பருவத்தின்கண் அமுகையானன்றித் தமது விருப்பத்தை

வெளிப்படுத்தமாட்டாமை முதலியவற்றானும்,

பாடப்பருவத்தின்கட் குரவர்க் கஞ்சதன்

முதலியவற்றானும், காளைப்பருவத்தின்கட் கல்விக் கவாவன்

முதலியவற்றானும், சூமாரப் பருவத்தின்கட்

பொருளெய்தவேண்டித் தொழிலைத் தேடி யலைதன் முதலி

யவற்றானும், புருடப்பருவத்தின்கட் காம விகாரம்

முதலியவற்றானும், மானவனும் பருவத்தின்கண் வாழ்ச்

கைக்கு வேண்டும் பொருடாளாற்றலாற் படைத்தன்

முதலிய வற்றானும், மனுடனும் பருவத்தின்க

ண்டுவுநிலைமையைப் போற்றல் கல்விசெல்வங்களி

னகங்காரமெய்தல் அல்லது நல் குரவிற் துன்பமெய்தன்

முதலியவற்றானும், விருத்தனும், துறவு

பருவத்தின்கண் வலியாரும் மெலியார்நர்  
 தொடர்புடையாரும் பிறரும் மதியாமை  
 நோய்முதலியவற்றானும், பேரிளமாணும் பருவத்தின்கண்  
 யாவரானு மிகழற்பாடு பெலமின்மை மிக்க நோயுடைமை  
 துகரமாட்டாமை முதலியவற்றானும் மாண வச்சத்தானும்  
 மாணத்தானும் வாழ்நாளெல்லாந் துன்பமே யுழந்து  
 அவமே யிறந்து பிறந் துழல்வர். பிறரொருவர் செத்  
 தாரென் றிரங்கியமும் நாம், குழவிப் பருவஞ் செத்துப்  
 பால்ப் பருவஞ் செத்துக் காளைப்பருவஞ் செத்துக்  
 குமாரப் பருவஞ் செத்துப் புருடப் பருவஞ் செத்து  
 மானவனும் பருவஞ் செத்து மாணுடப்பருவஞ்செத்து  
 விருத்தனும் பருவமெய்தீ இங்ஙனமே நாளுக்குநாட்  
 சாகின்றேமே! அங்ஙனஞ் செத்துச்செத்து வரு கின்ற  
 நமக்கு நாம் அழாத தேனோ?

இருவகைப் பற் றினையுந் துறந்தானொருவன்,  
 அங்ஙனந் துறவாதா றுலகவாழ்க்கையி னிகழ்ச்சியைப்  
 புறத்தின்க ணின்று காணவல்லனாய்க் காண்பனேல்,  
 அத்துறவாதார் மலப் பாண்டமாகிய வுடம்பகத்  
 தருவருப்பின்றி யுவந்திருத்தலையும், மலசலம் வெயர்வை  
 முதலிய அழுக்குக் கழிதற்க ணுளதா றுந்  
 துர்க்கந்தத்தைச் சகித்திருத்தலையும், பிறரிடத் தல்துள  
 தாகுங்காற் சகிக்கமாட்டா திருத்தலையும்,  
 தம்மாட்டுளதாரு மத்துர்க்கந்தத்தை யுளதாகாம

நீக்கிக்கோடற் றியலாமை யறிந்துவைத்தும்  
 ஏனையவற்றின்க ணல்துளதாகாம நீக்கிக் கோடற்கு  
 முயறலையும், பார்க்கத் தகாதவற்றைப் பார்த்தலை யும்,  
 கேட்கத் தகாதவற்றைக் கேட்டலையும், உண்ணத்தகாத  
 வற்றை யுண்டலையும் தீண்டத் தகாதவ ற்றைத்  
 தீண்டலையும், எண்ணத் தகாதவற்றை எண்ணுதலையும்,  
 தரம் அங்ஙனஞ் செய்தவற்றைப் பிறர் அறியாமன்  
 மறைத்தலையும், பசிமுதலிய வற்றான் வருந்தலையும்,  
 உண்டன் முதலியவற்றா னெய்த்தலை யும், சிற்றின்ப  
 மெய்தலையும், அதனானகங்கார மிகவுறுதலை யும்,  
 அதற்கேற்ப வெண்ணு மெண்ணங்கனையும், அவ்வெண்  
 ணங் கைகூடாவழி மனம் மிக வருந்துதலையும்,  
 அவற்றுளொன் றேனும் கைகூடிற்றேல் எல்லைகடந்து  
 மகிழ்தலையும், அவ்வளவோ டமையாது மேன்மேலுஞ்  
 சேறற்கு முயறலையும், 13

கூடி அறத்துப்பால்

அதற் கிடையூறியினரைக் கெடுக்க நினைக்கும் நினைவுகளையும்,  
 அவற்றுளொன்று சித்தித்துழிக் கொள்ளு மகிழ்ச்சியையும்,  
 அல்லுழியெய்து மிகழ்ச்சி முதலியவற்றான் வருந்துதலையும்,  
 இவைபோல்வன பிறவற்றையுங் கண்டுங்கண்டும் நல்லறி வெய்  
 தப்பெறா விப்பேதை மாந்தர்தம் புல்லறிவாண்மை யிருந்தபடி  
 யென்னையென் றெள்ளி நகையாடாது? புல்லறிவாளராய அவர்  
 தாமொவ்வொருவரும் மற்றெல்லாரினும் எல்லாவற்றினும்  
 மேம்படலையே விரும்பி, எண்ணிய வெண்ணியாங் கெய்தமாட்

டாமையான் எஞ்ஞான்றுந் துன்பமே யுழப்பர். அவர் தாம்  
 ஒருமித் திருப்பரேனும் ஒவ்வொருவரும் வீற்று வீற்றான  
 நிலைவுஞ் சொல்லுஞ் செயலுமுடையராய்ப் பித்தர்குழாம்  
 போலுழல்வர். அவர்தாம் ஒவ்வொருவரும் ஈற்றின்கட் போற்  
 திப் புனைந்துகாத்த வுடம்பு நோய்வாய்ப்படப் படுக்கையுள்  
 தாமுமாய்க் கிடந்து வருத்தமுற்றுப், பெரும் பிரயாசத்துடன்  
 தமதென வீட்டிப் பாதுகாத்து வைத்திருந்த பொருண் முழு  
 வதையும் பிறர் தமதெனக் கொள்ளவும், தாமெனக் கருதிய  
 வப்புலையரும் விரும்பரப் புன்புலால் யாக்கையைக் காழுசங்  
 காக்கையும் நாயும் நரியும் புழுவுந் தழலு முண்ணயும் விடுத்  
 துப் புறம்போந்து காந்தேசுவர். அவர்தாம் இங்ஙனமே  
 நிலையாதவற்றை நிலையினவென் றெண்ணிப் பொய்யின்பத்தை  
 மெய்யெனக்கொண்டவமே யுலைவர். நல்லறிவாளராய்த் துறந்  
 தார், நிலையாதவற்றை நிலையாதனவெனக் கண்டு, அவற்றின்  
 கண் வைத்திருந்த பற்றினை யொழிந்து, மெய்யுணர்ந் தவா  
 வறுத்து நிலையாய் மெய்யின்ப மெய்த முயறலான், அவர்  
 அவமாய் நெறியினீங்கித் தப்பிப்பிழைத் துய்யுநெறிக்கட்சென்  
 றுய்ந்தவராவர்.

பசியான் வருந்தி இரையைத்தேடி அலைந்துகிரிந்த பற  
 வைக்கூட்டத்தூள், நல்லுணவொன் றிருப்பக்கண்ட புள்ளொள  
 ன்று அதனைப்பற்றிச் செல்லுங்கால், அதனைக்கண்ட ஏனைய  
 புட்களும் அங்வுணவைப் பற்றும் விருப்பாற் றொடர்ந்து வரு  
 கையினாலே, அதுதான் மேலுங் கீழும் புறத்து மகத்தும் வட்ட  
 மிட்டோடியும் நேரோடியும் சுழன்றோடியும் இங்ஙனமே

பற்றிய வவ்விரையைப் பாதுகாக்கப் பல்லாற்றா  
 னெத்தனித்து வருத்தமுற்றுப் பேணிப்போற்றியும்  
 ஆற்றாமையா னீற்றின்க ணதன்பற்றை யொழித்து,  
 அவ்விரையிற் பற்றுவைத்தமையான் முந்திப்  
 பின்றொடர்ந்துவரும் மற்றொருபுட் பாய்ந்து அதனைப் பற்றி  
 அவ்வண்ணமே பறந்து துயருழந் தலையவும் ஏனைய  
 புட்கள் அப்புள்ளைப் பின்றொடர்ந் தலையவும் விடுத்துத்,  
 தான் தனித் துயரப் பறந்துபோய்க்  
 குளிர்காற்றின்கணிநுந் தெய்ப் பொழிதலானும் பற்றினைத்  
 துறத்தலானு முளதாசூமின்பறுகர்ந் துய்ந்ததை யொக்குந்  
 துறந்தார் நிலையையே யாவரும் விரும் புதல்தேவண்டும்.

அருளுடைய மாந்தர் தீவினையை யொழித்து  
 நல்வினையைச் செய்ய அறம் வளரும், அதுவளரப் பாவந்  
 தேயும், அது தேய அறியாமை நீங்கும், அது நீங்க  
 நித்தவநித்தங்களது வேறுபாட்டுணர்வும்  
 அழிதன்மாலையவாய இம்மை மறுமை யின்பங்களி  
 னுவர்ப்பும் பிறவித்துன்பங்களுந் தோன்றும், அவை  
 தோன்ற வீட்டின்க ணசை யுண்டாம், அஃதுண்டாகப்  
 பிறவிக்குக் காரணமாய பயனின் முயற்சிகளெல்லாம்  
 நீங்கி வீட்டிற்குக் காரணமாய யோகமுயற்சி யுண்டாம்,  
 அஃதுண் டாக மெய்யு ணர்வு பிறந்து புறப்பற்றுகிய  
 எனதென்பதும் அகப்பற்றுகிய யானென்பதும் விடும்,  
 அவற்றை விட்டவரே முற்றத் துறந்தவ ராவர்.

சுத்தமாயா தத்துவ மைந்தும், வித்தியாதத்துவ  
மேழும், ஆன்ம தத்துவங்களாய அந்தக்கரணம் நாலு  
ஞானேந்திரிய மைந்து கண்மேந்திரிய மைந்து  
தன்மாத்திரை யைந்து பூதங்க ளைந்து எனப்படும்  
இருபத்துநாலுமாகிய முப்பத்தாறு தத்து  
வங்களும் தத்தமக்கு முதலாயவற்றை  
யாதலும் தங்கட் டோன்றுவனவற்றை

நோக்கத் தாம் விசுதி  
நோக்கப் பசுதியாதலு  
முடையவென அவற்றின் றேற்றவொடுக்க முறையை  
யுணர்ந்து ஒடுக்கிக்கண்டு இதயமுதலிய தானங்களிற்  
புறக்கரண முட் கரணங்களைப் பற்றியும் பற்றாதும்  
நிகழும் யோகாவத்தை யெய்தினவரே துறவிக ளாவர்.

|| அறத்துப்பால்

உஉ. அதி மெய்ஞ்ஞானம்.

மெய்ஞ்ஞானமாவது வினைமாசுதீர்ந்து  
அந்தக்கரணங்க யேவாயவழி உதிப்பதாய வீடுபயக்கு  
முணர்வேயாம். மெய் யுணர்வெய்தி அவாவறுத்தவனே

மெய்ஞ்ஞானி யாவன். தோற்றமுடையன யாவும்  
 நிலையுத விலவாந்தன்மையவென அவற்றது  
 நிலையாமையை நோக்கிப் புறமாகிய செல்வத்தின்  
 கண்ணும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாய  
 பற்றினை விடுத்துப், பிறப்புவிடுகளையும் அவற்றின்  
 காரணங்களையும் விபரீத வையங்களானன்றி உண்மையா  
 னுணர்ந்து, அவிச் சையை இடைவிடாத  
 மெய்ப்பொருளுணர்வா னறுத்தார்க் குளதாவதே  
 மெய்ஞ்ஞானம்.

ஒருயிர்க்கு மக்கட்பிறவி, அவ்வுயிர் இல்லறத் துறவர  
 மாகிய இருவகையறங்களையும் முறையே செய்து, நன்னெறிக  
 கட்சேறலான் அவிச்சையி னீங்கி மெய்ஞ்ஞான மெய்த  
 வேண்டுமென்றே, அதற்கேற்ற பெற்றியி னமைந்துளது.  
 புண்ணிய மேலீட்டினால் வாய்த்த அம்மானுடப் பிறப்பின்கண்  
 அவ்வுயிர் மெய்ஞ்ஞான மெய்திற்றிலாதேனும் மேலவரும் பிறப  
 பின்கண் அதனை யெய்தமாறு நன்னெறிக்கட் சேறலவேண்டுப  
 காண்போர்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின்கட் படு  
 றிறத்தாற்றானே வந்து அக்காரணம் போயவழித் தானும்  
 போமாறுபோல, ஒருவனது நல்வினை காரணமாக அவன்மாட்  
 டிப் படுற்றிறத்தாற்றானேவந்து அக்காரணம்போயவழித் தானும்  
 போதலால் நில்லாத வியல்பினை யுடைய செல்வத்தைப்  
 பெற்றவன் அதனைப் பெற்றபொழுதே பயனோக்காது செய்யப்  
 படும் கடவுட் பூசையுந் தானமுந் தருமமுமாகிய அறங்களைச்  
 செய்யின் அவை ஞானவேதுவாய் அவற்கு விடுபயக்கும்.



ஒருவன் இம்மைக்க னறஞ்செய்த பொருளே  
 மறுமைக்க னவற்குரியதாய்ப் பயன்படுதலின் அவ்வறஞ்  
 செய்யாது வைத் திறந்தவன் அப்பொருளை யிழந்தவனே  
 யாகலானும், யாக்கை யைப் பெற்றதும் பேணலும்  
 முதலிய வெல்லாம் அவ்வறஞ் செய்தற்கே யாகலானும்,  
 முன்றனியாத முட்டை தனித்துக் கிடப்ப  
 அதனுள்ளிருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து  
 மெய்ஞ்ஞானம் ஈக

போன தன்மைத்தாய் அவ்வாக்கையை நீங்கிச் செல்ல நிண்ண  
 மாகலானும், நெருநற் பிறந்தானொருவன் இன்றிறந்தானெனச்  
 சாக்காடும் பிறப்பும உறங்குதலும் விழித்தலும் போலக் கடிதின்  
 மாறிமாறி வருகின்றன வாகலானும், நாலை யடக்கி விக்கு  
 ளெழின அறஞ் செய்தலையன்றிச் செய்யச்சொல்லலு மாகா  
 நாகலானும், அதுதான் இன்னபொழுது வருமென்ப தறிதலரி  
 தாகலானும் யாவரும் நிலையாத யாக்கையும் பொருளும் நிலை  
 யின வப்பொழுதே வீட்டிற் கேதுவாய அவ்வறங்களை விரைந்து  
 செய்யக்கடவர். அவ்வாறு செய்தவறம், ஒருவற் கந்நல்வினைக்  
 கண்ணும் விருப்புவெறுப் பொழியச்செய்து, பிறப்பறுத்து  
 வீடெய்தும் முயற்சிக் கேதுவாகும்.

வாதம்முதலிய நோ ய்கள் இருக்கவமைந்தனான்  
 றிருந்தும் அவை வெகுண்டனான்று போயும் தாம்  
 ஒதுக்கிருந்த ஒருடம் பி னும் ஒருபொழுதேனும்  
 இயைந்திருத்தலைத் தெளியமாட் டாது வைத்தும்,

பொறிகளானுகரப்படும் இன்பங்கள் தமக்குரியவாமாறும்  
 அதற்குப் பொருள் துணைக்காரணமாமாறும் அது  
 தம்முயற்சிகளான் வருமாறும் அவற்றைத் தாம் முயலு  
 மாறும் அவற்றிற்கு வரும்தையுறுகளும் அவற்றை  
 நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக்கூட்டுமாறும்  
 அதனைப் பிறர் கொள்ளாமற் காக்குமாறும் அதனை  
 நட்பாறையாக்குமாறும் நள்ளாறையழிக்குமாறும் தாம்  
 அவ்வீன்பங்க ணுகருமாறும் முதலாய எண்ணிறந்த  
 நினைவுகளை நினையாநிற்கும் அறிவில்லாத மாந்தர்,  
 உயிரோடுகூடி எஞ்ஞான்று மிருப்பதோ ருட்பு  
 இல்லையென்றும், இவ்வுடம்பும் பொருளும்  
 அவற்றினெய்து மீன்பங்களும் நிலையாமையையே நிலைபேறு  
 யுடையனவென்றும், இவ்வுண்மையை யுணர்ந்து  
 அவற்றின்க ணுளதாய பற்றினை விடினன்றே  
 ஞானமெய்தி வீட்டின்ப மடைவர், தாமல்லாத  
 வுடம்பைத் தாமென்றுந் தம்தே நா டியையில்லாத  
 பொருளைத் தமதென்றுந் கருதி அவற்றின்கட் பற்றுச்  
 செய்தற்கேதுவா டிய மயக்கத்தைக் கெடுத்து  
 முற்றத்தறந்தவரே வீட்டினைத் தலைப்பட்டவராவர்;  
 அங்கனந் தறவாது யாதானு மொன்றின் கட்சிறிதாயினும்  
 பற்றுச்செய்தவர் மயக்கிப் பிறப்பாயி வலை  
 யுட்பட்டவராவர்.

நாஉ

அறக் தூப்பால்

மறுபிறப்பும்

இருவினைப்பயனும்

கடவுளும்

மற்றுமித் தன்மையனவும் இல்லைபென் னும்  
 விபரீதவுணர்வுர், அனை யுளவோ விலவோவென  
 வென்றிற் றுணிவு பிறவாது நிற்கும் ஐயவுணர்வுமாகிய  
 அவிச்சைபே துன்பமாகிய பிறப்புக்குக் காரணமாகவின்  
 அதனி னீங்கி மெய்யுணர்வினை யுடையராயி னூர்க்கு  
 அம்மெய்யுணர்வு அப்பிறப்பினை நீக்கி சிரத்சயவிற்ப  
 மாகிய வீட்டினைக்கொடுக்கும். மனமே துணையாக  
 பொருகான் மெய்யுணர் வெய்தினூர்க்கு மீட்டுமுணர்தல்  
 வெண்டாமையின் அவ்வுணர்தற் கருவியா யிருந்துள்ள  
 சித்தளிருத்தியு மொடுங்க ஆன்ம சுவவறிவு பூரணவிளக்க  
 மெய்தும்.

இம்மக்கட் பிறப்பின்கண்ணே உபதேசமொழிகளை  
 அனு பவமுடைய தேசிகர்பாற் கேட்டு, அங்ஙனங்கேட்ட  
 உபதேச மொழிகளை அளவைகளானும்  
 பொருந்துமாற்றானுந் தெளிய வாராய்ந்து, பூதமுதலிய  
 தத்துவங்களைத் தத்தங் காரணங் களி ல்  
 ஒடுக்கிக்கொண்டுசெல்லக், காரண காரியங்க ளிசண்டு  
 மின்றி முடிவாய் நிற்பதும் தோற்றக்  
 கேடுகளின்மையின் நித்தமாய் நோன்மையாற் றன்னை  
 யொன்று ன் கலத்தலின்மை யாற் றாய்தாய்த் தான்  
 எல்லாவற்றையு ன் கலந்து நிற்பதுமா யுள்ள  
 முழுமுதற்பொருளை, அதனின் வேறுகாத வுயிர் தன்  
 னவிச்சை கெடத் தாய்தாய் அதனோ டொற்றுமையுற  
 இடை விடாது செய்யும் பாவனையாற் காண்பதே

மெய்யுணர்வாவது. தானே தற்பிரகாசமும்  
 பரப்பிரகாசமுமா யிருக்கும் மெய்ஞ் ஞானமெய்திய  
 வான்மாச் சுத்தாத்துவித முத்தி பெற்றுளதாம். உயிர்  
 உடம்பைவிட்டு நீங்கு ங்கால் அதனால் யாதொன்று பாவிக்  
 கப்பட்டதோ அஃதவாய்த் தோன்றுமென்ப  
 துண்மையாக லின் வீடெய்துவார்க்கு அக்காலத்துப்  
 பிறப்பிற் கேதுவாய பாவனை கெடுதற்பொருட்டு  
 முதற்பொருளையே பாவிக்கும் இப் பாவனை வேண்டப்பட்  
 டின்றியமையாததாயிற்று.

பிரணவாயுவை அடங்குதல் விதிதல்செய்யா  
 தடக்கி, அதனானே குறித்தநாளெல்லையைக் கடந்து  
 முடம்போடிருந்து, மனத்தை யசையாவண்ண  
 மிறைவன்பா னிலைநிறுத்தி இடை மெய்ஞ்ஞானம்

நாந

யறாத ஞானயோகங்களின் முதிர்ச்சியுடையாயினார்க்கு.  
 அநாதி யாய அவிச்சைமுதலிய குற்றங்க ளைந்துங்  
 காட்டுத்தீமுன்னர்ப் பஞ்சத்துய்ப்போலக் கெடுதலான்  
 அவற்றின் காரியமாய இரு வினைகளைச் செய்தலும்  
 அவற்றின் பயன்களாய இன்பதுன்பங் களை யனுபவித்தலு  
 முளவாகா. உடம்பு நீங்கிப் போங்காலத்து அடுத்தவினையும்  
 அதுகாட்டுங் கதிநிமித்தங்களும் அக்கதிக்க ணவாவும்  
 உயிரின்கண் முறையே வந் துதிப்ப, அறிவை மோகம்  
 மறைப்ப அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கட்

கொண்டுசெல்லு மாகலான், எல்லாவுயிர்கட்கு  
 மெய்ஞ்ஞானம் கெடாது வருகின்ற பிறப்பினை  
 விளைக்கும் வித்து அவாவேயாம். அநாதி யாகத் தான்  
 பிறப்புப் பிணி மூப்பிறப்புக்களாற் றுன்பமுற்று  
 வருகின்றமையை யுணர்ந்து துறந்தபின், ஈண்டைச்  
 சிற்றின்பங் கருதி ஒன்றை யவாவின் அது பிறப்பினும்  
 வித்தாய்ப் பின் னும் முடிவில்லாத துன்பமே  
 விளைக்குமென் றஞ்சிப் பழைய பயிற்சிவயத்தான் வந்த  
 அவ்வவாவை இடைவிடாத மெய்ப் பொருட் பாவனையால்  
 அறுத்தவன் சீவன்முத்தனாய் வீட்டின் பத்தை  
 உடம்பொடுநின்றே யெய்துவன்; அவனே மெய்ஞ்ஞானி  
 யெனப்படுவன்.

மெய்ஞ்ஞானியாவான் ளிரதத்தான்  
 அந்தக்காணசுத்தி யெய்தி வீடுபயக்குமுணர்  
 வெய்தப்பெறும் பக்குவமுற்றுத், தோற்றமுடையன  
 யாவும் நிலையுத லிலவாந்தன்மையை யுணர்ந்து,  
 ஒரோவழிச் செல்வம் பெற் றுளனேற் சற்பாத்திரமா  
 டிள்ளவர்க்குத் தானஞ்செய்தலாகிய ஞானக்  
 கிரியையேசெய்து, புறமாகிய செல்வத்தின் கண்ணும்  
 அகமாகிய பாக்கையின் கண்ணு முளதாய பற்றினை  
 அவற்றது நிலையாமையை யுணர்ந்து முற்றத்துறந்து,  
 பா மாத்தலாகிய இறைமுதற்கடவுள் மாந்தர் தங்கன்ம  
 வேற்றத்தாழ்ச்சி நோக்கி யோதிய வீடெய்துதற் குரிய  
 சோபான நெறிகள் பலவற்றுள்ளும் மேலாய திலிதெனப்

பக்குவமுதிர்ச்சிபான் மனத்துட்கொண்டு,  
 அதன்கணுபாயமாய தியான சமாதிகளை  
 மனத்தாற்செய்து, பிறப்புவிடுகோயும் அவற்றின்  
 காரணங்களையும் அவிச்சையான் வினையும் ஐயவிப  
 சீதங்களானன்றி உண்மையா னறிந்து, அனுபவமுடைய  
 தேசி ராச் பொருட்பால்

கர்பாற் றத்துவ உபதேச மொழிகளைக் கேட்டலாகிய  
 சிரவண மும் அவ்வுபதேச மொழிப்பொருளை  
 அளவையானும் பொருந்து மாற்றானுந்  
 தெளியவாராய்தலாகிய மனனமுஞ் செய்து, பிறப் பிற்கு  
 முதற்காரணமாய அவிச்சைகெட வீட்டிற்கு நிமித்த  
 காரணமாய பரம்பொருளை அனுபூதியிற் காண்டலாகிய  
 நிதித் தியாசன சமாதிகளுற்று, மேற்சாரக்கடவ துன்பங்க  
 ளிலனாய்க், காமம் வெகுளி மயக்கமென்னும்  
 குற்றங்கண்முன்றுங் கெடப் பெறுதலினாலே அவற்றின்  
 காரியமாய இன்பதுன்ப நுகர்ச்சி முற்றக்கெடுத்து,  
 எடுத்தவுடம்பும் அதுகொண்ட வினைப்பய னும்  
 நின்றமையின் நினைவு பரிற்சி வயத்தாற் பழைய புலன்  
 கண்மேற் சேறலுறின் இடையறாத மெய்யு ணர்வி  
 னுறைத்து நின்று அவ்வவாவினை யாற்றவறுத்து  
 மலவாதனையும் நீங்கிச் சீவன்முத்தனா யிருந்து, பிறப்புப்  
 பிணி மூப்பிறப்புக்க ளின்றிச் சுத்தாத்துவித நிலையை  
 யெய்தி முடிவில்லாத சிரதிசயவிற்பம் இபறுபவனாவன்.

## உ. பொருட்பால்.

அரசியல்.

உரு. அதி அரசன்

அரசியலாவது மலர்தலை யுகிற குயிரெனச் சிறந்த  
வரசன்  
காவலை நடாத்து முறைமை. அரசியலை நடாத்துவோன் அரசு  
இன்னப் பெயர்பெறுவன. காவலாவது மன்னுயிர்க்குத் தன்னு  
னும் பரிசனத்தானும் பகையானும் கள்வரானு மேனையுயிர்க  
ளானு முளதாய் அச்சத்தை நீக்கி அறத்தைக் காத்தல்.  
அரசன் காவலை நடாத்துமுறைமை இனிது நடந்துழி  
அந்நாட்டு மன்னுயிர்க்கெல்லாம் இம்மைக்க  
ணறம்பொருளின்பங்க ளுள வரம், மதுமைக்கண் மேற்கதி  
சித்திக்கும்.

அரசன்

௩௩

சீவான்மாக்கள் தத்தங் கன்ம வேற்றத்தாழ்ச்சி  
காரணமாகத் தேவரும் மனிதரும் விலங்கும் பறவையும்

ஊர்வனவும் நீர்வாழ்வனவும் தா வரமுமென ஒன்றற்கொன்  
 நேற்றத்தாழ்ச்சி யுள்ள எழுவகைப் பிறப்பினவாய்ப்  
 பிறந்துள . பாவ மிக்குள்ள இக்கலியுகத்திற் நேவரை  
 மக்கள் காண்டலரிதாயினும் யாம் இருக்கு மிடங்களினுஞ்  
 சஞ்சரிக்கு மவரைத் தவமுதிர்ச்சி யுடையாரே காண்பர்.  
 இப்பிறவிகள் அறிவி னேற்றத்தாழ்ச்சி களான் எழுவகைப்  
 பகுப்பினவாயினும் அவ்வப் பகுப்பினுள் ளும் குணம்  
 முதலியவற்றான் வேறுபாடுண்டு. சிங்கமுங் கழு கும்  
 முதலாயின மற்றைப் பிராணிகளைக் கொன்றுண்ணும்  
 வன்கண்மை மிகவுடையன. ஆ னு மன்னமும்  
 முதலாயின அங்ஙன ன் கொன்றுண்ணாத சாந்தகுண  
 முடையன. சிங்கம் மிருகராச னெனவும் கழுகு பு ள்ளா  
 செனவும் பெயர்பெறு கின்றன. இங்ஙனமே மக்களுள்ளும்  
 ஆண்மைக் குணமுடைய சத்திரியரும் சாந்தகுண முடைய  
 பிராமணரும் முதலாயினோ ருளா. ஆண்மைக்  
 குணமுடைய சத் திரியரே அசாளுதற் குரியர்.  
 தேயமுஞ் சா திரியும் பாடையும் சமயமும் முதலிய  
 வற்றான் வேறுபட்ட மாந்தர் அவ்வவ் வேறுபா  
 டேதுவாகத் தம் மண் மாறுபட்டுத் தீமைக  
 ளொப்தாவண்ணமும் அவ்வவர்க் கேற்ற நன்மைக ளெய்தும்  
 வண்ணமும் அவ்வவ் வேறுபா டிடையார்க் கொவ்வோ  
 ராசன் வேண்டப்படுவன். அவ்வேறுபா டிடையா  
 ரெல்லொரையும் நீதியிற் றவறு தொருங்கேயாளு தன்  
 முற்றறிவு பேரருண்முதலாயினவுடைய வீசுற்கேயன்றி  
 மாந்தருளொருவறகியலாதாகலின் அவ்வவ்



வேறுபாடுடையார்க்

கேற்ற பெற்றியராய பலவரசர் வேண்டப்பட்டனர். அரசரை  
யின்றி உலகியனடைபெறமாட்டாது. குழவிக்குத் தாய்வேண்  
டும், ஓர்குடிக் கோர்தலைவன் வேண்டும், குடிக் ளிரண்டே  
யெனினும் ஓரசரசன்வேண்டும். அவ்வரசனானவன்  
தொன்று தொட்டுப் பரம்பரையானானவன், அல்லது  
குடிகளா ளிய நிக்கப்பட்ட ளானவன், நியமிக்கப்பட்  
டுள்ளே னும் அங்ன் தொன்றுதொட்டு வருகின்ற  
உயர்ந்தகுடியிற் பிறந்தவனான  
யிருத்தல்வேண்டும்; அத்தன்மைய னல்லாதவன்

நல்லரசனாகான் 14

நாக

பொருட்பால்

உயர்குடிப்பிறந்தார் செம்மையும் நானும்  
ஒழுக்கமும் தூங்காமையும் வாய்மையுந் கேண்மையுந்  
துணிவுடைமையுந் தூய்மையும் அறிவுடைமையும்  
பொறையுடைமையும் கொடை யுடைமையும்  
புன்னெறிச்செல்லாமையும் முதலியவற்றை எஞ் னூன்றுந்  
தமக் காபரணமாக வுடையராவர். அவர் எஞ்ஞான் றும்  
முகமலர்ச்சியும் இன்சொல்லும் பிறரை யிகழாமை முதலீ  
யனவு முடையராவர். அவர்க்கு நல்குரவாவது  
வழங்குவது உள்வீழ்வதேயாம். அவர் அந்தணர்  
சான்றோர் அருந்தவத் தோர் தம்முன்றோர்  
தந்தைதாயென் றிவர்முதலாய பணியப் படுவார்  
யாவர்மாட்டும் பணிதலையுடையராவர். அவ்வயர்ந்த

குடியின்கட் பிறந்தார்மாட் ளெதாருங் குற்றந் தான்  
 சிறிதே யாயினும், விசம்பின்கண் மதியிடத்து மறுப்போல  
 மிகவோங்கி விளங்கித் தோன்றும். அவரிடத்தே  
 அங்ஙன மீரமின்மை முதலிய குற்றங்களுள் வாயின்  
 அனை அவ்வுயர்குடிப்பிறப்பி லையப்படுதற் கேதுவாகும்.  
 உயர்குடிப்பிறந்தார் புகழ்செய்யு மிடத்துந் தங்குடிமைக்  
 கொவ்வாத இனிவரவுகளைச் செய்யார். செல்வக்கலை  
 அஃதுயர்ச்சிசெய்யத் தாம் தாழ்தலும் அல்லற் கலை அது  
 தாழ்வுசெய்யத் தாம் உயர்தலும்வேண்டு மாகலின், அவர்  
 செல்வமுளதாயவழி யாவர்மாட்டும் பணிவுடையராயும்  
 நல்குரவுளதாயவழிப் பணிவுடையரல்லராயும்  
 விளங்குவர். ஒருவற்கு நிலையிற்றழாமை யுள்வழி  
 அந்நிலையினின்றும் மேன்மேலுயர்தற் பயத்தவாய  
 செயற்கரிய செய்தல் தருக் கின்மை பிறர் குற்றங்  
 கூறாமையென் றிவைமுதலிய நற்குணங் களாற்  
 பெரியனாந்தன்மை யுளதா மாகலின் யாவரும் அந்நிலை யிற்  
 றுழாமையை உயிரினு மோம்புதல்வேண்டும். ஒருவற்குத்  
 தான் உளனாயகாலத்து மிக்குத்தோன்றுத  
 லுடைமையாகு மொளியாவது பிறராற் செயற்கரிய  
 செய்வேனென்று கருதும்

ஊக்கமிகுதியேயாம். அகவே அரசனும் பரிசனமாயுள்ளவரும்  
 உயர்குடிப் பிறந்தவராயின் அவர் எஞ்ஞான்றங் காவலை நாடாற்  
 தும் முறைமையாகிய அரசிய னீதியிற் றவருதவராய் நற்குண  
 நற்செய்கைகளுடையராய் விளங்குவர்.

அமைச்சம் நாடும்  
 மேன்று சொல்லப்பட்ட

அரணும் பொருளும் படையும் நட்பு  
இவ்வாறங்கங்களுள் ஒன்றில் வழியும் அரசன்

௩௭

அரசுநீதி செல்லாதாகலின் இவைமுற்று முடையவனே  
அரசருளேறு போல்வான். அவ்வரசன் வினைசெய்தற்கட்  
பாவமும் பழியும் கேடும்முதலிய அஞ்சவனவற்றுக்கே  
அஞ்சவானாய், ஆண்மையும் அறிவுங்  
கொடையும் மனவெழுச்சியும் அவ்வக் காரியங்களின்  
விசைவுடைமையு முடையனாய்த், தனக்கோதிய  
படைக்கலம் பயிறல் பல்லுயிரோம்பல் பகைத்திறந்  
தெறுதன் முதலிய அறத்தின் வழுவாதொழுகி  
அறனல்லவை தன்மாட்டேயன்றித் தன்னாட்டின்கண்ணும்  
நிகழாமற் கடிந்து வீரத்தின் வழுவாத தாழ்வின்மையு  
முடையனாய்த், தனக்குங் குடி கட்டும் நென்முதலிய  
பொருள்கள் வரும்வழிகளை மேன்மே  
உளவாக்குவித்தலும் அங்ஙனம் வந்தவற்றை  
ஒருவழித்தொகு வித்தலும் தொகுத்தவற்றைப் பகைவர்  
வினைசெய்வார் முதலாயினோர் கொள்ளாமற்  
காவல்செய்வித்தலும் காத்தவற்றை  
அறம்பொருளின்பங்களின்பொருட்டு விடுவித்தலுமாகிய  
இவற்றைச்செய்ய வல்லனாய், வலியரா னலிவெய்தி  
முறைவேண்டி னார்க்கும் வறுமையுற் றிரந்து

குறைவேண்டினார்க்கும் காண்டற் கெளியராய்  
யாவர்மாட்டுந் கடுஞ்சொல்ல னல்லனுமா  
யிருத்தல்வேண்டும். யாவர்க்குந் கல்வியை  
விருத்திசெய்வித் தலும், நோயாளர் வறியவர் வயோதிகர்  
முதலாயினோர்க்கு மருந்து மூணு முடையும் முதலாயின  
கொடுத்தும் பாதுகாத்தலும், தத்தஞ் சமயவழி  
யொழுகாது நல்லொழுக்கமுடைய சல்லராய மக்களை  
இம்மைக்கட் செய்யப்படும் தண்டம் முதலாயின செய்து  
அவ்வச் சமயநெறிக்கட் செலுத்தி நல்லொழுக்க  
முடையராக்கலும், இவைபோல்வன பிற நன்மைகளைச்  
செய்த லும் வேந்தன் கடன்.

நீதியல்லன செய்வித்தற் கேதுவாய அளவிறந்த  
காமமும், எல்லைகடந்த வெகுளியும், பொருளை  
விடத்தகுமிடத்து விடாது பற்றுதலைச்செய்யும்  
உலோபமாகிய கடும்பற்றுள்ளமும், அந்  
தணர் சான்றோர் முதலாயினோரை வணங்காமை அறம்  
பொரு  
ளின்பங்கள், பயவாதனவாய்ப் பாவமும் பழியுங் கேடும்  
பயக்

கும் வினைகளை நயந்து கருதியது  
முடித்தேவிடுத்தன்முதலிய நன்மையி னீங்கிய மாணமும்,  
அளவிறந்த உவகையும், செல் ன் அ  
பொருட்பால்

வக்

களிப்பாகிய செருக்குமென்னும் அறுவகைக் குற்றங்களையும்  
முன்னர்த் தன்கட்படாமைக் கடிந்து பின்னர்ப்  
பிறர்குற்றங் கடிதலே அரசர்க்கு முறைசெய்தலாம்.  
பகைத்திறந் தெறு தற்கு இடமும் காலமும் வலியும்  
அறியப்படாமையானும் அற னும் பொருளு  
மிகழப்படுதலானும் அரசனாவான் தான் செல்வ  
முதலியவற்றான் இறப்பவியர்ந்தனானும் மதத்தாற்  
றன்னை வியவாதொழிதல்வேண்டும் உலகத்தையெல்லாம்  
யான் நியமித் தலான் என்னை நியமிப்பா ரில்லையெனக்  
கருதித் தான் நினைத்த வாரே யொழுகாது தான்  
துணையாகக்கொண்ட உயர்ந் தோர் முதலாயினாரொடு  
முன்மலர்ந்துபின்சும்பும்புப்போலவேறு படாது  
கோட்டுப்பூப்போல ஒருநிலையே நட்பாய் அவர் ஒழுகு  
மாற்றிற்செய்யவொழுகி, கோயென வரக்கடவதனை  
முன்னறிந்து அதன்காரணத்தைவிடக்கிக் காக்க வல்லவனை  
அரசனாவான்.

அரசனாவான் உயர்குடிப்பிறப் புடையன யிருத்தலே யன்றி மானமும் பெருமையும் முதலாயின வுடையனாய்க் கல்நி யறிவொழுக்கங்களாற் சிறந்தவனாயுயிருத்தல்வேண்டும். அவன், ஒருத்துஞ் சொல்லுஞ் செயலுந் தம்முண் மாறாகாமையாகிய செம்மையும், மனவாக்குக் காயங்க ளொடுங்கி அவரை யொதுங் கச்செய்யும் மகளிர் நாண் போலாது பழிபாவங்களின் மடங்குத லாகிய நாணும், நன்னெறிக்கட் சேறலாகிய ஒழுக்கமும், மீனத்தழுக்கின்மையாகிய தூய்மையும், பிறர்க்குத் தீமை பய லாதன கூறலாகிய வாய்மையும், யாவர்மாட்டும் உறவாந் தன்மையாகிய கேண்மையும், அஞ்சவேண்டாதனவற்றுக் கல், சூமையாகிய துணிவுடைமையும், வினைசெய்தற்கட் சோர் வின்மையாகிய தூங்காமையும், அறியவேண்டிவன, அறிதற் குரிய அறிவுடைமையும், பொறுக்கவேண்டியனவற்றைப் பொறுக்கும் பொறையுடைமையும், பொருளை உலோபமின்றி ஈயவேண்டிய விடத்தெல்லாம் ஈயுங் கொடையுடைமையும், தனக்குந் தன்கீ முள்ளார்க்கும் கேட்டடைவினைக்கும் புன்னெறிக்கட் செல்லாமைமும் முதலியனவுடையன யிருத்தல்வேண்டும். அவன் ஞாயிற்றறையொத்த வாண்டை பொரியுந் சிங்களை யொத்த தண்ணீர்ச்சாயலுஞ் சீர்தூக்குந்கோலையொத்த நடுவு நிலைமையும் வானத்தையொத்த வண்மையுமுடையன யிருப்பின் அவ்வரசனே மலர்சலையுலகுக் குயிரென யாவர்தும் புகழும். படுவன்; அவனே மன்னுயிரையெல்லாந் தன்னுயிர்போலோம் பற்பாலன்.

அரசன்

நாக

ஓர் நாட்டு மக்கள் கேட்டுக்கு மாக்கத்துக்குங் காரணனாயுள்ளவன் அந்நாட்டரசனே; அந்நாட்டு மக்கட்

கறம்பொரு ளின்பங்களை யாக்கற்குமேயன்றி  
 யழித்தற்கும் வல்லவன் அவனே. அரசின் மாட்சி  
 புண்ணியத்தின்பாலதே யாகவி ன், கண்ணாற் சொல்லிச்  
 செவியா னேக்குமவ் வரசன் தண்ண றி யிலனையாயின்  
 அப்பு ண்ணிய மெய்தப்பெறான். அரச வகி காரத்தொடு  
 மொறுத்தற் ரொழிலொடு தின்ற வவ்வரசன்  
 குடிகளிடத்து மிகையாமிறைபை இறுங்கனென்  
 றிரத்தல், உடைவாளொடு தின்றறலைக்குங் கள்வன் . ஆ  
 றுசெல்வானைப் பொருடாவென் றிரத்தலை யொக்கும். நல்லார்  
 இவர் நல்லரல்லார் இவரென அறத்தை நோக்காது  
 வெறுத்தாரைக் கொல்லென் னுங் கல்லாவரசன், நல்லாரை  
 யணுகற் கஞ்சங் காலனைக்காட் டினுங் கொடியன்.  
 அரசன் கொல் கொடியதென் மன்னுயிர்  
 படுந்துயர், கடனீர் சுடுவதாயின் நீர்வாழ்உயிர்படுந்துயர்க்  
 கொப் பாகும். கொடுங்கோன்மை கொடிது! கொடிது!  
 தன்னாட்டின்கண்ணுமேயன்றி ஏனையரசர்  
 நாட்டின்கண் ணும் நீதி தவறாமையக்  
 காக்கவேண்டிதலின் அரசன்பொறை மிகப்பெரிதா யுளது.  
 தாந்தாம் நன்னெறிக்கட் சேறலைக் காக்க வேண்டிய  
 குடிகளா யுள்ளவரைக்காட்டினும் தாமுந் தந்நாட்  
 டின்கணுள்ளாருமேயன்றி ஏனைநாட்டின்க ணுள்ளாரும்  
 அங் கணஞ் சேறலைக் காக்க வேண் டய அரசர்கடன்  
 மிகப்பெரிதாயிற்று. அயனாட் டரசர்நீதியிற் றவறாது  
 காவலைச் செய்பாரே யாயின் அஃதவர்க்குமேயன்றித்

தமக்கும் பற்பல விடையூறு களுந் துன்பங்களு நெய்துத  
ந் கேதுவாம். நீதியானன்றித் தமதவாவின் விளைவாய்  
விழும் வெகுளியுந் காரணமாகத் தொன்றுதொட்  
டிவ்வுலகின்கட் கொடுங்கோன் மன்னரை ணிறந்தவர்  
வேற்றரசரோடு போர்புரிந் தெண்ணிறந்த மாந்தரைக்  
கொன்றும் எண்ணிறந்த மாந்தர் கொல்லப்படுதற்குக்  
காரணராய் மிருந்துள் தன்னாட்டின்கண் எவ்வகை  
யுயிரை யுங்கொல்லாதவனாயும் கொலைசெய்யப்படக்  
காரணனாகாதவ

னாயும் அயனாட்டின்கண் ணூர் தன்னையொத்த நல்லரசர்க்கு முப்  
பெற்றவனாய் முள்ளவனை புண்ணியுமே லீட்டினூர் செங்கோன்  
மன்னனை ணூர் பெயர்பெறத் தக்கவனாய் பிறந்துள்ளவன்.

## நாய் பொருட்பால்

ஒற்றுமையும் நேர்மையும் நன்னெறிக்கட் சேறலும்  
இன்ப துகர்தலும் யாவர்க்கு முளவாக அரசுபுரிபவனே  
அரசனென்னும் பெயர்பெறற் குரியன்.

அயனாட்டுக் கொடுங்கோன் மன்னரை  
வெற்றிகொண்டு அவரை நல்வழிப்படுத்தி நீதியிற் றவரு  
தரசியலை நடாத்து வித்தல், அல்ல தஃதியலாதேயாரின்  
அந்நாட்டைத் தாங்கைப்  
பற்றி அந்நாட்டாரெண்ணத்துக் கியைய நீதியிற்  
தல் செங்கோன் மன்னர் முறையாம். அங்ஙன



றவறா தாளு  
 மின்றிச் சுவ  
 நயங்கருதி இலகுவிற் றந்காட்டார் வயிறு  
 நிறைத்தற்பொருட்டு மற்றொரு நாட்டாரைப் பகைக்குக்  
 காரணம் அவர்மாட்டிலதே யாகவும் போர்புரிந்து  
 வெற்றிகொண்டேனும், அல்ல தஃதிய லாதேயாயின்  
 அவர்தஞ் சோர்வுபார்த்து வாணிகம் முதலாய  
 காரணத்தான் வஞ்சித் துட் புகுந்து ஒருசாராரொடு  
 மற்றொரு சாராரை மாறுபடச்செய்து வேறுபிரித்து  
 மாறிமாறித் துணை புரிந்தும் வேறற் கெளியராக்கியும்  
 வெற்றிகொண்டேனும், பின்னர்ப் படிமுறையே  
 அவரெல்லோரையும் அடிமைகளாக்கி அவரை வருத்தும்  
 பசிக்கொடுமையைக் கண்டுஞ் சிறு து மிரக்க மின்றி  
 அவரீட்டிய பொருளையெல்லாம் ஒவ்வோ ருபாயத்தான்  
 அபகரித்துக் கொடுசென்று தந்நாட்டிற் குவித்துவைக்கும்  
 அரசரு மவரைச்சேர்ந்தோரும் இம்மைக்கட் சிறிதுபொழுது  
 கிளர்வார்போற் றோன்றினும் அக்கன்மத்தின்பயனை மறுமைக்க  
 னையினும் அவர்நிலையைத்தாழு மெய்தி நுகர்பவராவ  
 ரென்பது கருதலளவையான் அறிதற்பாலதாகு  
 முண்மையேயாம்.

மலர்தலை யுலகின்கட் காவற்சாகாடுகைக்குங் காவலர்.  
 உயர்

குடிப் பிறப்பும் அஞ்சாமையும் ஈகையும் அறிவும் ஊக்கமுந்  
 தூங்காமையுங் கல்லியுந் துணிவுடைமையுமுதலிய குணங்க  
 ளுடையரல்லராய், அளவிறந்த காமம்முதலிய குற்றங்களு  
 டையராய்க் காட்சிக்கெளியராதன் முதலிய மாட்சியுமிலரே  
 யாயின் அதனை யள்ளற்கட்படுத்துத் தாமுமுலைந்  
 துலகத்தையு முலைத்துப் பழிபாவங்கட் காள ரவர்.  
 அதனை நன்னெறிக்கட் செலுத்துதலின் அருமையையும்  
 அங்ஙனஞ் செலுத்தியவழி மானம்  
 ஈயக

உளதாம் பெருமையையும் நோக்கியன்றே  
 அக்காவலர்க் கு உயர்குடிப்பிறப்பு முதலாயினவற்றான்  
 மேம்பட்ட அமைச்சர் முதலாயினோர் துணை  
 வேண்டப்பட்டுளதாயிற்று. நல்லமைச்சர் முதலாயினோர்  
 துணையைப்பெற்று அவர்வழி யொழுக்குவார்க்கு  
 அரசியற்பொறையுங் குறையும்.

## உச. அதி மானம்

மானமாவது நிலையிற் றுழாமை. அபிமானமும்  
 மானத் தின்பாற்படும். மானமாவது பிறப்பினியல்பா  
 ளொருவற்குத் தன்னைநோக்கி யிருப்பது, அபிமானமாவது

பிறிதோர்பொரு ளின் சார்புபற்றி அதனைநோக்கி  
 அவனிடத்திருப்பது. ஒருவற் குயர்குடிப் பிறப்பான்  
 மானமுளதாம், அவற்குத் தன்றேயஞ் சாதி சமயம்  
 பாடைமுதலியவற்றான் அபிமான முளதாம். ஆகவே  
 அபிமானமாவது தந்தேயமுஞ் சாதியுஞ் சமயமும்  
 படையும் நலிவுக ளினிவரவுக ளாயின வெய்தியக்காற்  
 சகிக்கமாட்டாத அவன்றன் மனத்தின்றன்மை.

உயர்குடி ப் பிறந்தார் எஞ்ஞான்றுந் தந்நிலையிற்  
 றுழாமை யும் தெய்வத்தாற் றுழ்வு வந்துழி உயிர்  
 வாழாமையுமாகிய குணமுடையராவர். செயற்கரிய  
 செய்தல் தருக்கின்மை பிறர் குற்றங் கூறாமை  
 முதலியனவாய் உயர்குடிப் பிறந்தார்க்குரிய குணங்கள்  
 பலவற்றுள்ளும் மானமுடைமையே சிறந்தது.  
 கேடாயின இறப்பவரும்வழி இனிவந்தன செய்தாயினும்  
 உய்க வென்பாரு முளராயினும், உடம்பினது  
 நிலையின்மையையும் மானத்தினது நிலையு டைமையையுந்  
 தூக்கி யாவருந் தங்குடிப் பிறப்புத் தாழ்வருஞ் செயல்களைச்  
 செய்யாதொழிதல்வேண்டும். உயர்ந்த குடி க்கட் பிறந்த  
 மாந்தர் தம்முயர்ந்த நிலையைவிட்டு அதனினின்றந்  
 தாழ்ந்தவழித் தலையைவிட்டு அதனினின்றும் வீழ்ந்த  
 மயிரினை யொப்பர். மானத்தை விட்டுத் தன்னை ஆவ்  
 னாயுஉ

பொருட்பால்

மதிப்பார் பின்னே ஒருவன் சென்று நிற்கின்ற நிலையையும்  
 அவரின் கீழ்ப்பட்டு உயிர்வாழ்தலையும் நோக்கி உலகத்தா ரிகழ்  
 தலினும் அவன்றான் நன்மானத்தைக்காத் திறந்தனனென்று  
 கூறுதனன்றன்றோ? நற்குணங்கட்டுகல்லா மிடனாய உயர்குடிப்  
 பிறந்தார், அப்பிறப்பின் வலிகள் பலவற்றுள்ளும் மிக்க வலி  
 யாதற் சிறப்பினையுடைய மான மழியவந்துழித், தன் மயிர்த்  
 திரளின் ஒருமயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவையொப்ப  
 இறக்கலையொழிந்து, பிறராலிகழப்படுதலிற் பயனில்லாத உடம்  
 பினைக் காக்கும் வாழ்க்கை, பின்னு மிறவாமைக்கு மருந்தாமோ  
 வென்று உலகத் திறந்தவர் பலருளர். கூணங் குருடு  
 முமையு ம் முத்தலிய புன்மைகள் யாக்கையோடழியும்,  
 மானமழியி னெய்தும் புன்மை எழுமையு  
 மழியாதாகலின், இறந்துபட வரினுந் தம்பாற் பிறந்த  
 மானத்தை அழியவிடாது அணிகல னாகப்  
 புனைந்துகோடன் மாநதர்க்கு வரிசையுந் தோற்றமு  
 ம்புமாம.

தமது தேசமுஞ் சாதி புஞ் சமயமும் படையும்  
 நிலையிற் றழின் அபிமானமுடையார் பாதுகாப்பர், அல்லது உ  
 யிர்வாழார். பாதுகாத்தலோடமையாது மேன்மே  
 லுயரச்செய்ய முபறலும

அவர் தன்மையாம். தாம் பிறந்த தேசத்துக்குத் தாழ்வு வாரா  
 மற் காக்குங் குணமுடையவரே தேசாபிமான முடைய ரென்ப  
 படுவர். தாழ்வாவது வேற்றுத் தேசத்தாராற் றமக்குளவாகும்

நலிவுகளும், தந்தேசத்தாரான் அவர்க்குளவாகும் நலிவுகளாற்  
 றமக்குவரும் இளிவரவுகளு முதலியவற்றாற் றந்நிலையினின்று  
 தாமுதல். ஒருதேசத்தார் மற்றொரு தேசத்தாரோடு நீதியா  
 னன்றிப் பொருதல் சிறையாடல் பொருள்கவர்தல் அல்ல தவ  
 ரைத் தங்கீழ்ப்படுத்திச் சுவரயம்பெற வாளுதன்முதலிய செய்  
 யுகூர்ல் அபிமானமுடையார் தம்மவரான் அவர்க்குவரும்  
 நலிவுகளையும் அவற்றாற் றமக்குவரும் இளிவரவுகளையும் நீக்க  
 முயல்வர், அஃதியுலாக்கால் உயிர்வாழாமையை மேற்கொள்வர்.  
 அவர்தம்மால் நலிவெய்தினாளுள்ளும் அபிமானமுடையார் அந்  
 நலிவுகளுய்தாமற் காக்க முயல்வர். அவைதாம் ஊழான் வரு  
 வனவாய் நீக்கற்பாலனவல்லவாயினக்காம் 'றம்முயிர்' வாழர்

மான்

நயக.

ையை மேற்கொள்வர். அவர் தம்மால்  
 நலிவெய்தினாளுள்ளும் அபிமானமுடையார்  
 அந்நலிவுகளுய்தாமற் காக்கமுயல்வர். அவைதாம்  
 ஊழான் வருவனவாய் நீக்கற்பாலனவல்லவாயினக்  
 காற் றம்முயிர் வாழாமையை மேற்கொண்டபிமானத்தை நினை  
 சிறுத்துவர். முற்பிறப்பில் அல்லதிப்பிறப்பில் வலியராயினார்  
 மெலியராயினார்க்கும் உயர்க்கும் முதலியவற்றான் மேற்பட்ட  
 வர் இழிசூலம் முதலியவற்றாற் கீழ்ப்பட்டவர்க்கும்  
 செய்து வைத்த நலிவுகள் காரணமாகவும் இவைபோல்வன  
 பிறவேதுக்களானும் இப்பிறப்பில் வருவனவே ஊழான்  
 வருவன. இப் பாதகண்டத்துள்ளார் பற்பல அன்னிய

தேசத்தாரன் எய்தி யனவும் எய்துகின்றனவுவாகிய  
 நலிவுகட்குக், தம்முண் மெலி யார் க்கு வலியாரும்  
 இழிகுலத்தார்க்கு உயர்குலத்தாரும் செய்து வைத்தனவுஞ்  
 செய்கின்றனவுமாகிய நலிவுகளே தக்க வேதுவா மென்பதை  
 உய்த்துணராமையே பேதைமையே. இப்பிறப்பின்க  
 ணுயர்குலத்தார் இழிகுலத்தார்க்கு நலிவுகள்  
 செய்வாராயின் அவை மறுபிறப்பின்கண்  
 அவ்விழிகுலத்தார் அன்னியதே சத்து மக்களாய்ப்  
 பிறந்துவந்து தமக்கு நலிவுகள் செய்தற் கேதுவாகு  
 மென்பதை யுய்த்துணர்ந்து அவர்தா முய்யும்வழி  
 நாடாமை பேதைமையே. இப்பேதை மாந்தர்,  
 இழிகுலத்த ராவார் உயர்குலத்தாரா னலிவெய்தற்கென்றே  
 பிறந்துளாரென மயக்கவுணர் வுடையராய்க்  
 காணப்படுகின்றனர். இழிகுலத்தரேனும் அவருந்  
 தம்மைப்போலவே மக்கட்பிறப் பினரென்பதை மறந்து  
 நாய் பூனை முதலிய பிராணிகளினுங் கீழாக்கி நலிவுகள்  
 செய்கின்றனர். உடம்பினமுக்கு முதலாய வேதுக்களானே  
 தீண்டத் தகாதாரெனக் கண் டிழி அவற்றை நீக்கிக்  
 கோடற்கேற்ற வழிக்கணுய்க்க முயலாது அவரை நீச  
 ரெனப் புறக்கணித்து நிழலும்படப் பொறாசாய் நித்திக்கு  
 மவர் தாம் அருளுடையராமாறியாங்ஙனம்?  
 இப்பிறப்பின்கண் ஒரு தேசத்தார் மற்றொரு  
 தேசத்தார்க்கு நலிவுகள் செய்வாரேன் மறுபிறப்பின்க

ணையும் அதன்பயனை நுகர்வர். அபிமான முடையார்  
பிறர்க்குந் தமக்கும் நலிவுக ளிளிவரவுகளாயின வாராமற்  
காப்பர் அல்ல துயிர்வாழார்.

15

ஈய்ச

பொருட்பால்

உலகெங்கு மொரே பெற்றியா யிராது  
வீற்றுவிற்றான தன்மைக ளமையப்பெற்றுள . அதன்கட்  
பற்பல பாகங்களினு முள்ள மார்தர், அவ்வப்பாகங்களின்  
குடுகுளிர்கள் தேற்றத் தாழ்ச்சியின் வேறுபாட்டானும்,  
அவற்றுக்கேற்ப வுளவாய பொருள்வினைவு முதலிய  
வேறுபாட்டா னும், அவற்றாய உணவு முடையும்  
முதலிய வேறுபாட்டானும், அவற்றாய வருவமு  
நிறனுங் குணனுமுதலிய வேறுபாட்டானும், அவற்றாய  
வாசாவொழுக்கம் முதலிய செயல்வேறுபாட்டானும்,  
பேசும் பாடைகளின் வேறுபாட்டானும்  
சாதிபேதமுடையா யினர். தத்தஞ் சாதிக்குத் தாழ்வு  
வாராமற் காக்குங் குண முடையவரே சாதியபிமான  
முடைய ரெனப்படுவர். ஒருசாதி யார்  
மற்றொருசாதியாரை அடிமைப்படுத்தி அவர்தம் ஆசா  
வொழுக்கங்களைக் கெடுத்தன் முதலாயின செய்வாரேல்,  
அபி மானமுடையார் அச்செயல்களாற் றமக்குளவாகு  
மிளிவரவு களையும் அவர்க்குளவாகும் நலிவுகளையும்  
நோக்கி அவை நிகழாவண்ணங் காக்க முயல்வர்,  
அல்லதியலாதாயின் உயிர் வாழார்.

ஊழே காரணமாக வுளவாய அவரவ ரறிவுக்கேற்பப்  
 பல் வேறு வகைப்பட்ட மார்க்கவழி யொழுதுவாரை,  
 அறிவூட்டுத லானேயன்றி வலிந்தும் பொருண்முதலிய  
 வீந்தும் இவை போல்வன பிறவாற்றானும் அவரவர்  
 நிலையைத் திரித்து மன முஞ் சொல்லுஞ் செயலும்  
 வேறுபட் டொழுதும்வண்ணம் அவரைக் கெடுப்பாரையும்  
 கடவுணிந்தை சமயநிந்தை முதலா யின  
 செய்வாரையுங்கண்டு சகியாராய் அக்கேடுக ணிகழாவண்  
 ணங் காத்தலை அல்லதியலாதாயின் உ யிர்வாழாமையை  
 மேற் கொள்வாரே சமயாபிமானமுடைய ரொனப்படுவர்.

தம்பாடைக்குத் தாழ்வு வாராமற் காக்குங்  
 குணமுடைய வரே பாடையபிமான முடைய  
 ரொனப்படுவர். ஆ திக்காலந் தொட்டுப் பாதகண்டத்துத்  
 தென்பானிலத்தின்கண் விளங்கி வழங்கியுள்ள பாடை  
 தமிழே. ஆதிக்காலந்தொட்டு நம்முன் னோர்  
 தமதெண்ணத்தை ஒருவர்க்கொருவர் வெளிப்படுத்தற்  
 மானம் ராயினு

குபயோ கித்த சத்தப்பாடையு மெழுத்துப் பாடையு ன்  
 தமிழே. இருகாலத்தும் நமது தாய் தந்தையரும்  
 உறவினரும் நட்பா றும் அயலாரும் பிறரும் நாமும்  
 பேசும்பாடையு மெழுதும் பாடையுந் தமிழே. நமது  
 தாய்ப்பாடையென்று மேன்மைப் படுத்திக்கூறி நாம்  
 பாராட்டும் பாடை தமிழே. நன்மைப்பெற்ற தாயார்  
 பாலோடுகலந்து நமக்கூட்டி வளர்த்த பாடை தமிழே.



தாயைக் காணுமைத் தனிமையி னுங் கண்ணீர் சொரிந்து  
கதறி யழுதபோது “சூழந்தா” யென்று நஞ்செவியைக்  
குளிர்வித்த பாடை தமிழே. கண் டியில்பெருத  
நிலைமைகண்டு நாம் கரைந்து வெம்பியழுத  
வழுகையைவிட்டு அக்குழவிப் பருவத்து மதன்  
வயப்பட்டுத் துயிலைப்பெறத் தாயார் நம்மைத்  
தாலாட்டிய பாடை தமிழே. நம்மைப் பெற்றுவளர்த்த  
தாய்தந்தையரை நாம் மழலைச்சொற் பேசி மகிழ்வித்த  
பாடை தமிழே. உலகத்து மற்றெப்பாடைகளைக் காட்டினும்  
மேம்பட்டதாக, அக்கினி யென்னு மிலக்கியத்துக்குச்  
சூடுடைமை இலக்கணமென்றாற் போல அவ்வியாத்தி  
முதலிய முக்குற்றங்களு நீங்கவும் மற்றும் பிற  
வளவைகட்கு மேற்கவும் இலக்கணவரம் பமைக்கப்பட்  
டுள்ள பாடை தமிழே. உலகத்து மற்றெப்பாடைகளைக்  
காட்டி னும் இசையின் இனிமை முதலியவற்றினும்  
அவ்விசையோடு சம்பந்தப்பட்டுள்ள நாடகத் தானும்  
மேம்பட்டு விள ங்கும் பாடை தமிழே  
பண்டைக்காலத்தின்கண் ஆத்தர்க டேவரை  
இசைப்படுத்துப் பாடிப் டே ராற்றிப்புகழ்ந் தேத்தி  
மகிழ்வித்து வரவழைத்துத் தரிசிக்கவைத்த பாடை  
தமிழே. இன்றைக்கு மத்தேவரை நாமும் காண்டற்குப்  
பக்குவமுடையமல்லே மாயி னும் அருளேவேண்டி  
இசைபு படுத்துப் பாடிப் போற்றிப்புகழ்ந் தேத்தி  
மகிழ்விக்கும் பாடை தமிழே.

இத்தகை உரிமையும் அருமையும் பெருமையும்  
வாய்ந்த நந்தமிழ்ப்பாடை, நஞ்சோர்வானும், பொருண்  
முதலாயின பெற விருட் பி அரசபாடையை மாத்திரங்  
கற்றலானும், நம் மவரு னபிமானமுடையா  
ரின்மையானும் போற்றுவாரின்றி விரைவி  
னிதந்துபடற்கேற்ற பெற்றியை நாளுக்குநாள் எய்துவ  
தாயிற்று. தம்மை யறிபாமை மதியாமை மானமிலாமை  
பொரு நாயினு பொருட்பால்

ளாசை முகலாய மபக்கத்தி னீங்கிப நல்லறீவானர்  
அதனிலை மையை உள்ளபடி உய்த்துணர வல்லராயின்  
அஃதெப்திவருங் கேட்டை நீக்கி இறந்துபடாமற் காக்க மு  
பலா திருக்கமாட்டார்

இக்காலத்துத் தமிழர் பலரும் தஞ்சைவபாடையாகிய  
தமிழ் பழைப் பேசவுங் கற்கவும் விருப்பிலராய்,  
அரசபாடையாகிய அன்னியபாடையை மாத்திரங் கற்று  
அதனையே பேசும் விருப்புடையராய்க் காணப்படுகின்றனர்.  
அவ்வன்னிய பாடையைக் கற்றவர், எவ்வளவுக்குத் தமிழை  
யறியாமை தமக்குளதாமோ அவ்வளவுக்குப் பெருமையுந்  
தமக்குளதாமெனக் கருதுகின்றனர். தாய்ப்பாடையாகிய  
தமிழை மிகக் கற்று வல்ல வராயிருப்பினும்  
அவ்வன்னிய பாடையைக் கல்லாதவரேயாயின் அவரை  
அவர் ஒருபோதும் மதியார். தாமுந் தம் மக்கள்

முதலாயினோரும் தமிழை யறிபாமையே தமக்குப்  
பெருமையா மெனக் கருதி அவ்வன்னிய பாடையையே  
வீட்டுப் பாடை யாகவு முபயோகிக்கின்றனர். அவர்  
தம்மவராகிய தமிழரோடு பேசுதல் தமக்கிழிவேனக் கரு  
துவர். ஒருபோது பேசவேண்டி வரினும் காற்பங்கு  
தமிழும் முக்காற்பங்கு அவ்வன்னிய பாடையுமாகக்  
கலந்து பேசுவர். தாய்ப்பாடையாகிய தமிழைப் படி  
முறையே மறத்தலானும் பேசவிரும்பாமையானும் பேச  
மாட்டாமையானும் அவர் தமிழர் மத்தியில்  
அன்னியர்போல வாசஞ்செய்கின்றனர். தாய்தந்தை  
முதலாயினோரும் உறவின ரும் அயலாரும் அவர்க்  
கன்னியராகின்றனர். தாயை யிகழ்வார் தம்மை  
யிகழ்பவராவா ரென்பதை அவர் அறிந்திலர்போலும்.

பொதியமலைக்க ணிருந்த அகத்தியமுனிவரா  
னிலக்கண வரம் பமைக்கப்பட்டுத், தலைக்கங்கம் முதலிய  
முன்று சங்கங் களினும் நன்காராயப்பட்டுத்,  
தனக்கொத்ததும் மிக்கதுமா யுள்ள ஆரியபாடைத்  
தற்பவ மொழிகள் பல இன்றியமையாத விடங்களிற்  
சேர்க்கப்பட்டும் எல்லைப்படுத்தப்பட்டுச் சிறந்து விளங்கிய  
தமிழ்ப்பாடை, இக்காலத்துக்கற்பாரின்றியும் வழு உப படப்  
பேசப்பட்டு மெழுதப்பட்டும் இன்றியமையாத விடங்  
களினும் ஆரியபாடைத் தற்சம மொழிகள் பல  
சேர்க்கப்பட்ட மானம் னாயி

பும் அன்னியபாடைக் கலப்பெய்தியும் சென்றுதேய்ந்

திறந்து படும் நிலைமையை யடைவது தமிழர்க்குப்  
 பெரியதோ சுவமா னத்துக் கிடமேயாம்.  
 பிறபாடைகளானு நஞ்சோர்வானு மபி மான மின்மை  
 முதலிய வேதுக்களானும் நமக்கெய்தும் நலிவுக ளிளிவரவுக  
 ளாயினவற்றை நீக்க முயன்று நாமே நம்மைக்  
 காவேமேல், தமிழராகிய நாம் விரைவி  
 னிறந்துபட்டவராவேம். தந்தாய்ப் பாதையைக்  
 கற்றற்கும் அதனைப் பேசுதற்கும் நாணமுடையார் தம்மை  
 அபிமானமுடையாரெனச் சொல்லு தற்கும்  
 நாணமுடையராவர். முச்சங்க நூல்களைக் கற்றும்,  
 அவற்றைப் பிரமாணமாகக்கொண்டு இக்காலத்துக்கு  
 வேண்டும் நூல்களைச் செய்தும், தமிழை இறந்துபடாமற்  
 காக்க முயல்வாரே அபிமானமுடையார்.

மாந்தர்க்கு அபிமான முடைமையான் ஒற்றுமை யுடைமை  
 யும் அதனால் வலியுடைமையும் அதனால் நலிவுக ளிளிவரவுக  
 ளாயின வாராமையு முளவாம். உணவை அட்டன் முதலிய  
 நல்லனவற்றுக்கும், பிறரொருவ ரில்லத்தைப் பகைத்துச் சுடு  
 தன்முதலிய தீயனவற்றுக்கும் உபயோகப்படுந் தீயைப்போன்று  
 இவ்வொற்றுமை வலியும் நன்மையாயினவற்றுக்குந் தீமையா  
 யினவற்றுக்கும் உபயோகப்படுமாகவின் அறிவுடையார் அதனை  
 நன்மையாயினவற்றுக்கே உபயோகிப்பர்.

பெரியராயினார் எத்துனை யிடுக்கண் வரினும்  
 இறந்துபட வரினும் தம்பாற் பிறந்த மானத்தைக்  
 கைவிடார். நிலைநில்லாத உடம்பைப் பேண விரும்பி

உலகுளதாமள வும் நிலைநிற்கும் மானத்தை அறிவுடையா  
ரிழக்க விடும்பார். கற்றூண் அளவுக்கு மேற்பட்ட  
பாரத்தைத் தாங்கவேண்டி வந்துழிப் பிளந் திறுவதே  
யல்லாமற் றளர்ந்து வளையாதவாறுபோல, மான  
முடையார் ஆபத்து வந்தவிடத்து இறந்துபடுவரே  
யல்லாமற் பகைவரை வணங்கல் இரந்துண்டல்  
முதலாயின செய்யார். அபிமானமுடையார் தமது  
குடிக்குந் தேயத்துக்குஞ் சாதிக் குஞ் சமயத்துக்கும்  
பாடைக்கும் நலிவுக ளிளிவரவுகளாயின வெய்தியவழி  
அவற்றை யறிந்துஞ் சுகித்திருந்து தம்முயி  
ரோம்பலையே பொருளுணைக் கொள்ளார்.

நயிஅ

பொருட்பால்

உரு அதி கல்வி

கல்வியாவது கற்றற்குரிய நூல்களைக் கற்றல்.  
நூல்களா வன இறைவனு மவனருள் பெற்றோரும் பிறரு  
மறிவித்தன. அறிவித்தாலன்றி யறிபா வியல்பினை யுடைய  
மார்தர் இந்நிரிய விடய சம்பந்தத்தானே கல்வியானு  
மறிவுடையராவர்.

சித்துப்

பொருளாகிய

சீவான்மாவின் தறி

வஞ்ஞான

மறைப்புடையது. அதனை நீக்கிக் கோடற்பொருட்டே உலகு  
முடம்புஞ் சுருதியுங் கடவுளாற் கொடுக்கப்பட்டுள்ளன. கல்வி

யானது அஞ்ஞான மறைப்பைத் தோண்டி  
வெளிப்படுத்தற் கருவியேயாம். அவ்வறிவை

ஆன்ம வறிவை

வெளிப்படுத்தற்

குபகாரமாயுள்ள அளவை காட்சி கருத லுரையென

மூவகைப் படும். அவை ஒன்றற்கொன் றாதாரமா

யின்றியமையாதன வாயினும், சீவான்மாவானவன்

தனதறிவாற்றலாற் சீவான்ம பரமான்ம விலக்கிய

விலக்கணத்தை அளந்தறிதற் கருவியாய் மெய்யுணர்வைக்

கொடுத்தலான் மேற்பட் டின்றியமையாததா யுள்ள து

உரையெனப்படுஞ் சுருதியே. அதனையு மதனைக் கற்றற்

காதாரமாயினவற்றையுங் கற்றலே கல்வி.

ஆன்மா வெய்துதற்குரிய வீடுபேற்றிற் கேதுவாய்

இம்மை மறுமை யின்பத்தையுந் தரும் அறநூல்களையும்

அவற்றைக் கற்றற் காதாரமாயுள்ள நூல்களையும்

மக்களாய்ப் பிறந்தவர் யாவருங் கற்றல்வேண்டும்.

குந்தாலிகொண்டு கல்லைக்கல்வி நிலத்தைத் தோண்ட

நன்னீர் தோன்றுமாறுபோல, நன்னூல் பலவற்றையுங்

கற்றுச் சிந்தித்துத் தெளியச் சீவான்மவறிவை

மறைத்திருந்த வஞ்ஞானம் படிமுறையே நீங்கி  
 நன்னீர்மைத் தாய வதன் சுவவறிவு தோன்றும். கல்லாத  
 மாந்தர் மேலாய  
 மக்கட்பிறப்பா எனய்தும் பயனை யிழுத்தலான்  
 இழிந்த பிறவிகட்கே யொப்பாவர்.

விலங்குமுதலிய

யாவர்க்கு மையாட்டைப் பிராயத்து வித்தியாரம்பஞ்  
 செய்யப்படல் வேண்டும். அதன்முன்னர்த் தாய்தந்தையர்  
 பேசும் பாடையைப் பேசக் கற்றுவந்த மக்கள் அதனை பெழு

கல்வி

ராயகூ

தவும் வாசிக்கவுங் கற்றற்கும், சீவகருணையுங்  
 கடவுட்பத்தியு மெய்தி நன்னொழுக்க நெறிக்கட்  
 சேறற் சும் ஆரர் பித்தற் கேற்ற காலம் அவ்விளமைப்  
 பருவமே. ஈசக்களிமண்ணை எவ் வகை வடிவமாகவும்  
 மிகவெளிதி னமைசுகலாம், அஃகிறுகிக் காய்ந்தபின்  
 அதன் வடிவத்தை மாற்றிப் பிறிதொன்றாக்க  
 லெளிதன்று. இளமையில் வளைத்துவிடப்பட்ட மரம்  
 முதுமை யினும் வளைந்தே நிற்கும். அங்ஙனமே  
 மாந்தர்தம் மனமும் இளமைக்க ணைவ்வகை  
 யறிவொழுக்கங்களையும் மிகவெளிதிற் பற்றற்கேற்ற  
 பெற்றியை யுடையது. அஃகிளமைக்கட் பற்றிக் கொண்ட

வறிவொழுக்கங்களை முதுமைக்கண் மாற்றி வேறு  
 பிறவற்றைப் பற்றிக்கொளச்செய்தன் மிகவரியதொன்றும்.  
 ஆஃ தற்றுகளினன்றே இளமைக்கட் டம்மக்கண் மனத்து  
 நல்லறிவைப் புகட்டி நல்லொழுக்க நெறிக்கட் செலுத்த  
 ருய்தந்தை முதலாயினோர் பெருங்கடன்மை யாயிற்று.

வித்தியாரம்பஞ் செய்யப்பட்டபின் மாணாக்கர்  
 சீவகருணை யுங் கடவுட்பத்தியுமுடைய நல்லாசிரியரை  
 வணங்கி அவ ரிடத்தே கல்வியை ஐயந்,கிரிபறக்  
 கற்றல்வேண்டும். நல்லாசிரிய சாவார் உயர்குலத்தோர்  
 விரும்பும் பிறப்பும், மனத்தூய்மையும், நல்லொழுக்கமும்,  
 பலகலைப் பயிற்சியும், இந்நூை யகற்றிப் பொருளைப்  
 புலப்படக் காட்டும் ஞாயிற்றையுந் திங்களையும் போல  
 ஐயவிபரீத மகற்றி மெய்ப்பொரு ஞுணர்த்தும் வாய்மையும்,  
 மாணாக்கர்மாட் டன்புடைமையும், பொருளவாவின்மை  
 யும், நடுவுநிலைமை யுடைமையுமென்னும் எண்வகை  
 யிலக் கணங்களு முடையராய்க், கொடையு முக்கமு  
 முலகியலறிவும் நிலைபெற்ற தோற்றப்பொலிவும்  
 பொறையும் நிறையும் மறப் பின்மையும் அறிவும்  
 உருநலனும் இயற்கையுஞ் செயற்கையு மாய  
 அறிவுமொழிமெய்களி னூற்றலும் புகழுங் கேட்பார்ப்  
 பிணிக்குஞ் சொல்வன்மையும் மாணாக்கரான்  
 விரும்பப்படு நீர்மையும்  
 பொருந் தினவராயு ள்ள வரேயாம்.நன்மாணாக் சராவார்



ஆசிரியன் கற்பிக்கும் நூற்பொருளைக் கற்பித்தவா  
றுணர்தலும், கற்பித்த பொருளைப் பற்றுக்கோடாகக்  
கொண்டு சூழ்ந்து வேறு நற்பொருளை யுணர்தலும்,  
தன்னைப்போலக் கற்பவர்க் குபகாரி ஈடயி

பொருட்பால்

யாதலும், தந்தை தாய் ஆசிரியர் முதலாயினோர்  
செய்ந்நன்றி யறிதலும், சிறியா ரினத்தொடு  
சார்பின்மையும், சோம்பு தடு மாற்றம் மானம் பொச்சாப்பு  
மிக்கநோய் சிற்றங் களவு காம மென்றிவை யிலராதலும்,  
ஆசிரியனை வழிபடுங் குணமும், தருமநெறி தவறாமையும்,  
ஆசிரியன் குறிப்பறிந்தொழுகலும், கேட்டவற்றைச்  
சிர்தித்தலும், பாடத்தை மறவாமற் போற்ற லும், மீட்டு  
மாசிரியனை யடைந்து கேட்ட நூற்பொருளை  
ஐயவிபரீ தமறக் கேட்டலும், ஒருசாலை மாணக்கர்  
பலருடனும் பலகாலும் பழகுதலும், அவரும் பிறரும்  
வினாவும் வினாக்க ளுக்கு விடைகூறுதலும் தாய் ஐயுற்ற  
பொருளை அவரிடத்து வினாவுதலும், பிறர்க்குக்  
கற்பித்தலும், உலகநடையை யறிந் தொழுகுதலும்,  
கற்றவற்றையுங் கேட்டவற்றையும் உய்த்  
துணர்ந்தவற்றையும் சுருக்கியும் விளக்கியும்  
நூல்செய்தலுமாகிய இத்தன்மைகளை யுடையவர்களேயாம்.

மணற்கேணியைத் தோண்டுந்தோறும் ஊற்றுநீர்  
சுரந்து பெருகிக்கொண்டு வருதல்போலக்

கற்குந்தோறும் அறிவு வெளிப்பட்டு  
 வளர்ந்துகொண்டேவரு மாகவின் ஆசிரிய ரிடத்தே  
 நூல்கேட்பான் புகுந்தோர் சிறிது கேட்டலோ டமை யாது  
 மேன்மேலுங் கேட்டுக் கற்றல்வேண்டும். சிலநாட்  
 கற்றவர் விவேகிகளாயினும் சிலவற்றின் வல்லராதலு  
 மரிது, பலநாட் கற்றவர் மந்தர்களாயினும் பலவற்றினும்  
 வல்லராவர். நூற்பொருளை விரைவினாலே பாச ராமல்  
 அமைவுடனே பார்த்தல் வேண்டும். கற்பதிற் கரு  
 த்திறங்குதலும் கற்றதி லிறக்காமை யும் பெரும்பாலு  
 மெவர்க்கு முண்மையின், கற்பதை மட்டுப் படுத்திக்  
 கற்றதை மறவாமற்பொருட்டும் நுண்ணிய பொருளை  
 யறிதற்பொருட்டும் அக்கற்றதிலேயே கருத்தைச்  
 சிந்தாம லிறக்கல்வேண்டும். இங்ஙனமே  
 நல்லாசிரியரிடத்தே கற்றலி லிடைவிடாத ஆக்கமும்,  
 நோய்முதலிய விடையூறுகளின்மை யும், தமக் கூணுடை  
 முதலியவற்றிற்கும் ஆசிரியர்க்குக் கொடு  
 க்கும் வேதனம் முதலியவற்றிற்கும் வேண்டிய பொருளுண்மை  
 யும், அவ்வாசிரியருடைய உள்ளத்திலே அருளுண்டாகும்படி  
 நடத்தலும்முதலிய கல்விகற்றற்குச் சிறந்த கருவிகளை யுடைய

கல்வி

1125

சாய் விளக்கிக் கற்கும் நன்மாணக்கர், அரிய நூல்களை  
 யியற்றி வெளிப்படுத்திய நன்னூலாசிரியர்

இறந்துபட்டுள்ளேயெனினும் சூதவுடம் பழிவெய்தவும்  
 என்றுமழிவில்லாத தெய்வத்தன்மை யமைந்த  
 புகழுடம்பைப் பெற்று இலரல்ல ருளரென்றே சொல் லத்  
 தாம் இயற்றிய அந்நூல்களின் வாயிலாய் அவற்றைக் கற்க  
 விரும்பிய மாணுக்கர்க்கு அந்நூல்களுளவாய  
 எவ்வெவ்விடங் களிளு மொரே காலத் தினிதிருந்  
 தெக்காலத்துங் கல்வி கற் பிக்கின்றன ராகலின்,  
 அக்கற்றறிந்தோர் பலரு மியற்றிய நூல்களை ஓரிடத்  
 தொருங்கே சேர்த்துவைத்து வாசிப்பரே யாயின்,  
 அவர்தாம் அக்கற்றறிந்த நல்லாசிரியர் பலரோடும் ஓரிடத்  
 தொரேகாலத்துச் சமூகமாயிருந்து முறையே அவரவர்  
 கற்பிக்கக் கற்று, அவரவர் கூறுவனவற்றின்கணுள்ள  
 சொற் சுவை பொருட்சுவை முதலாயினவற்றைத் தாம்  
 எய்தி இன் புற்று, அவராற் பெறற்பாலனவாய  
 கலைநலன்களையெல்லாம் ஒருங்கே பெறுபவராகின்றனர்.

கணிதசாத்திரமும் இலக்கிய  
 மிலக்கணசாத்திரமுமென்னு மிரண்டும் அறிவை  
 வளர்த்தலின் மாந்தர்க் கிரண்டு கண்கள் போன் றுள்ளன.  
 எழுதவும் வாசிக்கவும் பயின்றபின்னர்க் கணிதமு  
 மிலக்கணமுமென்னு மிருதுறைகளி லொன்றையே னும்  
 அல்லதவ் விரண்டையுமேனும் இயன்றளவு கற்று அதன்  
 பின்னர் யாவரும் அறஞ்செய்தற்கும் இன்பந்

துப்த்தற்கும் இன்றியமையாத பொருளீட்டற்குத் தாம்  
 செய்தற்கேற்ற தொழில்களு ளொன்றைப் பயின்று  
 கோடல்வேண்டும். பல தொழில்களைக் கற்றலுஞ்  
 செய்தலும் அவற்று ளொன்றினும் நற்சித்தி  
 யடைபாமைக் கேதுவாகும். யாவரும் செய்யு ன்  
 தொழில்களை இலகுவின் முடித்தற்கேற்ற நூதனமான  
 வழி வகைகளை யாராய்ந்தறிந்துகோடற்கு முயல்பவர  
 யிருத்தல் வேண்டும். ஓர் நூதன வழியை யறிந்தவர்  
 பிறர்க்கு மதனை யறி வித்து, அப்பிற ஈறிந்தவற்றை  
 அவர்வாய்க்கேட்டுத் தாமு மறிந்துகொள்வரேல்,  
 அவரெல்லோரும் அவ்வத்தொழில்களில் அழிவன

சுருக்கமும் ஆவன பெருக்கமும்பெற நற்சித்தியு  
 மெய்துவர்.

16

௪௨௨

பொருட்பால்

தொழிலைப் பயிலும்போதும் அதனைச்  
 செய்யும்போதும்,

ஒருவன் கற்ற கல்வி உடம்பழிவெய்தினும் அழியா  
 துயிரோடு

செல்லு மாகவின் மாண்பரியந்தம் ஒருநாள் ஊக்கமாயும்  
 மற்

ரொருநாட் சோம்பலாயு. மிராமல் எப்பொழுது  
 மிடைவிடாமல்

இயன்றமட்டுங் கல்வி கற்றல்வேண்டும். மாந்தரோ  
சில்வாழ்

நாட் பல்பிணிச் சிற்றறிவினரா யுளர், அவர் தாங்  
கற்றற்குரிய

நூல்களோ பற்பல துறையவாய்ப் பற்பலவாயுள  
வாகலின்

யாவருந் தாம் எய்தவெடுத்துக் கொண்டதுறைக்  
கேற்றன

வென்று கற்றவர் கூறும் நூல்களையும் அவற்றுக்  
காதார

மாயினவற்றையுமே கற்றல்வேண்டும். சார்பு நூல்களுள்  
ஒன்

னறத் தொடங்கிக் கிரமமாகக் கற்று முடித்தபின்னர்  
ஏனைச்

சார்பு நூல்களையும் வழிநூல்களையும் முதலுமையும்  
முறையே

கற்றல்வேண்டும். கிரமமாகக் கற்றதொழிய  
ஏனை நூல்களை

வாசித்தறிதல், சுருக்கி யெழுதுதலாற் கற்றல், விசேட  
விட

பங்களை மனனம்பண்ணல், சிந்தித் தவதானித்தன்  
முதலாயின

அவற்றை இலகுவிற் கற்றற்கேற்ற முறையாம். மாந்தர்  
தாம்

கற்கும் நூலின்கட் சிலபொருள் கருகின்றாயின்  
அப்பொழுது

அவற்றின்கண் மனமழுந்தித் தடுமாறாது, முன்புகற்ற  
நூற்கணுதல் பின்பு கற்கும் நூற்கணுதல் இவை வெளிற்  
கிடக்கும் அதுகண்டு தெளிதுமென் றுட்கொண்டு  
மனவூக்கங் குன்றாம லும் வீண்பொழுது போக்காமலும்  
அந்நூலைக்கற்று முடித் தலும், நூலுரைகளைச் சிலநாட்  
கற்றமாத்திரையாற் புலமை யெய்திற்றில மென்று ஊக்கங்  
குன்றாது புலமை தப்பாது பவிக்குமாறு பலநாட் கற்று  
அவற்றின்கட் பயிற்றலும், விரையாது நூலுரைகளை  
யுற்றுநோக்குதலும், கல்வி விருப்பில்லாத மாந்தரோடு  
கூட்டுறவு செய்யாமையும் கல்வித்தேர்ச்சிக் கேதுக் களாம்.  
நீர்ப்பூக்களின் நாளங்களின் நீளம் அந்நீர் மிகுந்தோ றும்  
நீண்டுகொண்டே வருமாறுபோல, ஒருவனுக் கறிவும்  
அவன் நூல்களைக் கற்குந்தோறும்  
வளர்ந்துகொண்டேவரு மாகளின் யாவரும் மாண்பரியந்தம்  
கல்விகற் றறிவுடையாதல் வேண்டும்.

கல்வி

௩௨௩

சுட்டல் காத்த வழித்தலென் றிவற்றாற் றுன்பமு  
றுதற் கும் பலரையும் பகையாக்கற்கும் உலகப்பற்றை  
வளர்த்துப் பிறவிக்கடலு ளமிழ்க்தற்கும்  
இவைபோல்வனபிற கேடுகட்கு மேதுவாய மணியும்  
பொன்னு முதலிய பொருட்டுசெல்வம் போலத் தாயத்தார்

கள்வர் வலிய ர்சரென் றிவராற் கொள்  
 ளப்படாமையையும் வழிபட்டார்க்குக் கொடுத்துழிக்  
 குறை யாது மிகுதலையும் தீரீராற் கொடாமையையு  
 முடைத்தாய கல்விசசெல்வமே ஒருவற் கழிவில்லாத சீரிய  
 செல்வம். ஒரு வற்குப் பகைவரா னழிக்கலாகா  
 வள்ளரனாயும் அவ்வரணின்க ணுள்ள செல்வமாயுமுள்ள  
 வதனைக்காட்டி னும் மிக்க செல்வம் பிறிதொன் றில்லையே .  
 நிகழ்வின்கட் சொற்பொருள்களின் சுவை று கர்வானும்  
 புகழ் பொருள் பூசை பெறுதலானும் எதிர்வின் கண்  
 அறம் வீடுபயத்தலானும் தாம் இடையறாத இன்ப மெய்து  
 தற்கேதுவாய கல்விக்கு இம்மிக் காரோடு தலைப்பெய்து  
 அறி யாதனவெல்லாம் அறியப்பெற்றேமென்று உலக  
 மின்புறுதலான் அச்சிறப்பு நோக்கிக் கற்றறிந்தார்,  
 கரும்பயிறற்குக் கூலி போ லத் தாம் இன்புறுதற்கு  
 உலகின்புறுதல் பிறவாற்றா னின்மை யின் பின்னு  
 மதனையே விரும்பி மேன்மேலுங் கற்பவராவர். கற்றவர்  
 அக்கற்றவற்றை உய்த்துணரவல்லராய் அதனோடு  
 சொல்வன்மையு முடையராகப்பெறின், பொன்மலர்  
 நறுமணத் தையு மெய்தினாற்போல இவ்வுலகத்து  
 விளங்குவர்.

நன்னிலத்துப் பிறந்த நெல்லைக்காட்டினும் உவர்  
 நிலத்துப் பிறந்த உப்பை யாவரும்  
 நன்குமதிக்குமாறுபோல, உயர்குலப் பிறப்புச் செல்வம்  
 முதலாயின வுடையராயினும் கல்லாதவரே யாயின

அவரை க்காட்டி னும் இழிகுலப் பிறப்பு வறுமைமுத  
 லாயின வுடையராயினும் கற்றவரையே யாவரும்  
 நன்குமதிப் பர். கற்றவர் செய்யும் புகழாக்கைகள்  
 அழியாதன வாகலின் அவர்க்குக், கலைமகள்வாழ்க்கை  
 யுடையனே யெனினும் அழி இவந்துவனவாய  
 பூதவுடம்புகளைச் செய்யும் பிரமனு மொப்  
 பாகான். உயர்ந்த குலத்திற் பிறந்த மாந்தர்  
 வலைக்கடட் கடையான குலத்திற் பிறந்தோ

பல்லோர் குழீஇய  
 ராயினும் கற்றறிந்  
 தோரைத் தலைநிலத்து னைக்கப்படு மாசலானும்,  
 தன்றேயத்து ருடசு பொருட்பால்

மாத்திரஞ் சிறப்புச் செய்யப்படும் அரசற்குப்போலானது  
 அன் னோர்க்குச் சென்றசென்ற விடங்களினெல்லாம்  
 அதுசெய்யப்படு மாகலானும், இவ்வுலகின்கண்  
 மற்றெவரைக் காட்டினும் அற னும் பொருளு  
 மின்பமுமே யன்றிப் புகழும் பூசையும் பெறு தற்குரியவர்  
 அவரே யாகலானும் மக்களாய்ப் பிறந்துள்ளார்க்கு  
 உறுதிப்பொருளாவது கல்வியே.

உயர்குடிப் பிறப்புஞ் செல்வமு மழகும்  
 முதலாயின வுடையராயினும் கல்வியில்லாதவர் முருக்கம்  
 பூவுக்குச் சமமா



வா. தானும் பேணற்பா டழிந்து  
யின வுதவாத களர்நிலம்போலத்

உயீர்கட்கும் உணவுமுதலா  
தாமும் நன்குமதிக்கற்பா  
டழிந்து பிறர்க்கு மறிவு முதலாயின வுதவமாட்டாராய்க்  
காணப் படுதலான், இலரல்ல ரு ன ரென்று சிலர்  
சொல்லுமளவினர ரய கல்லாதவா தெழுச்சியு மழகுஞ்  
சுதையான்மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய  
வெழுச்சியு மழகும் போலும். பாவைப் புல்லாடவற்  
காணிற் புள்ளும் மாவும் அஞ்சியோடு மாறுபோலக்  
கல்லாப் புல்லாடவற் காணிற் கற்றவ ரஞ்சி யொதுங்கிச்  
செல்வர். கல்லாதவர் தாம் ஆற்றிவுடைய மக்க ளாய்ப்  
பிறந்துளரே யாயினும் காட்டின்கட் கிளைத்தோங்கி  
வளரும் ஓரறிவுடைய மாங்கட்கே யொப்பாய்க்  
கற்றவரவைக் கட் காணப்படுவர். குளத்தின்கட் கிளரு  
நறுமணத் தாமரை மலரை நல்லன்னப் பறவை விரும்பிச்  
சேருமாறுபோலக், கற் றறிந்தவரை விரும்பிக் கற்றறி  
ந்தவரே அவரோடு நட்பாயொ முகுவர்; சு டிகாட்டிற்  
கிடக்கும் பிணத்தைக் காக்கை யிச்சித்துச்  
சேருமாறுபோலக், கற்றறிவில்லா முடரைக் கற்றறிவில்லா  
முட ரேவிரும்பி அவரோடு நட்பாயொமுகுவர். குயிலுக்குங்  
காக்கை க்கு முளதாய பேதம் யாக்கையானன்றி அவற்றி  
னோசையானே யறியப்படுமாறுபோலக், கற்றவர்க்குங்  
கல்லாதவர்க்கு முளதாய பேதம் யாக்கையானன்றி  
அவர்தஞ் சொல்லானே யறியப்படும். கல்வியறிவில்லாதவ

ஒருவன் கல்வியறிவுள்ளவர் யலரிருந்த வவைக்கண்  
 மெல்லெனச்சென் றிருந்தனனாயினும், அவன் ஆண்டு  
 நாய் சென்றிருந்ததென்று சொல்லும்வண்ணமே சென்  
 றிருப்பன், அன்றி யெழுந்துநின் றென்றை  
 யுரைத்தனனாயி கல்வி

112

னும் நாய் எழுந்து குரைத்ததென்று சொல்லும்  
 வண்ணமே யுரைப்பன். சில கல்லாத மக்கண்மாட்டுளதா  
 மொட்பம் நீர்மே லெழுத்துப் போல்வதோர்  
 விழுக்காடாய் விரையக்கெட்டுப் பயப்பாடின்றி  
 யொழிதலின், அஃதொருசார் விலங்கி னெட்பம்போலும்

ஒருவன் உறுதிநூல்களை இளமையிற்  
 கற்றிலனாயினும் அவற்றின் பொருள்களைக் கற்றறிந்தார்  
 சொல்லக் கேட்பானாயின் அக்கேள்வி, அவன்  
 வறுமையானதல் அறிவின்மை யானதல்  
 இடுக்கட்பட்டு மனந்தளர்ந்துழி அத்தளர்வை  
 நீக்குதலின் அவனுக்குப் பற்றுக்கோடாந் துணையாம்.  
 அஃதேயுமன்றி அவன் கல்வழிக்கட் சேறற்கும்  
 அஃதேதுவாம். கேள்வியானது கற்றுள்ளவழி  
 அதனினாய் வறிவை வலியுறுத்தலானும் கல்லாகவழியும்  
 அவ்வறிவை யுண்டாக்குதலானும் யாவர்க்கும்  
 வேண்டற்பால தொன்றே யாம். கல்வியுடையரேனும்

ஒழுக்கமில்லாதார் அறிவிலராகலின் ஒழுக்கமுடையார்  
 வாயிற் சொற்களே வழக்குதலையுடைய சேற்றுநிலத்து  
 இயங்குவார்க்கு ஊன்றுகோல்போ லுதவுமா கலின்  
 அவ்வொழுக்கமுடையார்மாட்டே யாவருங் கேள்வியறி  
 வைப் பெறுதல்வேண்டும். மனமொழிமெய்க  
 ளடங்குதற் கேதுவாய நூல்களை யோதியு ம்  
 அடக்கத்தான்வரும் பயனை யுணர்ந்தும் அதனை  
 யறியலுறப் பிறர்க்குரைத்தும் தான் ஆடங்கி  
 யொழுகாதவன் சான்றோ ரவையின்கட் புருதல் இன்பந் தீரு  
 மமளிக்கண்ணே தூயவல்ல மிதித்தகாலை வைத்தாற்போ  
 லும். அவன் அவ்வவைக்க ணிருப்பினு முரைப்பினும்  
 அச் சான்றோர் தம்மனத்தின்க ணருவருப் புடையராவர்.  
 ஆகலான் ஐயவிபரீதமறக் கற்று அக்கல்விக்குத்தக  
 நல்லொழுக்க நெறிக்க நொழுகுவாரே நன்மாணக்கர்க்குக்  
 கற்பித்தற்கும் எல்லார்க் கும் மெய்நூற்பொருளைப்  
 போதித்தற்கு முரியராவர். போதிக் கக் கேட்பவரும்  
 கேட்டற்கேற்ற பக்குவமுடையராதல்வேண் டும்.  
 கேட்டவற்றி னுண்மைப்பொருளை அறிதாற்கேற்ற பெற்  
 றியினை ரல்லாதார்க்குப் போதிப்பவர் அவரா  
 னிகழ்ச்சியை யெய்துவர். பக்குவமுடையார்க்குக்  
 கற்பித்தலும் போதித் தாகு

பொருட்பால்

தலுமே தானங்கள் பண்ணுறள்ளுள் சிறந்ததானம்.  
 ஒருவர்க்கே சிறிதுபொழுது மாத்திரம் இம்மையிற்

பயன்றரும் அன்ன சானத்தினும், கற்பிக்கப்பட்ட அல்லது  
 போதிக்கப்பட்ட அவ் வொருவரார் பலருக்கும் அப்பலரார்  
 பற்பலருக்கும் இம்மையி லெப்பொழு துமேயன்றி  
 மறுமையினும் பயன்றரும் வித்தியா தானமே சிறந்தது.

ஒருவற்குச் சவிகற்பனானங் கல்லியா  
 எனய்தற்பாலது. சத்துவம்முதலிய குணங்கள் மூன்றும்  
 மாறிமாறி வருதல் யாவர்க்கு முண்மையின்,  
 உயர்ந்தபொருள் இழிந்தார்வாயினும் இழிந்தபொருள்  
 உயர்ந்தார்வாயினும் உறுதிப்பொருள் பகை வர்வாயினும்  
 கெடுபொருள் நடடார்வாயினும் ஒரோவழிக்  
 கேட்கப்படுதலான் யாதொருபொருளை யாவர்சொல்லக்  
 கேட் பினும் சொல்வாரதியல்பு நோக்காது  
 அப்பொருளின் மெய் யாய பயனைக் காணவல்லதே  
 அறிவாவது. கற்றவர் அக்கல்விக் குத்தக இல்வாழ்வுழி  
 ஈட்டியபொருளைத் தக்கார்க்கே தானஞ் செய்தன்  
 முதலியவற்றினும் துறந்துழித் தவத்தான் மெய்  
 யுணர்வெய்தி அவாவறுத்தலினும் வழுவாதொழுகும்  
 அறி வுடையராதல்வேண்டும். மார்தர்க்கு  
 இறைவனருளிய அகக் கருவிகளாய இர்திரியவிடய  
 சம்பந்தத்தானும் புறக்கருவியாய சுருதியைக் கற்றலானும்  
 படிமுறையே அஞ்ஞானமறைப்புச் சிறிது நீங்கும்; நீங்கச்,  
 சற்குருவின் நீக்கையினான் மெய்யுணர் வெய்தும்; எய்த,  
 அவாவறுத்த லுளதாம்; உளதாக, அவ் விறைவ  
 னுபதேசத்தான் ஆன்ம சுவவறிவு சிறிதும் மறைப் பின்றி

விளங்கித்தோன்றும். நிலவுலகைக் காண ஊனக்கண்  
 ணுக்கு ஞாயிற்றி னொளித்துணை  
 இன்றியமையாதவாறுபோல, வீட்டுலகைக் காண  
 ஞானக்கண்ணுக்குக் கல்வி தேள்வி உய்த் துணர்வென்னும்  
 மூன்றும் இன்றியமையாதன. இறைவன் கல்லாநெஞ்சி  
 னில்லர். இகலானும், அவன் கற்றவர் விழுங்குங்  
 கற்பகக்கனி யாகலானும் கற்றவரே மெய்ப்பொருளைக்  
 காண வல்லவர். மாந்தர் கல்வியானே சொற்பொருளுட்ப  
 மறிதரற் கேற்கு முதிருட்பம் நாய்ப்பப்பெற்று இறைவ  
 னருளிய முத ளாற்பொருட்பெற்றி தேறி உறுதிப்பயன்  
 றலைக்கடுவர்.

## பெரியாரைத்துணைக்கோடல்

௩௨௭

### உக. அதி. பெரியாரைத்துணைக்கோடல்

பெரியாரைத் துணைக்கோடலாவது அசாரும்  
 பிறரும் தீநெறி விலக்கி நன்னெறிச்செலுத்தும்  
 பேசறிவுடையாரைத் தமக்குத் துணையாகக்கொள்ளுதல்,  
 ஒத்தபிறப்பினராய மக்க ளுள் மனம் வேண்டி யவாழை  
 அதனைப் பொறிவழிகளாற் புலன்களிற் செலுத்தலும்  
 வெஃகலும் வெகுடலும் முதலாய செயற்கெளியனற்றைச்  
 செய்யாது, அளவிறந்த னொப்புரவு ஈகை இயமம் நியமம்

முதலாய அரியவற்றைச் செய்வாரே பெரியாராம்;  
 அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச்  
 செய்யமாட்டாதாரே சிறியாராம்.

வினைவயத்தாற் பஞ்சபூதபரிணாமமாகிய  
 யாக்கையைப் பொருந்திநின்று அதன்பய னனுபவித்தல்  
 எல்லா வருணத் தார்க்கு மொத்ததின் எல்லாமக்க  
 னுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு  
 ஒக்குமேயெனினும், பெருமை சிறுமைகட்டுக்  
 கட்டளைக்கல்லாகிய தொழிற்பாகுபாடுகள்  
 வருணந்தோறும் யாக்கைதோறும் வேறுபடுதலின்,  
 நல்லனவுந் தீயனவும் இர ண்டுமாயினவும்  
 இரண்டிமல்லவாயினவுமாய செய்யுந்தொழில்க ளது  
 வேறுபாட்டான் அப்பெருமை சிறுமையெனப்பட்ட  
 சிறப்பியல்புக ளொவ்வாவாயின. வினைவயத்தாற் பிறந்த  
 வரு ணமும் யாக்கையும் உணவுஞ் செயலுமுதலாயின  
 தீநெறிக்கட் டுசலுத்துவனவேயாயினும் பெரியாரைத் து  
 ணைக்கொண்டார் இரண்டிமாயினவற்றைச் செய்து பின்  
 நியவற்றை யொழித்து நல்லனவற்றையே செய்து பின்னர்  
 இரண்டிமல்லவாயினவற்றை யுஞ் செய்யவல்லாராவர்.

ஒருவன் இழிந்தகுலத்துப் பிறந்து இழிந்த  
 தொழிலையே செய்தானாயினும் அவன் நற்குண  
 நற்செய்கைகளை யுடைய பெரியாரைக் காணினும்

அவர்சொல்லைக் கேட்பினும் அவ ருடைய நற்குண  
 நற்செய்க்களைப் பேசினும் அவரோடு கூடி யிருப்பினும்  
 அவனுக்கு நல்லறிவும் நல்லொழுக்கமுந் தலைப் படும்;  
 ஒழுக்கின் உயர்ந்தொழுக்கத்துப்பினிது உயர்ந்தொழுகிலே

12 அ பொருட்பால்

செய்தானாயினும் தீக்குணமுந் தீச்செயலுமுடைய  
 சிறியாரைக் காணினும் அவர்சொல்லைக் கேட்பினும்  
 அவருடைய தீக்குணங் களையும் தீச்செயல்களையும் பேசினும்  
 அவரோடுகூடி யிருப்பி னும் அவனுக்குத் தீயறிவுந்  
 தீயொழுக்கமுந் தலைப்படும். மாந் தர்க் கறிவொழுக்கங்கள்  
 அவரவர் பிறந்தகுலத்தின் நன்மை யாகவே யுண்டாமென்ப  
 துண்மையேயாயினும், நெற்பயிரின் பொருட்  
 டிறைக்கப்பட்ட நீர் கால்வாய்வழியாலோடிப் பக்கத் துள்ள  
 புல்லுக்குங் கசிந்தூறி அஃதுய்யுமாறு போலப், பெரி யவர்  
 தமக்குப் பயன்படற் குளவாய அவர்தம் அறிவொழுக்  
 கங்கள் அப்பெரியாரைத் துணையாகக்கொண்ட  
 சிறியவர்க்குங் கசிந்தூறலால் அச்சிறியவர்தாமும் நல்லறிவும்  
 நல்லொழுக்கமு முடையராய் உய்பவராவா.

செயற்கரியவற்றைச் செய்யமாட்டாது  
 எளியவற்றைச் செய்து சிறியராயினார் செல்வமெய்தி உயர்ந்த  
 வமளிக்க ணிருந் தாராயினும் பெரியராக மதிக்கப்படார்,

செயற்கெளியவற்றைச் செய்யாது அரியவற்றைச்செய்து  
பெரியராயினார் நல்குவெய் தித் தாழ்ந்த வறுநிலத்  
திருந்தாராயினும் சிறியராக அவமதிக் கப்படார்.  
அப்பெரியாருள்ளும் இவர் மேம்பாட்டிற் சிறந்தவர் இவர்  
அதனிற் குறைந்தவரென் றறிதற்கு அவரவ ருருவம்  
முதலாயின அறிகுறி யாகா. தென்னை தாழை  
முதலியவற் றின் பூ இதழாற் பெரியதாயினும்  
நறுமணத்தாற் சிறியதாம்; மகிழும்பூ இதழாற்  
சிறியதாயினும் நறுமணத்தாற் பெரியதாம், 'பெரியசமுத்திர  
நீரைக்காட்டினும் அதனருகே சிறிய மணற்  
குழியிற் சுரக்கு மூற்றுநீர் உடம்பழுக்கைக் கழுவல்  
பருகன் முதலாயினவற்றுக் குதவிப் பலதிறத்தாற்  
பயன்படுவதாம்.

ஆகலான் இவர் சிறிதுபயன் படுவர் இவர்  
பெரிதுபயன்படுவ  
சென்றும் இவர் ஒருதிறத்தாற் பயன்படுவர் இவர்  
பலதிறத்  
தாற் பயன்படுவரென்றும் அவரவர் உருவம்  
முதலாயினவற்  
றின் சிறுமை பெருமைகளாற் குறிக்கொண் டறியாது  
குணத்  
தானே குறிக்கொண்டறிந்து யாவருந் தீநெறி கிலக்கி  
நன்  
னெறிச்செலுத்தும் பெரியாரைத் துணைக்கோடல்வேண்டும்.



# பெரியாரைத் துணைக்கோடல்

1125

அன்புமுதலாய நற்குணங்களெல்லா  
 ம மையப்பெற்றவராய், நட்டலும் பகைத்தலுந்  
 துதியும்வைவு மின்பமுந் துன்பமு மென் னு  
 மிவைபோல்வனவற்றில் ஒன்றின்கண் விருப்பும் மற்  
 றதின்கண் வெறுப்பு மில்லாதவராய், ஊர்வனமுதலாய  
 வெல் லாப் பிராணிகளுக்கும் நன்மையாயினவற்றைச்  
 செய்தலையே அறிவொழுக்க மாகக்கொண்டு நல்வழிக்க  
 னொழுசுவாராய், ஒடியதேர் ஒட்டுவா ரிலாகவுஞ்  
 சிறிதுதூர மோடுமாறுபோல, உண்ட லுடுத்த லுறங்கன்  
 முதலாயினவற்றை முன்செய்தவண் ணமே  
 பயிற்சிவயத்தாற் செய்வாராயினும் இறைமுதற்கடவு ள  
 றுள்வெள்ளத்தி லறிவு மூழ்கிக் கிடப்பவரா யுள்ளவரே  
 எல் லாரி னும் பெரியாரொனப்படுவர். செல்வர்க்குக் கள்வர்  
 பயமும் அரசர்க்குப் பகைவர் பயமும்  
 எல்லாவுயிர்களுக்கும் மாண பயமு முண்டு,  
 அப்பெரியார்க்கோவெனின் யாதொரு பயமு மில்லை.  
 முத்துக் கோரோசனை பா றேனென்னு மிவை பிறந்த  
 விழிந்தவிட நோக்கி இகழப்படாவாறுபோல,  
 அப்பெரியராயினார் இழிந்த குலத்திற் பிறந்துளராயினும்  
 அதனா லிகழப்படார்.

மாந்தர்க்கு மனம்முதலாய விந்திரியங்களா யை  
 பொது வான வறிவை இளமையிலே நன்னெறிக்கண்  
 அல்லது தீநெறிக் கட் செலுத்த வல்லுநர் தந்தைதாயர்

முதலாயினோரே. தீநெறிக் கட் சென்றதேயெனி னும்  
பின்ன ரதனைமீட்டு நன்றெறிக்கட் செலுத்த வல்லுநர்  
நல்லாசிரியரே. ஒருவன் நல்லாசிரியரிடத்தே ஆற்று  
நன்னெறிக்கட்சென்ற நல்லறிவுடையனையெனி னும் பின்  
னர் அவன் இத்தன்மையென்று உலகத்தாராற்  
சொல்லப்படுஞ் சொற்கு அவன் சேர்ந்த இன மை  
காரணமாம். எளிதிற் நிய வற்றை விரைந்து பற்றுதல்  
மாந்த ரியல்பாகவின் ஒருவன் சிறியா ரினத்தைச் சேரின்,  
விசும்பின்கட் டன்றன்மைத்தாய நீர் தான்சேர்ந்த  
நிலம்முதலியவற்றின தியல்பானே அத் தன்மை திரிந்து  
நிறஞ் சுவை முதலிய பண்புகள்பெற்று அந் நிலம்  
முதலியவற்றின் றன்மைத்தாயவாறுபோல அவற்கு  
மவன்சேர்ந்த அச்சிறியா ரினத்தின தியல்பானே அறிவு  
தன் றன்மை தாராது அவ ஷனதனை றன்மைத்தாம்.  
பூதககலப்பா னுப நீர் அத்தன்மையிற் பரிணாமமாய  
மனத்தின தறிவுக் குவ 17

நக. 10 பெருட்பால்

மானமாயிற்று. அறிதற்கருவியாயுள்ள மனத்தை  
அறிவுடைத்

தென்ற துபசாரம். நல்லொழுக்கநெறிக்க ணுறைத்துநின்று  
மிகப்பெரியராயினுர்தாமும் நன்னெறிக்கட் சேறலையொழிந்து  
தீநெறிக்கட் சேறற் கேதுவாகு மென்பதை நோக்கியன்றே

அச்சிறியா ரினத்தை யஞ்சாநிற்பர். கள்ளுப்பனையின் கீழி நுந்  
 தவர் கள்ளுண்ணுதவரா யிருந்துளரே யெனினும் கண்டோரா  
 னஃதுண்பவ ரென்றே கொள்ளப்படுமாறுபோலச் சிறியாரினத்  
 துட் காணப்பட்டவர் பெரியரா யுள்ளவரே யெனினும் சிறியா  
 ரென்றே உலகத்தாராற் கொள்ளப்படுவர். பெரியாரினத்தைச்  
 சேர்ந்தவர் பின்னர்ச் சிறியா ரினத்தைச் சேர்தல், ஆனினெய்ப்  
 பாண்டத்தின்க ணிருந்ததைப் பின்னர் வேப்பநெய்ப் பாண்டத்  
 தின்க ணிட்டதை யொக்கும்.

மாந்தர்க்கு மனநலமானது, காரியங் காசணத்தின் வேறு  
 படாமையின் நன்மக்கட் பேற்றையும், நல்வினையே செய்யப்  
 படுதலின் மற்றெல்லாச் செல்வங்களையும், இம்மை மறுமை  
 யின்பத்தையுந் தரும்; அம்மனநலம் வலிபெறுதற் கேதுவாய

இனநலமானது, அவர்தா  
 ராகலின் எல்லாவினையும்

மவ்வினத்தோ  
 நல்லவாதலையும்,

டெண்ணிச்செய்வ  
 புகழ் கொடுத்தற்

சூரிய அங்கல்லோர் தாமே யினமாகலின் எல்லாப் புகழையுந்  
 தரும். ஒருவர் நல்லொன்றாகத் தீயொன்றாக நிகழுஞ் சொற்கு  
 அவரினமே காரணமாகலானும், தீயதை நல்லதாக்கவும் நல்  
 லதைத் தீயதாக்கவும் வல்ல ததுவே யாகலானும், இறைவற்  
 றலைக்கூடிய சீவன்முத்தர்க்கேயன்றி ஏனையோர்க் கஃதின்  
 யமையாததொன்றாகலானும், இம்மைமறுமை யின்பங்களையே  
 யன்றி வீட்டுலக வின்பத்தையுங் கொடுக்கவு மெய்தாமற் றடுக்  
 கவும் வல்ல ததுவே யாகலானும், முன்னை வினையான் மனநன்  
 மைக்கு அல்லது தீமைக் கேதுவாய பொதுவான வறிவைப்  
 பெற்றுள்ள மாந்தர் அவ்விருவகை யினத்துட் கேட்டையே  
 யெய்துவிக்குஞ் சிறியா ரினத்தை யஞ்சி வெறுத்து எல்லா  
 நன்மைகளையுந் தரும் பெரியா ரினத்தைச் சேர்ந்து அவரை  
 வழிபட்டு அவர் சொற்படி நடத்தலையே விரதமாகக் கோடல்  
 யென்றும். அக்கனக் கொள்வதாயின் அச்சிறியர் ரினம் படி.

## பெரியாரைத் துணைக்கோடல்

நாடக

முறையே தேயப் பெரி பா ரினம் வளர்தலான்  
 இச்சிலவுலகத் துப் பாவங்க டேய்தற்கும் அறங்கள்  
 வளர்தற்கும் அஃ தேதுவாகும்.

கவரா மனத்தினை யுடைய மகளிர் நிறையின்  
 வழுவாமற் றம்மைத்தாங் காத்துக்கொண் டொ

மூகுமாறுபோலப், பெருமைக்குணனும் ஒருவன்  
 மனமொழிமெய்களை யொடுக்கி ஒப் புரவுமுதலிய  
 செய்துநிறையின் வழுவாமற் றன்னைத்தான்  
 காத்துக்கொண் டொழுதுவாயின் அவன்க  
 ணுண்டாம். வறியராயவழிபும் பிறராற் செய்தற் கரியவாய  
 தஞ்செயல்களை விடாது அவை செய்யு நெறியாற்  
 கடைபோகச்செய்யும் பெரி யாரை வழிபட்டு அ  
 வரியல்பினை யாங் கோடுமென்னும் கருத் துக், குடிமை  
 செல்வங் கல்வியென் றிவற்ற துண்மை மாத்திரத் தாற்  
 றம்மை வியந்திருக்கும் மற்ரைச் சிறியராயினார் மனத்  
 தின்க ணுளதாகாது. நூலானேயன்றி உய்த்து  
 ணர்வரனும் அறநுண்மையை யறிந்தவறிவு  
 சீலங்காலமென்னு மிவற்றானும் முதிர்ந்து, நீதியையும்  
 உலகியலையும் அறிதலையுடைய பெரிவா ரது கேண்மையை,  
 யாவரு மதன தருமையை யோர்ந்து நன்கு மதித்தல்  
 அவர்வரைநிற்ற லென்பன முதலாகப் பிணிப்புண்ணுந்  
 திறனறிந்து செய்து பேணிக்கோடல்வேண்டும்.  
 காலோடு கையை யழுக்கி வாயை நெறித்து  
 மருந்தையேனும் அமுதை யேனு முட்டுந்  
 தாய்க்கொப்பாய் எனிதிற் பயிலுந் தீமையா யினவற்றை  
 நீக்கி அரிதிற் பயின்றுகோடற் குரிய நன்மையா  
 யினவற்றைப் பயிற்றிவிடும் பெரி யாரை யாவருந்  
 துணைபாகக் கொள்வரேல், அஃதவரைத்  
 தீமையாவனவற்றை வெறுக்கச் செய்யும்; செய்ய,  
 அவற்றைச் செய்யாமை யுளதாம்; உளதாக,

நன்மையாவனவற்றை கீறும்பிச்செய்த லு ண்டாம்; உ  
 ண்டாகப், பகையின்றிய் உள்ளது நன்பேயாகப்  
 பொருட்செல்வம் விருத்தி யாகும்; விருத்தியாக,  
 மேன்மேலு மில்லற மினிது சித்திக் கும்; சித்திக்க,  
 இம்மைமறுமை யின்பங்க ளுளவாம்; உளவா கத்,  
 துன்பமாகிய வரம்புடைய அவ்வின்பங்களை மேன்மேலும்  
 நுகர்ந்தெய்த்தலான் அவற்றில் வெறுப்பும்  
 அவ்வரம்பிலின்பத் தில் கீறப்பு முண்டாம்; உண்டாகத்,  
 நன்மையாவனவற்றையே

நாடூ

பொருட்பால்

பன்றி நன்மையாவனவற்றைச் செய்தலிலும்  
 விருப்பு வெறுப்பு  
 நீங்கும்; நீங்க, உலகப்பற் றெழியும்; ஒழிய, மெய்யுணர்  
 வுதிக் கும்; உதிக்க, அவாவறுத்த லுளதாம்; உளதாக,  
 அவர்க்குள் ளது எ ஞ்ஞா ன் றும் அழிவின்றி நிலைநிற்கும்  
 அவ்வரம்பி லின்பமே.

நீர் தான்சேர்ந்த நன்னிலமுந் தீநிலமும்  
 நல்லொளியு ிதியிருளும் முதலாயின காரணமாக  
 நல்லதென்றாக அல்லது தீயதென்றாகச்  
 சொல்லப்படுமாறுபோல, அறிவுந் தான்சேர்ந்த நல்லுடம்புந்  
 தீயுடம்பும் நல்லினமுந் தீயினமும் முதலாயின காரணமாக  
 நல்லதென்றாக அல்லது தீயதென்றாகச் சொல்லப் படும்;  
 நல்லதாய நீர் பூதசூரியனாற் றன்சுவநிலையைப் பெறுமாறு

போல, நல்லதாயவறியும் ஞானசூரியனாகிய இறைவனார்  
 றன் சுவரிலையைப் பெறும். ஆகலின் மக்கட் பிறப்பினர்  
 பெறற் சூரிய பேறுகள் பலவற்றுள்ளும் அவ்விறைவனை  
 பெய்தும் நெறிக்கட் செலுத்தி அந்நெறிக்கட் டவறா  
 தொழுகச்செய்யும் பெரியாரைத் துணைக்கோடலே  
 பெறற்கரிய பெரும்பேறும்.

## உள. அதி. வினைசெயல்வகை.

வினைசெயல்வகையாவது அரசரும் பிறரும்  
 தாஞ்செய்யும்

வினைகளை யாராய்ந்து செய்யற் திறம்.  
 பெரியாரைத்துணைக் கொண்ட அரசரு மேனையோரும்  
 இம்மைக்க ணறஞ்செய்தற்கு வேண்டிய பொருளீட்டன்  
 முதலாயினவற்றுக்குச் செய்யத் தரும் வினைகளை  
 அப்பெரியாரோடு மாராய்ந்து பின்னர் த் தாமேயு  
 மெண்ணி, அப்பொழுது அவ்வினையால் அழிவதனையும்  
 அழிந்தாற் பின் ஆவதனையும் ஆய்வின்று எதிர்வின்கண்  
 வரு மாக்கமாகிய அதுதரு முதியத்தையுஞ் சீர்தூக்கி,  
 நிகழ் வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு எதிர்வினும்  
 அது வளர்ந்து வருமாயிற் செய்தல்வேண்டும். ஒருவன்  
 பெரிய முயற்சியினவும் பயனில்லனவும் அதுசிறிதாயினவும்  
 ஐயமா

பின்னவும் பின்றுயர்வினைப்பனவுமாகிய செய்யத்தக்கன  
 வல்ல வற்றைச் செய்தலாற் கெடுவன்; அதனையன்றிச்  
 செய்யத் தக்கவற்றைச் செய்யாமைதன்னானுங் கெடுவன்.  
 செய்யத்தக்க கருமத்தையும் முடிக்கு முபாயத்தை  
 யெண்ணித் தொடங்கு தல்வேண்டும்.  
 தொடங்கிவைத்துப் பின்னெண்ணக்கடவே  
 நென்றொழிதல் குற்றமாம். என்னை?  
 முன்னெண்ணிவைத்து முடிக்கு முபாயத்தாற் கருமத்தை  
 முயலாத முயற்சி பின்றுணை வர்பலர் நின்று புரைபடாமற்  
 காப்பினும் அவ்வுபாயக்குறை வொடு  
 தொடங்கப்பட்டமையின் கருதிய நன்மையன்றிக் கருதாத  
 தீமையே பயக்கு மாகலான். ஒருவன் இனத்தோடு ந  
 டனித்து மாராய்ந்து துணிதலில்லாத  
 வினையைத்தொடங்கின் அஃதழிவெய்தியவழி இவன்  
 அறிவும் மானமு மில்லென்று உலகத்தா ரிகமும்  
 இகழ்ச்சிக்கு மாளாவன்; ஒருவினையை முடித்  
 தற்பொருட்டுத் தன்னிலையையோடு பொருந்தாத  
 உபாயங்களைச் செய்யினும் அவன் அவரா னிகழப்படுவன்.

கொடுங்கோன்மன்னர் தங்குடிகளுக்கும் ஏனை  
 யயனாட்டாசர்க்கும் அவர்குடிகளுக்கும் இன்னாதவற்றைச்  
 செய்தலைச் செங்கோன்மன் னர் கண்டுழி அவரை  
 யொறுத்து நன்னெறிக் கட் செலுத்தன் முறையாகலின்,  
 அவர்தாம் அக்கொடுங்கோன் மன்னரைப் பகைத்து



அவரொடுபொரச் செல்லுங்காற், றும் அவரென்னு  
மிருபாலார் வலியுங் காலமு மிடனு மறிந்தே செல்  
லுதல்வேண்டும். ஒருவன் வினைசெய்யத் தொடங்குங்காற்  
றான் செய்யக்கருதிய வினைவலியையு ம் அதனைச்  
செய்துமுடிக்குந் தன்வலியையும் பகைவலியையும்  
இருதிறத்தார் துணைவலியையுஞ் சீர்தூக்கி எல்லாவற்றினுந்  
தன்வலி மிகுமாயிற் றொடங்குத றக்கதாம். அங்ஙனஞ்  
சீர்தூக்கித் தொடங்காது பகைத்துப் பொரிந், அஃ தப்  
பகைவலி மிகுந்துழித் தன்னையுந் தன்குடி களையும்  
அப்பகைவர்க் காளாக்கிக் கெடுத்தற்கே யேதுவாகும்.

ஒருவன் காலத்தோடுபொருந்த  
வினைசெய்தொழுகுதல், அங்ஙனஞ் செய்யாதா  
ரொருவர்கண்ணும் நில்லாது நீங்குஞ் செல்வத்தை,  
வினைவாய்த்துவருதலாற் றன்க ணெஞ்ஞான்றும் ஈநசு  
பொருட்பால்

நீங்காமற் பிணிக்குங் கயிரும். தன்னின் வலியதாய  
கூகைபைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கு  
மாறுபோலப் பகை வர் தம்மினும் வலியவரா  
யுள்ளவரேபெனினும், அறிவுடையார் அப்பகைவரை  
மிகைசெய்தபொழுதே அவரநியப் புறத்து வெகுளாது,  
தாம் அவரை வெல்லுதற்கேற்ற காலத்தினையறிந்து அது  
வருந்துணையும், உளதாயவப்பகை தேயாவண்ணம் உள்ளே  
வெகுள்வர். கொக்குக் கடற்கரைக்கண் மீன்கோடற்

கிருப்புழி, அக்கடல் பெருகுங்காலமாயிருப்பினும் ஓடும்  
 மீன்களெல்லாஞ் சிறுமீன்களாயிருப்பினும் வற்றுங்காலமும்  
 பெருமீனும் வருமள வும், முன்னறிந்து அம்மீன் க  
 டப்பாமைப்பொருட்டு உயிரில் லதுபோன்று  
 வாடியிருந்து, அக்காலமும் பெருமீனும் வந்  
 தெய்தியவழி அம்மீன் றப்பிப்போதற்குமுன்  
 விரைந்துகுத்தா மாறுபோல, அடக்கமுடையார் தாம்  
 வினைமேற் செல்லத்தகாத காலமாயிருப்பினும்  
 எதிர்ப்பட்டவர் தமக்கு எதிரிகளாகத்தகாத வராயிருப்பினும்  
 தக்ககாலமும் எதிரியும் வந்தெய்துந்துணை யும்  
 அடங்கியிருந்து எய்தியவழி விரைந்து வினைமேற்சென்று  
 அதனைத் தப்பாமற் செய்துமுடிப்பர். எதிரிகளாகத்  
 தகாத வரோ டெதிர்த்து வினைசெய்வார் யாவரானு  
 மவமதிப்பும் பழி யும் பாவமுமே யெய்துவர்; படி  
 முறையே வலிதொலைதலான் அப்பெற்றியினரானும்  
 பின்னர் வெல்லப்படுவர்.

வினைமேற் செல்வார் வலியு ங் காலமுமேயன்றி  
 இடனறிந்து  
 சேறலும்  
 வெல்லாம்

வேறற் கின்றியமையாது. நிலைப்படா நீரின்கட்பிறு  
 வலியுட னிற்றலாற்றாமையின் அவற்றையெல்லாம்

முதலை வெல்லும்; அவையெல்லாம் இயங்குதற்குரிய  
நிலத்தின் கண் வலியுட னஃதியங்கலாற்றாமையின்  
அப்புனலைவிட்டு நீங் கியவழி அதனைப் பிறவெல்லாம்  
வெல்லாநிற்கும். அதுபோல வினைமேற்செல்வார் பகைவர்  
நிற்றலாற்று விடனறிந்து செல் வாராயின் அப்பகைவர்  
அவர்தமக் கெளியராவர்; அன்றித் தாம் நிற்றலாற்று  
விடத்துச் செல்வாராயின் தாம் அவர்க் கெளியராவர்.  
ஆகவே அரசனாவான் வினைமேற் செல்லுங்கால் வலியுங்  
காலமு மிடனு மென்னுமிவற்றை யாராய்ந்து அவை தாந்  
தனக்கு வாய்ப்புடையவாயின், வினைதொடங்குமாற்றையும்  
வீலை செயல்வகை ௩௩௫

அதற்கு வரும் இடையூறுகளையும் அவற்றை  
நீக்குமாற்றையும் வெல்லுமாற்றையும் இவைபோல்வன  
பிறவற்றையும் நன்கெண் ணித் தெளிந்தபின்னர்  
அவ்வினைமேற் செல்வின் வெல்லுத றிண்ணமாம்.

கொடுங்கோன் மன்னரொடும் பகையாது அங்குக்கு  
நல்லறி வைப் புகட்டி நல்வழிப்படுத்தலே  
செங்கோன்மைப்பாலதாம். வேற்றரசர் எப்பெற்றியினரா  
யிருந்துளரே யெனினும் அவ் 'ரொருவரோடும்  
பகையாது தங்குடியோம்ப வல்லவரே நல் லரசர்.  
அயலாரோடு பொருந்தியொழுகுவதுஞ் செய்யாது தன்  
வலியள வறிவதுஞ் செய்யாது தான் மெலியனாயினுந்

தன்னை வியந்து அவ்வயலாரோடு பகைத்தவன்  
 விரைந்துகெடுவன். எளியரென்று பலரோடு பகைகொள்வான்  
 தான் வலியனையாயி னும் அவர் தொக்கவழி வலியழிதல்,  
 பீலியேற்றிய சகடமும்

அப்பீலியை அது பொறுக்குமளவன்றி மிகுத்தேற்றின் அச்சு  
 முறிதல்போலும். ஆற்றாமையின் வினைமேற்செல்லும் வலிய  
 னாய வரசனும் செல்லலாமளவுமே செல்லல்வேண்டும். ஒரு  
 மரக்கோட்டினது றுனிக்க னேறிநின்றார்  
 தம்முக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலுமேற  
 ளுக்குவராயின் அவ்வூக்கம் அவருயிர்க் கிறுதிக்  
 கேதுவாமாறுபோலப், பகைமேற் செல் வான்ரொடங்கித்  
 தன்றாற் செல்லலாமளவுஞ் சென்றுநின்றான் பின்  
 அவ்வளவி னில்லாது மனவெழுச்சியான் மேலுஞ் செல்லு  
 ழாயின் அவ்வெழுச்சி வினைமுடிவிற் கேதுவாகாது  
 அவனுயிர் முடிவிற் கேதுவாகும்.

ஈட்டியபொருளை நான்கு கூறுக்கி, அவற்று  
 ளிரண்டனை யுந் தன்செலவாக்கி, ஒன்றனை மேல்  
 இடர்வந்துழி உதவும் பொருட்டு வைப்பாக்கி  
 நின்றவொன்றனைத் தக்கார்க் கீந்து வாழமாட்டாதான்  
 வாழ்க்கைகள் உள்ளனபோலத் தோன்றி மெய்ம்மையான்  
 இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமுமின்றிக்  
 கெட்டுவிடுமாறுபோலச் செய்யத்தகும் வினையைச்  
 செய்யும் வகை யறிந்து செய்யாதான் வாழ்க்கையும்

விரையக்கெடும் ஒருவற்குப் பொருள் வருகின்ற நெறியளவு  
சிறிதாயிற்றாயினும் ஈடுகூ  
பொருட்பால்

போகின்ற நெறியளவு அதனிற் பெருகாதாயின்  
அதனு ற் கேடில்லை யாகவின் பயனில்லை  
முதலாயினவற்றைச் செய் யாமை செய்யத்தக்கனவற்றைச்  
செய்யாமையினு நன்று. பால் மும் பழியுங் கேடும்  
பயக்கும் வினைக ளை யாவரும் செய்யா தொழிதலைப்  
பாதுகாத்தலில் விழிப்பாயிருத்தலை மேலாய  
வினைசெயல்வகையாம்.

தன்னைப்போல யாவருஞ் செங்கோன்மன்னரா  
யிருந்துழி யன்றிப் போரின்றியிருத்தல்  
செங்கோன்மன்னற் கரிதாகவின், வேற்றரசர்சேனை  
வெற்றிபெறலைக் கருதித் தான் அறியாவகை வந்து  
போர்புரியச் செய்மைக்க ணன்று மிகவண்மைக்கட்  
டன்னகர்மதிவின் நாற்புறத்துஞ் சூழ்ந்துகொண்டதே  
யெனி னும், அறிவுடையராய வச்செங்கோன்மன்னன்  
றுணைவரோ டெண்ணியன்றி வெகுளிமேற்கொண்டு  
விரைந்தமர்செய்யச் செல்லான். அப்பகையரசர்தங்  
குலத்தையும் பகைக்குக்காரண மாய அவர்த முள்ளக்  
கொள்கையையும் அவர் இருந்துவந்த நிலத்தையும்  
அவர்தஞ் சேனையையும் முன்ன செய்திய வெற்றி களையும்  
இன்றோன்ன பிறவற்றையும் ஒற்றரா னறிந்து முன்  
னுள்ளார் முறையினையுஞ் சீர்தூக்கிச் சாம பேத

தானமென் னும் மூவகை மரபானும் முற்றுறாதேயாயின்  
 பின்னர்த்தண்டஞ் செய்தலைமேற்கொண் டொழுகுவன்.  
 தன்னின் மெலியாரை வலியராய்வைத்து வழங்கன் முதலிய  
 மூன்ற னுள் ஒன்றனைச் செய்தலும் வலியாரொடு  
 பொரச்சேறலும் வேந்தர்க் கிழுக்காம்.

பெருவெள்ளைநீர்தத் தடுக்குமணை யாண்டும் மிக்க வலி  
 யுடைத்தாயே னினும் ஓரிடத்தின்கண் ஓர் சிறுத்துவார  
 முடைத்தாய்ப் பெற்று வாரிலதேயாயின் அவ்வணையாற் பயன்  
 படுதலின்றாமாறுபோல, அரசன் படைமுதலாயின வலியுடைய  
 வாயினும் பேரற்றுவா ரிலரேயாயின் அவை பயப்படாவாம்.  
 ஆரியனரனென்னும் மூவரோடொத்த வலியுடைய ராயினும்  
 அரசர்க் கமைச்சர்சொல்வழி யாற்றலே யாற்றல்.  
 ஒற்றரை ஒற்றரா ஞாயத்தலும், கற்றறிந்தாரைத் தங்  
 கண்ணெனக் கோடலும், சுற்றத்தைச் சூழ்ந்து பெருக்கலும்  
 வினைசெய்வார்க் செங்கோன்மை னாடுள  
 கின்றியமையாதன. இனியசொல்லு மீகையுந் துணையோ

டெண் ணிச்செயலும் வினைத்தூய்மையும் நீ திரெறி  
 கடவாமையும் முதலியவற்றாற் சிறந்த மன்னர்க்கு  
 வினைசெய்தற்கண் ஓர் காலத்தும் அழிவுவாராது. வினை  
 வாய்த்தலும் மாதம் மும்மாரி பெய்தலும் வயனிலம்  
 விளைதலும் மாந்தர் அறம்பொருளின் பங்களைப் பெறுதலும்  
 முதலிய விவையனைத்தும் அரசன்றன் செங்கோ லின்கட்  
 டங்கினவாம்.

அரசன் அரசிய னடாத்தல்போலவே ஓர் குடி  
 த்தலைவன் குடித்தன நடாத்தலு முளது. பழிபாவங்கட்  
 கேதுவாய குற் றங்க ளெ ய்தாவண்ணமும் நடுவுநிலைமை  
 யொப்புர வீகைமுத லிய குணங்க ளெய்தும்வண்ணமும்  
 சிறந்து விளங்கிக் குடித் தனத்தை யினிதினடாத்த  
 வல்லானொருவன் அரசிய னடாத் தற்கும் வல்லனாவன்.  
 தத்தங் குடிக்குத் தலைமைபூண்டுள்ளார் யாவரும்,  
 நள்ளாரையழித்தும் நட்பாரை யாக்கியும் தங்கீழ்ப்  
 பட்டாரைப் புரத்தல் பொருளீட்ட லறஞ்செய்தல்களாய  
 தங் கடமைகளைச் செய்தல்வேண்டும் அங்ஙனஞ்  
 செய்வாரே அவற்றா னெய்து மின்பந் துய்ப்பவராவர்.

## உஅ அதி. செங்கோன்மை

செங்கோன்மையாவது உருவுந் திருவு மாற்றலும்  
 முதலாய  
 வற்றான் மகிழ்ந்து தற்காத்தலினும் பகையழித்தன் முதலிய  
 காரியங்களினும் சோர்வில்லாத அரசனாற் செய்யப்படும் முறை  
 யினது தன்மை. அம்முறை ஒருபாற் கோடாது செவ்விய  
 கோல்போறலின் செங்கோலெனப்பட்டது.

நாடோறும் இரவான் வருந்தித் தன் வயிறு  
 நிறைத்தல் ஒருவற்கு இனிவாவானும் பாவத்தானும்

எள்ளற்பாட்டினை

வினைத்து நன்குமதிப்பினை யழிக்குமாறுபோல, அரசற்குச்  
சோர்வு தற்காவாமையானும் காரியக்கேட்டானும் எள்ளற்

18

நாடா

பொருட்பால்

பாட்டினை வினைத்து நன்குமதிப்பினை யழிக்கும்.  
பகைவரை படர்த்தற்கும் கொடியோரை பொறுத்தற்கும்  
வேண்டியவள வின் மிகுந்தவெகுளி, தன்னைக் கொல்லாது  
ஒரோவழிப் பகை வரையுங் கொல்லுமாகலின். அரசற்  
கவ்வெகுளியைக்காட்டி னும் பெருஞ்செல்வ மின்பம்  
பொருமிதமென் நிவற்றான் வருஞ் சோர்வு தன்னையே  
கோறலிற் றீது.

தன்கீழ் வாழ்வார் குற்றஞ் செய்தால் அக்குற்றத்தை  
நாடி, அவர் யாவரேயெனினும் ஒருவர்மாட்டுங்  
கண்ணோடாது நடுவு நிலைமையைப் பொருந்தி,  
அக்குற்றத்துக்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடு  
மாராய்ந்து அவ்வளவிற்காகச் செய்வதே அரசற்குமுறை.  
அரசன் செங்கோ லிலதாய் ஏம மில்வழி, மழையுளதாய்  
உணவுளதாயினும் குடிகட் கதனா லுளதாகும் பயன்  
மிகச்சிறிதாகும். இன்சொற் சொல்லலும் தளர்ந்துழி  
வேண்டுவன கொடுத்தலும் முதலாயின செய்து  
தன்குடிகளையு மணைத்துச் செங்கோலையுஞ் செலுத்து



மரசன்மாட் டியாவரும் நீங்கா அன்பின ராவ ராகலின்  
 அவன் போரின்கண் வென்றி யெய்தி நிலமுழுது மாளும்;  
 அவனாட்டின்கட் பருவமழையு ன் குன்றாவினேவு முளவாய்  
 எல்லா வளமுங் குறைவின்றி மிகும். மகனை  
 முறைசெய்தானுந் தன்கை குறைத்தானும் போன்று  
 முட்டவந்துழியும் முட்டாமற் செலுத்துவனாயின்  
 பூமியைக் காக்கு மரசனை அவன் செலுத்துஞ்  
 செங்கோலே காக்கும்.

நடோறு மாராய்ந்து முறைசெய்யாதும், பொருள்  
 வெஃ டிக் குடிகளை யலைத்தற்றொழிலைத்  
 தன்மேற்கொண்டு முறை யல்லவற்றைச் செய்தும் ஒழுக்கு  
 மரசனுக்குச் செல்வமும் புகழு  
 முளவாகா; அவனுடைய கொடுங்கோலின்கீழ் வாழின் யாவர்க்  
 கும் பொருளின தின்மையினும் உடைமையினனாது. முறை  
 வேண்டினார்க்கு எளியசெவ்வியை யுடையனாய், அவர் சொல்  
 வியவற்றை நூலோர் பலரோடு மாராய்ந்து, நின்ற  
 வுண்மைக் கொப்ப முறைசெய்து, குடிகளைப்  
 பிறர்நலியாமற் காத்துத், தானும் நலியாமற்  
 பேணுபவனே பழிபாவங்கட் காளாகாத வர்சன்.  
 தீக்கொளுவுவார் நஞ்சிடுவார் கருவியிற்கொல்வார் செ  
 ன்கோன்மை

கள்வர்                      ஆறலைப்பார்                      குறைகொள்வார்

பிறனில்விழைவாரென் நிவரமுதலாய கொடியரைத், து  
 ன்பஞ்செய்தல் பொருட்கோ டல் கோறலென்னு  
 முன்றனுள் முன்னைய விரண்டானும் அவ ரவர்  
 குற்றத்துக்குத்தக வொறுத்து, அவரை அக்குற்றத்தி,  
 னீக்கித் தூயராக்குதலும், பின்னையவ களுல்  
 அதற்கேற்றவரை, உழவன் களையைக் களைந்து  
 பைங்குழைக் காக்குமாறுபோல வொறுத்துத் தக்கோரைக்  
 மாகலிற் பழியாகா.

காத்தலும் வேந்தர்க்குச் சாதிதரும

ஒருவன் தன்னின் மெலியார்மேற் சென்றவழி  
 அதனை நடுவாகநின் றாராய்ந் து பின் னு மது  
 செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்துக்கொப்ப  
 வொறுப்பான் றொடங்குங்கால், அவன் அஞ்சதற்பொருட்டு  
 அளவிறப்பச் செய்வான் போற் றொடங்கிச், செய்யுங்கால்  
 யாவரும் வெருவாமைப்பொருட்டு அளவிற வாமற்  
 செய்பவனே அரசனாவான். தன்னைக் காண  
 வேண்டிவார்க்குக் கால மரியனாந்தன்மை, கண்டால்  
 இன்னாத மு் க த் தி னை யுடையனாந்தன்மை,  
 கண்ணோட்ட மின்மை, கடுஞ்சொற்சொல்லல், குற்றத்தின்  
 மிக்கதண்டஞ் செய்தலெ ன்னு மிவைகள் குடி களஞ்சம்  
 வினைகளாகலின் இவற்றைச் செய்யு மரசன் ஆயுளு  
 மடுமுரணுஞ் செல்வமு மிழப்பன். காரியத்தைப்  
 பற்றிவந்த வெண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து  
 அவரோடு தானு மெண்ணிச் செய்யாத வரசன்,

பிழைப்பாற் காரியந் தப்பியவழி அதனை  
 அவர்மேலேற்றி அவரை வெகுளுவானாயின், அவர்  
 வெருவி நீங்கவே பகுதி யஞ்சும் வினைசெய்  
 தாணிமுத்தலான் நீ தினான்முதலிய கல்லாத  
 தகுதியிலலாரைத் தனக்குப் பகுதியாக்கிப், பகைவந்த  
 காலத்து அவரும் வெருவிநீங்குதலிற் றமியனாய்த்  
 தானும் வெருவி அப்பகைவயத்தனாதற் கேதுவாய  
 தானஞ்சும் வினைசெய்து கெடுவன். குடிகளும் பகுதியுந்  
 தானு மஞ்சதற் கேதுவாய வினைகளைச் செங்கோலரசர்  
 மறந்துஞ் செய்யார்.

ஒருவன் கண்ணுக்கணியும் ஆபரணமாவது  
 தன்னோடு பயனறாரைக கண்டால் அவா கூறியன  
 மறுககமாட்டாமையா சிய கண்ணோட்டமேயாம்.,  
 ஒப்புரவுசெய்தல் புறந்தருதல் ஈசயி

பொருட்பால்

பிழைத்தன பொறுத்தலென் றிவைமுதலாயின நிகழ்வது  
 கண் ணோட்டத்தின்கண்ணே யாகலின் அஃதில்லாதார்  
 தமக்கும் பிறர்க்கும் பயன்படார். கண்ணோட்டமில்லாத  
 வரசர், வெரு வந்த செய்தலானும் அந்நாட்டு வாழ்வார்  
 பு லியை யடைந்த புல்வாயின ம்போன் று ஏமஞ்  
 சாராமையானும் நிலவுலகின் க ணுளராதல், பழியு ம்  
 பாவமுஞ் செய்து இந்நிலவுலகிற்குப் பார மாதற்கே  
 பிறிதொன்றற் கன்று. தம்மொடு பயின்றார் பிறரை

யிடுக்கண்செய்துழி அவரைக் கண்ணோடி யொருராயின்  
 முறை சிதையுமாகலின் அம்முறைசெய்தலாகிய தந்தொழி  
 லழியாமற் கண்ணோட வல்லராய்த், தம்மாட்டுக் குற்றஞ்  
 செய்தவரை யொருதும் தம்மை யொறுக்கு  
 மியல்புடையாரிடத்தும் கண் ணோட்ட முடையராய்க்  
 குற்றத்தைப் பொறுக்கு மியல்புடையவரே அரசராவார்.  
 வினைசெய்யுங்காலும் அற்றைப்பொழுது வாடினோரைக்  
 கண்ணோடிக் கோறல்செய்யாமை வேந்தர் தஞ்  
 செங்கோலின்பாலதாம். பகைவர்மேற் கண்ணோடாது  
 செய்யும் மறத்தை நூலோர் மிக்கவாண்டன்மையென்று  
 சொல்லுவா ராயினும், இலங்கையர்வேந்தன் போரிடைத்  
 தன் றானை முழு தும்படத் தமிழரை யகப்பட்டானது  
 நிலைமை நோக்கி அயோத் தியிரிறை மேற்செல்லாது  
 இன்றுபோய் நானே நின் றானையோடு வாடுவன  
 விட்டாற்போன்று அவர்க்கு ஒருதாழ்வு வந்ததாயிற் கண்  
 ணோடி அது தீர்த்துக் கோடற்பொருட்டு ஊராண்மை  
 செய்தலை நூலோர் அதற்குக் கூர்மையென்று சொல்லுவார்.

வறுமையானாதல் பிறிதொன்றானாதல் மிக்கதுய  
 நுழந்தா னொருவன் என்றுயர்களைத் தருள்செய்குதியென்  
 றிரந்துழி இயலுந்திறத்தா னுதவாமை யாவர்க்கும் பழியும்  
 பாவமுமாம்.

இவன் இன்றே வந்தானென்றும் இவன் என்றந்தையைத்  
 தா யைக் கொன்றுவந்தானென்றும் பாராது  
 எப்பெற்றியரேயெனி

ஊம் அடைக்கலமென் றடைந்தோர்ப் புரத்தல்  
அறத்தின் பாலதாம். அடைக்கலம் காவென் றடைந்த  
புறவின்பொருட்

டுத் துலைக்கட்புக்க பெரியோனென்ன வறிவுடையார்  
தமது

ஊடம்பை யோம்பலைப் பொருட்படுத்தாது  
அடைந்தோர்ப் புரந்து புகழுடம்பையே யோம்புவர்.  
அடைந்தோர் மிக்க செங்கோன்மை

ஈசக

பகையாயின செய்யுரியல்பினசேயெனினும் அவரைப்  
புரத்தல் அசசர்க்குச் செங்கோன்மைப்பாலதாம்.

செங்கோன்மையை நடாத்து மரசற்குப், பகை  
நொதுமல் நட்பென்னும் முன்றுதிறத்தார்மாட்டும்  
நிகழ்ந்தனவறிந்துணர்த் தும் ஒற்றும் புகழ்மைந்த  
நீதிநூலுமாகிய இவையிசண்டும் இரண்டுகண்கள்போலும்.  
ஒற்றுத் தன்கண் செல்லமாட்டாத பாப்பெல்லாஞ் சென்று  
கண்டு ஆண்டு நிகழ்ந்தனவெல்லா முணர்த்துதலானும்,  
நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத் தன்னுணர்வு செல்லமாட்டாத  
வினைகளையெல்லாஞ் சொல்லி யுணர்த்தலா னும் அசச  
னிவ்விசண்டனையுமே தனக் கூனக்கண்ணும் ஞானக்  
கண்ணுமாகத் துணிந்துகொண் டொழுகுதல்வேண்டும்.  
தன் காரியஞ்செய்வார் செய்வனவும் சுற்றத்தார்  
தன்னிடத்தும் நாட்டிடத்துஞ் செய்வனவும் பகைவர்

தன்னற்ற மாராய்தலும் மேற்றேறப்படுதலும் முன்னிட்டுத்  
தன்னிடத்துச் செய்வனவு மறிந்து அவற்றிற் கேற்றன செ  
சய்யவேண்டுதலின், எல்லார் கண்ணும் நல்லவுந்  
தீயவுமாகிய சொற்களுஞ் செயல்களுமாய். நிகழ்வன  
வெல்லாவற்றையும் ஒற்றப்பட்டார் மறையச் செய்த  
செயல்களையும் அவர்க்குள்ளாயினுரை யறிந்து அவர்  
அயிரா மற் சென்றொட்டித் தாமே சொல்லும்வகை  
அதற்கேற்ற சொல் லாகச் செயலாக முன்னே விளைத்து  
அத்தொடர்பாற் கேட் குங்காலும் உறாதான்போன்று  
நின்று கேட்கவல்லனாய்க் கேட் டறிந்த செயல்களிற் பின்  
பீயப்படாது துணியவல்லனாய் ஒற் றப்பட்டார் கண்டால்  
பீயுறாத வடிவோடுபொருந்தி அவர் பீயுற் றறியலுறிற்  
செயிர்த்துநோக்கிய அவர் கண்ணுக் கஞ்சாது நின்று  
நான்குபாயமுஞ் செய்தாலும் மனத்  
துக்கொண்டவற்றை உமிழாமையும் வல்லனாயுள்ள  
ஒற்றனால்

நாடோறும் ளிரைந்தறிந்து, ஒருவரை யொருவ ரறியாமல்  
மூவரையேனும் ஒருபொருண்மேல் வேறு வேறு விட்டு அவர்  
மூவர்சொல்லும் பயனால் ஒத்தனவாயின் அது மெய்யென்று  
தெளிந்து நீதிநூலின்வழியே ஏற்றன செய்தல் செங்கோன்மை  
யுடையனாய் வரசன் றொழில்.

கல்வி கேள்விகளி னெய்யரியன்ன பான்மையனாய்க் கறை  
மனம்படைத்த கொடுங்கோன்மன்னன், காமமும் மிக்ககோப

முந் கடும்பற்றுள்ளமும் நன்மையினிங்கிய மானமும்  
 அளவின் மிக்கவுவகையுந் செல்வச்செருக்குமென் னுந்  
 குற்றங்கனையே குணமெனக்கொண்டு பாவமும் பழியுந்  
 கேடும்முதலாயின பயக்கும் வினைகளையே செய்யும்.  
 ஒன்றை யெண்ணிப் பிறி தொன்றைச் சொல்லி  
 மற்றொன்றையே செய்யும். நாணமென் பது சிறிதுமின்றித்  
 தீநெறிக்கட சேறலையே விரும்பிச்செய்யும். மனவழுக்காற்  
 பொய்ம்மையுந் தீச்செயலாற் பகையுமே அவன் மாட்டு  
 வினையும். ஆவன் ஆறலைக்குங் கள்வரினு மஞ்சப்படுவன்.  
 அவனைக் கண்டமாத் திரமேயன்றிப்

பெயரைக்கேட்டமாத் திரத் தும் யாவரு மஞ்சி நடுநடுங்குவர்.  
 அவன்மாட் டழுக்காறு முத லாய குற்ற ன்களெல்லாங்  
 குடிக்கொண்டுவிளங்கும். தன்னாட்டும் பிறர்நாட்டுங் கல்வி  
 செல்வம் அதிகாரம் முதலாயவற்று னொத் தாரும்  
 மிக்காரு முளராயிற் சிறிதும் மனஞ் சகியான யவரை  
 யெல்லா மிலராக்கற் கியலுந் திறத்தான் முயல்வன்.  
 யாண்டுங் கலகமுந் துயரமு மச்சமும் வறுமையும் பசியு  
 ம்முதலாய கேடு களும் பழிபாவங்களுமே வினையும்.  
 யாண்டு மிடையறவுபடாப் போரும் பொருட்சேதமு  
 முயிர்ச்சேதமு முண்டாம். ஒருவன் கொடுங்கோன்மை  
 உலகம்முமுதையும் மலைவறச்செய்து நிலை குலைத்து  
 யாவர்க்கு மறம்பொருளி ன்பங்க ளுள வாகாமற்  
 சிதைத்துவிடும். உட்கத்து மன்னுயிரெல்லாங்

கொடுங்கோன் மன்னற் சிரையாம்.

கள்ளி கேள்விகளி ளன்னமன்ன நன்னீர்மையொய்  
நல்லறி வெய்திய செங்கோன்மன்னன் நன்னுயிர்போன்று  
மன்னுயி ரோம்பும். கள்வர் பகைவர் முதலாயினோர்க்கும்  
மிகையாயிறை யிறுத்தன் முதலாபவற்றுக்கும்  
அஞ்சமச்சம் அவனாட்டு மன் னுயிர்க்கில்லை. அவனாற்  
றந்நாட்டுக்குந் தமக்குங் கேடு விளையு மென்னு மச்சம்  
பிறநாட்டு மன்னுயிர்க்குமில்லை. பரிசனமுங் குடிசனமு  
மவ்வரசன் வழிப்படுத றிண்ணம. அவ்வரசன்  
செங்கோற் காந்தம் வேற்றரசரிருப்பு மனத்தையுந்  
தன்வசப் படுத்தும். அச்செங்கோன்மன்னன்  
செம்மையும் காணும் ஒழுக்கமும் தூய்மையும்  
வாய்மையு ம் கேண்மையு ம் துணி வுடைமையும்  
நூங்காமையு ம் அறிவுடைமையு ம் பொறையுடை  
உன்க்கமுடைமை னாசுந

மையு ம் 'கொடையு டைமையு ம் முதலிய குணங்களான்  
மேம் பட்டு விளங்குவன். அவனாட்டின்கண் மாத  
மும்மாரி பெய் யும், மாசிபெய்ய நீருயரும், நீருயர  
வாம்புயரும், வரம்புயர நெல்லுயரும், நெல்லுயரக்  
குடியுயரும், குடியுயர வக்கோனு முயரும். யாவர்க்கும்  
பொருட்செல்வம் மேன்மேலும் மிக்கு வளரும்; வளர,  
அவர் யாவரும் இல்லறத்தை இனிதினிகழ்த் துவர்;  
நிகழ்த்தத், தெய்வத்தான் வறியராயினாரும் முட்டில்



செல்வத்தராவர். அந்நாட்டு மன்னுயிரொல்லா மின்ப  
 நுகர்ச் சியை யிம்மையிற் செம்மையி னெய்தும்.  
 இன்பநுகர்ச்சி தெவிட் டலா னதன்மாட்டு விருப்பு  
 வெறுப்பற்றவராய் யாவருந் தூந் வறம்பூண் டதன்வழி  
 யினிதினொழுகுவர். அந்நாட்டின்கட்  
 செங்கோன்மையென்னும் ஞாயிற்றினொளி செ லலா  
 கவிடமில்லை யாக யாண்டு மறியாமையிரு ளிரியல்போகும்;  
 போக, யாவருஞ் செந்நெறிக்கட் சேறலால்,  
 அச்செங்கோன்மன்னன் ஆளுகைஞ்ச்  
 சக்கர முருட்ட வுருண்டுபோகுமுலகம்  
 ஞாயிற்றின்க னெடுங்கும்.

ஞானவொணியாயுள்ள

## உக. அதி ஊக்கமுடைமை

ஊக்கமுடைமையாவது மனம் மெலிதலின்றி  
 வினைசெய் தற்கட் கிளர்ச்சியுடைத்தாதல். உடம்பினும்  
 வேறாய் அழிதன் ஊலைத்தாகிய பொருளுடைமை நில்லாது  
 நீங்கிப்போ மாகலின், ஒருவனுக்கு நிலைநின்ற உ  
 டைமையாவது உள்ளத்துப்பண்பா சிய  
 ஊக்கமுடையேயாம். ஊழான் வறியராய்ப் பிறந்துள்  
 ளார் ஊக்கத்தானே செல்வராவர். ஊழாற் செல்வராய்ப்  
 பிறந் துள்ளார் ஊக்கி பின்மையான் வறியராவர்.

நிலைபெற்ற ஆக் கத்தை யுடையார் மாட் டிப் பொருள்  
தானே வழிவினவிச் சென்று சார்வார்ப்பாலச்  
சென்றுசாருமாகலின் அவ்வூக்கத் தைக் கைப்பொருளாக  
வுடையார் எய்தினின்ற பொருளை ஊழா  
னிழந்தாராயினும் வருந்தார். ஊக்கமுடையார் முயன்று வினை  
செய்து பொருட்செல்வராய் அதனானே அறனுமின்பமுமெய்தி  
இனிதுவாழ்வார்.

## ராசச பொருட்பால்

அறிபாதார் சிலர் வினைமுயற்சி செய்யாமையே  
இன்பமாம மெனக் கருதுவர். நென்முதலாயின  
வுடையரேயெனிலும் அவற்றை யட்டன்முதலாய முயற்  
சிசெய்பாதார் உணவைப் பெறாராய்ப் பசியான் வருந்துவர்.  
உண்கலத்திட்ட சோற்றைத் தானும் அள்ளியுண்ணும்  
முயற்சிசெய்யாதார் எங்ஙனம் பசி நோயைத் தணிப்பர்?  
மாந்தர் முயற்சிசெய்யாது வறிகிருத் தலே அவர்  
மிக்கதுயருறுதற் கேதுவாம். எறும்பு காக்கை முதலாய  
பிராணிகள்போலக் கருமத்தைக் கடைப்பிடி த்து  
இடைவிடாமுயற்சி யுடையவரே இம்மைக்க னூணுடை  
முதலியவற்றைப்பெற் றின்பநுகர்பவராவர்;  
அப்பெற்றியினர் தாமே அறஞ்செய்யவும் வல்லவராகலின்  
முரியராவர்.

மறுமை யின்பத்துக்கு

செய்யுந் கருமத்தி னூக்கமுடையார் அதனெ

யதும் மெய்வருத்தத்தையும் நோக்கார், பசியையும்  
 பாரார், துயிலு வதுஞ் செய்யார், பிறர்செய்யுந் தீமை  
 னையும் பொருட்படுத் தார், அவர்செய்யும்  
 அவமதிப்பையும் உட்கொள்ளார், செவ்வி யருமையை  
 மெண்ணார், எடுத்த அக்கருமத்தை முடித்தே விடுவர்,  
 அ வர்க் கதுவே யின்பமாம். ஒருவர்க்கு முயற்சி  
 யுடைமை அவரது செல்வத்தை வளர்த்தலையும்  
 அஃதின்மை வறுமையை யடைவித்தலையு வ் காண்டலின்,  
 முயற்சிக்கட் டிரு மகளும் சோர்ப்பற்கட் சேட்டையார்  
 உறைவாரென் றறிந்தோர் சொல்வ துண்மையேயாம்.  
 நீர்மிக்கதுணையும் நீர்ப்பூக்களின் றுள்க ணீர்ஔமாறுபோல,  
 மக் கடம் பொருண்முதலியவற்றி னுயர்வும் ஊக் க  
 மிக்கதுணையு முயரும்.

முடிவுறு முயற்சியை முடியுமெனக்கொண்டு  
 முயல்வார் புல்லறிவாளரே; நல்லறிவாளர் வினைசெய்கற்கண்  
 வலியுங் கால மும் இடனும் வினை யும் முதலியவற்றை  
 யெண்ணி முடிவுறற் பாலதனைபே முயல்வர். எண்ணிச்  
 செய்யும்வினை முடிதற் பெருமையை ஒருவற்கு  
 மெய்ம்முயற்சியே யுண்டாக்கு மாக லின், எவருந்  
 தஞ்சிறுமை நோக்கி நாம் இதனை முடித்தல்  
 அருமையுடைத்தென்று கருதித் தளராத  
 ஊக்கமுடையாராதல்வேண்டும்.

அவ்வினைக்கற்ற

வினை செயல் வகை

தாமதகுணத்தான் வருஞ் சோம்புதலும் விரைந்து  
 செய்வதனை நீட்டித்துச்செய்யு மியன்பும் மறப்பும்  
 அளவின்மிக்க துயிலுமாகிய இந் நான்கும் ஊக்க  
 முடைமையைக் கெடுக்குங் குற்றங்களாகவின்  
 அறிவுடையார் அவற்றைத் தம்மாட் டுளவா காழற்  
 கடிந்துகோடல்வேண்டும் குறித்தநா ளுலந்தார்க்கு  
 ஆக்கம் பயப்பதுபோன்று காட்டி அவர் வீரும்பி  
 யேறியவழிக் கடவிடை வீழ்த்தும் கலம்போலத் துன்  
 புறுகீரார்க்கு இன் புறுத்துவபோன்று காட்டி அவர்  
 வீரும்பிக் கொண்டவழிக் துன்பத்திடை வீழ்த்தலின்  
 அவற்றை அறிவில்லாதவரே மேற் கொண் டொழுகுவர்.  
 அவற்றை மேற்கொண் டொழுகுமொ ருவன் பிறந்த  
 குடியாகிய நந்தாளிளக்கு நந்திப்போதலின், அவை  
 ஏனையிருள்போலாது அவ்விளக்கைத் தாமே யடர்ந்து  
 மாய்க்கும் வலியுடைய விருளாம்.

பிறத்தலும் மிறத்தலும் செல்வமும் வறுமையும்  
 இன்பமும் துன்பமும் அவாவர் செய்த கன்மத்தின்  
 பயனாய் நுகர்தற் குளவாவன. மக்களாய்ப் பிறத்தற்கே  
 ற்ற நல்வினையுடையார் அம்மக்கட்பிறப்பை யெய்தி, நெய்  
 யற்றுழி விளக்கொளியு மற்றுப்போமாறுபோல அந்  
 நல்வினைத் தீர்வின் கணிறப்பர். அங்ஙனமே செல்வ

முடையராதற்கும் இன்பந் துய்த்கற்கும் ஏற்ற  
நல்வினையுடையார் அவற்றை யெய்தி அந்நல்வினைத் தீர்  
வின்கண் வறு மையையுந் துன்பத்தையு மெய்துவார்.  
ஒருவற் றூக் கைப்பொருளாதற்குக் காரணமாய ளுழான்  
முயற்சி யுண்டாம்; அஃதழிதற்குக் காரணமாய ளுழான்  
மடி யுண்டாம்; பொருள் எய்துதற்குத் துணைக்கார னு  
மாய நல்லறிவுளதாயி னும் கைப்பொரு ளிழத்தற்  
கேதுவாய ளுழ்வந் துற்றவிடத்து அஃ ததனைப்  
பேதையாக்கும்; அறிவு சுருங்கியிருப்பினும் கைப்பொருள  
ாதற்கேதுவாயலுழ்வந் துற்றவிடத்து அஃ ததனை  
விரியச்செய்யும்; துண்ணிய பொருள்களை யுணர்த்தும்  
தூல் பலவற்றையுந் கற்றதனாலாய செயற்கையறிவையு ம்  
ஊழ்கீழ்ப் படுத்தும். இவைபெல்லாம் பொரு ளுடைமை  
யின்மைகளா னெய்தும் இன்பதுன்பங்களை ந  
கர்வித்தற்பொருட் டே யுள வீரம். அறிபாதார் சிலர் ஊழி  
ஊக்க முடைமை யின்மைகட் 19

நாசுக பொருட்பால்

குக் காரணமாகலின் அவ்வு ழியையாவழி  
முயற்சிப்படாந் பயனில்லையென் மதனை யொழிவர்.  
ஊழாவது இருவினைப் பயன் செய்தவனையே  
தப்பாது சென்றடைதற்கேதுவாகிய நியதியாகலின்,  
அவ்விருவினைகளைச் செய்தற்கேதுவாகிய முயற்சிக்கும்  
அவற்றின் பயனை நுகர்தற்கேது வாகிய அவ்வுழுக்கும்  
உள்ளபேதத்தை உய்த்துணர்தல்வேண் டும்.

ஒழியாமுயற்சியைக் களை கணுகக்கொண்டவன் ஊழின்  
 வலியையும் சிதைக்கும் வலியைப் பெறுவன்.  
 இவ்வுண்மை யைக்கடைப்பிடித்து நுகர்வுக்குக்  
 காரணமாயலுழ் பொருளீட்ட லறஞ்செய்தல்கட்குத்  
 தடையாகாமற் காக்க வல்லவரே அறி  
 வுடையாரெனப்படுவர். தன்னை விலக்குதற்பொருட்டுத்  
 தனக்கு மறுதலையாவதோ ருபாயத்தைச் சூழினும் தான்  
 அவ்வுபாய மேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து  
 அச்சுழ்ச்சியின் முற்பட்டுநிற்கும் மிக்கவலியுடைய ஊழின்  
 விலக்கிற் கிளையாது, அது தானுள்ளளவு ஒருகாலாக  
 இருகாலாகவல்லது விலக்கலா காமையின் வினையைத்  
 தாழ்வறப் பலகான்முயல்வார் விலக்குவ தாய  
 அவ்வுழிணையும் புறங்கண்டு பயனைப் பெறுவர். உலகம்  
 பழவினைபற்றிப் பழியாது ஈண்டைக்குற்ற  
 முடைமைபற்றியே பழிக்குமாகலானும், முயன்றவினை  
 விதியில்லாமையாற் கருதிய பயனைத் தாராதாயினும்  
 முயற்சி தனக்கிடமாய உடம்பு வருந் திய வருத்தத்தின்  
 கூலியளவாயினுந் தருமாகலானும் யாவரு மெக்காலத்தும்  
 பொருளீட்ட லறஞ்செய்தல்களி ளிடையிடா  
 ளுக்கமுடையாதல்வேண்டும்.

ஒருவன் வினைசெய்யுங்கால் ஒன்றே பலகால்  
 வருதலும் வேறுபட்டன விராய்வருதலுமாய இடுக்கண்  
 இடைவிடாது மேன்மேல் வந்தனவாயினும் தன்னுள்ளக்  
 கோட்பாடு விடாது விலங்கிய விடங்க ளெல்லாவற்றினும்,

பகடு அளற்று நிலம் முதலிய விடங்களிலே  
 மருங்கொற்றியும் முக்கன்றியும் தா டவழ்ந்தும்  
 சகடமீர்த் தரிதினுய்க்குமாறுபோலத் தன் மெய் வருத்த  
 நோக்காமை முயறன் முதலியவற்றான் அரிதினுய்க்க  
 வல்லனாயின், வினைமுற்றுப்பெற்றுப் பயன்படவே எ ள்லா  
 விடும் ன்பயு மிலவா மாகவின் அவனையுற்ற  
 விடுக்கண்டாம் இடுக்க வினை செயல் வரை ந

ராசு

ணிலே பட்டுப்போம். வினையின்கண் முயல்வான்  
 தெய்வக்காளைப் பொருளின்மையானாக  
 மெய்வருத்தத்தானைத் தனக் கிடுக்கண் வந்துழி அதற்  
 கழியாது உண்மகிழ்வனாயின், வினை யினிதுமுடிந்துழி  
 நிகழற்பாலதாய மகிழ்ச்சியை அதற்கிடையே இடுக்கண்  
 வருவழிச் செய் கலான் அவன் அழிவின்றி மன  
 வெழுச்சி யுடையனாய் அதனைத் தள்ளி அக்குறை  
 முடிக்கு மாற்ற லுடையனாவ னாகவின். அவ்விடுக்களை  
 மேன்மே லடா வல்லது அம்மகிழ்ச்சிபோல்வ கு  
 பிறிதொன்றில்லை. எல்லார்க்கு முபகாரஞ் செய்தலென்னும்  
 மேம்பாடு முயற்சிபென்று சொல் லப்படுகின்ற உயர்ந்த  
 குணத்தின்கண்ணே நிலைபெற்றுளதா கவின், மெய்  
 வருத்த நோக்கிக் தனக் கின்பத்தை விரும்பா னாகி  
 வினைமுடித்தலையே விரும்புவான், பின் தானும் தன்சுற்  
 றத்தார் நடார் முதலிய கேளிருமாகிய பாரத்தின்  
 றுண்பத்தினை நீக்கி அதனைத் தாங்குந் தூணாஞ்சிறப்பினைப்

பெறுவன்.

ஐம்பொறிகளா

னுகாப்படும்

பொருள்கள்கோடியை முயன்று தொகுத்தார்க்கும் ஊழ்  
வகுத்தவகையானல்லது நுகர்தலுண்டாகாதாகலின், நல்வினை  
வினையுங்கால் அதன் வினை வாய வின்பங்களைக்  
துடைக்குந்திறன் நாடாது இவை நல்ல வென்று இபைந்  
தனுபவிக்கும் நாம் ஏனைத் தீவினை வினையுங் கால் அதன்  
வினைவாய துன்பங்களையும் அவ்வாறனுபவியாது  
துடைக்குந்திறன் நாடி அல்லலுழப்பது பேதைமையே  
வினை முயற்சி துன்பங்களை வினைத்தனவாயினும்  
அவற்றைச்சகித்து மேன்மேலும் ஊக்கமுடையராய்  
யாவரும் பொருளையீட்டி யறஞ்செய்தல்வேண்டும்.  
இங்ஙனமே முயற்சியானே யெனி னும் அல்லது  
தெய்வத்தானே பெனி னும் பொருள் படைத்தவர் தாம்  
அதனை நுகர்வதனோடமையாது அதனாற் செய்யக் கடவ  
நல்வினைகளை மேலைக் குதவுமாறு விரைந்து செய்தலினும்  
ஊக்கமுடையராதல்வேண்டும்.

நாசுஅ

பொருட்பால்

அங்கவியல்



## நடு. அதி. அமைச்சு

அமைச்சாவது அமைச்சரது குணங்களுள் செய்களுள் மாம். நல்லவாயவற்றையுந் தீயவாயவற்றையு மாராய்ந்தறிந்து மன்னவர்க் கறிவுறுத்தி அவரை நன்னெறிக்கட் செலுத்தி அவர்தங் கருமஞ் செய்வாரே அமைச்சராவார். ஞாயிற்றி னாலே தாமரைக்கு மலர்ச்சியுளதாய். அறுபோல அமைச்சராலே வேந்தர்க்கு மலர்ச்சி யுளதாம். மன்னராயினார் மணி முடிசூட்டி வெண்கொற்றக்குடைநிழற்கி ழிருந்தனரே னும் அவர்தம மன முங் கண்ணும் வாழ்க்கையும் வலி யும் சாஃபும் சேராவாசஞ் செங்கோலு மமைச்சரேயாம்.

தீயனாய வமைச்சனால் நல்வேந்தனுந் தீயனும், நல்லனாய வமைச்சனால் நீவேந்தனும் நல்லனும். அரசியலை நல்லமைச்சர் பலருஞ் சொல்வழியாற்றலே வேந்தர்க் காற்றலாம்.

அரசன் வினைசெய்யுங்கால் அதற்குவேண்டுந் தானையு ம் பொருளுமாய கருவிகளும் அது தெ ரடங்குதற்கேற்ற காலமும் தொடங்கு முபாயமும் இடையூறு நீக்கி முடிவுபோக்குமாயும் அவ்வாற்றிற் செய்யப்படும் அச்சிநிய முயற்சியாற் பெரிய பயன்றும் வினையும் வாய்ப்பவெண்ண வல்லனாய், வினைசெய் தற்கண் அசைவின்மையும் குடிசைக் காத்தலும் மதுநீதிநூல் களைச் செவ்விதிற் கற்றுச்செய்வன தவிர்வன வறிகளும் முயற்

சியுந் திருந்தவுடையாய், வினைவந்துழிப் பகைவர்க்குத்  
 துணை யாயினாரை அவரிற் பிரிக்கவேண்டிற் பிரித்தலும்  
 தம்பாலாரை அவர் பிரியாமற் கொடை இன்சொற்களாற்  
 பேணிக்கோடலும்

முன்னே தம்மினும் தம்பாலாரினும் பிரிந்தாரை  
 மீட்டுப் பொருத்தவேண்டிற் பொருத்தலும்  
 ஒருகாரியச்செய்கை பல வாற்றாற் றேன்றின் அவற்று  
 ளாவதாராய்ந்தறிதலும் அது செய்யுங்கால் வாய்க்குந்திற  
 னாடிச் செய்தலும் சிலரைப் பிரித்தல் பொருத்தல்  
 செய்தற்கண் அவர்க்கு இது வே செயற் பாலதென்று  
 துணிவுபிறக்கும்வகை சொல்லுதலும் வல்லனாய்,

அமைச்சு

௩௩௯

உலகரசனாற் செய்யட்டும் அறங்களை யறிந்து  
 தனக்கேற்ற கல்வியானிறைந்தமைந்த சொல்லையுடையனாய்  
 ளக்காஸ்த்தும் வினைசெய்யுந் திறங்களை யறிந்தவனே  
 நல்வமைச்சனாவான்.

தம்பரசற்கு மங்கர்க்கு மாக்க வழிவுகள்  
 தஞ்சொல் ளான் வருமாகலின் அழிவைத் தாராதனவாய்,  
 நட்பா யேற்றுக்கொண்டாரைப் பின் வேறுபடாமற்  
 பிணிப்பனவாய், மற் றைப் பகையாய்  
 ஏற்றுக்கொள்ளாதாரும் பின் அப்பகைமை யொழிந்து  
 நட்பினை விரும்பத்தக்கவாய்த், தாம் குறித்தனவே யன்றி  
 வேறு துண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும்

நோக்குடையவாய், மாற்றாது சொற்களை  
 வெல்லவல்லவாய்ச் சுருங்குதல் விளங்குதல் இனியவாதல்  
 விழுப்பயன் றருதலென் நிலைமுதலாய குணங்களையுடைய  
 சொற்களை, அமைச்சர் தம் முடையவுங்  
 கேட்பாருடையவுமாய குடிப்பிறப்புக் கல்வி ஒழுக் கஞ் செல்  
 வம் உருவம் பருவமென்பனவற்றான் வருந் தகுதி  
 வேறுபாடுகளை யறிந்து, அவற்றற் றமக்கும் அவர்க்கு  
 முள் வாய ஏற்றத்தாழ்வுகளை நோக்கி அவ்வம்மரபாற்  
 சொல்லுதல், உலகத்தோ டொட்ட வொழுகலையும்  
 இனிமையையும் பயத்த லின் அறத்தையும், தங் காரிய  
 முடித்தலிற் பொருளையும் பயத் தற்கேதுவாகும். பிறர்  
 சொற்களுட் குற்ற முளவாயினும் வல்ல சல்லாரை யிகழ்தல்  
 வல்லுநர்க்குத் தகுதியன்மையின் அவர் தமக்குச்  
 சொல்லும் சொல்லின் பயனைக் கொண்டொழிந்து,  
 பிறர்க்குத் தாஞ் சொல்லுங்கால் அவர் பின்னுங்  
 கேட்டலை வீரும்புமாதும், அவர்க்கு அவை  
 காரியமல்லவாயினும் ஆமெ னத் துணியுமாதும்,  
 சொல்லப்படுங் காரியங்களை முன்சொல் வனவும்  
 பின்சொல்வனவு மறிந்து நிரல்படக்கோத்து இனிய வாகச்  
 சொல்லுதலில் வல்லாய்ச், சொல்லவேண்டிவன மிகப்  
 பலவாயவழியும் ஒன்றினுஞ் சோர்விலாய், அவைக்  
 கஞ்சாது ஒப்பமுந் திப்பமு துப்பமும் பொருந்தக்  
 கூறுவாரே நல்லமைச் சர். மன்னவன் றீநெறிக்கட்  
 சென்றனனாயின் அவன்றன் செவீ யின் நெருப்பிற்  
 காய்ச்சிய விருப்புக்கோலைச் செலுத்தினாற் போன்று

சிறிதுமஞ்சாது                      இடித்துரையான்                      நன்னெறிக்கட்  
 செலுத்தும்                      நடுவுநீதியைச்                      சொல்ல                      வல்லவரே  
 நல்லமைச்சர், ஈடுயி                      பொருட்பால்

இம்மைக்கட் புகழும் மறுமைக்க ணறழும் பயவாத  
 வினைகளையும், தாம் உளகாலத்து எல்லாரானும் நன்குமதிக்கப்  
 படுத லாகிய தம்மொளி கெடுத்தற்குக் காரணமாய  
 வினைகளையும், இடிக் கண் சிறிதுபோழ்திற் கழிவதெனவும்  
 இளிவந்தசெயல் எஞ் ஞான்றுங் கழியாத இழிவைத்  
 தருவதெனவுந் தெளிந்து தாம் இடுக்கணிலே படவரினும்  
 அது தீர்த ற்பொருட்டு முன்செய் தார்க்கு இளிவந்த  
 வினைகளையும் அ றிவுடையார் செய்யார். இறந்த  
 மூப்பினராய இருமுது குரவநங் கற்புடை மனைவியுங்  
 குழுவியும் பசியான் வருந்துமெல்லைக்க ண்ணும் அவ்வருத்  
 தங்கண் டிரங்கிச் சான்றோர் பழிக்கும் வினைகளை  
 அறிவுடையார் செய்யார். யான் செய்த தெத்தன்மைத்தென்  
 று பின் றானே பிரங்கும் வினைகளை ஒருவன் ஒருகாலுஞ்  
 செய்யாதொழிதல் வேண்டும்; அன்றி ஒருகான் மயங்கி  
 அவற்றைச் செய்யுந் தன்மைய னாயினையெனினும்,  
 அவன் பின்னிருந் திரங் கின் அது தீரும்வாயி  
 லறிந்திலனெனவும் திட்பமிலனெனவும் பயனில்லன  
 செய்கின்றனெனவும் தன் பழியைத் தானே தூற்  
 றுகின்றனெனவும் எல்லாரு மிகழ்தலின் அங்கன ஞ்  
 செய்யா மையே நன்று. ஒருவன் தீய வினைகளைச் செய்து  
 பிறர் அழக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே

அவன்றானழப் போகா நிற்கும், மற்றைத் தூய வினையான்  
 வந்த பொருள்கள் முன் இழந்தாயினும் அவனுக்கு  
 இம்மைக்கண் அ. லலது மறுமைக் கட்பின்னர் வந்து  
 பயன்கொடுக்கும். ஞாயிற்றினொளி குளிர் தலுந்  
 திங்களினொளி சுடுதலும் யாந்நிமிடிலை யாகவின் யாலுந்  
 துன்புறற் கேதுவாய தீபவினைகளைச் செய்பாறொழிந் தின்  
 புறற் கேதுவாய தூய வினைகளையே செய்தல்வேண்டும்.

தன் அரசன் மாற்றாரோடு பொருள்வினை  
 செய்யுமிடத்து நல்லமைச்சன் அவ்வினையால் அழிவது  
 மாவதுமாய பொருளும், தன்றனை அம்மாற்றார்தானையாகிய  
 கருவியும், தனக்காவது மவர்க்காவதுமாய காலமும்,  
 தான்வல்லது மவர்வல்லதுமாய வினையும், தான் வெல்லற்  
 கேற்றதும் அவர்வெல்லற் கேற்றது மாய இடனுமென்று  
 சொல்லப்படும் இவ்வைந்தனையும் தான் வென்றியெய்துந்  
 திறத்திற் பிழையாமல் எண்ணிச்செய்வன். யாம்  
 இவ்வினையை இவ்வாற்றாற் செய்துமென் நிரல்படச்சொல்  
 மன்னரைச்சேர்ந்தொழுகல்

ாடுக

லுதல் யாவர்க்கு மெளிது, அதனை அவ்வாற்றானே  
 செய்தல் யாவர்க்கு மரிதாகவின், மனந்தெளிந்து  
 செய்வதாகத் துணிந்த வினையின்கண் யாவரும் பின்  
 அசைதலின்றி மனத்திண்மை யுடையராய், விரைந்து  
 செய்யவேண்டியவற்றை நீட்டித்துச் செய்தலையொழிந்து  
 விரைந்தே செய்தல்வேண்டும்.

நல்லமைச்சர் சொற்கேட்டு அதன்வழி யொழுகு மரசன்ற  
டைடிகள் னெல்லா வளமு மெய்திக் குடி க ளினிதுவாமும்.

## நக. அதி. மன்னரைச்சேர்ந்தொழுகல்

மன்னரைச்சேர்ந் தொழுகலாவது அம்மன்னர்தங்  
கருமஞ் செய்யும் அமைச்சரேயன்றித்  
தூதர்முதலாயினோரும் அவரைப் பொருந்தி  
யொழுகுமாறு.

சந்திவிக்கிரகங்கட்கு வேற்றுவேந்தரிடைச்  
செல்வாராய தூதர், தாம் வகுத்துக் கூறுவாரும் கூறியது  
கூறுவாருமென இருதிறத்தராவர். தஞ்சற்றத்தார்மாட்  
டன்பு டையராதலும், அரசர்சாதி விரும்பும்  
பண்புடையராதலும், தம்மரசன்மாட் டன்புடையராதலும்,  
அவனுக் காவனவறியும் அறிவுடையரா தலும், அவற்றை  
வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து  
சொல்லுதல்வன்மை யுடையராதலும் தூதுவர்க்  
கின்றியமை யாத பொதுவிலக்கணங்களாம். மன்னர்தங்  
கருமஞ்செய்வார் யாவரும் பழிபாவங்கட் கஞ்சபவராய்ப்,  
பொருளவாமுதலிய  
குற்றங்க ளில்லாதவராய், நடுவுநிலைமை முதலிய  
ளுள்ளவரா யிருத்தல்வேண்டும்.

குணங்க

நீதிநூலை யுணர்ந்த அமைச்சரிடைத் தான் அந்நூலை வல்ல னாதலும், இயற்கையாகிய வறிவும் கண்டார் விரும்புந் தோற்றப் பொலிவும் பலசோடும் பலகாலும் ஆராயப்பட்ட கல்வியுமுடைய னாதலும், பலகாரியங்கட் குடும்படாதார் பரம்பரையான் அவற் றிற்குக் காரணமாய் தொன்றைச்

சொல்ல அதனால் அனைந்

பொருட்பால்

வினையுமா றுய்த்துணர் வநுமையானுஞ் சுருக்கக்கானும் உடம்படுவராகலின் வேற்றரசர்க்குப் பலகாரியங்களைச் சொல்லும் வழிக் காரணவகையாற் றெகுத்துச் சொல்லியும் இன்றாகவற் றிற் குடும்படாதார் தம்மனமகிழ்ச்சொல்ல அவ்வின்றமை காணுது உடம்படுவராகலின் அவ்வின்றை காரியங்களைச் சொல்லும்வழி வெய்ய சொற்களை நீக்கி இனிப சொற்களான் மனமகிழ்ச்சொல்லியும் தன்னரசனுக்கு நன்மை பயப்பவனாகலும், நீதிநூல்களைக் கற்றுத் தான்சென்ற கருமத்தைப் பகைவேர்தர் மனங்கொளச்சொல்லி அவர்செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற் கஞ்சாது காலத்தொடுபொருந்த அது முடிக்கக்கக்க உபாய மறிய வல்லனாதலும், வேற்றரசரிடத்து அவர்நிலையுந் தன்னரசுநிலையுந் தன்னிலையுந் தூக்கி அவற்றிற்கேற்பக் காணுமுறை மையும் சொல்லுமுறைமையும் முகலாயின வறிந்து அவர் தன் சொல்லை ஏற்றுக்கொள்ளும் மனநிகழ்ச்சிக்கூறிய காலம்

பார்த் துச் செனறகருமஞ் சொல்லுதற்குத் தனக்குத்  
 துணைபாவார் உடைய விடனறிந்து தான் அது  
 சொல்லுமாயும் அகற்கு அவர் சொல்லு முத்தரமும்  
 அதற்குப் பின் தான் சொல்லு வனவுமாக இவ்வாற்றாற்  
 சொல்லுமாற்றை முன்னே விசாரித்து  
 அவ்வாறு சொல்லுபவனாலும் தான் வகுத்துக்  
 திலக்கணமாம்.

கூறுவான

பொருள்காமங்கள்பற்றி வேறுபடக் கூறமைப்பொ  
 ருட்டுத்

தூய்மையும் தன்னரசனுக்கு உயர்ச்சி கூறி பவழி  
 எம்மனோர்க் கல் தியல்பெனக் கூறி அவ்வேற்றரசர்  
 வெகுளி நீக்குதற் பொருட்டுத் தனக்கு அவரமைச்சர்  
 துணையாந்தன்மையும், இது சொல்லின் இவர் ஏதஞ்  
 செய்வரென் றொழியாமற்பொ ருட்டுத் துணிவுடைமையு  
 ம், யாவரானுந் தேறற்பொருட்டு மெய்ம்மையு  
 முடையனாலும், தனக்குவரு மேதத்திற் கஞ் சித்  
 தன்னரசனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய்சேர்ந்  
 தஞ் சொல்லாத திண்மை யுடையனாலும், தன்னரசன்  
 சொல்

விய வார்த்தை தனக்கு இறுதிதருமாயினும் அதற் கஞ்சியொ  
 ப்பியாது அவன் சொல்லியவாறே அவனுக்கு மிகுதியை வேற்  
 றரசரிடைச் சொல்ல வல்லனாலும் கூறியது கூறுவான திலக்



நாடுந்

கணமாம். தன்னரசன் கொடுத்த வோலையை  
வேற்றரசர்க்குக் கொடுசென்று கொடுப்போனுங்  
கடையாய தூத னெனப்படுவன்.

மன்னரைச்சேர்ந் தொழுகுவார் யாவரும்  
ஆம்மன்னர்மாட் டன்புடையராயும், அவர்க்குங்  
குடிகளுக்கு மாவனவற்றை யறியும் அறிவுடையராயும்,  
அவற்றைக் கலங்காமல் நன்கு முடிக்கும்  
மனத்துணிவுடையராயும், ஆம்மன்னர்தங்கரும  
நிகழ்விற்பொருட்டுத் தங்கைக்க ணுள வாய  
பொருள்களிற் றுங் கவரும்விரும் பில்லாதவராயும்,  
குடிகளாயுள்ளவர்க்கு நன்மையாவனவற்றை  
விரும்பிச்செய்பவராயு மிருத்தல்வேண் டும்.  
வெகுளுந்தன்மையராய ஆம்மன்னரைச் சேர்ந் தொழுகும்  
அமைச்சருந் தூதரு மேனையோரும், மிகவகலிற்  
பயன்கொடா மைக்கும் மிகவணுகின் அவமதிபற்றித்  
தெறப்படுதற்கு மேது வாமாகலிற் நீக்காய்வார்போல  
இடைநிலத்திலே நின்றலும், நுகரப்படுவன ஒப்பனை  
மேன்மையென் றிவைமுதலாய அவர் விரும்புவனவற்றைத்  
தாம் விரும்பாதொழிதலும், அறைபோ தல்  
உரிமையொடுமருவல் அறம்பொருள்வெளவலென் றிவை  
முதலாய அரிய பிழைகள் தங்கண் வந்தனவாகக் கேட்டு

அவர் ஐயற்றால் அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்குமரி  
 தாகவின் அப்பிழைகள் தங்கண் வாராமற் காத்தலும்,  
 தங்குற்றங்கண்டு செய்தனவாகக் கொள்வராகவின் அவர்  
 அருகிருந்தால் அவர்  
 காண ஒருவன் செவிக்கட் சொல்லுதலையும் ஒருவன் முகநோக்கி  
 ந்குதலையும் தவிர்ந்தொழு ததலும், அவருக்குப் பிறரோடு மறை  
 நிகழ்வுழி யாதொருபொருளையுஞ் செவிகொடுத்துக் கேளாது  
 அவரைமுடுகி வினவுவதுஞ் செய்யாது

அம்மறைப்பொருளை

அவர் தாமே யடக்காது சொல்லியக்காற் கேட்டலும். அவர்க்  
 குக் காரியஞ்சொல்லுங்காற் காரியத்தின்கணன்றிக் காமவெகுளி  
 யுள்ளிட்டவற்றி னிகழ்வுழியும் அதற் கேலாக்காலத்துஞ் சொல்  
 லுதல் பயனின் றாகவின் அப்பொழு து நிகழ்கின்ற  
 அவர் குறிப்பினையும் சொல்லுதற்கேற்ற காலத்தினையும்  
 நோக்கி, அவ ருடம்படாதன முடிவுபோகாமையானும்  
 பயனில்லவும் அது சுருங்கியவும்  
 செய்தல்வேண்டாமையானும் வெறுப்பிலவுமாய்

20

நாடுச :

பொருட்பால்

வேண்டுவனவுமாய காரியங்களை அவர்மனம்  
 விருட்பும்வகை இனியவாய்ச்சுருக்கி விளங்கியபொருளவாய  
 சொற்களாற்சொல் லுதலும், பயன்பெரியனவுமாய்  
 அவர்விருட் புவனவுமாய காரி யங்களை அவர்  
 கேட்டி னராயினுஞ் சொல்லி ளுஞ்ஞான்றும் பய

னிலவாயவற்றைத் தாமே கேட்டாலுந் சொல்லாது  
 விடுதலு மாகிய இவைகளை அவதானித்து அவற்றிற்  
 சிறி தும் வழு வா தொழுகுதல்வேண்டும் . இவர்  
 எம்மினிகையென்றும்எமக்கின்ன முறையினை  
 யுடையென்றும் அவரை யவமதித் தொழுகலும், இவர்க்கு  
 யாம் பழையெனவும் இவரால் யாம் நன்குமதிக்கப்  
 பட்டே மெனவுங் கருதித் தமக் கியல்பல்லாதவற்றைச்  
 செய்ய தொழுகலும். மன்னரைச்சேர்ந் தொழுகுவார்க்குக்  
 கேடு பயப்பனவாம்.

மன்னர் குறித்த கருமத்தை அவர்  
 கூறவேண்டாவை ஈ அவர்முகமானுங் கண்ணினும்  
 நோக்கியறிதல் அம்மன்னரைச் சேர்ந் தொழுகுவார்க்  
 கின்றியமையாததொன்றும். மனத் துக் கிடந்த  
 பகைமையையும் ஏனைக்கேண்மையையுந் வேற்று வேந் தர்  
 சொல்லிற்றிலராயினும் அவர்கண்களே தூதர்க்குச் சொல்  
 லும். தன்னையடுத்த பொருளினது நிறத்தைத் தானே  
 கொண்டு காட்டும் பளிங்குபோல, ஒருவனெஞ்சத்து  
 மிக்கதனை உயிரது கருத்தறிந்து அஃதுவக்குறின்  
 மலர்ந்துங் காய்வுறிந் கருகியும் அவன் மு கந்தானே  
 கொண்டு காட்டும். குறிப்பறிந்தொழுகு மமைச்சர்சொற்  
 கேட்டொழுகற் கெவ்வரசரும் விம்ருபுவர்.

அறிந்துசொல்லியாரது அறிவையுமழித்து அரசன்  
 தானு மறியானேயாயினும் அக்குற்றம்  
 நோக்கியொழியாது அவனைவைக்க னுறுதியாயின கூறல்

இயற்கையாகிய நுண்ணறியுஞ் செயற்கையாகிய  
 நூலறிவுமுடைய அமைச்சர்க்கு முறைமை யாம்.  
 செஞ்சொல் இலக்கணச்சொல் குறிப்புச்சொல்லென் னும்  
 மூவகைச்சொற்களுள் தமக்காகாதனவொழித்து  
 ஆவனகொண்டு, தம்மின்மிக்கது ஒத்தது தாழ்ந்ததென  
 மூவகைத்தாய அடிவயில் அரசனோடிருந்த  
 அப்பொழுதையவையினைத் தம் மேலே தூக்கியறிந்து,  
 அவ்வவைக்கட் சொல்லுங்காரியம் இது

மன்னரைச்சேர்ந்தொழுநல்

நாடு

சொல்லுமாறு இது அதன்முடிவு இதுவென்று  
 இவையுள்ளிட்டன வாராய்ந்து, பின்ன ரல்லவைக்க  
 ணென்று சொல்லுங்காற் றேட்டற்கண்  
 ளிருப்புடைமையாகிய அதன்செவ்வியை ஆராய்ந் தறிந்து  
 சொல்லவழிப் பொருள்வழிப்படாமல் மிகவுந் தெளிந்து சொ  
 ல்லுதலும், தம்மின் மிக்காரவைக்கண் முற்பட்டு ஒன்றனைச்  
 சேர்ந்த அடக்கமுந். பிறருணர்த்தலின்றிப்  
 பொருள்களைத் தாமே யுணரவல்ல அறிவினையு டையராய  
 தம்மே டொத்தாரவைக்கட் சொல்லுங்காற் பலநூல்களையு  
 ள் கற்று அவற்றினாய்ப்பனை அறிந்தாரது கல்வி யாவர்க்கும்  
 வி னங்கித்தோன்றுமாக லின் எவ்வழியுஞ் சொல்லுதலும்,  
 அவையறியாமையை நோக்கி நல்லவையும்  
 பொருளறியாமையாற் புல்லவைதானும் இகழ்த லின்  
 புல்லரிருந்த தாழ்ந்தாரவைக்கண் மறந்துஞ் சொல்லாதொ

ழிதலும், சொல்லினும் அவர் மதிக்கும்வகை  
 தந்நூலறிவுந் சொல்வன்மையுந் தேன்ற  
 விரித்துச்சொல்லாமையும் கற்று வல்ல  
 நல்லமைச்சர்தியல்பாம். பிறர் கூறும் நுண்மைப்பொரு  
 ளவாய மொழிகளைநோக்கி  
 அப்பொருள்கோடலும், வெண்மைப் பொருளவாய  
 மொழிகளை வேண்டினுந் தாஞ் சொல்லாமையும்,  
 நுண்மைப்பொருளவாய மொழிகளைச் சிற்றினமல்லார்கட்  
 சொல்லலும் நல்லமைச்சர் கடன். வாழைக்காய் தானுளதாய  
 அவ்வாழைக்கும் அறம் அதனைச் செய்யாதார்க்கும்  
 இறுதியை வினைக்கு மாறுபோலக் கற்றுணர்ந்தா  
 ருறுதிச்சொல் அதனைக் கற்று வல்லரல்லார்க் கிறுதியை  
 வினைக்குமாகலின் அமைச்சர் முதலாயினோர் எவ்வகை  
 யவையின்கண்ணுந் கற்றுணர்ந்தா ருறுதிச் சொற்களைக் த  
 ற்றுவல்லரா யவற்றையே சொல்லுதல்வேண்டும். எல்லாம்  
 ஒருவர்க்குக் கற்றல் கூடாமையின் வேறு வேறாய கல்வி  
 யுடையார் பலரிருந்த வைக்கண் அஞ்சாது தாங்  
 கற்றவற்றை அவர்க்கேற்பச் சொல்லின் அவருந் தாங்  
 கற்றவற்றையெல்லாம் சொல்லுவ ராகலின் ஏனைக்  
 கற்கப்பெறாதனவற்றைக் கேட்டறிதலும், வேற்று வேந்த  
 ரவையிடை யஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்  
 சொல்லவேண்டுதலின் சொல்லிலக்கண நெறி  
 யானே அளவைநூலையுட்பட்டுக் கற்றலும் அமைச்சர் முதலாயி  
 னோர்க் கின்றியமையாதன. நூல்களைக் கற்றுவைத்தும். அவற்  
 ருற் பயன் அறிந்துவைத்தும் நல்லாரிருந்த வுணவியினை யஞ்சி

ஆண்டுச்சொல்லாதார் அக்கல்லியறிவாற் றுமும் பய  
 நெய்தாது பிறரை யெய்துவித்தலுஞ் செய்பாது  
 கல்லித்துன்பமே யெய்தி நின்றனின் அவரைக்  
 கல்லாதவரினுங் கடையறென்று உலகத் தவர் பழிப்பர்.

மன்னரைச் சேர்ந்தொழுகுவார் அச்சேர்க்கையாற்  
 றுமெய் திய அதிகாரம் முதலியவற்றான் அகங்காரமுற்றுத்  
 தங்கீழுள் ளாரையும் ஏனைக்குடிகளையு மோம்பாது  
 எல்லைகடந் தொறுத் தன் முதலாயினசெய்தலும்,  
 பரிதானம் வாங்கலும், நடுவுநிலை மையிற் றவறி யொருபாற்  
 கோடலும், தமக்குப் பொருள்வருவா யாகும்பொ ருட்டுப்  
 பொய்வழக்கை விருத்தியாக்கல் உரியகா லத்து  
 வழக்குத்தீர்ப்புச் செய்யாமை சமாதானமாக வொட்டா மற்  
 றடுத்தன் முதலாயின செய்தலும், மற்று மிவைபோல்வன  
 பிற கொடுஞ் செயல்களைச் செய்தலுமே தமக்குரிய  
 தொழிலெ னத் திரிபுணர்வெய்தித் தீநெறிக்கட்  
 செல்வரேயாயின் அவர் தாம் இம்மையி லொருபோது  
 அரசதண்டனைக்குத் தப்பிப் பிழைப்பினும்  
 அவமானத்துக்கும் பழிபாவங்கட்கு மாளாய் மறுமையின்  
 மீளா நரகத்துன்ப மெய்துவர். தாம் செய்வது  
 குற்றமென் றறிந்துவைத்தும் அதனைச் செய்யாவண்ணம்  
 தம் மைக் கடிந்து நல்வழிப்படுத்தத் தகுதியில்லாத

அவர்தாம் பிறர் குற்றங் கடிந்து அவரை நல்வழிப்படுத்தத்  
 தகுதி யுடையராமா றியாங்ஙனம்? அரசவதிகாரத்தொடு  
 நின்று குடிகளிடத் தபு கரித் தீட்டிய பொருண்முழுதும்  
 சிறிதுபொழு தாவனபோன்று தோன்றினும் பின்னர்ப்  
 பழிபாவங்களையே நிலைநிறுத்திவிட்டு முன்னருள்ள  
 பொருளையுங்கொண் டழிவெய்தும். அவர்க்குச் சந்ததியும்  
 விருத்தியாகாது. அதிகாரமும் மதிப்பும் புகழும்  
 பொருளுமென் றிவைமுதலாயின வெய்துதற்கு  
 மற்றெத்தொழி லைக்காட்டினும் மன்னரைச்சேர்ந்  
 தொழுகலே தக்கதென் றதனை மேற்கொண்டொழுகுவார்,  
 செய்யத்தக்கவற்றைச் செய்யாமை யானும்  
 செய்யத்தகாதவற்றைச் செய்தலானு மெய்தற்பாலவாய  
 கேடுகட்கு மஃ தேனைத்தொழில்களினுந்  
 தக்கதென்பதனை உய்த்துணர்வாராக.

மன் ன ரைச்சே ர்ந்தொழுகல்

௩௩

இக்காலத் திப்புவுட்கின்க ரைசியன்முறை  
 சென்றுதேய்ந் திறுப்பதத்தை யெய்துவதாயிற்று.  
 மன்னரைச்சேர்ந் தொழுகு வாரும் குடிகளும்  
 பண்டைக்காலத்தின்கட் கண்கண்டதெய்வம் அப்பன்னவனே  
 யெ ன க்கொண் டவன்வழியொழுகுவாராயினர். மாந்த  
 ருருக்கொ ள்கங் காக்கு மரியெனு மிறையே யரசெனு  
 மெண்ணம் இப்பரதகண்டத்துள்ளார் மனத்துப்  
 பதிந்துகிடந் தது. அக்காலத் துல கெங்கும் பல்லாயிரவர்

சிற்றரசராய்த் தத் தந் நாட்டை யாள்வாரா யிருந்துள்.  
 அவர் அவ்வச்சாசியரசரா யிருந்தமைபிற்  
 பெரும்பான்மையுஞ் செங்கோலரசராயே விளங்கினர். ச  
 வநயங் கருதிக் கொடுங்கோன்மை புரிந்துளாருஞ் சிற் சில  
 ரிருந்துளரேனும் அவராற் குடிகள் இக்காலத்துப் போன்  
 றத்துணை ட்பெருங்கேட் டை பெய்திரைல்லர். பிற்காலத்துச்  
 சிற் றரசர்பலரைத் தங்கீழ்ப்படுத்தி முடி மன்னர்  
 தலைப்படுவாராயி னர். தேசம்பற்றியுஞ் சாதிபற்றியுஞ்  
 சமயம்பற்றியும் பாடை பற்றியும் சுவநயங் கருதொற்  
 கொடுங்கோன் மைக்குங் குடி களிற் பெரும்பாலார்  
 பெருங்கேடெய்துதற்கும் அஃதேதுவாயிற்று.  
 கொடுங்கோன்மன்னர் கொடுங்கோன்மை  
 சகிக்கலாற்றாமையாற்  
 சிற்றரசரும் பிறருஞ் சேர்ந்த சபையின் கீழ்ப்பட்  
 டாளும் முறை  
 அதன்பின்னர்த் தலைப்படுவதாயிற்று மன்னனை  
 அவற்சுள்ள  
 நிலையிற் கீழ்ப்படுத் துச் சபையை மேற் றித்தற்  
 கஃதேதுவா  
 யிற்று. படிமுறையே மன்னனுஞ் சிற்றரசருங் குடிகளுட்  
 டலை  
 மக்களு மதிகாசத் சிற் சமடபடும் நிலையை  
 பெய்துவாராயினர்.  
 அச்சபையாருட் டெ ரும்பாலார் குடிகளுட்  
 டலைமக்களையாக  
 லின், அவர் மன்னனுஞ் சிற்றரசருமென்னும் பேதத்தை



யொழித்துத் தஞ்சையாரு ளொருவரைத் தலைவராகத் தெரிந்து வைத்துத் தாமே யாளும் முறையைச் சிற்சில நாடிகளிற் படி முறையே யாக்குவாராயினர். இம்முறை, தலைமக்களைத் தெரிவு செய்யுந் கீழ்க் குடிபக்களுக்கே ஒருவாறு முதன்மையையும் அவர்க் கிருத்தலாகா வதிகாரத்தையுந் கொடுப்பதாயிற்று. செல்வர் வறியர்முதலாய பேதமொழிய யாவருஞ் சமத்துவமாயிருத்தல்வேண்டு மென்னுந் கொடியநினை வுண்டாதற் கிம் முதன்மையும் அதிகாரமுமே காரணமாயின. பாலயுகமாகிய கலியுகஞ் செல்லச்செல்ல இந்நினைவுதலைப்படட் டிலகத்தைக் கெடுத்த றின்னம்.

நாடு அ

பொருட்பால்

௩௨ அதி. பொருட்சிறப்பு

மக்கட்பிற ப்பின ர் க்

குண்டியு மருந்து முடையு முறையு முதலாயின வின்றியமையாதன. அவர்தம் முடம்புகளுண்டாயு

மருந்து முதலாயவற்றான்

வளர்த்துப் பாதுகாக்கப்படவேண்டும் பெற்றறியின மைக்கப்பட்டுள்ளன. அவற்றைவேண்டி யோருடம்பு

பசினோய்முதலியவற்றை யெய்தியவழி அதன்கட்குடி யிருக்கும் உயிர், அத்தொடர்பாற் றுனெய்திய பசினோய்

முதலியவற்றை மூன்பமுற்று, அவற்றைத் தணித்தலாற்  
 மூன்பநீங்கி யின்ப முறும்பொருட்டு, உணவும் மருந்தும்  
 முதலாயவற்றை யீட்டு தற்கு வேண்டியன செய்யு  
 ற்தொழிற் குரியதாயிற்று. தொழில் செய்யாதிருத்தல்  
 சுகமெனக்கருகி அங்ஙனமிருக்கப் பிரயாசப் படு  
 மறிவீனருஞ் சிலருளர். தொழில் செய்தற்குரியதைச் செய்  
 யாமைக்குரியதாக்கால் யாவர்க்கு மரிது. ஒருவன்  
 உடம்பை யியக்கித் தொழிற்படுத்தானாயின் அவ்வுடம்பு  
 நோய்வாய்ப் பட்டு விரையக்கெடும். உடம்பகத்துயிர்  
 மனம் வாக்குக் காய மென்னும் மூன்றனுள்  
 தொழில்செய்தற்குரியது. அறிவிச்சை தொழிலுடைமை  
 ஆன்மனிலக்கணம். உடம்பகத்தான்மா அவ் வறிவு  
 மயக்கத்தாற் சுகத்துக் கேதுவாவனவற்றை விரும்பிச்  
 செய்யாது துக்கத்துக் கேதுவாவனவற்றையே  
 விரும்பிச்செய்யு மியல்பிற்று.

அறம்பொருளின்பமென மக்கட்கு வேண்டியனவாய்  
 உட னெண்ணப்பட்ட மூன்றனுட் பொருளே  
 ஏனையறத்துக்கு மின் பத்துக்குந் துணைக்காரணமா  
 யுள்ளதாகலின், யாவரும் முடிபிற் மூன்பம் விளைத்தற்  
 கேதுவாகும் தொழில்களைச் செய்யாதொழித்து மூன்பம்  
 விளைத்தற் கேதுவாகுந் தொழில்களை விரும்பிச் செய்து  
 அப்பொருளை யீட்டித் தாமு துகர்ந் தறமுஞ் செய்  
 தின்பமுறுதல்வேண்டும். பொருள்களாவன உணவுக்கு

வேண்டிய நென்முதலியனவும் உடைக்கு வேண்டிய பஞ்ச முதலியனவும் உறையுண்முதலியவற்றின் உபயோகங்கட்கும் மருந்துக்கும்வேண்டிய இரும்பு பொன்முதலியனவும்

இன்பந்தரும் அணிமுதலியவற்றுக்கு வேண்டிய பல்வேறு வகைப்பட்ட ஒளியுடைய மணிமுதலியவைகளுமென்னு மிவை

## பொருட்சிறப்பு

௩௩௧

களையாம். இவைகளையும் இவைகளுண்டாதற்  
கிடமாயுள்ள நிகங்களையும் உண்டாக்குதற்குத்  
துணையாயுள்ள ஆன்முதலிய வற்றையும் இவைபோல்வன  
பிறவற்றையுமுடையவரே பொருட்செவ முடைய  
ரெனப்படுவர்.

அறிவிட்டாதார் இழிகுலத்தாரென  
மதிக்கப்படாதாரும் பொருளுடையராயின்  
அறிவுடையாரும் உயர்குலத்தாருமாகிய பகைவர் நட்பார்  
நாதுமனரென்னு முவகையாரும் அவரை மதித்து  
அவர்பாற்சென்று தாழ்ந்து நின்றனான் உயர்ச்செய்வ  
ராகலானும், அஃதில்லாரை அவரெல்லாரு மிகழ்வ  
ராகலானும், நெய்யிருக்கும் பாண்டக்குட்புகுத லரிதாயினும்  
அதனை யுண்ணும் விருப்பாற் புறத்திற் சுற்றித்திரியும்  
எலும்புகள் போல ஈயாதார்கண்ணும் பொருளுளதாயின்

உலகத்தவர் அவரைச் சூழ்ந்து  
நன்மதிப்பாகலானும், வேற்றுத்தேயத்துஞ் சென்று  
நினைத்தவாறு பகையைக் கெடுக்கவல்லதும் பகைவரைப்  
பகை யாயின செய்யாவன்னாம் அடக்கித் தடுக்கவல்லதும்  
அதுவே யாகலானும், அஃதில்லையாரின் உணவின்மையான்  
இறந்துபடற் கேதுவாய் ஒருவற் குடம்பொடு கூடி  
யிருந்தன்றி யமையாத அறனு மின்பமு  
மில்லையா மாகலானும், அஃதெல்லார்க்கு மெஞ் ஞான்று  
மின்றியமையாததும் சீருஞ் சிறப்பும் வென்றியும்  
பெருமையும் கட வியும் வலிமையும் அழகும்  
புகழும் முதலிய வெல்லா வாக்கங்களை யு ள் றெ காடுப்பதுமா  
யுள்ளதாம்.

ஒருவன்பொருளுடையதற்கும் அதனால்  
அறமுமின்பமு மெய்துதற்கும், நீரான் நிவரண்  
மலையான் காட்டரணென இயற்கையுஞ் செயற்கையுமாய  
இந்நான்காணுஞ் சூழ்ந்த தாய்ப், பகைவரைக் கடிதிற  
கொன்று திறற்கேற்ற மானமும் அழியுநர்புறக்கொடை  
யயில்வா னே ாச்சாமை அழிநகர்க்கண் மகளிரை  
வெளவன்முதலிய இளிவரவாயின செய்யாமை முத  
லியவாக முன் வீரராயினர்சென்ற நன்னெறிக்கட்  
சேறலும் முதலிய குணங்களான் மேம்பட்ட படைமாட்சியும்  
செங்கோன் ,மையுமுடைய அரசனாற் காக்கப்படுவதாய்,  
ஆயங்களும் அற ஈகூயீ பொருட்பால்

வேளும் நீர்வளமும் நிலவளமும் சேர்ந்ததுமாயுள்ள நன்  
னைட்டின்கண் வாழ்வு ஊழான் வாய்ப்பின் அவனை ம  
க்கப்பிரப்பா நெய்தற்பாலதாய பயனை யெய்தினவனாவன்.

அளவிறந்த பொருளுடைமையாற் றிற  
தேபத்தாரானும் விரும்பப்படத்தக்கதாய், மிக்கபெயல்  
பெயலின்மை எலி முதலியன கொடுங்கோன்மைபென்  
றிவற்றான்வநங்கேடிண்மைபோதி கூடி மிகவிளைவதாய்ப்,  
பிறநாட்டு மக்கட்டுடா குதியும் ஆனை நுமைமுதலிய விலங்  
குத்தொகுதியும் தத்தர் தேபத்துப் பனைவந் திறுத்ததாக  
அல்ல தாசுகோடியதாக அல்லது னவின்மைபா னாகத்  
தன்கண் வந்தால் இனிதிருப்பச்செய்தலான் அப்  
பொறைபைத் தாங்கற்கேற்றதாய்,  
உழவரி ன்மைபானும்

ஆற்றவிளை கலின்மை யானும்  
மிக்கபசியும், தீக்காற்று மிக்கதுளிர் வெப்பங்களும்  
நுகரப்படுமவற்றது தீமையுமுண்மையின் நீங்காத நோயும்,  
அரசனாற்றன்முதலியன வின்மையிற் புறத்து நின்றவந்  
தழிவுசெய்யும் பனையும், சாதி பற்றியுங் கடவுள்பற்றியும்  
பலர்க் குளதா மொருமைவயத்தான் மாறுபட்டுக்கூடும்  
பலகூட்டமும், ஆரலைப்பார் கள்வர் குறளை  
கூறுவார்முதலிய மக்களுந் பன்றி புலி காடிமுதலிய  
விலங்குகளுமென உடனுறையாநின்றே பாழாகச்செய்யு  
முட்பனையு மும், அளவுவந்தால் வேந்தனை யலைக்குங்  
கொல்வினைக் குறும்பரு மில் லாததாய், அரசனாற்றலுங்  
கடவுட்பூசை யறங்களைன்றிவற்றது செயலுமுண்மையிற்

பகைவராற் கெடுத்த ஸிறிபாததாய், அரிதிற் கெட்டதாயினும்  
ஆகரங்களிற் படுவனவும் வயலினுந் தண்டலீ யினும்  
வினாவனவும் செய்யவேண்டாமல் இயல்பாகவே யுளவா  
தலும் முன்னீட்டப்பட்டுங் குறைவறாமையு  
முடைமையான் அப்பொழுதுந் தன்வளங் குன்றாததாயு  
முள்ளதே நன்னூடாவது.

விய

ஒருநாட்டு மக்கட்டொகுதி முதலாயின உணவின்மைமுத  
காரணத்தான் மற்றொருநாட்டுச் சேந்தி பண்டைக்கால  
வழக்கென்பதைக், கடைச்சங்கத்தார்காலத்துப்  
பாண்டியனாடு பன்னிருயாண்டு வற்கடஞ்செல்லவே  
புகீசுக்குதலும் பாண்டியன் சங்கப்புலவ ரெல்லாரையுங்  
கூவிப், புலவீர்கள் வம்மின்! யான் பொருட்சிறப்பு  
ரிசுக்

உங்களைப் புறந்தரகில்லேன், என் றேயம் பெரிதும்  
வருந்து கின்றது, நீயிர் துமக்கறிந்தவாறு யாண்டேனும்  
புக்கு நாடு நாடாயினொன்று என்னை யுள்ளி  
வம்மினென, அரசனைவிடுத்தது அவரெல்லாரும்போய்  
அப்பன்னீரியாண்டு கழிய நாடுமவிய மழைபெய்தபின்னர்  
ஆண்டுவந்தனரென்னு மிதுபோன்ற முற் சரிதைகளா  
னுணர்க.

துரவு கிணறு கேணிகளாய கீழ்நீர் ஏரி குள  
 மாறுகளாய மேனீரெனப்பட்ட நீரும், இடையதன்றி ஒ  
 நுபுடைய தாகலும் தன்வளந் தருதலும் மாரிக்கணுண்ட நீர்  
 கோடைக்க ணுமிழ்த லும் வாய்ந்த மலையும்,  
 அதனினின்றும் அருவியாய்வரு நீரும், அழியாத  
 வரணுமென்னும் அவயவங்களை யுடையதேபாயினும், நீர்  
 நில நலத்தாற் பிணியின்மையும் தன்கண் வாழ்வார்  
 தேடிவருந்தாமல் அவர்பாற் றுனைபடைபுஞ் செல்வமுங்  
 குறை யாது விளைதலும் விழவுவேள்விகளை  
 யுடைமையானும் சான் றேரை யுடைமையானும்  
 துகர்வனவற்றையுடைமையானும் நில நீர்களது  
 நன்மையையுடைமையானும் வாழ்வார்க்கு உண்ணிகழ்  
 வதாய வின்பமுங் காவலுமென் நிவ்வணிகளை யுடையதே  
 நன் னுடாவது . இங்ஙனமே நாடு நன்னுடாயினும்  
 அந்நாட்டையாளு மாசன் குடி கண்மாட் டன்பிலனாயும்,  
 அவரின் மிகுதி யாயினே ரெண்ணத்துக்  
 கியைந்தொழுகாலாயும், சாதிபற்றியுங் சூடவுன்பற்றியும்  
 மாறுபடுங் குண க்தனாயும், தோன்றாவண்ணம் பொருளைக்  
 கவர்ந்து தன்சார்பினர்க் காக்கன்முதலாய செய  
 லுடையனாயு முன்னேயாயின், அந்நாடு நன்னுடாகாது  
 பாழா கும். அதன்கண் வாழ்வார்க்குப் பொருளு  
 மதன்வ ருவாயும் படிமுறையே குறைய அவர்க் கற  
 னுமின்பமு மில்லையாகும். அரசன் கொடுங்கோன்மை  
 யிலனேயாயின் அப்பெற்றியதாய நாட்டின்கண் வாழ்ந்து  
 நெறியான்வ ரும் பொருளை இறப்ப மிகப்படைத்தார்க்கு,

அவ்வரசன்மாட்டும் ஏனைக்குடிகண்மாட் டும் நிலைத்துள்ள  
 அன்பு முதிர்ந்துழி யுளதாவதாய் அவ்வன் பின்ற  
 வ் நுளென்னுங் குழவி, ஏனையுலகிற் செவிலியர்போலாது  
 தானே யெல்லாப்பொருளு முதவி வளர்க்கும்  
 அப்பொருளென் 21

1142 பொருட்பால்

னுஞ் செல்வச் செவிலியான் வளர்தலின், பயன்  
 கொடுத்தல்லது. போகா அப்பொருளின் விளைவாய  
 மற்றை யறனு மின்பமுந் தாமே யொரே காலத் துளவாம்.

வேந்தர்க்குப் பொருளானே படையுளதாம்,  
 அப்படை யானே நாடுளதாம், அந்நாட்டானே  
 பொருட்பெருக்கமுளதாம், அப்பொருட் பெருக்கத்தானே  
 மற்றை யெல்லா வாக்கங்களு முளவாம். மானுடப்பிறவி  
 யெய்திய மக்கட்கின்றியமையாதது பொருட்செல்வமே.  
 அம்மக்களைப் பெருமைப்படுத்துங் கல்விச் செல்வம்  
 பொருட்செல்வமென்னு மிரண்ட னுட் பொருட்  
 செல்வமே மேலானதெனலாம். கல்விகற்றற்குரிய  
 னூல்களையும் கல்வியையுங் கொள்ளுதற்கும்  
 பசிமுதலியவற்றான் வ நந்தாமற் செவ்விதிற் கற்றற்கும்  
 கற்றவற்றைத் தமக்கும் பிறர்க்கும்  
 பயன்படச்செய்தற்கும் பொருளே காரணமாகலின்  
 அக்கல்விச் செல்வத்தையுந் தாற்குரியது  
 பொருட்செல்வமே. அக்கல்வி யையேயன்றி யொருவற்குத்  
 தானதருமப் பெரும்பேற்றையுந், தேவருலகத்தின்கட்



சென்றிருத்தலையும், இவ்வுலகத் தெண்ணியது  
முடித்தலையும், உறவினர் பசியை நீக்கலின் அவநற  
வையும், இவைபோல்வன பிறவெல்லா வாக்கங்களையுந்  
தருதற் குரிய வத்துணைச் சிறப்புவாய்ந்த  
பொருட்செல்வத்தை யாவரும் இடையறா முயற்சியோடு  
மெய்வருத்த நோக்காது தத் தமக்கேற்ற  
தொழிலைச்செய் தீட்டல்வேண்டும். எவ்வாற்றா னேனுஞ்  
சிறிதுணவையேனும்பெற்று நன்னக்கிடையாது பசி யாற்  
கிடந்துவருந்து மன்றைக்கேணும் ஒருவன் பொருளின்  
சிறப்பை யுணராது?

பொருளீட்டற்குரிய அறநெறிகளாவன  
கல்விசுற்பித்தலும், மாந்தர்க் குறுதியுக்கும் அறநூல்களை  
அச்சிட்டு வெளிப்படுத்தலும், கல்லாதவரும் மெய்நூற்  
பொருளைக்கேட்டுய்யுமாறப் பொருளைப் போதித்தலும்,  
மன்னரைச் சேர்ந் தொழுகலும், வேளாண்மை வாணிகம்  
நெசவு சிற்பம்முதலியவற்றையும் ஆக சங்களிற்படு  
முலோகங்களை நிலத்தைச் சுரங்கமாகத்தோண்டி  
பெடுத்தன் முதலியவற்றையுஞ் செய்தலுமென்னு  
யிவைகளே பொருட்சிறப்பு னாகுந்

யாம்; ஏனைப்பாவநெறிகளாவன களவுடு சய்தல்,  
பிறர்பொருள் கவர்தல், பொருள்பெறக்கருகிப்  
பொய்வழக்குப்பேசல், பொய்ச் சான்றுகூறல்,

பொய்ப்பத்திரம் பிறப்பித்தல், விசுவாசகாதஞ் செய்தல்,  
 பரிதானம்வாங்கன்முதலிய விவைகளேயாம். அறநெ  
 றியான் வந்தபொருளே சிறப்புடைத்து.

அறநெறியான் வந்த பொருளைத் தக்கார்க் குதவித்  
 தானு முண்ணுதலே அறமாம், அன்றிப் பாவநெறியான்  
 வந்த பொருளை ஒருவன் தானத நமஞ் செய்வனையாயின்  
 அறம் பொருளுடையானையும் பாவம் அவனையுஞ் சேரும்.  
 தானத்தை யேற்றற்குத் தக்காராவார் நன்னொழுக்கமுடைய  
 அறவோர் அந்தணர் சான்றோர் அதிதி குருடர் முடவர்  
 வயோதிகர் நோயாளர்முதலிய விவர்களேயாம்.  
 கடவட்பூசைக்குரிய ஆயங்களைப் பொருளுடையார்  
 தனித்தேனும் பவர் ஒருங்குசேர்ந்தேனும் வேண்டுமிடத்  
 துண்டாக்கல், சிவமாய்க்கிடக்கும் புராதனையங்களைப்  
 புதுக்குவித்தல், நித்தியநைமித்திகங்களை  
 நடைபெறச்செய்தல், வித்தியாசாலை அன்னசாலை  
 வைத்தியசாலை முதலியவற்றையும் இவைபோல்வன  
 பிறவற்றையும் உளவாக்கிப் பாதுகாத்தன் முதலாய  
 தருமங்களைப் பொருளுடையார் யாவருஞ் செய்தல்வேண்  
 டும். நல்லறிவாளர் தாய்ப்பொருளையுஞ்  
 சீதனப்பொருளையுஞ் செலவழியாது தாமே யறநெறியா  
 னீட்டிய பொருளைத் தான தருமங்களிற் செலவுசெய்வர்.  
 அங்ஙனஞ் செலவுசெய்து வைக்கும்பொருளே மறுமையிற்  
 றமக்குதவுஞ் சேமதனமாமென்பதை அவர் நன்கறிவர்.

ஈட்டியபொருளை உண்ணாது முடாதும்

தானதரும ஞ் செய் யாதும் தம்மக்கட்டுகென்று  
 போற்றிப்பேணிப் பொதிந்துவைப் பார் தம்பொருளாற்  
 றுமெய்தும் பயனை யிழந்தவராகின்றனர்; அஃதேயுமன்றி  
 அம்மக்கடாம் பொருட்செருக்கெய்திக் கல்வி கற்றலையும்  
 டெ காழிச்செய்து பொருளீட்டலையு மவமதித்து  
 உள்ளபொருளையும் வீண்செலவுசெய்து வறியராய்  
 வீரைந்து கெடுதற்குங் காரணராகின்றனர்.  
 ஈயாமைக்குண்முடையார் பலர் தாம் ஈட்டியபொருளை,  
 மக்களிலராகவுந், - தாள் தருமஞ் சாசு

## பொருட்பால்

செய்யிற் றமக்குப் பிற்பயக்குமென்பதை யறிந்துவைத்தும்  
 அங் னனஞ் செய்ய மனமுடன்படாதவராய், உறவினர்  
 வீண்வழக் குப்பேசி அழித்தற்கு மவரையலைத்தற்குமே  
 யுரியதாகக், காத்து வைத் திறக்கின்றனர். தாம் ஈட்டிய  
 பொருளை அழுக்காறுமுத லாயின காரணமாகப் பிறரைப்  
 பகைத்து அவரோடு பொய் வழக்கு முதலாயின  
 பேசியழித்தல் வியபிசாரஞ்செய் தழித்தன் முதலாயின  
 வெல்லாம் புல்லறிவாளர் செயல்களே.

பொருளை யீட்டுவார் வருவாய்க்குத்தக்க  
 வாழ்க்கையுடை யராய், ஈட்டியபொருளை நான்குகூ ராக்கித்  
 தானதருமங்களின் பொருட் டோர்கூற்றையும் பொருள்  
 வருவாய் குன்றியகாலத் துதவும்பொருட்டுச் சேமதனமாக  
 வோர்கூற்றையுஞ் சேர்த்து மற்றிருகூற்றையும்

துகர்வீன்பொருட்டுச் செல்வுசெய்தல்வேண் டும்.  
 அங்ஙனமின்றி ஈட்டுபொருளையெல்லாம் அப்போதைக்  
 கப்போதே துகர்வீன்பொருட்டு மாத்திரஞ்  
 செல்வுசெய்வார் சேமதன மில்லாமையான் இம்மை  
 யினும் அறஞ்செய்யாமையான்  
 மறுமையினுந் துன்பத்தையெய்தி யின்பத்தை  
 யிழப்பார். ஒருவன் துகர்வீன்பொருட் டன்றிப்  
 புகழ்முதலாயின நோக்கி வீணிற்செல்வு செய்த லும்  
 இம்மை மறுமையிரண்டினுங் கேடெய்தாதற்கேதுவா சப்.  
 எவனுக்கு முதற்பொருளிற் செல்வமிகுமோ அவன்  
 வாழ்க்கை உள்ளதுபோலத் தோன்றி மெய்ப்மையான  
 இல்லையாகிப் பின்பு அத்தோற்றமுமின்றிக் கெட்டுவிடும்.  
 அவன் கடன்படத் தலைப் பட்டுப் படிமுறையே பொய்களவு  
 கொலைமுதலிய பாவங்கட் கெல்லா மாளாவன்,  
 கடன்கொடுத்தவரை இடர்க்கடலு ளமிழ்த் துவன்,  
 அவனுக் கிம்மைமறுமை யிரண்டினும் இன்பமேயில்லை  
 யாகவின் வீண்செல்வுபோலவே மிக்கசெல்வுந்  
 கேட்டிற் கேதுவாகும்.

மாந்த நிறப்பமிகப் பொருள்படைத்துடையராயினும்  
 அத  
 னைச் செருக்கெய்தினராயின் அஃதவர்க்கு நன்மை பயவாது  
 தீமையே பயக்கும். அரசு மிளமையு மறியாமையு முதலியவற்  
 றுள் எய்துஞ் செருக்கினும் பொருளா ளெய்துஞ் செருக்கு

## பொருட்சிறப்பு

நாகூடு

புகக்கொடிது. பொருட்செருக்குடையவன் தனக்குத்  
துணை யாயினர்சொற் கேளானாய்த்,  
தன்னைத்தானேயன்றி மற்று முள்ளாரொவரையும்  
மதியாய்ச்,செந்நெறிக்கட் செல்லானாய்க், சுண்ணிநந்துங்  
குருடனாய்ச், செவியிருந்துஞ்செவிடனாய், வாயி ருந்து  
மூடனாய்த், தெய்வசிந்தை சிறிதுமிடனாய்த், தீநெறிக்கட்  
சென்று கெடுவன்.

புல்லறிவாளர் பவர் எல்லைகடந்த பொருளவாவெய்தி,  
அன் லும்பகலு மூணுமுறக்கமுமின்றி, அளவீன்மிக  
வருந்தும் மெய் வருத்தத்தையும் பொருட்படுத்தாது,  
அப்பொருளொன்றையே தம்முயிரினு மேலாகப்  
பொருட்படுத்தி, அறநெறியும் பாவ நெறியு மென்னும்  
பேதமும் பாசாது, எந்நெறியா னும் மேன் மேலு மதனை  
யீட்டி , அதினற்ப பா கத்தையேனுந் தாதுகர்ந் துந்  
தானதருமஞ்செய்துந் தமக்காக்கிக்கொள்ளும் விருப்புச்  
சிறிது மிடராய்த், தா மிருந்துள்ள காலத்து மிறந்து ள்ள  
காலத் தும் அதனையு மதனானெய்தும் பயனையு  
மிழந்தவராய், எக்கா லத்துந் துன்பத்தையே துகர்பவரா  
கின்றனர். மக் கட்பிறப்பி னர்க்குப் பொருளோவெனின்  
அலிதவர்க்கு வேண்டியதும் பெரிய நன்மைகளைக்  
கொடுப்பதுமாயுள்ளது, மற்றுப் பொரு ளவாவோவெனின்  
அலிதவர்க்கு வேண்டாததும் பெரிய தீமை களைக்

கொடுப்பதுமாயுள்ளது. பொருளவா வெய்தப்பெற்றான்  
மனம், ஈட்டியதிற் சிறிதுஞ் செலவுசெய்யும் விருப்  
பிலாதாயும், உள்ளதனோ டமைவிதாயும், மேன்மேலும்  
வேண்டி யவாவுவ தாய் எல்லையின்றிச் சேறலின், அவன்  
ஒருநாளும் ஆறுதலின் றியும், அப்பொருளா  
னெய்தவேண்டிய வின்பத்தை யிழந்தும், எய்தவேண்டாத  
துன்பத்தை யுழந்தும் எஞ்ஞான்றும் வருந்து வன். அவன்  
உள்ளதனோ டொன்றைப்பெற வவாவுவன், அவ்  
வொன்றைப் பெற்றனனாயின் அவ்வளவோ டமையாத  
நூற் றைப்பெற வவாவுவன், நூற் றைப் பெற்றனனாயினும்  
அவ்வள வோடமையாத அளவின்றி மேலும்  
மேலுஞ்செல்லு மவன் பேரவாவுக் கெல்லையு முளதாமோ?  
அவன் அப்பொருளை யீட்ட லானுங் காத்தலானும்  
அஃதழிதலானும் மிக்கதயருறுவன், அது குறைபடுமோ!

கெடுமோ! கொடுக்கோன்மன்னர் அழுகுநீர்

பொருட்பால்

காறுடைய பகைவர் உறவினர் கள்வரென் றிவர்முதலாயி  
னோ ராற் கவரப்படுமோ! அமுனீரா னழிவெய்  
கிமோவென்று நினைந்து நினைந் தெஞ்ஞான்று மச்சமுந்  
தாயா முறையுறுவன். வெள்ளக்கணக்காய்ப் பொருளை  
யீட்டினனெனும் அப்பொருளின எள்ளத்தனையேனும்  
செலவுசெய்தற் கவன் மனமுடன்படாது. எத்துணைப்  
பெரும்பொருளை யீட்டிவாச தனனாயினும், அஃ

தெத்துணைப் பெருந்துயரை யூட்டி ற்றாயினும், அத்  
 துயரத்தை மேற் சகிக்கலாற்றானே யாயினும்,  
 அப்பொழுதேனும் அதன் மாட்டு வெறுக்கையிலனாய்  
 மேலும்மேலும் வெறுக்கவேண்டி எல்லாப்  
 பொருட்பற்றினு மமிழந்திப் பித்தன்போலாய் வாழ்நாண்  
 முழுவதையும் வீணிற்கழிப்பன். ஐயையோ! அவன்  
 மனம் அளவின்மேற்படப் பொருட்பற் றெய்துகூறப்போலக்  
 கட வுட்பற் றெய்திற்றிலதே! எய்திற்றாயி னவ  
 னுய்ந்துவிட நிண் னாமா மன்றோ! நல்லதன் நலனையுந்  
 தீயதன் தீசையு முய்க் துணரவல்ல மேலாய  
 மக்கட்பிறப்பினனாய்ப் பிறந்துள்ளேனெயனி னும்  
 அவன்மனத்து நல்லறிவெய்திற்றிலதே! அஃதெய்தப்  
 பெற்றுள்ளாயின், மக்கட் கின்றியமையாச் சிறப்பிற்றுப்  
 பொரு ளென வதனை யீட்டுவானாய்ப், பொருளெய்துதற்கு  
 மழிதற்கு மூழே முன் னைக் காரணமென வுட்கொண்  
 டகிற் பேரவாவுந் துன்பமு மிலனாய், இம்மை  
 மறுமைக்குரிய புருடார்த்தங்கள் மூன்றனுள் நடுவின்கண்  
 வைத் தெண்ணப்பநிம் நிலையாத வப் பொருள்  
 நிலையினபொழுதே அதனா னெய்தற்பாலவாய அறனு  
 மின்பமு மென்னு மிருதலையை மெய்தும் நெறிக்கட்  
 செல்வன்.

ஒருவற்குப் பொருள் நல்லதேயாயினும்  
 பொருளாசை கேட்டை விளைப்பதொன்றெனவே,  
 பிறப்பொருளாசை அதனி னும் மிக்ககேட்டை

வினேப்பதொன் றென்பது சொல்லவும்  
வேண்டாததாயிற்று. இப்பூவுலகின்கண் ஒருவன் எல்லாப்  
பழி

பாவங்களையும் எய்துதற் கேதுவாயுள்ளது  
பிறர்பொருளா சையே. ஒருவன் கேடெய் ததற்  
கேதுவாவனவற்றுள் அதற் கொப்பதேனும் மிக்கதேனும்  
பிறிதொன்றில்லை. பிறர்பொரு ளாசை ஒருவற்கு  
நடுவுநிலைமையைச் சிதைக்கும்; சிதைக் க,  
அப்பிறர்பொருளைக் கவரும்விருப் புளதாக்கும்; உளதாக,  
அப் நக்குரவு னாகி

பிறரோடு பகையுண்டாகும்; உண்டாக, வெகுளிமுதலிய  
தீய குணங்க டோன்றுப்; தோன்றப், பொய் கொலை  
களவுமுதலிய பாவங்களெல்லாம் வினையும்; வினைய,  
அப்பாவங்கள் அவனை எஞ்ஞான்றும் விட்டுநீங்காத  
துன்பக்கடலுள் அமிழ்த்திவிடும். பிறர்பொருளாசை  
யுடையவன்றா னெய்திதின்ற பொருளா னொருஞான்றுஞ்  
சிறப் பெய்தப்பெறான்.

ஒருவற்குப் பொருட்செல்வம் இம்மை  
மறுமையின்பத்துக் கேதுவாமேயன்றி, அப்பொருளை  
யீட்டன் முதலியவற்றானெய் தும் துன்பத்தையு ம்  
அத்துன்பமாகிய வரம்பையுடைய நிலை யாத  
வின்பத்தையும் மேலும் மேலும் துகர்ந்தெய்த்தலான்,  
அச்சிற்றின்பத்தை விழைதலும் வெறுத்தலுமின்றிக்



கடவுள் வழிபாடு சித்திக்கப்பெற்று, நிலையுடைத்தாய  
 வீட்டின்பத்தை யெய்துதற்கு மேதுவாகும் .  
 அற்றுகலினன்றே ஒருவற்குப் பொருட்செல்வஞ்  
 செல்வமன்று, அப்பொருட்கட் செல்லும் ஆசையற்ற  
 சிந்தையி னிறைவே செல்வமாமென் றறிந்தோர் கூறுவா  
 ராயினர்

## 1111 அதி. நீல்குரவு.

நீல்குரவாவது துகரப்படுவன யாவும்பலாமை. நீல்குர  
 வேன்று சொல்லப்படுவதோ ரொப்பற்ற பாவி ஒருவனுழை  
 வருங்காற், பிறர்க் கீபாமைபான் மறுமையின்பமும் தான்  
 றவ் வாமைபான் இம்மையின்பமும் இல்லையாக  
 வருமாகலின், அவனுக்கு அவ்வறுமைபோல இன்னொத்து  
 பிறிதொன்றில்லை. அஃதவ னழகைக் கெடுக்கும், உடம்பை  
 வாட்டும், சோம்பலை யுளதாக்கும், உலோபகுணத்தை  
 மிகவிளைக்கும், இல்லாட்டுங் கணவற்கும் பலகலகங்  
 கணிகழ்தற் கேதுவாமாகலின் இல்  
 வாழ்க்கையைக் கெடுக்கும், -மானமின்மை பேராசை பொய்  
 முதலாயவற்றை யுளவாக்கும், முன்னிநந்த களிப்பை யிலதாக்க  
 கும், அஃதவற்குப் பற்பல துயரங்களும் தீராக்கவலைகளுந்  
 தோன்றற் கிடமாயதோ ராகாமாம்.

ஒருவன் நல்குவெய்தினனாயின் அதன்பின்னர் அவனை அவனில்லாளுர் மதியான், மக்களும் வெறுப்பர், அவன் தன் றந்தையானேயன்றி ஈன்ற தாயானும் பிறனைக் கருதுமாறு போ

லக்கருதி நோக்கப்படுவன், கொள்வதின் றுதலையன்றி கடுகி பிப் பதுண்டாதலு முடையையின் அது நோக்கிச் சுற்றத்தார் யாவரும் அவனைத் துறப்பர்.

நட்டார் முதலாயி னோ நங் கைவிடுவர். செல்வமுளதாயகாலத்துச் சூழ்ந்திருந்த உறவினர் முதலாயினோர் அஃதொழிந்து வறுமைவந் துற்றகாலத்து ஒருவனை விட்டுநீங்குதல், ஆலிற் பழம் பழுத்தகாலத்துச் சூழ்ந்திருந்த காக்கைமுதலாய பறவைகள் அஃதொழிந்த காலத்து அதனை விட்டு நீங்குந் தன்மைக் கொப்பாகும். நல்குவெய்தினான் உயி ருடையனையாயினும் நடைப்பிணமென்றே யாவரானுமெண்ணி அவமதிக்கப்படுவன்.

நல்குவென்னும் பெரும்பகை தம்மைவந் தடுத்ததாயின், இரவாமைக்குண முடையாரும் இரப்பத் துணிவர் இரந் தார்க்குக் கரவாமைக்குண முடையாருந் கரப்பத் துணிவர், இழிதொழில்களையும் இனிவந்த சொற்களையும் இலராய உயர் குடிப் பிறந்தாரும் இழிந்த குலத்தார்கண்ணு மிர க்கச்சென்று எமக்கீதுமென்

நிளிவந்த சொற்களைக் கூறத் துணிவர். பல நூல்களையுங்  
 கற்றுவல்லவராயுள்ளவர்தாமும் பொருளில்வழிப்  
 பகைவரையுஞ் சென்று பணிந்து நிற்பர் .  
 அக்கற்றுவல்லவர் வறியராயவழி மெய்நூற்பொருளைப்  
 பிறர்க்குப் போதிக்காராயினும் அவர்சொல்லைக் கேட்பிற்  
 கண்ணோட்டத் காற் பொரு ளீதல்வேண்டுமென் றஞ்சி  
 யாவருங் கேளாதொழிவர். அவர் சொற்பயனிற்  
 சொல்லாய்முடிதலின் அவர்கல் விய மவர்க்குப்  
 பயன்படாததாகும்.

வறுமையென்னுங் கொடியுடைய வந்தவழிபே வழிவி  
 னுய்க் கடுகிவரும் பசிப்பிணியெனும் மிகப்பெருங்கொடிய  
 பாவி, அவன் குடிப்பிறப்பு மூலமையும் மானமு மெழிலும்  
 நாணமும் விழுப்பமுங் கல்லியு மறிவு மின்பமு மூக்கமுந்  
 தானமுந் தவமுமென்னு மிவற்றைச் சீதைத்து, அவற்குக்

### நல்கூரவு

நான்கு

கந்தையை யுடுத்தி, வெயிலென்று வெறூதும்  
 மழையென்று மறைபாதும் புயலென்று தரியாதும்  
 விரையத்தெடாநுமாறு வலிந்தீர்த்துச்சென்று கண்டகண்ட  
 வில்லங்களெங்கும் புறங் கடைவாயிற்க ணி றுவிப், பு  
 ன்மைமொழிகூறி யிரக்குந்தொழி லிற் புதுத்தி அவனை  
 அலைத்துவிடும். அவன் பசிப்பிணியைச் சகிக்கமாட்டாதவ  
 னைப், இரத்தற் கேற்புடையார் இவர் ஏற்

புடையரல்லாதார் இவரென நோக்காது யாவரிடத்துஞ்  
சென்று இரந்துநிற்பன். இங்ஙனம் நெருநன் மிகவநந்தித்  
தன்வயிறு நிறைத்தானொருவன் சிறிதுபொழுதுறங்கி  
விழித்தவுடன் இன்றி நந்து “நெருநற்றுங் கொன்றதுபோன்  
றெனக் கின்னாத வற்றைச் செய்த நல்குரவு இன்றும்  
என்பால் வாக்கடவதோ!” வந்தால் இனி யாது செய்வேன்!  
மந்திரமருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து  
உறங்கலுமாம் நிரப்பு வந்துழி யாதொன்றானும்  
உறக்கமில்லையே” யென்று பசிக்கொடுமையு மிரத்தலின்  
வருத்தமு நோக்கி யிரங்காது வேறென்செய்வன்?

தன்னாயகன் பொருள்வநவாய் மிக்குடையவனாயும்  
அளவிறந்த செல்வமுடையவனாயு முள்ளவழியும்  
மிக்கவன்புடைய தனதொருகுழுவிக் கேற்பனவற்றை  
யெண்ணிப வெண்ணியவாறளித் தோம்பி யழாவண்ணம்  
பாதுகாத்தல் ஈன்ற தாய்க் கரியதேயாகப், பலகுழவிகளைப்  
பெற்றதாய் மிகக்கொடிய மடியாற் பிணிபட்டு  
மெய்வாட்டமுற்றவளாயவழிப், பாலு முணவும்  
யாண்டுப்பெற்றக் குழவிகளையெல்லாம் அளித்தோம்பி  
யழாவண்ணம் பாதுகாப்பவளாவன்? “அட்டற்குரியவங்கிபடர்ந்  
திருந்துள்ள வடுப்பின்கணிதுபொழுதுகளான் பூய நெடுநாட்  
டொட்டுணவின்மையாற் கொடிய பசினோய்மிக வருத்துகை  
யினாலே கண்டீர்ந்த பொல்லாமுலைபைச்

சுவைக்குந்தோறுஞ்

சுவைக்குந்தோறும் பால்காணமற் குழவி தாய்முக நோக்கி  
மனைவி யென்முகநோக்கியானு முன்முக நோக்கி வந்தனன்  
குமண" வென்று கூறி யிரந்தனைப்போன்று, இரத்தற் கேற்  
புடையா நொருவனைத் தேடிச்சென் றவன் புறங்கடை வாயிற்  
கணின் நிரந்தேனு மக்குழவிக்கீ போம்பா தவனாய்கன் வே  
தென்செய்வன்?

22

நாயி

பொருட்பால்

நக்கூர்தானொ ஈ வன் உரையாமைமுன் னுணரும்  
ஒண்மை யுடையாராய் மாற்றா தீவாரைக் காணின்,  
அவர்மாட் டிரந் தார்க்கு இரவான்வந மிழிவின்மையின்  
இரக்கக்க வன், இர தாய் ஒருபோது அவர்  
சுகற்குறைகாட்டுவராயின் ா பழி துவெள்ளறுவைக்கண்  
பாசுபால் அவர்கட் கடிதுசேறலின் அவர்க்குப்  
பழியாவதல்லது ஏற்பிலார்மாட் டிரவன்மையிற் றன்பழி  
யாகாது. சுவார துணர்வுடைமையான் ஒருவன் இரந்த பொ  
நள்கள், அவர்கட் காலமு மிடனு மறிந்து சேறலும் அவர்  
குறிப்பறிதலும் அவரைத் தன்வயத்த ராக்கலும் அவர்  
மனம் நெகிழ்வன நாடிச் சொல்லலும் முதலியவற்றான்  
எய்துந் துன்  
பழும் மறுக்கழி எய்துந் துன்பமு  
இரத்தலும் இன்பத்தின்பாடதாம்.

முறால் வருமாயின் அவற்

இரந்து குறையுறுவான்

தன் மனத்தைக் குறிப்பா னறிந்து தானுற்றவதனைத்  
தீர்ப் பாரைப் பெறின், அவர் தன்முக நோக்கும்வகை  
தானும் அவர் முகநோக்கி அவ்வெல்லைக்க ணிற்க  
வமையும், அவ்வெல்லை யைக் கடந்து சொல்லுபாயின்  
இருவர்க்குஞ் சிறுமையாம். சொல்லுதன்மாட்டாது முன்  
னிற்றன் மாத்திரத்தான் இரப்பார் உயிரோம்பற்பொருட்டு  
அதனைமேற்கொண்டு போதுகின்றது, அவர்க்கு உள்ளது  
கரவாது கொடுப்பார்க்கி ல் உலகத் துளராய தன்மையானே,  
பிறிதொன்றானன்று. மானந் தீரா விரவு இர வாமையோ  
டொத்தலின் அதனானும் வீடெய்தற் பயத்தகாய உடம்  
மோம்பப்படும். வறுமையுற் றிரப்பா ருளராயினன்றே  
அவரையொழிந்தார் அவர்க்கீந்து புகழும் புண்ணியமு  
மெய்தி வர், அவரிடராயின் ஞாலத்துள் ளார்  
செய்வுவரவுகள் உயிரில் லாத மரப்பாவை இயந்திரக்  
கயிற்றாற் சென்றுவந்தாற்போலும்.

தமக்குள்ளது கரவாது இவர் வரப்பெற்றேமென்று  
உண்மகிழ்ந்து கொடுக்குங் கண்போலச்  
சிறந்தார்மாட்டும். இவ்வாது வல்லதோர் முயற்சியான்  
உயிரோம்பலே ஒருவற்கு ளல்லது. வறுமையான் வருந்  
துன்பத்தை முயன்று நீக்கக்கடவேமென்று கருதாது

இரந்து நீக்கக்கடவேமென்று கருதி அதனைச் செய்தல்,  
 நெறியாய முயற்சி நிற்க நெறியல்லாத இரவாற் நீர்க்கத்  
 கருது மறிவின்மையா மாகவின் அஃ தோரது

செய்துநிற் நல்குரவு

நளக

கும் முருட்டுத் தன்மையேயாம். மெய்வருத்த நோக்கி  
 வேறு தொழில்செய்தற் கஞ்சி இரத்தலைத்தானே  
 யோர் தொழிலாகக் கொண் டொழு துவார், செல்வந்  
 கடைநோக்கிச் சேறல ானும், அவரைக்  
 காணுந்துணையுந் தாமதித்தலானும், கண்டவழி நாண  
 லானும், அவர் முகத்தைப் பார்த் த நனை நோக் துதலானும்,  
 இன் முகத்தா னஃ துளதெனக் கண்டுழி யிரத்தலானும்,  
 உடன் பட்டவழி இல்லைப்பார்த்து நின்றலானும், அவர்  
 கொடுத்தது வாங்கலானும், அது கொடுவந்து நுகர்வன  
 கூட்டலானும் அல் லது ம றத்து ழி யதனானும்,  
 இவைபோல்வன பிறவானு மெய் துந் துன்பத்தை  
 நோக்கிற்றிலர். வறுமைத் துபாத்தை முகத்தி னூட்டிப்,  
 பற்களையெல்லார் தெரி பக் காட்டி, இளிவந்த சொற்களை  
 யெல்லாஞ் சொல்லி யதனுண்மைபை நாட்டி, ஆண்மை  
 முதலிய குணங்களை யகலவோட்டி, மான வரணை  
 வீட்டித், துணைக்காரங்களை விரித்து நீட்டி, இல்லங்க  
 ளொவ்வொன்றனை யும் நாடிச்சென் றிரத்தலைந்து திரிதல,  
 இம்மை ம றுமைக்கட்

உராத்துன்பத்தையும் இழிவையுந்கருதி இழி ர்த்ததொழி லக  
 ளெல் லாவற்றுள்ளும் இழி ர்த்த தொழி லேயாம். செ

வர்பாற் சென்று, வரியனாயினேன் பொருடருதியென்  
 றிரக்கும் மாற்றம், ஒருவற் குரிய தானத்தைத்  
 துடைத்துத் தருமத்தை வேர்பறித்து மானத்தை  
 யீர்ந்துதள்ளலான மக்களை மரமாக்கி யரிவதோர் கூரிய  
 வாளாம்.

இவ்வறுமைபென்னுங் கடலை இதனை  
 கடத்துமென்று கருதி ஒருவனேறிய இரவென்னுஞ்சேமமற்  
 ருதோணி, அதன்க ணேடுங்கால், நிலமறி யாது  
 செலுத்தியவழிக் கரத்தலென்னும் வன்னிலத்தோடு  
 தாக்குமாயிற் பிளந்து போ மாகலின் அதன்க ணேறற்க.  
 நெறியான் முயற்சி கொடுவந்து தந்தது தெளி ர்த  
 நீர்போலும் அபிபுற்கையேயாயினும் அ தனை யு  
 ண்டற்குமேல் இனிய தில்லையாகலின் இபலுர்கிறத்தான்  
 முயற்சியெய் தெய் தியதின் மனந்திருத்திப்பட்டிண்டுண்  
 வாழ்க.

தண்ணீர் பெறுது தாகத்தா னிறக்குவிலைமைத்தாபுதோர்  
 ஆவினைக்கண்டு, ஆகாத் தோம்பல் போற மாகலின் அவ்வறு  
 நேர்க்கிப், பொருள் கொடுத்திடுக்கொள்ளவேண்டாத எண்மைத்

1162

## பொருட்பால்

தாயதேனும், இதற்குத் தண்ணீர் தால்வேண்டுமென்று  
 அத் தண்ணீரையே இரந்து சொல்லுங்காலும்,



அவ்விரவுபோல ஒருவன் நாவிற்கு இளிவந்தது பிறிதில்  
 லையாசலின் அறனும் முயன்றுசெய்வதல்லது இரந்த  
 செய்தனாகாது. இரக்குசுவென ஆண்டுக்கூறி  
 இரவற்குவென ஈண்டுக் கூறியது ப. லைவாப்பிற வெனின்,  
 அற்றன்று. என்னை? ஆண்டுக் கூறியது வீடுபேற்றி  
 னிமித்தம் இரந்தாயினும் உயிரோப்புர வென உயிரோப்  
 புதற் சிறப்புக் கூறியவெழுந்த தாகளானும்  
 ஈண்டுக்கூறியது நெறியாய முயற்சிறிற் க நெறியல்லாத  
 இரவாற் றீர்க்கக் கருதற்க வென இரவினிழிவு  
 கூறியவெழுந்த தாகளானு மென் க. ஆகவே யா வருட்  
 நஞ்சுவெய்தியவழியும் இயன்றம ட்டும் இடையறா  
 முயற்சியான் மெய்வருத்த நோக்காது ஏற்ற தொழிலைச்  
 செய்து பொருளை யீட்டித் தாமுப்துகர்ந் தறமுஞ்  
 செய்தல்வேண்டும்.

### ௩௪. அதி. பொருள்செயல்வகை

இவ்வுகைத்து மார்த ரொவ்வொருவருந் தத்தமக்  
 கின்றி யமையாது வேண்டாடா எனவாய உண்டியு முடையு  
 முறையு னும் மருந்தும் முதலாயவற்றைத் தார்தாமே  
 தத்தமக்குப் பிற ருதவியின்றி வேண்டியவேண்டியாந்  
 கமைத்துக்கொள்ளும் ஆற்ற ஓடையரல் ளர். அவர்தாம்  
 ஒவ்வொரு வரும் ஒவ்வொ ரற் ருர் பொ ருளீட்டி

அவ்வவ்வாற்றாற் றமக்கும் பிறர்க்கும் பயன் படுவாராய்  
 எல்லோரும் தத்தம க்கு வேண்டியவற்றை யெய்தா  
 நின்றுனர். அரசனு மவனைச்சேர்ந் தொழுகுவோரும்  
 காவலைச் செய்தலாற்றமக்கும் பிறர்க்கும் பயன்படுவாராய்த்  
 தமக்குவேண் டியவற்றை அப்பிறர்பாற் பெறுகின்  
 றனர். உழவுத் தொழில்செய்வார்  
 உணவுப்பொருள்களையும்நெசவுத்தொழில்செ  
 ய்வார் உடைகளையும் சிற்பம் முதலாய தொழில்செய்வார் உறை  
 யும்முதலாயவற்றையும் உளவாக்கலானும், மருத்துவர் மருந்து  
 கொடுக்கப் பிணியைத் தீர்த்தலானும், சங்கீதப்பிப்போர்

## பொருள்செயல்வகை

பின்னும்

தொழில் செய்வார்க்கு அவ்வக்கல்வியைக் கற்பித்தன்  
 முதலிய வாற்றானும், வணிகர் உணவுப்பொருண்முதலாயின  
 மிகுந்தளித்த திற்கொண்டு குறைந்தவிடத்திற் கொடுத்த  
 ஊதியம் பெறலானும் அவர்யாவருந்தமக்கும்  
 பிறர்க்கும்பயன்படுவாராயினர். இங்ஙனமே ஏனைத்தொழில்  
 செய்வாரு மொருவர்க் கொருவர் பயன் படுவாராயினர்.  
 மாந்தர் பொருள்செயல்வகை தொழில் செய்த ளாற்றானே  
 யமையும். தொழில்செய்வா ரிலகையாயின் இந்நில வுலகங்

காடாய்க் கிடக்கும். அதிவிசித்திரமான மாடமாளிகை  
களுங் கூடகோபுரங்களுங் கோட்டைகளும் நெருங்கி  
விளங் கும் பற்பன்னூராயிரம் நகரங்களும், நறுநாற்றப்  
பன்னிற மலர் களுங் காய்களுங் கனிகளும் நிறைந்த மச  
ங்களுஞ் செடி களுங் கொடிகளும் நெருங்கிவிள ன்கும்  
பொழில் களும், நெற்பயிர்முத லாயின செழித்தோங்கி  
வள ரும் வயல்களும், இவைபோல்வன பிறவும், மக்கடர்  
தொழின்முயற்சியாற்றாணே இவ்வுலகத்தின் கட்  
காணப்படாநின்றன. எண்ணிறந்த மாந்தர் காலத்துக்குக்  
காலம் இவ்வுலகின் மேற்பாப்பைக் காணப்படு  
மிந்நிலையிற் சீர்ப்படுத்தப் பல்லாயிரம் வருடங்கள்  
சென்றன.

கடவி கற்பிக்குந்தொழில் கற்பிப்பார்தாடக்கும்  
கற்பார்க்கும், இம்மைமறுமைப் பயனைமாத்திரந் தரும்  
ஏனைத்தொழில்கள் போலாது கடவுள்வழிபாடு செய்து  
வீடுபெற்றையு மெய்துதற் கேதுவாயுள் தாகலானும்,

பழிபாவங்கட் கேதுவாகாததொன் ரூகலானும்  
 மற்றெல்லாத் தொழிலினுஞ் சிறந்ததாயுள்ளது.  
 கற்பார்க்கேயன்றிக் கற்பிப்பார்க்கும் அறிவு குறைபாது  
 மிக்கு வளரு மாகலானும், ஒருவிடக்கிற் பலவிளக்கும்  
 அப்பலவிளக்கிற் பற்பலவிளக்கும் ஏற்றப்படுமாறுபோல ஒரு  
 நவற்குக்கற்பித்த கல்வி அவ்வொருவரார் பலருக்கும்  
 அப்பலருள் ஒவ்வொருவ ரார் பற்பலருக்குங்  
 கற்பிக்கப்பட்டுக் கற்பிக்கப்படுவார் எண்ணில்லாதவர்க்குப்  
 பயன்படுமாகலானும், உடம்போ டழிவெய்தும்  
 உணவுமுதலாயின ஈட்டு மேனைத்தொழில்போலாது அஃ  
 துயிரோடுஞ் சென்று பயன்கொடுத்தற் கேதுவாகுந்தொழி  
 லாகலானும், ஏனைத் தொழில்போன்று மிக்கமேய்வருத்தம்.  
 வேண்டிற்றில்தொன் ரூகலானும், ஆழிவதி ளாவது ரூகலானும்

ள்ளச்

பொருட்பால்

துங் கூடிய மொத்தம்வரும் ஏனைத்தொழில்போலாது அஃதழி  
 வெய்தும் முதற்பொரு ளப்போதைக்கின்றிப் பயன்ற நுவதொன்  
 ரூகலானும், இவைபோல்வனபிற வேதுக்களானும் அறத்தொ  
 ழில்களுட் சிறந்தது அதுவேயாம்.

கொடுங்கோன் மன்னரொடு போர்புரிந் தவர் நாட்டைக்  
கைப்பற்றல் குடிக ளிறுக்குமிறை முதலாயவற்றாற் செங்கோன்  
மன்னரு மவரைச்சேர்ந் தொழுகுவோரும் பொருளீட்டுவர்.  
பாலுந் தயிரும் மோரும் நெய்யும் எருவும்முதலாயின தநதற்  
குரிய ஆன்காத்தலென்னுந் தொழில் சிறந்ததோர் புண்ணியத்  
தொழிலாம். உயிர்கட் குலகு. முடம்புமென்னு மிரண்டன்  
பயப்பாடு முழுதற் றொழிலின்கட் டங்கிற்று.

நென்முதலாய உணவுக்குரிய பொருள்களையும், பஞ்சு  
 முதலாய உடைக்குரிய பொருள்களையும், மாம்முதலாய உறை  
 யுக்குரிய பொருள்களையும், வித்துவோர்முதலாய மருந்துக்  
 குரிய பொருள்களையும், இவைபோல்வன பிறபொருள்களையும்  
 உளவாக்குந் தொழிலே உழவுத்தொழி னெனப்படும். மாந்தர்  
 உணவுமுதலாயவற்றைப்பெற்றுடம்பைப் பாதுகாத்தலா னுல  
 கத் துளராயினர். உழுதற் றொழி னா னுலகம் உணவுமுதலாய  
 வற்றை அம்மாந்தர்க் குதவும். மக்கட் பிறப்பினராய மாந்தரும்  
 ஏனைப்பிறவிகளாய விலங்குமுதலாயினவும் உயிரோடிருத்தற்  
 கின்றியமையாத நென்முதலாயவற்றை யுளவாக்கும் உழுதற்  
 றொழில் செய்வார், அதனைச் செய்யமாட்டாது பிறதொழில்  
 கண்மேற்செல்வார் யாவரையும் மற்றைச் சராசரங்களையுந்  
 தாங்குதலால், உலகத் துயிர்களாகிய தேர்க்கு அச்சாணிபோல்  
 வர். உழுதலான்வரும் மெய்வருத்த நோக்கிப்பிறதொழில்களைச்  
 செய்து பொருளெய்திவழியும் உணவின்பொருட்டு உழுவார்  
 கட் செல்லவேண்டுதலின் உலகத்தை நடைபெறச் செய்வார்  
 அல்லுமுதற் றொழில் செய்வாரே. பிறரைச்சேவியாது உழுதலைச்  
 செய்து தாமுமுண்டு பிறர்க்குக் கொடுக்கும் உழவரே தமக்  
 குரியாய் வாழ்வார்; மற்றைப் பிறரைச் சேவித்து அவர் கில்  
 கொடுப்பப் பெற்றதற் தம்முடிக் கொடுப்பற்கு அப்பிறர்க்கின் கொடு

பொருள்செயல்வகை

வார் கமசுரூரியராய் வாழுமாறில்லை. மன்னரோயெனினும்  
 மற் றெவரோயெனினும் தமக்கின்றியமையாத  
 துணவென்னு மிவ் வண்மையைச் கடைப்பிடி த்துத்  
 தம்மா வியன்றளவு சிறிது பொழுதேனும் நாடோறும்  
 உழுதற்றொழிலையுஞ் செய் கல் வேண்டும். அங்ஙனஞ்  
 செய்வாரேற் பசிரோய் உலகத்து மிக்கு வநத்துமா றில்லை.

நென்முதலாயவற்றை விளைவிப்போர் நிலத்தினை யு  
 முது இறுகிக்கிடந்த மண் நெகிழ்ந்து புழுதியாம்வண்ணம்  
 காயவிடு தலும், பயிர்கள் பணைத்து விளைவைத்  
 தரும்பொருட்டு எருப் பெய்தலும், அப்பயிர்களை  
 அவற்றொடு தாமே முளைத்த புன் முதலாயின  
 வொருவண்ணம் களைகட்டலும், வேண்டியவள வுக்கு  
 மிகாமலுங் குறையாமலும் நீர்கால்யாததலும், பட்டி  
 முதலியவற்றான் அழிவெய்தாமற் காத்தலுமென்  
 றிவ்வைந் தனையும் வழுவாமற் செய்தல்வேண்டும்.  
 இங்ஙனமே முயன்று வைத்துச் செய்பவர்க்கு நிலமகள்  
 துகரப்படுவன யாவற்றை யும் உவந்து நல்குவள்.  
 அங்ஙனம் நல்குதல் கண்டுவைத்தும் அ துசெய்யாது  
 பிறரைச் சேவிப்போரையும் யாசிப்போரையுங் கான்ப  
 னோல், அவர் மக் கட்பிறப்பின ரல்லரென்றும் பேதைமை  
 யுடையரென்றும் முருட்டுத்தன்மை யுடையரென்றும்  
 நகுவள்.

மாந்தர்வே ண்டிய வேண்டியாங்கெப்தற்பாலனவற்றை

இலகுவினெய்துதற்கு வா னிகமேதுவாகும்.வாணிகமாவது  
உள்ளூர் க்கண அல்லது பிறவூர்க்கணுள்ளார் பிறர்க்கு  
வேண்டியதொர் பொருளைக்கொடுத்து அதன் விலையையும்  
இலாபத்தையும் பணமாகவேனும் வேறுபொருளாகவே  
னும் பெற்றுப்பண்டமாற்றஞ்

செய்யும்தொழி லேயாம்.பணமாவது

அரசினர்பண்டமாற்றத்தை இலகுப்படுத்தும்பொருட்டுப்  
பொன்முதலாய வுலோகங்களான், அவற்றின் விலையுங்  
குறித்துண்டாகிய நாணகங்களே.

அளவின் மிக்குறுதன் முதலாயவற்றான் ஒருவர்க்கு அல்லதோ  
ருவர்க்கு வேண்டாதபொருள் அளவிற குறைதன் முதலாய  
வற்றான் மற்றொருவர்க்கு அல்லது மற்றோருவர்க்கு  
வேண்டப்படுமாகலானும், தனித்தனியே

ஒவ்வொருவரும் தத் திளகை

பொருட்பால்

தமக்கு வேண்டாதவற்றை வேண்டியவர்க்குக்  
கொடுத்து அவர் வேண்டாதனவும் தாம் வேண்டியனவுமா  
யுள்ளவற்றை அவரிடத்துப் பெறுதல் இலகுவாகா  
தாகலானும் அப்பண்டமாற்றஞ் செய்தற்குக் குறித்தசிலர்  
வேண்டப்பட்டு வாணிக முளகாயிற்று. வாணிகஞ்செய்வா  
ரில ரேயாயின் ஒவ்வொருவரும் தத்தமக்கு வேண்டிய  
பொருள்களையெல்லாம் காந்தாமே வேண்டியவளவி  
னமைத்துக்கோடலும், தத்தந்தேயத்து விளையாதனவும்



பிறதேயத் து விளைவனவுமா யுள்ளவ ற் றைத் தாந தாந  
 தனித்தனியே சென்று பெற்றுக்கோடலும் பெ றும் பிர  
 யாசமேயாம். சீர்த்திருத்தம வி ருத்தியாதற்கும்  
 இறப்பப்பொரு ளீட்டற்கும் ஒருசாதியாரொடு மற்றொ  
 ருசாதியார் அள வ னாவி ம்கிழ்தற்கும் இவை போல்வன  
 பிறநன்மைகளை யெய்துதற்கும் வாணிகமேதுவாம். அறியா  
 மை ஒருவரையொருவர் நம்பாமை ஒருவரோடொருவர்  
 நட்புச்செய்யாமை வஞ்சகம் பொறுமை பொய் சுவரயங்  
 கருதன்முதலாய குற்றங்கள் வாணிக ள் செய் வார்மாட்  
 டெள்ளள வேனு மிருத்தலாகாது; இருப்பின் அவ  
 ரொற்றுமை கெடும்; கெட, அவர்செய்யும்வாணிகம  
 விருத்தி யாகாது, ஏற்றவளவிற் கொள்வது மிகையுங்  
 ற்கொடுப்பது குறையு மாகாமலும், விற்பாரெண்மை கண்டுழி  
 மிக்கவூ சியங் கருதிப் பண்டவிலையைக் குறையாமலும்,  
 நீதிவழி யொப்ப நாடுதலாற் பிறர்பொருளையுந் தம்பொ  
 ருளைப்போ ள்ப பேணிச் செய்யின் அவ்வாணிகம் நன்றாய  
 வாணிகமாம். விசுவாசகாதம் முதலாய குற்றங்களோடு  
 கூடிய வாணிகம் சிலநாட் கிளர்வது போற் றோன்றிப்  
 பின்ன ரதுவுங்கெட் டிட்டியொ றாருளையும் முதலையுங்  
 கெடுத்துப் பழிபாவங்களையே அவ்வாணிகர்க்கு  
 நட்டிவிடும்.

கோடைக்க ண் வெயில் வெப்பத்தானும் மாரிக்கூட்  
 பனி மழைக்குளிசானும் வ ருந்தாழைப்பொருட்டு  
 வேண்டப்படுவன

வாழ் உடைய முறையுளுமென்னு மிரண்டனையும், உணவட்  
டன் முதலாயவற்றுக் குபயோகமாக முபகரணங்களையும்.

இவைபோல்வன பிறவற்றையும் உளவாக்கும் நெசவுமுதலாய  
தொழில்களும், ஆராய்விற்படும் பொன் வெள்ளி இரும்பு

பொருள் செயல்வலை 5

நாள்

முதலியவற்றை யகழ்ந் செறித்தல்,  
அவற்றை யாபாணம் முதலி யனவாக வமைத்தல், கடவி  
ற்படும் முத்து முதலாயவற்றைச் சூளித்தெறித்தன் முகலிப  
தொழில்க ளும். இவைபோல்வன பிறதொழில்க ளும்  
மாந்தர்க்கின்றியலம்பா கனவும் அவர் செயற் பாலனவுமாம்.  
இத்தொழில்களைச் செய்த. ளன் மக்கட் குபயோ  
கப்படாதனபோன்று காணப் பட்ட  
பொருள்களெல்லாம் அவர்க்கு மிகப்பயன்படுவன வாகின்ற  
ன. கையானன்றி அஃ தாக்கிய கருவிகளின் றுணையானுந்  
தொழில்களெல்லாம் செய் யப்படக் கிடத்தலின்,  
அவ்வத்தொழிற்கு வேண்டிய கரு விகளை ஆக்கும்  
பெற்றியையும் உபயோகிக்கும் பெற்றியையும் அறி  
தவர்வாய்க் கேட்டுப் பயின்று கோடலும், அவற்றை  
யாக்கிக் கோடலும், அவ்வத்தொழில்களை மேன்மேலு  
மிலகுவாக்கும் பொருட்டு னூதனமான கருவிகளை  
மதிநுட்பத்தா னராயந் தறிந்  
தாக்கிக்கோடலும் தொழில்செய்வார்க்கின் றி பமையாதன

யாவருந் தத்தமக் கேற்றதென்று கற்றுக்கொண்ட  
 தொழிலை விரும்பிச்செய்தல்வேண்டும்.  
 விரும்பிச்செய்யாத தொழில் தாங்கற்கரிய  
 சமையாய்க்தோன்றி ஆல்லும்பகலும் மனத் துயரத்தை  
 யுண்டாக்கிக் காலத்தை நீட்டித்துக் காட்டிப் பின்னர்  
 அத்தொழில் கடைபோகாவண்ணஞ்செய்தவனை இடர்க்  
 கடலு ளமிழ்த்திவிடும். மடியின் றி யூக்கித்துத்  
 தன்கருமத் தைச் செய்வான், பல்வகைச் செய்வமும் புகழு  
 மெய்துதலாற் றன்னையெயன்றித் தான்பிறந்த குடியினையு  
 முயர்ச்செய்வன். போர்க்களத்திற் சென்று பொருவார்  
 பலரேயெனினும் போர் தாங்கல் ஆண்டுள்ள வன்கண்ணர்  
 சிலர்பாலதேயாமாறுபோல, ஓர்குடிப்பிறந்தார்  
 பலரேயெனினும் குடிதாங்கல், “கருமஞ் செய்தற்கியான்  
 கையொழியே” எனென்னும் ஆள்வினையுடைய  
 சிலர்பாலதேயாம். “இக்குடியினுள்ளார் யாவரு  
 மின்பமுறக் கருமஞ்செய்து வெயின் மழை  
 பனிமுதலியவற்றான் மெய்வருந்  
 திக் துன்பமுறுவேன் யானே” வென்றமடிசெய்வான், தானுந்  
 கெட்டுப் பிறந்தகுடியையுந் கெடுப்பன் “ஆலின் வீழ்க டாங்கு

டோன்றற்கிடையு மாத்தைத் தாங்கி யாங்கு நங்குடிபயத்  
 தாங்குவாநா” மென்று, தங்குடி நையவருந் கர்ஸத்து, ஆக்

குடிப்பிறந்த நல்லவாண்மக்கள், அக் குடி செய்  
 துனகவர்க் தொழிலையேனும், அல்ல தக்குடிக்குக்  
 தாழ்வைத் தாராத கா அந்நைவு தீர்தற் கேற்றதுமாய  
 பிறதொழிலையேனும், முடிக்குந் திறம் பிழையாம  
 லெண்ணிச்செய்து, அதனைத் தாங்குவர். அந் துணங்  
 குடிக்குத் தாழ்வுவாராத நற்கருமங்களைச்செய்து அகனை  
 யுயரச்செய்தொழுதுவாரைத் தாமும் பயனெய்தனோக்கி  
 உலகத்தவர் யாவருள் சுற்றமாய்வந்து சூழ்வர்.  
 தொழில்களெல்லாம் பெரும்பான்மையும் ஒருவரானன்றிப்  
 பலர் ஒருங்கு சேர் தலாற் செய்யப்படுவன வாகலின்,  
 அவ்வத் தொழில்செய்யுந் கூட்டத்தாருட்  
 தொழிறாங்குவார் பிறரா னறியப்பட்டிருப்புகழும்  
 பொருளு முயர்வு மெய்துவர்.

கனவுசெய்தல் பொய்வழக்குப்பேசல்  
 முதலியவற்றைப் பொருள்வருவாயாகுந் தொழிலென  
 மெற்கொண்டொழுதுவார். தாம் ஈட்டிய பொருளையும்  
 அவ்வாற்றானேனும் வேறெவ்வாற்றானேனும்  
 விரைவினிழந்து, பிறரா னறியப்பட்டமையான்  
 அத்தொழில் செய்தற்கு மியலாதவராய்ச்,  
 செய்ததொழிலா னெய்தி விட்டுநீங்காத பழிபாவங்கட்கே  
 யாளானவராய், உயி ரோடுள்ளதுணையும் யாவரானு  
 மவமதிக்கப்பட்டுந் தண்டிக்கப்பட்டும் அலைந்துதிரிந்து  
 வருந்தி யிறந்தபின்னரும் நிரயம்புக்கு வருந்துவர்

குடிப்பிறப்புச் சால்பு பண்புமுதலாய குணங்களா  
 னூர்ந்தோர் தமக்கொவ்வாத அத்தொழில்களி னாணுக  
 லுடையராவர். பழிபாவங்கள் புகுதாமற் றம்மைக்  
 காக்கும் நானுடையார், அவற்றைச் செய்யாவழி உயிர்  
 துறக்கவருமே யெனினும், அல்லது செய்தவழிப்  
 பூமிமுழுதையும் பெறலாமே யெனினும், அவற்றைப்  
 பொருட்படுத்தாது தமது நாணத்தையே சிதையாமற்  
 காப்பர். ஆகவே யாவரும் பழிபாவங்கட்கேதுவாய  
 களவுசெய்தல் பொய்வழக்குப்பேசல் முதலாய  
 தொழில்களைச் செய்யாது, பழிபாவங்கள்  
 சிறிதும்வினையா வண்ணம் கல்விகற்பித்தல்  
 மன்னரைச்சேர்ந்தொழுகல் ஆன் காத்தல் உழவு  
 வாணிகம்முதலாய தொழில்களு ளேற்றதொன்  
 னறத் தெரிந்துசெய்து தமக்கும் பிறர்க்கும்  
 விழுந்தல்வேண்டும்.

பயன்படுவாரா

நட்பு

௩௪௯

நடு அதி. நட்பு

நட்பாவது தொடர்புடையார்மாட்டுச் செய்யப்படுங்  
 கடையாய வன்புபோலாது, இவர் தொடர்புடையர் இவர்  
 தொடர் புடையரல்லரென கோக்காது

அதுசெய்தற்குரியா செல்லார் மாட்டுஞ் செல்வதாய  
விருப்பமேயாம். அன்புசெய்தற் குரியார்  
பாட் டதனைச் செய்தலுடையவரே அத்தன்மையான்  
நட்புச் செய்தற் குரியார்மாட்டும் அதனைச்  
செய்தலுடைய சாவர்.

தொடர்புடையார்மாட் டன்புடைய சல்லாதார் பிறர்மாட்டு  
நட் புடையேமென் றொழுக்குமொழுக்கம் நடிப்புமாத்திர  
மேயன்றி

யுண்மையன்றும்.

இவ்வுலகத்துமார்தர் ஒருவர் மற்றொருவர்  
துணையைப் பெறாது அவரெல்லோருந் தார்தாமே  
தத்தமக்கு வேண்டிய

ஊனுடை முதலாயவற்றை யமைத்து  
விரும்பியவண்ணம் கிறைவுபெற்று வாழமாட்டாமையான்  
நட்புளதாயிற்று. அம் மார்தர் துணை பெற்றவழியும்  
அவர்தாம் எண்ணிய வெண்ணி யாங்

கெய்திச் சிறிதுங் குறைவின் றியிருத்தல் கிறைவுடையராய  
விறைமுதற்கடவுடுணை பெற்றவழி யேயாம்

அத்துணைபெற வேண்டியே அக்கடவுள் அடியாரை  
நட்டலு முளதாயிற்று. முழுமுதற்கடவுள துண்மையைச்  
சொன்மாத்திரையின் மறுக்கு மவர் ஶாமும், ஆற்று வா  
ரிலராய மிக்க பசியானுந் தீரா நோயா னும அஃகது  
தனிவழியிரு ளச்சத்தானும் அல்ல திவைபோல் வளை

பிறவேதுக்களானும் வருந்துழியேனுந் தங்குறைவுநோக்கி  
 நிறைவுடையாய அவ்விறைமுதற்கடவு டுணைவேண்டி  
 வழிபாடு செய்யாதொழியார். நட்பின் றுணையினும்  
 மிக்கதுணை அவ் வெல்லைக்கண் வேண்டப்படுவதாயிற்று.  
 தொடர்புடையார்மாட் டுச் செய்யப்படுங் கடையாய  
 அன்பும், அருளே றி தொடரும் இடையாய அன்பும்,  
 அஃதிறப்ப முதிர்ந்துழி யெய்துந் தலை யாய பேரன்பும்  
 எல்லார்மாட்டுஞ் செல்லும் நட்பும் மாந்தர்க் குளவாதற்கு  
 அவர்தங் குறைவுடைமையே காரணம்.

ஒருதேயத்த ராதலும் பலகாற் கண்டுஞ்  
 சொல்லாடியும் மருவுதலும் ஒத்தவுணர்ச்சி  
 யுடையீர்தலுமென்னும் இம்முன் ஈ.அயி  
 பொருட்பால்

றும் மாந்தர் நட்புக்கோடற் கேதுக்களாய்.  
 தொடர்புடை மையா னுளதாய அன்புடைய சுற்றத்தா  
 ரொருவரோடொரு வர் செய்த நட்பும். அயலார் ஒருவரோ  
 டொருவர் செய்த நட்பும், பிறப்புமுறையானுந்  
 தேயமுறையானு முளவாய்ச், சுற்ற முந் தேயமு மாகவி  
 னின்றியமையாமைபற்றி நிகழும் இயற் கையா னெழுந்த  
 நட்பாம். பலகாற் கண்டுஞ் சொல்லாடியும் மருவுதலா  
 னுளதாய நட்பு, ஒருவர்க் கொருவர் செய்த வு கவி பற்றி  
 நிகழ்தலின் செயற்கையா னெழுந்த நட்பாம். நட்பின்  
 முதிர்ச்சியே ஒத்தவுணர்ச்சி யுடைமைக் கேதுவாம்.  
 சுவநய மாத்திரம்கருதிச் செய்யப்படும் நட்புக்

கடையாயநட்பு; அங்ஙனங் கருதா துளதாய நட்பு இடை  
 யாய நட்பு; கோப் பெருஞ்சோழற்கும்  
 பிசிராந்தையார்க்கும் உளதாய நட்புப் போன்று  
 நட்புடையாளன்பும் இடுக்கட் கண்டு ழி ஒத்த  
 வுணர்ச்சியான் உடனுயிரீங்கும் அத்துணைச்சிறப்பு  
 வாய்ந்ததே தலையாய நட்பு.

விலங்குமுதலிய இழிந்த பிராணிகளேயெனினும்  
 பற்றி னைத் துறந்த துறவிகளேயெனினும்  
 தனித்திருத்தலை விரும்பாது இயலுந்திறத்தாற் கூடுங்  
 கூட்டத்தையே விரும்பலின், அக்கூட்டத்தா  
 னெய்தற்பாலவாய நட்புப் பகையென்னு மிரண்டனும்,  
 அவ்வக் கூட்டத்தினுள்ளார் பற்பல தீமைகட்கு மேதுவாய  
 பகையையெழுதித்து, எல்லா நன்மைகட்கு மேதுவாய  
 நட்பை வளர்க்கும் குணமுடையா யிருத்தல்வேண்டும்.  
 அறிவுடையாரும் அறிவுடையாருஞ் செய்த நட்புக்கள்  
 முன் சுருங்கி யுளவாய்ப் பின் படிமுறையே  
 பெருகிவளர்தலால் வளர்பிறை போலும், மற்றைப்  
 பேதையாரும் பேதையாருஞ்செய்த நட்புக் கள் முன்  
 பெருகிப் பின் சுருங்குதலாற் றேய்பிறை போலும்,  
 நல்லாரோடு நட்புக்கொண்டவன் எஞ்ஞான்று மின்பமே  
 யெய்து தலின் சுவர்க்கம் புக்கவனுக் கொப்பாவன், ஏனைத்  
 தியாரோடு நட்புக்கொண்டவன் எஞ்ஞான்றுந் துன்பமே  
 யெய்துதலின் நிரயம்புக்கவனுக் கொப்பாவன்.

இன்றியமையாமைபற்றி நிசுழாத செயற்கை



நட்புக்கோ

சுந்தர் பாலசுந்தர்

சிறுப்புள்ளிவேண்டி, செயற்கூடாநட்புநட்பு நட்பு  
ராஜக

காலா னைப் பெறுதலும், பெற்றால் அந்நட்பு  
நிலைக்குமாறு செய்யவேண்டிய உபாயங்களைச் செய்தலும்,  
செய்தாற் றிரி பின் றி நின்றலும் முகலிய வரிய வாகலின்,  
அதனைப்போலச் செய்துகோடற் கரிய பொருளும்,  
செய்துகொண்டால் அச் செய்தகொண்டவர்க்குப் பற்பல  
நன்மைகளைக் கொடுக்க வல்ல தூந் தீரைக வெய்தினவேல்  
அவற்றைக் கெடுக்கவல்லதும் பிறி தொன்றி லை.  
ஒத்ததன்மையினசா யுள்ளவரே நட்புக்கோடற் குரியர். அ  
ங்நானம் நட்பாரிருவருள் ஒருவர் பின் கன் விழுதலிய வற்றா  
னேற்றமுற்று அதனானே அகங்காசமுதலாயின வெய்  
தினசாயினும், மற்றையவர் அவ்வேற்றங்கண்டு பொறுமை  
முதலாயின வெய்தினசாயினும், அவர்நட்புப்  
பங்கமாதற்கும் இருவருங் கேட்டையெய்துதற்கும்  
அவைகாரணமாகும். பகைக்குக் காசன முள்காயவிடத்தும்  
ஒருவர்பொறையான் இருவர் நட்புளதாம்.  
ஒருவரோடுகொண்ட நட்பை யொழிதல்வேண்டிய வழியும்  
பகை வெளிப்படாவண்ணம் ஒழிதலே அறிவின் ப  
ரலதாம்.

பாம்போடு பழகினும் பழகியபின் விடுக

ரிதாகலின், நன்காராய்ந்தன்றி ஒருவரோடு நட்புக்கோட  
 லாகாது. ஆராயாது நட்புச்செய்தார், நட்டவர் தீயவராய்  
 யுள்ளாயின் அவர் செய்யும் பழிபாவங்க டமவேயாய் ந்  
 துயருறுவர், அவைபோல் வனவற்றைத் தாமேசெய்யப்  
 பயின்றுந் துயருறுவர். நல்லாரும் நல்லாரும் நட்டாரன்  
 உகத்தவர் யாவர்க் தும் பலன்மைக ளூவாம், ஏனைத்  
 தீயாரும் தீயாரும் நட்டான் அவர் தமக் குப்  
 பெருங்கேடுக ளுளவாம். ஆகவே நட்பினை விரும்பி அதன்  
 கண்ணே நிப்பார் ஒருவ ரோடு நட்புச் செய்யுங்காற்,  
 குற்றமில் ளாதா ருக்கத் தின்மையின் உள்ளகுற்றம்  
 பொறுக்கப்படத்தக்க தாயின் அவர்நட்பு  
 விடற்பாற்றன் ராகலின் அக் குற்றத்தினையும், அதுகெட  
 மிக்குத்தோ ன்றும் அவர் குணத்தினையும், குடிப்  
 பிறப்பாற் றும் பிழைசெய்யாமையும் பழிக்கஞ்சிப்  
 பிழைத்தன் . பொறுத்தலு முடையசாவ ராகலின்  
 குடிப்பிறப்பினையும், சுற்றப்பிணிப்புடையார் நட்பரோடும்  
 பிணிப்புண்டு வருவாராகலின்  
 குறைந்தலு சுற்றத்தினையும் பொறுத்தலு  
 விடற்பாற்றும் ற் அது பொருட்பால்

ஆராய்ந்தே நட்புக்கோடல்வேண்டும். ஆராயாது  
 நட்பினைத் தீயாரோடுகொண்டு நட்டபின் தாம்  
 அவரென்னும் வேற்றுமை தின்மையின் அவரை  
 விடுதலுண்டாகாது அவர்வயப்படுதலுண் டாம்; உண்டாக,

அவரைத் தீநெறிக்கட் செல்லவொட்டாமற் றடுத்தொ ராய்  
 தங்கடனைச் செய்யாமையான் அவர்செய்யும் பழி  
 பாவங்களெல்லாந் தாஞ் செய்தனவேயாக எண்ணப்படும்;  
 எண்ணப்பட, அவர்க்தவரும் பகையெல்லாந்  
 தம்மேலவாய்த் துன் பத்தினை விளைக்கும்; விளைக்கத்,  
 தாமும் பழிபாவங்களைச் செய்தற் கேதுவாகும்; நட்பை  
 விடினுந் தமக் கவர் பகையாவர். அந் நட்பு எவ்வழியுங்  
 கேட்டை விளைக்குமாகலின் பலகாலும் பல வாற்றினு  
 மாராய்ந்து குணத்தானும் சொல்லானும் செய்கையானும்  
 நல்லவரோடேயே நட்புச்செய்தல்வேண்டும். தீயவரோடு  
 நட்புக் கரும்பின் வேர்ப்புறத்தைத் தின்றதனை டொக்கும்,  
 நல்லவரோடு நட்புக் கரும்பின் வேர்ப்புறத்தைத் தின்றதனை  
 டொக்கும். கயபழப்போல முன்மலர்ந்து  
 பிற்கும்புவாரோடு நட்புக் கரும்பு, கோட்டுபழப்போல  
 முன்மலர்ந்து பிற்கும்புபாத வரே நட்புக் குரியர். பல  
 நன்மைகளைச் செய்த பாகன் தீமை யொன்றனைச்  
 செய்தானாயினும் அந்நன்மைகளையெல்லாம்மறந்து  
 அத்தீமையொன்றனையே நினைந்திருந்து  
 சோர்வுபார்த்துக் கொல்லும் யானைபோல வாரொடு  
 நட்புக்கொள்ளாது, ஒருநாள் ஒருகால் உணவுகொடுத்தவன்  
 பின் கொன்றாரொத்த இன்னொரு வற்றைப் பலநாட் பலகாற்  
 செய்தானாயினும் அவற்றைப் பொருட்படுத்தாது  
 அந் நன்றியொன்றனையே நினைந்து எஞ்ஞான்றும்  
 மகிழ்ச்சிக்குறி காட்டும் நாயனையா ரோடேயே நட்புக்  
 கோடல்வேண்டும்.

நண்பருட் கடையாயார் உள்ள துணையும்  
 நீர்ப்பாய்ச்சன் முதலாயின வேண்டப்பட்டு  
 மிக்க பிரயாசத்துடன், வளர்க்கப் படுங் கமுகையும்,  
 இடையா யார் தொடக்கத்தினன்றிப் பின்ன ரத்துணைப்  
 பிரயாசம் வேண்டப்படாத தென்னையையும், தலை  
 யாயார் தொடக்கத்தினு மத்துணைப்பிரயாசம்  
 வேண்டப்படாத பனையையும் போல்வர். இம்முவகைப்  
 பருப்பினருள் அவர் எப் பூழும்பினையெனினும்  
 சூரன்-இவர் நல்லவசென்று ஒரு நட்பு  
 ன அந்

வரோடு நட்புக்கொண்டவர், பின்னர் அவர் தாம் விரும்பிய  
 வத்துணை நல்லவரல்லரெனக் கண்டனராபினும் நட்பினைக்  
 கைவிடாது, நெல்லுக் குமியு முளதெனவும், நீர்க்கு துறையு  
 முளதெனவும், பூவுக்கு நறுமணமில்லாத புல்லிய விதமு முள  
 தெனவு முட்கொண்டு அவரை யடக்கிக் கோடல்வேண்டும்.

நீர் வற்றியவழிக் குளத்தை விட்டுநீங்கும் நீர்ப்பறவை  
 போலத் தமக்குப் பயனுள்வழி நட்புச்செய்து அஃதில்வழி  
 யொழிவாரும், பொருளையே சூறித்து வஞ்சித்தொழுகிக் கொ  
 டப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும் கணிகைபரை  
 யம் பிறர்கேடு நோக்காது அவர்சோர்வு நோக்குங் கள்வரை

யும்போன்று நட்பளவு பாராது அதனல்வரும் பயனளவு  
பார்ப்பாரும், அமர் வாராதமுன்னெல்லார் தாங்குவதுபோன்று  
வந்துழிக் களத்திடை வீழ்த்துப்போங்கதியைந்துஞ் சரளிபதி  
னெட்டும் பொருமுராணற்றலு மறியாத புரவிபோலத் துன்பம்  
வாராதமுன்னெல்லார் துணையாவார்போன்று வந்துழி விட்டு  
நீங்குவாரும், விடமரையுந் தூர்த்தரையும் வேழம்பரையும்  
போன்று பலவகையா னகுவித்துத் தாம் பயன்கொண்டொழி  
வாரும், தம்மான் முடியுங் கருமத்தை முடியாதாக நடிப்பாரும்  
வினையிற் பகைவராய்ச் சொல்லின் நட்டாராயிருப்பாரும்,  
தனியே மனைக்க ணிருந்துழி நட்பாடிப் பலரோடும் மன்றின்க  
ணிருந்துழிப் பழிகூறுவாரும், பேசையாருமென் றிவர்போல்  
வரூர் நட்புச்செய்தற் துத் தகுந்தவ ராகார்; அவர் பொறுக்கப்  
படாத குற்றமுடைய ராகலின் முன்னறியாது நட்புச்செய்தா  
ரும் பின்னறிந்துழி அவரறியச் சொல்லினும் விடுகின்றவாறு  
தோன்றினும் அதுபொழுது பரிகரித்துப் பின்னு நட்பாபொ  
ழுக்கக் கருதுவராகலின் அறியச்சொல்லாமலு ம் விடுகின்றவாறு  
தோன்றாமலும் ஒருகாலைக்கொருகால் ஓயவிடுதல்வேண்டும்.  
பகைமையான் மனத்தாற் கூடாதிருந்தே தமக்கு வாய்க்குமிடம்  
பெறுந்துணையும் புறத்தாற்கூடி யொழுதுவாரும் நட்டுப் பின்  
னகத்துப் பகையாயினாரும் மனந்திருந்தி நட்பாதலில்லையாத  
லின், அவர் கண்டபொழுது முகத்தான் இனியவரகச் சிரித்தா  
ராபினும் நன்மைபயக்குகூர் சொற்களைச் சொன்னாராயினும் அழு

தாராயினர் தொழுதாராயினும் ஒருவன் தானும் அ  
 ன்னர் பகைபென்று வெளிப்பட நீக்கலாகாதவளவும் பு  
 மத்தால் நட்புச் செய்து அகநட் பிலனாய்ப் பின் னதுவுந்  
 தவிர்தல்வேண்டும். உண்மைநட் புடையரல்ல ராயினும்  
 செல்வக்காலத்துப் பயன்  
 பெறுத னேக்கி நட்புடையார்போன்று புற க் க  
 நடித்தொழுதி னர் கேடுவந்துழிச் செயல்வேறுபட்டு  
 விட்டுநீங்குவ ராகலின், ஒருவனுக்குக் கேடென்பது  
 தன்னட்பாராகிய புலங்களை யளந் தறியுந் கோல்போலும்.

தீநிலத்து நீர் நன்னிலத்தையும் நன்னிலத்து நீர்  
 தீநிலத் தையு மடையின் அந்நிலங்களின் நன்மையாற்  
 சுவைமுதலியன திரியுமாறுபோல, நன்னட்பாற் றீயவன்  
 நல்லனாதலுந் தீநட்பால் நல்லவன் றீயனாதலு முளவா  
 மராயினும், தன்னே டளவளாவிக் கலந்தபோதும் அடுதல்  
 சுடுதல்களாகிய தன் றீக்குணங்கள் கெட்டுத் தான்  
 பாலுஞ்சங்குமாகிய அவற்றின் றட்பமாகிய  
 சுவையினையும் தூய்தாகிய வெண்ணிறத்தினையு  
 எய்தாக தீ அடுதல் சுடுதல்களாற் றமது சுவையும்  
 வெண்ணிறமும் மிக்கு மேன்மேலும் விளங்கித்தோன்றும்  
 அப் பாலுஞ் சங்கும்போ லத், தம்மோ டளவளாவிக்  
 கலந்தபோதும் பகைக் குண முடைமை நட்புக்குண  
 மெய்நாமைகளாகிய தந்தீக்குணங்கள் கெட்டுத் தாம்  
 பெரியராகிய அவர்கம், பிழையாயின பொறுத் தல்  
 நன்மையாயின செய்தல்களாகிய நற்குணங்களை யெய்தாத

சிறியராயினர் செய்த பிழையாயின பொறுத்தல்  
 அவர்க்கு நன்மையாயின செய்தல்களான் ஒளியைப்பெற்று  
 அப்பெரிய ராயினர் மேன்மேலும் விளங்கித்தோன்றுவ  
 ராகலின், சிறிய ராயினர் தம்மோடு நட்புக்கொள்ளிற்,  
 பெரியராயினர் அவரைப் புறக்கணித்து நீக்கிட லாகாது.  
 சிறியராயினர் தீநெறிக்கட் செலுத்து மேனைச்  
 சிறியராயினரோடு நட்புக்கொள்ளா து நன் னெறிக்கட்  
 செலுத்தும்ப் பெரியராயினரோடேயே நட்புக்  
 கோடல்வேண்டும். பாலோடு சேர்ந்தநீர் தன்றன்மை  
 தோன் ற்ப்பெறுது அதன்றன்மையை யெய்தித்  
 தோன்றுமாறுபேரல, அந்நல்லவரோடு சேர்ந்த  
 தீயவர்தாமும் பயப்பாடுமுதலியவற் றுண்  
 அத்துணைச்சிறப்பின ரல்லரோயினும் காண்பார்க்கந்

ட்பு

நாஅடு

கப்பெற்றியினராயே விளங்கித்தோன்றுவர். பின்னர்ப்

படி

முறையே அவர்தம் பகைக்குணமுடைமை நட்புக்குண மெய்தா  
 மைக டேய்ந்தபோக அவர்தாமும் பெரியராய் விளங்கித்  
 தோன்றுவர். ஆகவே நல்லவரோடு தீயவர் நட்புடன்  
 அந் நல்லவர் மேன்மேலு மொளியைப்பெற்று விளங்கித்  
 தோன்று வர், அத்தீயவர் படிமுறையே நல் லவராவ  
 ராகலின், நல்லவர்  
 நல்லவரோடுமன்றித் தீயவரோடும்  
 நல்லவரோடேயன்றித் தீயவரோடு

நட்புக்கோடறகும், தீயவர்  
நட்புக்கோடறகாது.

ஒருவனோடொருவன்  
கேற்றனவற்றைச் சொல்லி  
நட்புச்செய்தல் தம்முள்ளே நகுதற்  
நகையாடி மகிழ்தற்பொருட்டன்று,  
நட்டவன் கேட்டினைத்தருந் தீநெறிக்கட் செல்லுங்கால்  
இன் சொற்சொல் லி விலக்கியும், இன்சொற்கு  
மீளானாயின் இடித் துரைத்து விலக்கியும், ஏனை  
நன்னெறிக்கட் செல்லுங்கால் உதவிபுரிந்து செலுத்தியும்,  
அங்ஙனஞ்செல்லுங்கால் இடையே அவனுக் கிடுகண்  
வந்துழி அவையிடை யாடை குலைந்த வனுக்குஅ  
பொழுதே மனத்தினும் முர்பட்டுக்கைசென்றுதவி  
அவ்வீளிவசல் களையு மாறுபோல அப்பொழுதே அவன்  
அவ் வண்ணஞ் சென்றுதவி அதனைக் களைந்தும், அஃ  
தூழான் வந்த தெனின் விலக்கப்படாமையின்  
அத்துன்பத்தை உடனனுபவித் தலானும் அக்கா  
ணத்தைத் தெருட்டி விளக்கலானுங் குறைத் தும்  
ஒருநூன்றும் வேறுபடாது இம்மைமறுமைக்கு உறுதி.  
பூய அறப்பொருளின்பங்களை யெய்தும்வழி  
நாடிச்செய்தலிற் றளசாமைத் தாங்கும்பொருட்டேயாம்.  
கண்டபொழுதே அக மொழிய முகமாத்திரை  
மலரும்வகை நட்கு மது நட்பாகாது, உள்ள நெகிழ்ச்சியான்



அவ்வகமும் மலரும்வகை நட்டு மதுவே நட்டி. ஞானைக்  
 கற்குந்தோறும் கற்குந்தோறும் அறிவு வளரு  
 மாறுபோலப் பயிலுந்தோறும் பயிலுந்தோறும்  
 இன்பமிகுமாறு கலப்பதே நற்பாவது.

நட்டார் கருமமாயின செய்யுங்காற் கேளாது  
 செய்தலும் கெடும்வகை செய்தலும் தமக்கு வேண்டியன  
 தாமே கோட லும் பணிவச்சங்க ளின்மையுமென்  
 24

நினைவுமுதலாய வெறுத்தல் ஈழிசு

பொருட்பால்

தக்கவற்றை நற்பாகிய உரிமையாற் செய்தனராயின்  
 உண்மை நட்டிடையார், பேதைமையான் அவ்வாறு செ  
 ப்தனரென்றதல், ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது  
 ஒற்றுமை மிசுதிபற்றி அவரின் வந்ததென்றதல் கொண்டு  
 பொறுத்து அவர் நட்பினை விடாதவராவர். அப்பெற்றியார்  
 செயலை நோக்கி அந்நட்டிச் செயப்பெற்றார் மேலு  
 மவ்வாறு செய்தற்கு நாணி முன்னரினும் மிக்க நட்டிடையரா  
 யொழுக்குவர்; நம்மாட்டு மிவர் இத்தன் மைய ராவரென்று  
 பலரும் வந்து நட்பினராவர்; பகைவரானு மவர்  
 விரும்பப்படுவர்.

இயற்கையா னன்பும் செயற்கையா னிந்நட்டும்

உள்வா மாகலின் ஒருவன் தன்மாட் டன்புடையாரைப்  
 பெறுத ளரி தன்று, நட்புடையாரைப் பெறுதலோ  
 மிகவரிது. தன்னை யறிந்தவரெல்லாந் தனக்கு நட்பின்  
 ரல்லர். தக்காரை யுண்மையி னட்டு மிக்கபிரயாசத்துடன்  
 காக்கினன்றே நட்புள்காவது.

ஒருவற் குள்தாய துன்பங் குறைதற்கும்  
 மேதுவாய நல்லவரோடு செய்தநட்பானது

இன்பம் மிகுதற்கு

இம்மைக்க ணவற்கு

மனவமைதியையும் இன்பத்தையும் மேன்மேலும்

மிகவுள வாக்கி வளரச்செய்வதனோ டமையாது

அறஞ்செய்தற் கேது வாய் மறுமைக்கண் ணும்

இந்திரன்முதலிய இறையவர் பதங் களிற் செலுத்தி

மிக்கவின்பத்தை பெய்துவிக்கு மாகலின் அத் தகைய

நட்பை யாவரும் விருப்பிச்செய்தல்வேண்டும்.

நிக. அதி. பகை

பகையாவது இருவர் தம்முட் பொருது

வலிதொலைதற்

கேதுவாகிய மாறுபாடு, பகை வருதற்குக் காரணங்கள்

பலவுள்.

அச்சவதிகாரம் இளமை கல்வி செல்வம் முதலாயவற்றான் மாந்  
தர் செருக்குடைய ராவரோயயின் அவரோடு யாவரும் பகை  
புடைய ராவர். பிறருடைய கல்வி செல்வம் அதிகாரம் முதலிய

பகை

அவ

வற்றைக் கண்டு அழுக்கா நெய்தினவர் அவரோடு  
பகையுடைய ராவர். ஒருவன் கல்வி செல்வம் அதிகாரம்  
புகழ் முதலியவற் றைப் பெறவிரும்பி, விரும்பியவண்ணம்  
அவை பெய்திற்றிலவே யாயின், அவை பெய்தாமைக்குத்  
தடையாயினொன்று கருதப் பட்டார் யாவரோடும்  
பகையுடையனாவன். அவாவின் வினை வாய  
புல்லறிவாண்மையே பகைக்கு முதற்காரணம்.

யாவரேயெனினும் பகையுடைமையை மெச்சி  
மேற்கொண் டொழுக்குவார் புல்லறிவாள ரே. நல்லறிவாளர்  
காரணமின்றிப் பிறர் தம்மோடு பகைத்தனராயினும்  
அப்பகையைப் பாராட் டாது அதனை நீக்கிக்கோடற்குப்  
பொறையுடையராவர்; ஏனைப் புல்லறிவாளரோவெனின்  
அவர் காரண முள்ளவழியும் பிறர் தம்மைப்  
பகைத்தனராயின் அவரை அவமதித்துத் தம்மையே  
மதித்துப் பொறையின்றி முற்பட்டுப் பகைத்துக்  
கெடுவர். ஒருவன் பொருளீட்டற்கும் அறஞ்செய்தற்கும்  
இன்பந்துய்த் தற்கும் பகைக்குண முடைமையும்

பகைவரை யுடைமையும் பெருந்தடையாமாகலின்,  
 நல்லறிவாளர் அத்தடை தஞ்செலவைத் தடா வண்ணம்  
 பாதுகாத்தலின் மிகவிழிப்பாயிருப்பார்.

அரசு வதிகாரத்தை ஒருவன் பெற்றவுடனே இனி  
 யானே உலகத்தை நியமிப்பவன், என்னை நியமிப்பவர்  
 யாவருளொன் றெண்ணிச் செருக்குவன்.  
 கண்ணில்லாதவன்போன்றும் அறிவின்லாதவன்போன்றுங்  
 களிப்பினு லொருவன் பூமிக்கண் வழிக் கொண்டு விரைந்து  
 செல்லுமாறுபோலச், செருக்குற்றவவன் ஒருவரையும்  
 மதியானாய், இது நன்னெறியென்றும் இதுதீநெறி யென்று  
 மோசானாய், ஒருவர்சொல்லுங் கேளானாய்ப் பகையின்  
 வலியையும் பகைத்தலான்வருங் கேட்டின்  
 விளைவையுந்தானேயு மெண்ணினாய் வெல்வதையே  
 பொருளா யெண்ணித் தன்செருக் காற் பகையாக்கிய  
 அப்பகைவரோடு விரைந்துசென்று பொருது வலிதொலைந்து  
 கெடுவன். குடாசப்பருவத்தின்கண் யாவர்க்கும் யாவரையும்  
 மதியாமையாகிய வோர்செருக் குளதாகும். அக் காலத்  
 தவர்தாம், முன்னரங்ஙனஞ் செருக்குற்ற ரெய்தியகே  
 ட்டடை அறிந்தவர் கூறக்கேட்டறிந்துங்  
 கண்டறிந்துந் தம்மைத் தாஅஅ  
 பொருட்பால்

தாமே யஃ தெய்தி வளராவண் ன மடக்கிக்

கோடல் வேண்டும். உலகத்தோடொட்ட வொழுக்கலைக்கற்று  
அதன்வழியொழு கும் பெற்றியை யாவரு  
மெய்துந்துணையுந் தந்தையுந் தாயுங் குருவுமென்  
றிவர்முதலாய பெரியவர்தஞ்சொற் கமைந்தொழு  
கல்வேண்டும், ஓ நுவன் கல்விகற்குங்காற் சிறிது  
கற்றமாச் சிரத்திற் கல்லாதாரையுங் கற்றாரையுங் கண்டு  
தன்னை யவர்க்கு மிக்கவனாயேனும் ஒத்தவனாயேனும் ம  
தித்தலான் யாவரையும் மதியாமையாகிய வேர்செருக்  
குளதாகும். பொருளை யீட்டு மொருவற்கும் ஓரளவி  
னீட்டியதுணையானே தன்னைப் பொருட் செல்வனென  
மதித்து யாவரையும் மதியமைக் துண முண்டா கும்.  
இங்ஙனமே கல்வி செல்வம் முதலியவற்றாற் செ நக்குற்  
றார் யாவரையும் பகையாக்கி அவற்றா னெய்தற்குரியவாய  
நன் மைப் பயன்களை யெய்தாமையோ டமையாது  
எய்தற் குரிய வல்லவாய பகைமுதலியவற்றாயை  
திமைப்பயன்களையே யெய்தா நிற்பர். உயர்ந்தோரெனப்படு  
ம் உலகத்தோடொட்ட வொழு  
கலைக் கல்லாதார், வேறெத்துணைச்சிறந்த கல்விகேள்விக  
யரேயாயினும் கற்றறிவில்லாப் புல்லறிவாளரேயாம்.

ளுடை

புல்லறிவாண்மையாவது தான் புல்லிய வறிவி  
ன னாயிருந்தே தன்னை நல்லறிவினனாக மதித்து  
உயர்ந்தோர் கூறும் உறுதிச்சொற் கொள்ளாமை.

உலகத்தோடொட்ட வொழு க லை க்  
 க ல் ல ர மையாற் க ற் று ர் ம ட் டி ம் கல்லா  
 தார்மாட்டு மஃ னுளதாகும். நல்லறிவாளர் கூறு  
 முறுதிப் பொருள்களை விவேகிகளாயி  
 னேற்றுக்கொள்வர்; அகபபை பாற்சோற்றின் சுவையை  
 யறியாதவாறுபோலப் புல்லறிவாளர் அவற்றின் பயனை  
 யுணரமாட்டாமையான் ஏற்றுக்கொள்ளா  
 திகழ்ந்துரைப்பர். கரியைப் பாலிற் பலகாற் கழுவினாலும்  
 அதன் கருமை நீங்கி வெண்ணிறத்தை  
 யஃதடையாதவாறுபோல, முற் றவமில்லாத  
 புல்லறிவாளர்க்கு நல்லறிவைப்பலகாற் புகட்டினும் அவர்  
 அதனை யேற்றுக்கொள்ளார், நன்மணங் கமழும் பூவிற  
 றேனை விரும்பாது புன்மணங் கமழும் மலத்தின்சுவையை, விரு  
 ம்பு மீபைப்போலப் ல்லறிவாளர் சொல்லையே மெச்சவர், ஆட்க்

கமே ஒருவற் காபரணமா மென்பதை அப்புல்லறிவாளர், சிறிய  
 ன்மநாற் றம் புல்லறிவி னெல்லையைக் கடந்து நல்லறிவுடை

பகை

நா அக

யார்போ னடிப்பரேல் அந்நல்லறிவாளர்தம் இகழ்ச்சியும்  
 பகையு மெய்துதற்கே யுரியர்வர். பனையின்கட்  
 காய்ந்தவேலை கல கலக்குமாறுபோல அவையின்கட்  
 புல்லறிவாளர் கலகலப்பர்; பச்சையோலைபோல  
 நல்லறிவாளர் சொற்சோர்வுக் கஞ்சி யடங்கி யிருப்பர்.

புல்லறிவாளர் எல்லாவற்றினும் எல்லாரினும் தாம்  
 மேம்பட்டவரெனக் கருதி யொழுகலான்  
 அவரெல்லாரையும் பகையாக்கிக் கெடுவர்.

கருமத்தைச் செய்யும் முறைமை யறியாத  
 புல்லறிவாளன் அதனை மேற்கொள்வனாயின் அவன்  
 பலரையும் பகையாக்கி அதனையுங் கெடுத்தித் தானுங்  
 கெடுவன்; செல்வத்தை ஊழா நெய்தினனாயினும்  
 அவனுடன் ஓரியைபு மில்லாதாரெல்லாம் பெற்று  
 நிறைவடைய எல்லாவியைபுமுடைய தமராயினார் பசியா நிற்ப  
 ராகலின் அவரெல்லாம் பகைவராவர்; அவன் அவ்வியை  
 பில்லாதாரையும் பின்னர்த் தீமைசெய்தலாற்  
 பகையாக்குவன்; தன்கைக்கண்ணே ஒன்றனை யுடையனாகப்  
 பெற்றனாயின் அவன் மயங்குந்தன்மை, முன்னே பித்தமிக்  
 குடையா நொருவன் அம் மயக்கத்தின்மேலே கள்ளுண்டு  
 மயங்கினாற்போலும்; அவன் வரும்பிறவிக ளேழினும்  
 நிரயத்துன்ப முழத்தற் கேதுவாய தீவினைகளை இவ்வொரு  
 பிறப்புள்ளே செய்துகொள்ள வல்லனாம்;  
 அக்கொடுள்ளைகள் செய்யக் கண்டோருள் சகிக்கலாற்  
 றாராய்ப் பகையாவர்; அவன் கடவுளும் மறுபிறப்பும்  
 இரு வினைப்பயனும் முதலியவாக உலகத்தார் பலரும்  
 உண்டென்பனவற்றை இல்லையென்று சொல்லுவன்;  
 அவன் தனக்கு நட்புச் செல்வம்முதலிய ஆக்கம்  
 பயப்பனவற்றைக் கைவிட்டுப் பகை வறுமைமுதலிய கேடு  
 பயப்பனவற்றைக் கைக்கொள்வன்; இங்ஙனமே அவன்

பழி பாவங்களென நாணவேண்டு மவற்றுக்கு  
 நாணனாய்க், கருமங்களிற் செய்வன விவை தவிர்வன  
 விவையென நாடவேண்டுமவற்றை நாடானாய்,  
 யாவர்மாட்டும் முறிந்த சொற்செயலுடையனாய்க் கல்வி  
 செல்வம் அதிகரிசம் முதலிய பேணவேண்டு  
 மவற்றையெல்லாம் பேணனாய்ப் பகை யும் பழியும்  
 பாவங்களுமே யெய்தி இந்நமையின்பத்தையு மிழப்பன்.  
 அவன் தன் புல்லறிவா னெய்திய பயன் கல்வத்துக் காக்கிய  
 பொருட்பால்

தீயவருமென் றுள்ளவ ரெல்லாரும் அவற்குப் பகையாயின  
 தும் தீமையாயின செயப்பெற்றதுமேபாம்  
 உலகத்துப்புல்லறி யானரு முளரேயாக யாவர்க்கும்  
 பகையில்லாதி டுத்தல் அரிது எல்லா  
 வுயிர்க்கட்கும்பிற வுயிர் க ளை நடு  
 கூடாமையென்னுந் தீயகுணத்தை வளர்க்குங் குற்றமாகிய  
 பகையான் இம்மை மறுமை யின்ப மிலவாமாகலின்,  
 யாவரும் அஃ துண்டாதற்குக் காரணமாகிய புல்லறிவா  
 னெய்தும் வெகுளி முதலாய வேது க்களை பெ ருழித்து  
 அப்பகை வாராவண்ணம் தம்மைப் பாதுகாத்தல்வேண்டும்.

பகையாயின செய்தார்க்குத் தாமும் பகையாயின  
 செய யாமை கூடுமாயின் அஃ தியாவர்க்குந் தனைய மெனி  
 னும், அர சர்க்கு எவ்வாற்றானும் பகையின்மை  
 கூடாமையானும் குடி யோம்பற்பொருட்டுப் பகைவரை



யொறுத்தல் கட னாகலானும் அவ்வரசர்,  
 படைபொருண்முதலிய வேற்றுமைத் துணையு ம்  
 நல்லறிவுடைமை நீதிநூல்வழி யொழுகன்முதலிய  
 ஒற்றுமைத் துணையுமென இருவகைத்தாய துணைவலியுந்  
 தம்வலியு முடையாரோடு பகையா யெதிர்தலை யொழிந்து,  
 அவ்நிருவகை வலியு மிலராய மெலியார் பகைத்தரைராயின்  
 அவரோடு அறநீ காக்கிப் பகையா யெதிர்தலை வீ  
 நம்புதல்வேண்டும். தன் சுற்றத்தின் மேல் அன்பிலனாய்,  
 இ நுவகைத் துணைவலியுந் தன்வலியு மில  
 னாய், அஞ்சவேண்டாதவற்றிற் கஞ்சாநிற்பானாய்,  
 அறியவேண்டு மவற்றை யறியானாய்ப், பிறரோடு  
 பொருத்த மிலனாய், யாவர் மாட்டும் ஈயாமையாகிய  
 இவறன்மாலையனாய் வெகுளியி னீங்கா னாய், அதனான்  
 மறை பிறரறியாமை வெளிப்படுத்தாத நிறை  
 யுடையனல்லனாய், நீதிநூலை யோதானாய், அந்  
 திதித்தவற்  
 றைச் செய்யானாய்த், தனக்குவரும் பழியைப் பாரானாய்ப், பண்  
 புடைய னல்லனாயுமுள்ள வரசன் மேல்வந்த பகைவன் வலியினை  
 யாங்கனந் தொலைப்பன். அப்பெற்றியினான் பகைவர்க்கு மிக  
 வெளிபனாவன். தன்னினும் வீர முடையாரோடும்  
 சூழ்ச்சி யுடையாரோடும் பகை கொள்ளலும் தான்  
 தனியனாய்வைத்துப் பலரோடு பகை கொள்ளலும் ஒருவற்  
 காகாவாம். தன்னையும் பிறரையும் தான் அறியாமைக்  
 கெதுவாய வெகுளியை யுடையா னுள்ளும், மேன்மேல்

னோடும், பகைமையான் வினையைத் தொடங்கியிருந்து அதற்  
கேடாதன செய்வானோடும், நீதியறி வினையுள் அச்சமுறுவா  
னோடும் பகைகொள்ள னன்று. வேண்டியவழிப்  
பகையை வேறுபடுத்தித் தனக்கு நட்பாகச் செய்துகொண்  
டொழுகலும், களையப்படுவதாய களையை அது வலிதாய  
காலத்துக் களைய லுறிற் றன்னை ய ததான் களையுமாகலின்  
மெலிதாய காலத்தே களையலும் விவேகமுடையராயினார்  
செயல்.

ஒருவனுக்கு அனுபவிக்கவேண்டிவனவாய  
நீர்முதலாயின முன் இனியனவே னும் பின்  
பெருவயிறுமுதலாய நோய்செய் வன  
இன்னாவாமாறுபோலத், தழுவவேண்டிவனவாய . ஞாதிய  
ரியல்புகளும் முன் இனியவேனும் பின் இன்னசெய்வன  
இன் னாவாம். வளர்ப்போல எறிதுமென்று  
வெளிப்பட்டுநிற்கும் பகைவரை முன்னே யறிந்து  
தன்னைக் காக்கலாமாகலின் அவர்க்கு  
அஞ்சவேண்டியதில்லை; அங்கனம் நில்லாது கேள் போல  
மறைந்துநின்று துணைபெற்றவழிக் கூடிநின்றேனும்  
வீற்று வீற்றாயேனும் வெளிப்பட்டுக் கேடுசெய்வ  
ராகலின் அத்தமராகிய பகைவர்க்கே அஞ்சுதல்  
வேண்டும். மனம் பொருத்தமில்லாதவரோடு ஒருவன்

கூடிவாழும் வாழ்க்கை ஒருகுடிவின் கட்ட பாய்போடு கூடியுறைந்தாற்போலும்.

மாறுபாடென்று சொல்லப்படுகின்ற துன்பத்தைச் செய்ப்பும் நோயை ஒருவன் தன்மனத்தினின்றும் நீக்கவல்லனாயின் அது வனெல்லாச் செல்வமு மெய்திக் கொடைமுதலிய காரணங் களாற் புகழையு மிம்மைமறுமை யின்பத்தையு மெய்துவன்; அங்கனம் நீக்கவல்லனல்லனாயின் அம்மாறுபாடே அவன் மனத்திற்குடிக்கொண் டிருந்தலான் அஃ தவனை யல்லும்பக லுந்துன்பத்துக் காளாக்கிவிடும். யாவருந் தம்முள்ளத்து மாறுபாடு தோன்றியவழி அதனை அறிவானே யொழித்து விடுதல்வேண்டும்; அத்தன்மையாரோடு எல்லாரும் நட்பாயொ முகுவர்; அன்றி மாறுபட்டு மிகுதலே தமக்கு இனியதென்று கருதி அதனைச் செய்து வெல்லக் கருது மவரோடு எல்லாரும் பகையாவர்; அவர்க்குக் கருதிய வெற்றிக்கேடும் பொருட்கேடு , ஈகூஉ பொருட்பால்

மேயன்றிக் கருதாத உயிர்க்கே டெய்தினு மெய்தும்.

ஆகக் கத்தை வேண்டினவன் காரணமுண்டாயினும்  
 பகைத்தற் கெண் ணன்; கேட்டை வேண்டினவன்  
 காரணமின்றியும் அகன்கண் மிசுதலை யெண்ணுவன்.  
 தன்னோடு கூடாமையைக் காந்தி ஒரு வன்  
 மாறுபாடாயினவற்றைச் செய்தானாயினும் தானு மவனோடு  
 மாறுபடுதலைச் செய்யின் பகை மேன் றெலும் வளர்ந்து  
 அவன் வலியேயன்றித் தன்வலியுந் தொலையும்;  
 செய்யாதொழியின் அவன்செய்த னின்னான தாமே  
 யோய்ந்துபோகத் தன்வலி தொலையா தோங்கிவளரும்.

ஆகவே ஒருவன் பகைக்குண மெய்தினனாயின்  
 அவன் தான் கெடுதற்கேயன்றிப் பிறர் கெடுதற்குங்  
 காரணனாகின்றான். அவன் பகைத்த பிறரும் படி முறையே  
 பகைக்குண முடைய ராகின்றனர். அவனோடு பகைத்த  
 அவர்தாமும் அத்தன்மை யாற் பிறரோடும் பகைப்பவ  
 ராகின்றனர். ஒருசூடம் பாவி விட்ட ஒருதுளி  
 பிசாபோல அவ்வொருவன் பகைக்குணம்  
 உலகத்துள்ளவர் பலரையும் பகைக்குண  
 முடையவ ராக்கிவிடும். பகைக்குணமுடையவர் மனம்  
 அல்லும்பகலும் பகைவரைக் கெடுக்கும் நினைவி.  
 மிழ்ந்தும். அவர்க் கொருபோதும் மன வமைதியு  
 மின்பமு மில்லை. அவர் பொருளீட்டற்கும் அறஞ்  
 செய்தற்கும் அவர் பகைக்குணமும் பகைவருந்  
 தடையாவர். அவர் இம்மையினும் மறுமையினும்

துகரவேண்டிய வின்பத் தைச் சிறிதும் துகராராய்  
 துகரவேண்டாத துன்பத்தைபே துகர்பவராவர்.  
 இத்தகைக் கொடுமான பகைக்குணர் தம்மாட்  
 டெய்தியக்கால், ஒவ்வொருவரும் தன்மனத்தினின்றும்  
 அதனை யறவே களைந்துவிடுவராயின், எல்லாக் கேடுகட்கு  
 மேதுவாய பகை இந்நிலவுலகின்க ணிலதாம்.

## வியபிசாரம்

௩௩௩

### ௩௩. ஆதி வியபிசாரம்

வியபி சாரமாவது காமமயக்கத்தாற் றனதில்லா  
 ள்ல்லாத் உற்றைக் கன்னியர் பிறர்மனைவியர்  
 வரைவின்மகாரிரென் றின் னேரை விரும்பியொழு சுகல்.  
 இவ்வாழ்வான் புத்திரப்பேற்றி னிமித்தம் ஏற்றவேற்ற  
 காலத்துத் தனதில்லானைக் கூடி துகரு மின்பம் காமவின்ப  
 மெனப்படும். ஓ நவன் அவ்வளவைக் கடந்து  
 காமமயக்கமெய்திப் பலபெண்களைச் சேர்ந்து அம்  
 மயக்கத்தைத் தீர்க்க முயல்வனேன், அஃ தம்மயக்கம்  
 மேன் மேலும் வளர்தற் கேதுவாமேயன்றிக் குறைதற்கு  
 மில்வாழ்க் கைச்சிறப் பெய்துதற்கு மேதுவாகாது.  
 ஒருவற் கின்பந்தரும் உணவு அளவின்மிக்குழித்  
 துன்பந்தந்து கொல்லும் நஞ்சா மாறுபோல,

இன்பந்தரும் காமமும் அளவின்மிக்கு மயக்க நிலையைப்  
 பெறுமேல் அஃ தவனைக் கொல்லும் நஞ்சாகும். சில  
 நச்சுப்பொருள்களை யுண்டுபயிர்வார் படிமுறையே அள்  
 வின்மேற்பட அந்நச்சுப்பொருள்களை யுண்டற்  
 கிச்சிக்குமாறு போலக், காமமயக்க மெய்திரூர்  
 படிமுறையே அளவின்மேற் பட மகளிர் கூட்டத்தை  
 யிச்சிப்பர். காமமயக்கமெய்திரூர் அதனானே  
 வியபிசாரஞ்செய்யத் தலைப்பட்டுப் பிராணவாயுவை  
 அளவின்மிக விடுகல்செய்தன் முதலாயவற்றாற்  
 குறித்தநா ளெல்லையை யெய்தும்முன்ன ருயிர்துறப்பர்.

வியபிசாரஞ்செய்ய மொருவன் அதனெய்தும்  
 பொய் யின்பத்தை மெய்யின்பமெனக் கருதி இம்மையி  
 லெஞ்சூன்றுந் துன்பமே யுழந்து மறுமையினும்  
 நிரயத்திற் புகுந்து துய ருறுவன். கல்வி செல்வம் ஊண்  
 உடை மக்கட்பேறு முதலாய வற்றா னெய்து  
 மின்பம்போன் றொருவன் றனதில்லானைக் கூடி நுகரு  
 மின்பமே யின்பம்; துறந்தார் அதனையும் பொய்யின்ப  
 மென்பர்; ஏனைப் பொதுமகளிர் முதலாயினோரா னெய்து  
 மின் பம் மெய்யாவதுபோலத் தோன்றினும்  
 ஆகாயத்தாமசைப்பூப் போன்று பொய்யாவதேயாம்;  
 அங்நனம் பொய்யாயின் இந் திரிய நுகர்விற்பொருட்டுத்  
 தோன்றுகிருத்தல் வேண்டுமே யெனின்  
 கண்ணுக்குத்தோன்றும் முயற்கோடு, பேரலாம்; முயற்

கோடு பொய்யென் றறிந்தாற் றேன் றுகின்ற  
 தில்லையெயெளிற் கானற் சலம்போலும்; கானற்சலம்  
 பொய்யென் றறிந்த பின் னாநுந் தோன்றினும் நீர்  
 உண்ணற் குதவா ித யெளிற் கனலின்க ணுளதாய  
 வ னுபவ ிபோலு மாகலின் அஃ துண் மையிற்  
 பொய்யனுபவமேயாம். மாந்தர் இல்லதை யு ள்ளதெ  
 னக்கொண்டு மயங்குதற்கு அவரதறியா மையே காரணம்.  
 களு வனுபவம் மனத்தின் பழைய தொழிற்படிவாற்  
 றேன்றி விழித்தவழிப் பின்னது பொய்யாமாறுபோல  
 நனலின்க ணனு

பவமும் இல்லதை யு ள்ளதாகக்கொண்ட  
 ளுளதாகும் பொய்யனுபவமேயாம்.

மனத்துக்குண்மைபோ

பகையு மச்சமும் பழியும் பாவமும்  
 மெய்வருத்தமும் பொருளிழவும்முதலாய  
 வனைத்தையுந்தரும் வியபிசாரலின்பம், ஒருவன்  
 தன்னறிவைத் தானே ியக்கி இல்லதை யு ள்ளதெனக்  
 கொண்டு அப்பகைமுதலாயவற்றை யெய்தி யெஞ்ஞான்  
 றர் துன்பநுகர்தற் கேதுவாயதேயன்றி உண்மையினின்ப  
 நுகர்தற் கேதுவாயதன்றும். நாய் பன்னடுங்கத் தசையில்லா  
 வென்பைச் கறித்தாலொப்ப வியபிசாரஞ்செய்வான்

இன்ப நுகர்வான் போன்று துன்பமே நுகர்வன். அஃ  
தவற்கு முன்ன ருளவா யிருந்த மானங் குலங் கல்வி  
செல்வம் நல்லறிவு நல்லொழுக்கம் முதலாய வனைத்தையு  
ங் கெடுக்கும், இலவாயிருந்த பழி பாவச் செயல்களையு  
மிழிவையுங் கொடுக்கும். நஞ்சுண்டார்க் குளதாவ  
கவ்வொருநாளேத் துன்பமே; அங்ஙனமன்றிக் காம  
மயக்கமெய்தினார்க் குளதாவ சிம்மையினும்  
மறுமையினு மெஞ்ஞான்றும் விட்டுநீங்காத் துன்பமே.  
உண்டுழி அறிவைக் கெடுக்குங் கள்ளினைக்காட்டி னும்,  
நினைப்பினும் காண்பினும் கேட்பினும் பின்னர்  
வெறுப்பினும் அறிவைக் கெடுத்தே விடுங் காமமயக்கம்  
மிகக்கொடியது. உடம்பின் புறத்தைச் சுடும்  
ஞாயிற்றுக்கு மங்கிக்கும் நீருட் குளித்து முய்யலாம்,  
அவ்வாறன்றி உண்மனத்தைசுளுகும் காம  
மயக்கத்துக்கு

நீருட் குளித்து முய்த லரிது, மலை முழைஞ்சட் புருந்  
தொளித்து முய்த லரிது. இத்துணைக்கொடிய காமத்தீயை  
முட்டித் தாடுங் தம்மைச் சுடும் பேதையாரின்மீக்கபேதையா

## வியபிசாரம்

111

ருக் கத்திலை. மனத்தின்கண் நினைந்தமாதிரத்துச்  
சுவாலித் கொரியுங் காமாக்கினியை அர்மனத்தை  
யாடக்கமகிழ்ச்சியென் னும் நீரா லவிக்கலாமேயன்றி  
வியபிசாரமென்னும் நெய்யைப் பெய் தவிக்கலாமோ? பொய்



கொலை களவு கட் காமமென்னும் ஐம்பெரும்பாதகச்  
 செயல் களுட் காமம் ஏனை நான்கிற்கு மேதுவா  
 மாசலின் அதற்கொப்பாகுங் கொடியபாவம் பிறி தொன்  
 றில்லை. அப்பொழுது இனிதுபோலத் தோன்றினும்  
 பின்னர்த் தொலையாத பழிபாவங்களை விளைத்துச்,  
 செய்தவர் தாமேயன்றிச் சுற்றத்தார்முதலிய பலரும்  
 வருந்தற்கேதுவாய வியபிசாரஞ்செய்தல் ஒருவற் குப்  
 பேதைமையிற் பேதைமையே.

காமமயக்கத்தாற் கன்னியரைக் களவிற்கேர்ந்து  
 அவர் வாழ்வைக்கெடுத்தலைத்தல், இவ்வாழ்வார்க்கு  
 மேனையோர்க்கும் பெரியதோர் பாதகச்செயலாம்.  
 அப்பாதகர் பழிபாவங்கட்கு மாத்திரமேயன்றி  
 எல்லாரானும் வெறுக்கப்படுதற்கும், பகைக் கப்படுதற்கும்,  
 அப்பகைவர் யாதுதீங்கு செய்வாரோவென்னு மச்சத்துக்கு  
 மாளாய், எஞ்ஞான்றந் துன்பத்தையே யின்ப  
 மெனக்கொண் டெழுவர்.

காமமயக்கத்தாற் பிறனொருவ னில்லானைக்  
 காதலிக்கொ முகுவானிடத்து, அப்பிறனுட  
 அவன்றமர்முதலாயி னொரும மறைவெளிப்படுங்காற்  
 கொள்ளும் பகையுட, அவர் மனம்வருந்தலான்வரும்  
 பாவமும். அவர் தண்டிப்பாரோவென்ற வச்சீழும்,  
 குடிப்பழியுமென்னும் இந்நான்கு குற்றமும் ஒருகாலுட  
 நீங்காவாய் நிலைநிற்கும். நட்பும் அறமும் பெருமையுட

புகழு மென்னும் இந்நான்கும் ஒருகாலத்து

மவற்கிலவாம். அவன்

பிறனில்லாளிடத்துப்போதரும் போதும் புக்களிடத்தும்

துபக்குமிடத்தும் பின்னர்ப் புணர்ச்சி தோன்றாமற்

காப்புழியுமென எக்காலத்து மச்சமே யுடையனவன்.

அவன் எய்தும் அச்சத்தையும் இன்பத்தையும்

உற்றுநோக்குங்கால், அச்சம் மலையளவும் இன்பம்

அணுவளவுமா மெனலா; இன்பத்தைக் கெடுக்குங் குற்ற

மச்சமே யாகலின் அஃ தின்பமென்று சொலற் பாலது

மன்று. அவன்றன் குடியிலுள்ளாரும் அவுடன் குடியி

நகுகள்

### பொருட்பரல்

உள்ளாநுமாகிய இருதிறத்தாரும் உலகத்தாரார்

பழிக்கப்படுவ ராகலின் அவரெல்லோரும் அவற் குப்

பகையாவர். அவற் கிம்மையி லவரா னல்ல தாசனா

னுயிர்க் கிறுதி யெய்தினு மெய்தும். அவன்

அப்பாவத்தான் மறுமையி னை கத்துன்ப மெய்துவன்.

அவன் தீமைபுரிந் தொழுகுவது இல்லுடையானது

தெளிவுபற்றியே யாகலின், உயிருடையனே யெனி னும்

இறந் தவனாகவே யாவரா னு மெண்ணப்படுவன்.

எய்துத லெளி தென்று பிறனில்லாள் கண்ணே

நெறிகடந்து செல்லுமவன் குடிப்பழி யெய்துதற்குத்

தான் எளியரையதை எண்ணிற்றிலன் போலும். ஒருவன்

பிறனொருவ னில்லானைக் காமமயக்கத்தாற்

காதலித்தொழுகுதல், எவ்வாற்றானே யெனி னும் இற

தக்கணவற் கிறுதியையே விளைத்தற் கேதுவாமாகலின்,  
அஃ தவனச்சுப்பாம்பின் வாயை நக்கியதேனா டொக்கும்.

கைப்பொரு ளற்றபொழுதே யற்றுப்போகும்  
பொதுமக ளிர் நட்பு, நெய்யற்றபொழுதே யற்றுப்போகும்  
விளக்கொளிக்கும் மழையற்றபொழுதே யற்றுப்போகும்  
புதுப்புனலுக்கு மொப்பாகும். ஒருவனை அன்புபற்றி  
விரும்பாது பொருள்பற்றி விரும்பும் அப்பொதுமகளிர்,  
அப்பொருள் கையறுந்துணையும் தாம் அன்புபற்றி  
விரும்பினராகச் சொல்லும் இனியசொல், அப்பொழுது  
இனிதுபோன்று பின் வறுமை பயக்கும்; அவர்த மன்புதான்  
சொல்லின்கணல்ல தவர்கட்கிடவாது. கொடுப்பாரை  
விரும்பாது பொருளையே விரும்பும் அப்பொதுமகளிசுது  
முயக்கம், கூலிக்குப் பிணமெடுப்பார் அகத்தான்  
அருவராசின்று புறத்தாற் றழுவி அதனை  
எடுக்குமாறுபோலும். அப்பொது மகளிசுது  
நினைவுவேறுபாட்டையும் சொற்செயல்களது பொய்யம்  
மையையும் உள்ளபடி யாராய்ந்தறிந்தார் இன்பமெய்தா  
ராகலின், அவர் அங்ஙன மவரைக் காதலித்தொழுக  
வொருபோது முடன்படார். கவர்மனத் தையலர்க்குப்  
பொருளில்லாதவர், இளமையழகுடையரேயெனினும்  
உயர்குடிப்பிறப் புடையரே யெனினும், புகழ்  
உடையரேயெனினும் கல்வியுடையரேயெனி னும் தம்மாட்  
டன்புடையரேயெனினும் வயசுமுதலாயி னவற் சூழ் றமக்  
கொத்தவரேயெனினும் அவரை நஞ்சுண்டற்

கஞ்சுவார்பேன்று வெறுத்துத் தள்ளுவர்;  
 பொருளுடையாரை யோவெனின், அவர்தாம்  
 அழகில்லாதவரேயெனினும் இழி குலத்தவரே யெனினும்  
 யாவரானும் அவமதிக்கப் படுபவரே யெனினும்  
 கல்லாதவரேயெனினும் தம்மினும் மிகமுதியரே  
 யெனினும் மிகவினையரேயெனினும் நோயாளரே  
 யெனினும் தம்மை விரும்பாதவரேயெனினும்  
 அவரை மயக்கித்தங்கண்களாகிய வலையிற்  
 படுத்தித் தமதுநியசொற்செயல்களான் மயக்கி  
 மனமழியச்செய் தெள்ளுகக் கெண் ணெய்ப்போல  
 வளந்துகாட்டிப் பொருளைப்பெற்றுப் போகத்தை விற்பர்.  
 செயற்கையழகானும் பாடலாடல்களானும் பொய்தம்  
 மொழிகளானும் இனியபோற் றோன்றுஞ்  
 செயல்களானும் அவரைத் தம்வயப்படுத்திப்  
 பொருண்முழுதையு மபகரித்துப் பின்ன ரஃ தற்றவழிப்  
 புறக்கணித்துத் தள்ளிவிட்டு வேறு பொருளுடையாரைத்  
 தேடும் பொதுமகனிரை நல்லறிவாள ரொருபோதும்  
 விரும்பார்; ஏனைப் புல்லறிவாளரோவெனின் அவர்தாம்,  
 அப்பெற்றியராய மகனிரை விரும்பிக் கெட்டாரைக்  
 கண்டுவைத்துங் கேட்டுவைத்தும் சிறிதும் நல்லுணர்  
 வெய்தப் பெற்றிலராய், அப்போதைக் கவர்செய்யும்  
 மயக்கவலையிற் சிக்கி, கீம்புல நுகர்வைத் துறந்த யோகிக  
 ளெய்துஞ் செங்கண்மாலுக்கம் அவ்வைப்புண்களையு

து கூர்வார்க்குத் தாம் விரும்பும் மகளிர் மெல்லிய தோளின்  
 கட்டுயிலுந் துயில்போல வருந்தாமலெய்தலாயோவென்று  
 அம்மகளிரை மெச்சி, விளக் தொளியைக் கண்டு அதனை  
 மெச்சி அதன்கண் வீழ்ந்துகெடும் விட்டிற்பறவைபோன்று  
 அவர் பால் வீழ்ந்து விரைந்து கெடுவர் . இன்பமாகிய  
 பொருளை யிகழ்ந்து பொருளாகிய பொருளை விரும்பும்  
 அம்மகளிரது புல்லிய நலத்தை, அருளோடு கூடிய  
 அறம்பொருளின்பங்களை ஆராய்ந் தறிந்துதெரியும்  
 அறிவினை யுடையார் ஒருஞான்றுந் தீண்டார்; அதனைத்  
 தீண்டுவார் வீட்டினைத்தலைப்பட்டு ஆண்டைநிரதீசயவின்ப  
 மெய்துதற் கொரு ஞான்று முரிய சாகார். தம்  
 புல்லியநலத்தை விலைகொடுப்பார் யாவர்மாட்டும் பரப்பும்  
 பொதுவான ஆசையையுடைய அப்  
 பொதுமகளிர துள்ளக்கிடக்கையை யறிந்திருந்தும் அவர்தஞ்  
 சொற்செயல்களான் மயங்கி யேமாந்து உள்ளபொருள்களை,

## நகை அ பொருட்பாள்

யெல்லாம் அவர்க்குக் கொடுத்து நோயையும்  
 வறுமையையும் தாம்பெற்றுப் பின்னரிருந் திரங்கி வ  
 ருந்தும் அறிவினரைக் கண்டுவைத்தும் தாமு மவ்வழியே  
 யொழுகிக்கெடும் அறிவினர்க் கறிவிக்க வல்லுநர் யாவ  
 ருளர்.

பொய் கொலை களவு கள்ளுண்டல் குடும்பகலகம்

சண்டை பொருட்கேடு சந்ததியில்லாமை முதலாய  
 விவைகட்பெல்லாம் காரணமாய வியபிசாரஞ் செய்தவர்  
 அவற்றானுமேயன்றிப் பிரமேகங் கிரந்தி பகந்தரங்  
 கல்லடைப்பு நீரிழிவுமுதலாய நோய் களானும்  
 வருத்தமுற்று விரயக்கெட் டியிர்துறப்பர்; அவர்  
 தாம்மாத்திரமன்றித் தங்கீழுள்ளாரும்  
 வியபிசாரஞ்செய்து கெடுதற்குக் காரணராவர்.  
 ஒருவரோடு புணர்தலும் புணரா மையு  
 மொரோகாலத்துடைய மனத்தினராய பொதுமகளிருங்  
 கள்ளுஞ் சூதுமென இம்முன்றுந் திருமகளாற்  
 றுறக்கப்பட்டார்க்கு நட்பாம்.

ஆகவே கன்னியர் பிறர்மனைவியர் பொதுமகளிரென்  
 றின் னோரைச் சேர்தலாகிய வியபிசாரஞ்செய்தல்,  
 இம்மையிற் பழி யையும் மறுமையிற் பாவத்தையுந் தந்து  
 இருமையின்பத்தை  
 யுங் கெடுக்குமென்பதை உய்த்துணர்ந்து யாவரு மதனைச்  
 யாமையைத் தமக் கொழுக்கநெறியாகக் கடைப்பிடித்து

செய்  
 அவ்  
 வழிக்க னொழுகுதல்வேண்டும்.

௩௫. அதி. கள்ளுண்ணல்.

கள்ளென்பது அதனையுண்டவர்தம் அறிவைமயக்கும் ஓர்  
வகை வெறிப்பதார்த்தம். பதார்த்தங்கள் புளித்தனவாயின்  
அவை ஓர்வகை நச்சுத்தன்மை யெய்துகின்றன. \*அளவின்  
மேற்பட்ட நச்சுத்தன்மையுடைய புளிப்படைந்த பொருள்கள்  
அவற்றை யுண்டவர தறிவைமயக்கலின் அவை வெறிப்பதார்த்  
தங்களெனப்படும். புளித்தநீராகாரம் மோர்முதலாயினவும் நச்  
சுத்தன்மைய வாயினும், அவற்றினஞ்சு உண்டவர தறிவைமயக்  
கர்த்தும். நாடோறும் படிமுறையே மேன்மே லளவினேற்றமாக

## கள்ளுண்ணல்

111

அதனை அவாவாமைக்கேதுவா  
யுள்ளுமாகலின், நஞ்சுக்குமருந்து நஞ்சேயென்  
னும்விதியையுட்கொண்டு ஒருவற்குடம்பின்கணுண் டாகும்  
நச்சுநீர்க்கு நண்மருந்தாமென ஆயுள் வேதமுடையார் அ  
வற்றையுண்ணுமாறு விதித்து, உண்டா தறிவை  
மயக்குவ தும்நாடோறும் படிமுறையே மேன்மேலு  
மளவேற்றமாக உண் ணுமவாவைவிளைப்பதுமாயுள்ள  
கள்ளுண்டலைக் கண்டிப்பாசராயி னர். மற்றெல்லாப்  
பிறவிகளினும் அறிவினேற்ற மெய்திப் பிறந்த மாந்தர்  
கள்ளுண்டு தமதறிவை மயக்கினசேயாயின், அவர்தாம்  
இழிந்தபிறவிகளெல்லாவற்றினும் இழிந்தபிறவியை  
யெய்தினவராய்க் காணப்படுவர். அற்றே லஃ  
தங்நனமாக, இக்காலத்துக் கள்ளுமுதலாயவற்றைக்  
காய்ச்சிக் கடைந் தாக் கப்படும் சாராயம்முதலாய

மிகக்கொடிய வெறிப்பதார்த்தங்கள் அவற்றை யுண்டவரை  
 எத்தன்மைய ராக்கிவிடு மென்பதை விவேகிகள்  
 சிந்திப்பாராக. புகையிலை கஞ்சா அவினென்னு  
 மிவைகளும் வெறிப்பதார்த்தங்களே. இவ்வெறிப்  
 பதார்த்தங்க ளெல்லாம் அவற்றை யுண்டவர தறிவை  
 மயக்குவதனோ டமை யானது, தொடக்கத்தின்கண் உண்டவ  
 னுடம்புக் கினியபோலத் தோன்றி, அதனை நஞ்சொடு  
 பயிலச்செய்து, அதன்கட் படிந்து மிக்குச்செறியும் நஞ்சி  
 னோயைத் தணித்தற்பொருட்டு, உண்ட வள வினு  
 மேற்றமானவளவு நாளுக்குநாட்படிமுறையே மிகுமா  
 றவாவச்செய்து, அவ்வுடம்புள்ளதுணையு ம் அந்நஞ்சா  
 னெய் னும் நோய் வளர்ந்துகொண்டேவரலான்,  
 அவ்வுடம்பைக் குறி சூதகால வெள்ளைவசையும்  
 நெடுங்காலங் கொண்டுசெலுத்து நெறியின்மைக்குக்  
 காரணமாகின்றன.

பனையுந் தென்னையு முதலாயின வினும் பாளைகளை,  
 அவற்றி னுண்டாதங் குறும்பைகள் பருத்து  
 வளர்த்தற்குமுன்னர் நார் கொண்டுவரிதன்முதலியவற்றூற்  
 கன்றச்செய்து நாடோறுஞ் சிறிதுசிறிதாக  
 துனிப்புறத்தை அரிந்துவிடலான் அதனினின் னூறிவருஞ்  
 சாற்றைப் புளிக்கச்செய்து கள்ளென் றதனை மகிழ்ந்  
 துண்டவர்க்கு அறிவு மயங்கும், காமாக்கினி  
 சுவாலிக்கு ம், மாண மழியும், நாண மொழியும்,  
 நல்லறிவாளர் மதியாத



செருகூ ஶீரீயும் வெகுளி யுளதாகும்,

பகைக்கஞ்சாத் குறிக உயி

பொருட்பால்

டோன்றும், இடையிடையே நகையும் மிளிரும், ஈன்ற  
தாயா னும் வெறுக்கற்பாலவாப சொற்களுஞ் செயல்களும்  
நிகழும், வஞ்சனையும் பொய்யுங் களவுங் கொலையும்  
வியபிசா ரமுஞ் சண்டையுங் குடி புகும், தஞ்சமென்  
றடைந்தாரைக் கைவிடுங் குண முண்டாம், தம்பொருளிழவு  
நோக்காது தம் மேடு கூடி னார்க்குங் கொடுத்து  
மேலும்மேலுமுண்டு கூடி க்க ஶீத்தலை யே அவர்மனம்  
விரும்பும். இங்ஙனமே அவர் கன்னொழுக்கத்தை யிழந்து  
தீயொழுக்கத்தை யுடையராவர். அவர்க்கு உண்ணுஞ்  
சோறுமுதலாய உணவினளவும் அவற்றில் விருப்பும்  
படி

முறையே குறையக் கள்ளொன்றே அவர்வயிற்றை நிறைக்கும்.  
அவர்க்கு நோய்வரின், நச்சுத்தன்மை யெய்திய அவருடம்பில்  
உட்கொள்ளும் எவ்விதமான மருந்துகளும் பயன்படா.

அறிவில்லாத மாந்தர் முன்னே நல் வினையாற்  
பெற்றனவும் முயன்று பெற்றனவுமாய  
பொருள்களையெல்லாம் வினையாகக் கொடுத்து  
அறிவுமயக்கத்தையும் இம்மைமறுமையிற் றுன் பத்தை  
வினாக்கும் பழிபாவங்களையு மே கொள்ளுகின்றனர்.

கள்ளுண் டார் க்கு அஃ தறிவை மயக் தும்; மயக்க, அவர் தமக்கு நிகழ்ந்தன நிகழ்ச்சின்றன நிகழற்பாலனவென்னும் முக்கால நினைவுங் கெடும்; கெட, அந்நினைவான் மனத்தின்கணிநூர் துள்ள துன்பமாயினவெல்லாம் நீங்கும்; நீங்கச், சிறிதுபொழு துள்ள து போன்று தோன்றும் பொய்க்களிப்பொன்றே யுள்தாம். நிலை நிலலாத வக்களிப்பொன்றையே விரும்பிக் கள்ளுண்டவர், ஈட் டிய பொருள்கொண்டிகைமுதலாயின செய்யாமையானும் பழி பாவங்களையே செய்தலானும் இம்மைமறுமை யின்பங்களை யிழந் தெஞ்ஞான்றும் நிலைநிற்குந் துன்பத்துக்கே யாளாகின்றனர். அவர்க்கு மக்கட்பிறப்பும் எய்திநின்ற பொருளும் அவமாயின.

கள்ளை விளைப்பொருளையே கொடுத்துக் கொள்ளவேண்டு தலின் அதனையுண்பார் விரைவிற றங்கைப்பொருளையெல்லாம் இழந்துவிடுவர். நாண்முழுதும் அறிவு மயங்கிக் கிடத்தலின், பொருளை மேலீட்டுந் தொழின்முயற்சியும் அவர்க்கிடத்தாகும்.

வாய்க்கியுண்புக்கைப்பொருளின தின்மை கள்ளுண்ணல்

உயிச

கண்டுழி யேனும், அந்நுண்ணுமைபான் அறிவு சிறிது தெளி வெய்தும் அப்பொழுது அதன் கெட்டை நினைந்தேனும் அக்கள் ளுண்டிலைக் கைவிடும் நல்லறி

வெ ப்தப்பெற்றிலராய், யாசித் துக் கொடுத்தேனும்,  
 அல்லது களவுமுதலாய பாவச்செயல் களைச்  
 செய்துகொடுத்தேனும் அதனை விலைக்குவாங்கி உண்ணு  
 தலையே அம்மயக்கவறிவினார் வி நம்புவர். ஓ நுகாற்  
 பழகின வர் பின் மரணபரியந்த ங் கள்ளு ண் டலைக்  
 கைவிடமனமொத் துடன் படார். அறியாமையை நீக்கிக்  
 கோடற்கென வமைந் க மேலாய மக்கட்டிறப்பினராய அர்  
 மாந்தர் அறிவைவேண்டாது அறிவு மயக்கத்தையே  
 வேண்டிக் கள்ளுண்டு வெறிதலைக் கேறலான்  
 உள்ளவறிவையுங்கெடுத்து வீணிற்பிறந்திறந்  
 துழல்வாராயினர்.

கள்ளொன்றையே விநம்பி அதனையுண்பார்,  
 தம்மைத் தாம் வி நம்பாதவசேயாக மற்றொன்றில் வி  
 நப்புடையரென்று சொல்லற்கோ விடமில்லையே.  
 கள்ளொன்றேபன்றி அவர் விநம்பும் பொருள்  
 இவ்வுலகத் துப் பிறிதொன்றி லலை. அவர் தம்  
 மெய்வருத்தத்தையும் பொருட்படுத்தார் நாணழிவையும்  
 நோக்கார், பழிபாவமென்பதையும் பாரார்,  
 எவ்வாற்றானேனும் விலைப்பொருளைக் கைப்பற்றுவர்,  
 வெயிலென்று வெறார், மழை யென்று மறையார்,  
 புயலென்று தரியார், காததூரத்துக் கள் ளிருப்பினுங்  
 கடுகிச்செல்வர் தந்நிலையிற் றுந்தவறிவீழ்வதையுந் தமவாய  
 மாணங் கள்ளி பொருண்முதலாய வெல்லாம் அழிவ  
 தையும் உள்ளபடி அறிந்துளரா யிருந்தும் அவற்றைப்  
 பொருட்

படுத்தாது களளொன்றை யே பொருட்படுத்தி விலையை  
க்கொ

டுத்து வாங்கியுண்பார். அவர் யனைவியர்

விதவைகள் போலாவார்

அவர்தம் மக்கள் ஆதரிப்பா ரிஷா யலைந்து திரிந்து  
வருந்து

வர், அவரை அரிதிற்பெற்று வளர்த்த தந்தைதாயர்  
முப்புப்

பிணிவாய்ப்பட்டுப் பசியாற் சிடந்துவருந்துவர். துயின்ற  
விட

எத்து நெருப்புப்பற்றியது கண்டு பொருளிழவுமுதலாய  
வொன்

றையும் பொருட்படுத்தாது பாங்கர்ச் சூழந்தா ரொருவர்  
முகத்

தையும் பாராது நின்று தடுக்கவும் நின்று  
ஓர் திசையை

நோக்கி வழிக்கொண்டு விரைந்தோடுவான்போன்று,  
ஊனுடை ஓயமறந் திவ்வும்முதலாய பொருளைமறந்

தம்மைமறந் யின் உயி

### பொருட்பால்

பத்தைமறந் தீன்றதாய்முதலாய தொடர்புடையாரைமறந்  
துற வினசைமறந் தயலாசைமறந்து நட்பார்முதலாய  
வெல்லாரை யும்மறந்து தம்மையும்மறந்து தாம்விரும்பிய

களளொன்றையே நினைந் தக்கள்ளுக்காதல்கொண்  
 டதன்பிறகே யோடித்திரிந் தலையு ம் பேதையாரின்  
 மிக்கபேதையா ரிவ்வுலகத் துளரா? அவர்தாங்

கள்ளுப்பற்று மொழிவரேல் யானெனதென் னும்  
 பற்றொழிந்தவரென்றுஞ் சொல்லலாந் திறத்தினராய்  
 ஆக்கள் ளொன்றையே பற்றி மற்றெல்லாப் பற்றையுந்  
 துறப்பர்.

கள்ளுண்டு மயங்கித் தியங்கித் தள்ளாடி  
 நெட்டுயிர்ப் பெறிந்து, தெளிப்பவ ரிலரேற்  
 செல்லுமாற்றிற் றவறி யங்கு மிங்கு முலைந்து மேன்மேலும்  
 வீழ்ந்து வீழ்ந்தெழுந் தடையுங் கழன்று தகாதன  
 சொல்லிப்புலம்பி நாணமும்போய் மானமும் போய்ப்  
 பிணம்போற் கிடப்பாரைக் காண்டலும் பாவம். கள்  
 ளுண்ணின் அறிவு மயங்குமென்பதை யறிந்துவைத்தும்  
 அதனை விரும்பியுண்டார், மனமொழிமெய்கள்  
 தம்வயத்தவன்மையான் நாணழிவை யுடையராய்,  
 யாவுமறிபாமையேயன்றிக் தம்மை யறியாமையாகிய  
 மெய்ம்மறப்பினையு முடையராய் மரம்போல  
 யாவருஞ்செல்லும் வழியின்கட் கிடத்தலையும் இடை  
 யிடையே சிரித்தலையும் தகாதவார்த்தைகளைப்  
 பேசுதலையும் எவருமரு வருக்கத்தக்க செயல்களைச்  
 செய்தலையு ன் கண்டவர்பாவருஞ் சிறிதுஞ்சுக்கிக்  
 லாற்றாராய் மற்றொருபுறத்தே தம்முகத்தைத் திருப்பி

நாணி யொதுங்கிச்செல்வர், ஆறறிவுடைய மக்களாய்  
 பிறந்துவைத்துங் கள்ளா னழித்துக்கொள்வாரை ய  
 அவரும் றீயறிவுடைய ஶிலங்குகளுடனும்வைத் தெண்ணார்.  
 அவர் ஓரறிவுடைய மாமென்றுஞ் சொல்லத் தகாதவரே.  
 தன்மகன் எத்

துணைப் பெருங்குற்றஞ் செய்யினும் அதனைச் சகித்திருக்குங்  
 குண முடையவளெனப்படும் பெற்றதாய்தானும் அவன் கள்  
 னுண்டு களித்தலைக் காணிற் பொருளாய்வெறுப்பள், ஆனபின்  
 குற்றம்பாதுழ்பொருத சான்றோர்முன் அஃ  
 தெத்தன்மைத் தாரும்? யாவரேபெனி னும் கள்ளு  
 ண்டிகளிப்பாரைக் காணின் நாணிச்சேய்மைக்கண்ணே  
 நீங்குவரேயாக, அக்கள்ளிருமை சூதி  
 உயிந்

புங்கெடுத்த லறிந்து சேய்மைக்கண்ணே  
 கடிந்தொதுங்குஞ் சான்றோர்க்கு அஃ தின்னொததீர்த  
 லொருதலையேயாம்.

கள்ளுண்பாரெருவன் அதனை யுண்ணுது  
 தெளிந்திருந்த பொழுதின் கண் உண்டிகளிக்கும் பிறனைக்  
 கா னு ம ன் றே, காணுங்கால் தான் உண்டபொழு  
 துள்தாஞ் சோர்வினை அவன் சோர்வால் அதுவு  
 மித்தன்மைய ிதயென்று கருதான்போலும், கருதுவனாயின்  
 மனமொழிமெய்கள் தன்வயத்தவல்லவாதலையும்  
 அதனைவரு மிழுக்கினையும் உய்க்துணர்ந்து பின் அதனை

உண் ணுதலை யொழியாதிரான், அவன் அங்ஙனங்  
கண்டுவைத்தும் பின்னு முண்ணுதலால் ஒருகாலுண்டார்க்  
கறிவின்றெளிவு பின் ஒருஞான்று மில்லையென்ப  
துண்மையேயாம். நஞ்சானது தன்னை யுண்டவனைக்  
கொல்வதேயன்றிக் கள் னைப்போல மறு மைக்க  
ணசகத்துட் புகுத்திவிடா தாகலின் அந் நஞ்சினும்  
யிகக்கொடியது அக்கள்ளே. உண்டவர்தம் அறிவை  
மயக்கு வதோ றிருட்படலம்போலும் கள்ளுப்,  
பிறவிக்கடலுள்வீழ்ந் தழுந்துவேரைக் கசையேறாமற்  
றடுக்கு மோர் நீர்ச்சுழிக் கொப்பாம். முன்னேயோ  
னெய்திநின்ற ஒளியினை இகழற்பாட்டா னிழக்கச்செய்து  
இம்மைமறுமையிற் றுன்பத்துக் கேதுவாய கேட்டையே  
வினைக்கும் கள்ளுண்டலும் உண்ணாதவரை யுண் பித்தலும்  
உண்டவரோடு கூடுதலும் அதனை விற்பலும் முந் லாயின  
யாவருஞ் செய்வொண்ணுதன.

## நகை. அதி சூது

சூதாடுவது கவறு சதுரங்கம்முதலியவற்று சூடுதல்.  
சூதாடு வார் அறம்பொருளின்பங்க ளெய்தாமைக் கஃ  
திடையீடா யுளது. அவர்க் குளதாயிருந்த  
நல்லொழுக்கங் கெடுதற்குந் தீயொழுக்க முளதாதற்கும்  
அஃ தேதுவா மாகலின் யாவரும்

வில்லகம்ப உரிச

பொருட்பால்

ஒருவற் கமைந்துள்ள வாழ்நாளின்பாதி நித்திரை  
செய்தற்குரிய இரவினும், காற்கூற்று உடம்பு மறிவும  
வளர்த நேய் தற்குரிய இளமைமுதுமைகளினுங் கழிப,  
எஞ்சிநின்ற காற் கூறே, அப்போதும் நோய்முதலிய  
விடையூறுக னெப்துமே யெனினும் ஒருவாறு நிரம்பிய  
வுடற்பெருமும் அறிவினைற் றமு முடையனாய், அவன்  
செயற்பாலன வ ல்லவற்றைச் செய்யா தொழித்துச்,  
செயற்பாலனவற்றைச் செய்து இம்மைமறுமையின்பத்தை  
பெய்தும்வழி நாடி, நன் னொழுக்க நெறிக்கட் சேறற் கேற்ற  
காலமாம். அத்துனை அருமையும் பெருமையும் வாய்ந்த  
காலத்தை ஒருவன் வீணிற் சூதாடலிற்  
கழிப்பனையாயின், அவன் மக்கட்பிறப்பினனாப்ப பிற  
நததனல் எய்தும்பயனை இழந்தவனாவன்.

உலகிபல் நடைபெறற்பொ ருட்டு ஆதிததன்முதலிய  
அளவைகளாற் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது  
தானாகக் கூறு படாத அருவப்பொருளாகிய  
காலதத்துவத்துக்கும் ஆன்மா வுக்கு மோரியை  
பில்லையாயினும், அவ்வான்மாக் கன்மவளவுச் சேற்ப  
எடுத்தவுடர்போ னளதாகக் குறித்தவெல்லையை வரை  
செய்து காட்டும் அக்காலமே வாழ்நா னெ னப்படும்.



அவ்வாழ்நாளைப் பெரும்பயனெய்துதற் குரியதாய்  
 அரிதிற்பெற்றுவைத்தும், கேட்டையேயன் நியாதொரு  
 நன்மைப்பயனையுமெய்தாமெக் கேதுவாய் சூதாடிப்,  
 பொழுது போகாநின்றதென்றின் புறுமாந்தர்தம்  
 அறியாமை இருந்தபடியென்னை? பொழுது போக்  
 காகுமென்று கருதி அதனைவிரும்பியாடுவார், அஃ  
 தொழுக்கங்கெடுதற்கும் உணர்வழிதற்கும்  
 நஞ்சுரவுக்கும் பொய்களவு சண்டை வஞ்சகம்  
 முதலாயினவற்றுக்கும் ஏதுவாதலை நோக்கிற்றிலர்.  
 அவ்வாட்டத்தானவர்தாமின்புறுமவ்வின்பம்,  
 அவ்வாட்டத்தின் கண்மாதிரிப் பதிந்த மனத்தினராய்,  
 அவர்தமக்கு நிகழ்ந்தன நிகழ்கின்றன நிகழற்பாலன  
 வென்னு முக்கால நினைவுக்கெடுதலானப்பொழு  
 துளதாவது. அவ்வின்பம் மிக்கவிருளின்கண்  
 மின்னலைப்போன்று மிக்கதுன் புத்தின்கண் விரைந்து  
 தோன்றிக்கெடும் பொய்யின்பமே. அப்பொய்யின்பத்தை  
 மெய்யின்பமெனக் கருதி அதன்வயப்பய்ப்புக், சூது  
 உயிடு

கள்ளுண்டவர்போ லறிவுமயக்க மெய்தி, அரிதிற்பெற்று  
 வளர்த்ததாய் இறந்தன ளென்றசொற்கேட்பினும் அதனையும்  
 பொருட்படுத்தாது, அவ்வாடலையே மெச்சி, வாழ்நாளையெல்  
 லாம் உறுதிப்பயன்றதா கிழ்நாளாக்கும் அப்பேதைமாந்தர்க்  
 கறிவுறுத்த வல்லவர் யாவருளர்?

சூதாடுவார் அறநெறியான்வந்த பொருளை அறமுஞ்செய்து  
 தாமும் துகர்தலே அறத்தா நென்பதை மறந்து, பொருளெய்  
 தலாமெனக் கருதி அதனைபாடி, இம்மைமறுமை, யிரண்டினுந்  
 துன்பமெய்துதற் கேதுவாய் கேட்டையே வினைக்கும் அச்சு  
 தாட்டத்தா னீட்டிய பொருளையும் முன்னுள்ள பொருளையும்  
 ஒருங்கே யிழந்து, தம்மைத்தா னீடு தெடுத்தவிடுகின்றனர்.  
 கவற்றினையும் அல்காடுங் களத்தினையும் அவ்வாடற்கேவன்  
 றும் வெல்லுமாய்விடித் தெரிதலாகிய கைத்தொழிலினையுந்  
 கைவிடாத நளன்முதலாய வேந்தர்பலர் முற்காலத்துத் தம்  
 பரசவிட்டுக் காட்டினும் நாட்டினும் தாமுளராகியே இவ்வாறு  
 யொழுகின் சாகவின், தன்னைவிழைந்தார்க்கு முன்னில்லாத  
 துன்பங்கள் பலவற்றையும் விளைத்து உள்ளபுகழையுந் கெடுக்  
 கும் சூதுபோல வறுமையினெல்லையைக் கொடுக்கவல்லது  
 உலகத்துப் பிறிதொன் றில்லையென்பது யாவரானுந் தெள்ளிதி  
 னுணர்தற்பாற்று. சூதாட்டத்தால் வென்று பொருளெய்துவாரு  
 முளராலெனின், அவ்வென்றபொருடானும் இரையெனக்கருதி  
 மீன் விழுங்கிய தூண்டி விருப்புமுட்போன்றதேயன்றிப் பொரு  
 ளாகாது. எஞ்சியிருந்துளதேயெனினும் அஃ தவனையேயன்றி  
 வழியினுள்ளாரையுந் கெடுத்துத் தானும் விரைந்துகெடும்.  
 ஒருவன் தான் வெல்லுமாற்ற லுடையனாயினும், சூதாடுவார்  
 வென்றெய்திய பொருள் அவர் அச்சூதாட்டத்தை விட்டுநீங்கா  
 மைப்பொருட்டு இட்டதோர் தனையேயாமெனக் கருதி அதனை  
 வீரூம்பாதொழிதல்வேண்டும். சூதாடுவோர் அத்துண்டின்  
 முட்போன்ற ஒன்றனைமுன்பெற்று அதன்றன்மையை யோராது  
 இன்னும் பெறுதுமென்னுந் கருத்தால் ஆடி நூற்றினை யிழப்பர்.  
 அவ்வாறும் பொருள் எரிமன்கேவ நதலான், அவர் அறநெறியான்

அவ்வாறாய்வு செய்து பொருளைத் தானு மிழந்து, காலத்தை  
மூன்ன லீட்டிவைத்த பொருளைத்தானு மிழந்து, காலத்தை

உயிசு

பொருட்பால்

விணர் கழித்தநாற் பொருளை அறத்தாற்றான்  
மேலீட்டுதலு மிலராய்ப், பாவவழியா னீட்டியு மழித்தும்,  
இம்மைக்க ணெஞ் ஞானும் பொருளையும்  
அதனெய்தும் அறனு மின்பமு மென்னும் இருபயனையு  
மிழந்தவ ராகின்றனர்.

தன்பெயர் சொல்லல் மங்கல மன்மையென்று  
போலும் சூதென்று சொல்லப்படும் முகடியான்  
விழுங்கப்பட்டார், வென்றபொழுது அவ்வெல்வி  
நோக்கியேனும் அல்லது தோற்ற பொழுது  
அத்தேதால்வி நோக்கியேனும் ஒருகாலத்தும் அதனைக்  
கைவிடாராய், வெவ்வினுர் தோற்பினும் மனத்திருத்தி  
யடையாராயினமைபற்றி எக்காலத்தும் துன்பமே  
துகர்வா ராய்ப் பசி நித்திரைமுதலாயின தோன்றுதலை  
யுணரப்பெறு ராயினமையாற் கடுகிப்பீடிக்கும் பிணிக்கே  
யாளாயினராய், மனைவிமக்கண்முதலாய  
மிக்கதொடர்புடையார்மாட்டும் சிறிது மன்பின்றி அவரை  
மறந்தவராய்ச், சிறிதுபொழுதேனும் மன வமைதியு  
மிலராய் மற்றெத்தொழிலையுங் கைவிட்டு அல்லும் பகலு

மத்தொழிலையே செய்பவ ராவர். குடிப்பிறப்பும் மாண  
மும் ஆண்மையும் வலிமையும் வென்றிபும் அழகும்  
பெருமை யும் ஒழுக்கமும் ஒளியும் செல்வமும்  
கல்வியுமென்னு மிவை யெல்லாஞ் சூதாடுவோர்க்  
கிலவா யழிந்துகிடும். அவர்க் கூணுடைமுதலாய  
துப்புரவுகளிலவாம், தோல்கீயாற் களவும் வெற்றியாற்  
பொய்ம்மையும் பகையு முளவாம். அப்பகையான்  
வெகுளிமுதலாய சூற்றங்களுளவாய், அருண்முதலாய்  
குணங் கள் கெடுதலான் அவர்க் கீருமையின்பமு மில்லை.  
ஆனமை பற்றியன்றே சூது வறுமைக்குத்தூது, பொய்க்  
குடன்பிறப்பு, மெய்க்குச் சத்தூரு, களவு  
சண்டைமுதலாயவற்றுக்கெல்லாந் தாயென் றறிவுடையோர்  
கூறுவாசாயினர். அப்பெற்றித்தாய கொடிய சூதை  
யாவிரையெனினும் வினையாட்டுக்கேயெனினும் ஆடா  
தொழிதலே அறிவின்பாலதாம்.

மருந்து

உயிள

சுய. அதி. மருந்து

அவிச்சையான் அறிவுமய வ்கி அறியாமை புளதாய  
சீவான் மாச் சிற்றறிவைப்பெற்றுச் செயற்பாலன வற்றைச்

செய்து வீடு பேற்றினை யெய்துமாறு, பேரறிவுடைய  
பரமான்மாவாகிய  
இறைமுதற்கூடவு ளருளான் எடுத்தபிறவிகளுண்  
மக்கட்பிறவியே. ஏனைய விலங்குமுதலாய பிறவிகள்

மேலாயது  
கன்மத்தை

யீட்டற்கும் அதன்பயனை நுகர்தற்குமே உரியன.  
உள்ள வினையை யுங்கெடுக்கவேண்டிய மாந்தருணவு  
முதலாயவற்றானும் மருந்தா னும் யாக்கையை  
நோய்வாராமற் காத்தலும் வந்துழித் தீர்த்தலு  
மின்றியமையாதன. அங்கனஞ் செய்யாதொழிவரேயாயின்  
வினையளவுக் கமைந்த காலவெள்ளையளவும் அவ்வுடம்பைக்  
கொண்டுசெலுத்துமாறும், உள்ள துணையும்  
பிணியுழத்தலான் அவ்வுடம்பி ன்றுணைநாண் டெய்  
தற்பாலவாய அறம்பொருளின்பங்க ளெய்து மாறும்  
இல்லையே யாம். மக்கட்குப் பழவினையானும் உணவுநெ  
பங்கள தொவ்வாமையாகிய காரணங்களானும்வரும்  
வாதம் பித்தம் சிலைட் டிமென்னும் பகுதிகளையுடைய  
பிணிகளுட் பழவினையான் வருவன அதன் கழிவின்க  
ணல்லது தீராமையின் மருந்தாற் தீர்வன  
அக்காரணங்களான் வருவனவேயாம் மருந்தாவன  
பொன்முதலாய வுலோகங்களானும் தாவரங்களின்  
வித்து வேர்முதலியவைகளானும் கத்தூரி

கோரோசீனையெனச் சில விலங்கிற்பெறு மவைகளானும்  
 இவைபோல்வன பிறவானு மாக்கப்படுவன. அவ்வப்  
 பிணிகட்கேற்ற மருந்தை ஆயுள்வேத முடையார்  
 கூறியவண்ணமாக்கி ஏற்றகாலத் துண்ணின் அவ்  
 வப்பிணிக டிரும்.

காரணத்தை யொழிக்கக் காரிய மில்லையாகலின் உணவு  
 செயல்கள தொல்வாமையை பொழிக்க அதன் காரியமாகிய  
 பிணியு மில்லையேயாம் ஒருவன் தான் உளனாயிருந்தாறிப்  
 பொருளீட்டலும் அறஞ்செய்கலும் இன்பந்துய்த்தலும் உள  
 வாகாவாமாகலின், இம்மைமறுமைப்பயனை யெய்தவேண்டினார்.  
 உணவானுஞ் செயலானும் அவற்றினொவ்வாமை கண்டுழி  
 மருந்தானுந் தம்முடம்பைப் பேண வின்றியமையாததொன்றே.

## உயி அ பொருட்பால்

உடம்பைப் பேணுதவன் இம்மைமறுமைப்பயனை  
 யீழ்த்தலே டமையாத நோய்வாய்ப்பட்டுத் துன்பமு  
 மெய்துவன்.

உணவுஞ் செயல்களும் ஒருவன்பகுதிக்  
 கொத்தவளவின் வன்றி அதனின் மிகுமாயினுங்  
 குறையுமாயினும் வாதம்முத லிய மூன்றநோயும்  
 அவற்றின் பகுதிப்பாட்டு நோயும் அவனுக் குத்  
 துன்பஞ்செய்யும். உணவொத்தலாவது சுவைவீரியங்களா  
 னும் அளவானு மொத்தலாம்; செயலொத்தலாவது ம

னமொழி மெய்களாற் செய்யுந் தொழில்களை அவை  
 வருந்து வதற்கு முன்னே யொழிதலாம். ஒருவன்  
 முன்னுண்டது அற்றபடியை பாக்கைநொய்ம்மைமுதலிய  
 குறிகளாற் றெளியவறிந்து மிகப் பசித்தபோ  
 துண் ணுங்கால், அவன்றன் பகுதியோடு மாறு  
 கொள்ளாமையும் காலவியல்போடு மாறு  
 கொள்ளாமையும் சுவை முதலியவற்றாற் றம்முண்  
 மாறுகொள்ளாமையு முடைய உணவுகளைக்  
 குறிக்கொண்டு குறித்தகாலந்தவறா துண்ணல வேண்டும்.  
 உணவுகள் ஒருவனுடம்பின் வாதம்முதலிய பகுதிச்  
 காவனவற்றைச் செய்யாது அடாதனவற்றைச்  
 செய்வனவாத லும், பெரும்பொழுது  
 சிறுபொழுதென் னுங் காலவேறுபாடு களுள்  
 ஒன்றற்காவன பிறிதொன்றற் காகாதனவாதலும்,  
 தேனும் நெய்யும் தம்முளொத்து  
 நஞ்சாதல்போல்வனவாதலுமா யுளவாகலின் அவற்றைக்  
 குறிக்கொள்ளாது மனம்பட்டவாற் றாற்  
 குறித்தகாலத்தன்றி வேண்டிய வேண்டியபோதெல்லாம்  
 உண்ணின் அதனானே அவற்கு நோயும் மாணமு  
 முளவாம்  
 ஒருவன் அம்முவகைமாறுகோளு மில்லாத உணவைத்  
 தன் னுள்ளம் வேண்டியவளவினா னன்றிப் பிணிவாரா  
 வளவினாற் சிறிதுகுறைய வுண்ணின் வாதம்முதலிய  
 முன்றுந் தததம் நிலை யிற் றிரியாமையின்  
 மனமொழிமெய்கள் அவன்வயத்தவாதலும் அதனான்

அறம்முதலியநான்கும் எய்தலுமுடைமையின் அவன்  
 மாட்டு இன்பம் நீங்காது நிலைநிற்கும்; அவ்வாறன்றித் தன்  
 பகுதியும் அதற்கேற்றவுணவும் காலமும் ஆராயாது வேண்  
 றியதோ ருணவை வேண்டியதோர்காலத்து வயிற்றுத்தியள  
 வன்றி மிகவுண்ணுமாயின் அவன்மாட்டு நோய்கள் எல்லையற  
 வன்றித் தீற்றுன்பம் நீங்காது நிலைநிற்கும்.

மருந்து

உய்கு

நாடோறுங் குறித்தகுறித்தகாலத்துத் தவறாது அவ்வக்  
 காலத்துக்கேற்ற வுணவை அளவா புண்டுவருதலும், அள  
 வன் செய்யுஞ்செயல்கள் அவனவன்பகுதிக் கொத்தவளவின்  
 வாதலுமென்னு மிவைகளேயன்றி, ஒருவன் இரத்தத்தை  
 அசுத்தமாக்காவண்ணம் சுத்தமான நீரை அளவாகப் பருகுத  
 லும், அந்நீருணவுகளினின்று பின் பிரியும் மலசலங்களைக் காலை

பாலேறிற் றவறாது மோசனஞ்செய்துவருதலும், தன்னுணம்  
 பிறராணா இரேசிக்கப்பட்டு இரத்தவசுத்தத்தை அளவிவந்த  
 காற்றையும் பிறவேதுக்களாற் றுர்க்கந்த மளவிய நச்சுக்  
 காரபறையும் பூரியாது சுத்தவாயுவைப் பூரித்தலும், இரத்  
 தத்தை அசுத்தமாக்காமக் கேதுவாகும் ஞாயிற்று றொளி  
 படுமிடங்களிற் சஞ்சரித்தலும், உடம்பினுள்ளிருந்து மயிர்க்கா  
 ரோறும் வழிக்கொண்டுவரும் அசுத்தநீராகிய வெயர்வை புறத்  
 தொழுகும்படி தினந்தோறஞ் சுத்தவாயு வுள்ளவிடங்களிலே



அளவான மெய்ம்முயற்சி செய்தலும், பகனித்திவர நோய்க்  
 கேதுவாகலின் அதனைச் செய்யாதொழித்து மனமொழி மெய்  
 களாற் செய்த முயற்சியாவுக்கேற்ப இரவிற்பயின் றினைப்  
 பாறுதலும், நித்திரைசெய்து ஒருமுறை விழித்துப் பின் செய்  
 யும் நித்திரை கனக்காண்டற்கும் நோய்க்கு மேதுவாமாகலின்  
 அதனைச் செய்யாதொழித்துவிடுதலும், உடம்பின் மேற்றோலில்  
 அழுக்குப்படியாவண்ணம் சுத்தமான வுடையுஞ் சயனமுந்  
 தலையணையும் முதலியவற்றை உபயோகித்தலும், உடம்பின்  
 மேற்றோலிற் படிந்த வழுக்கைத் தினந்தோறஞ் சுத்தமான  
 நீராற் கழுவுதலும்முதலிய விவற்றின் வழுவா தொழுகுதலும்  
 நோய்வாசாமைக் கேதுக்களாம்.

பழுவீனையானுங் காசணங்களானும் நோய்க ளுண்டாகும்  
 போது அவற்றி னீக்கத்தின்பொருட்டுச் செய்யத்தகுந்தன  
 விவை தகாதன விவையென் றறிந்து தகாதனவற்றைச் செய்  
 யாதொழிந்து தகுந்தனவற்றைச் செய்தல் யாவர்க்கு மாவசி  
 யகமாம். பழுவீனையான் வருவன அதன் கழிவின்கணல்லது  
 நீ ங் கா வே னு ய கடவுள்வழிபாடு மருந்துமுதலியவற்றான்  
 நோயாளிக்குச் சிறிதுசுகமுண்டாம். பொருளுடைமை மருந்

துவன்வழிநின்றல்                      நோய்நிலை                      யுணர்த்தல்வன்மை  
 மருத்துத் துன்பம்                      பொறுத்தலென                      நோயுற்றவன்வகை  
 நான்கும்,                      நோய்                      காண்டற்                      கஞ்சாமை                      ஆசிரியனை  
 வழிபட்டோதிய                      கல்வியும்                      துண்ணறிவு                      முடைமை  
 பலகாலும்                      தீர்த்துவருதல்                      மனமொழி                      மெய்க  
 யேவாதலெனத்                      தீர்ப்பான்வகை                      நான்கும்,                      பலபிணி  
 கட்டுமேற்றல்                      சுவை                      விரியம்                      விளைவாற்றல்                      களான்  
 மெம்படுதல்                      எளிதி                      நெய்தப்படுதல்                      பகுதியோடு  
 பொருந்துதலென                      மருந்                      தின்வகை                      நான்கும்,                      ஆ  
 தான்மாட்டன்புடைமை                      மனமொழி                      மெய்க                      யேவாதல்  
 சொல்லியன                      அவ்வாறே                      செய்தல்வன்மை  
 அறிவுடையென                      இயற்றுவான்வகை                      நான்குமாய  
 நான்கு                      பகுதியை                      யுடைய                      நான்கு                      திறத்தே                      நோய்க்கு  
 மருந்தாவது.                      அவையெல்லாம்                      பொருத்தமுடைத்  
 தாயதேல்                      அம்மருந்து                      நோய்நீக்க                      நிண்ணம்.

ஆதான்                      நோயுளதாகுங்                      காலத்து  
 மனமொழிமெய்க                      ளாறும்பொருட்டுத்                      தொழின்முயற்சி  
 செய்யாதி                      த்தலும்,                      மருத்துவன்மாட்                      டன்புடையனாய்  
 அவனை                      வழிபட்டுத்                      தனது                      நோயை                      உள்படியறிவித்துப்  
 பொருளைக்கொடுத்து                      மருந்கை                      வாங்கி                      யுண்டலும்,  
 அவனால்                      விதிக்கப்பட்டவற்றைச்                      செய்த                      லும்,  
 விலக்கப்பட்டவற்றைச்                      செய்யா                      தொழிதலும்,                      மருந்தா  
 லுண்டாகும்                      மாற்றங்களை                      அவனுக்குள்                      ளபடி  
 யறிவித்தலும்                      வேண்டுமீ                      மருத்துவனாயினால்

ஸ்யறிவொழுக்கங்களிற் சிறந்தவனாயும், ஆசிரியன் கற்பித்  
 தவண்ணம் மருந்தைக் கைபாகஞ் செய்பாகந் தவறாமல்  
 உலோபமின்றிச் செய்து முடித்தலில் வல்லவனாயும்,  
 ஆதூரன்னோயைத் தீர்க்க வுடன்பட்டபோதே அதற்குச்  
 செய்யவேண்டியவற்றைச் செய்யாமையானும் செய்ய  
 வேண்டாதவற்றைச் செய்தலானும் ஏற்றகாலத்துச்  
 செய்யாது தாழ்த்தலானும் பெற்ற பொருட்குறைவா  
 னேற்றமருந்தைக் கொடாமையானும் இவைபோல்வன  
 பிறவானு மெய்தும் பழி பாவங்கட்கெல்லாந் தானே  
 யாளாத நிண்ணமென்பதைச் சிறி தும்மறவாது  
 தன்கடனைச் செய்தலிற் சோர்விலனாயு மிருத்தல் வேண்டும்.  
 அம்மருந்துவன் ஆதூரன்மாட்டு நிகழ்கின்றனோயை  
 அதன்குறிகளான் இன்னதென்று துணிர்து, பின் அது  
 வரு மருந்து ௨௧௧.

தற்குச் காரணமாய உணவுசெயல்களை யாராய்ந்து  
 தெளிந்து, பின் அது தீர்க்கு முபாயத்தினை யறிந்து,  
 நோயினையு முபாயத் தினையு மையமறத் துணிர்து,  
 ஆற்றன்முதலியவற்றிற் குறை யாமையுளவாயும்  
 பிறிதுநோய் செய்யாமையும் பயனின்மையு முதலாயின  
 விலவாயுமுள்ள மருந்து கொடுத்தல் உதிரங்களை தல்  
 அறுத்தல் சுடுதன் முதலிய செயல்களில் ஏற்றவற்றைச்  
 செய்யும்வழி, அவன்பகுதி பருவம் வேகனை வலிகளி  
 னளவையும் சாத்தியம் அசாத்தியம் யாப்பியமென்னுஞ்  
 சாகிவேறு பாடும் தொடக்கம் ௩௫ வீரென்னும் அதன்

பருவவேறுபாடும் வன்மைமென்மைகளும்முதலாய  
 பிணியளவினையும் காலத்துக் கேற்ற மாற்றம் வேண்டிதலின்  
 அக்காலத்தினையு ம் பிழையாமல் நூனெறியா னும்  
 உணர்வுமிசூதியானும் ஆராய்ந்து அவற்றோடு பொருந்தப்  
 பழைய மருத்துவர் செய்துவருகின்ற முறைமை யிற்  
 றப்பாமற் செய்தல்வேண்டும். இயற்றுவான் ஆதாரற் குரி  
 மையுடையனையும் அவனிடத் தன்புடையனையும்  
 மருத்துவன் மனத்தை யொத்தவனையும் மிக்கம சிதுட்பமும்  
 நல்லொழுக்கமு முடையனையு மிருப்பினேல், அவன்  
 றன்கடன் செய்தலிற் றவ றடையான்.

இங்ஙனமே உணவுசெய்களானும் ம ருந்தானும்  
 பிணியி னீங்கி உடம்பைப் பேணியுள்ளவன்,  
 பொருளீட்டலானும் அறஞ் செய்தலானும் இம்மைமறுமை  
 யின்பத்தையும் விடுபேற்றையு மெய்துவன். ஒருவன்  
 உடம்பைப் பேணித் துறவறத்தின்க ணின் றிறைமு  
 சுற்கடவுளை யிடையீடுபடாமற் றியானித் துத் தானே  
 தற்பிரகாசமும் பரப்பிரகாசமுமாய் நிற்கும் நிலையைக்  
 கண்டு மெய்யு ணர்ந் தவாவறுத்தல், அவன்  
 அவ்வுடம்போடு கூடுதலாகிய பிறவிப்பிணிக்கு மருந்தாம்.

## ௩. காமத்துப்பாள்

—:~\*~:—

சுக. ௨. களவு.

இன்பத்தின் பொதுவிலக்கணம் அறத்துப்பாலினும்  
 அகற் குத் துணையான பொருளிலக்கணம் அசசீதி  
 கூறவே யமையு. மாகலின் அதனைப் பொருட்பாலினுங்  
 கூறி அவ்வன்பத்தின் சிறப்பிலக்கணம்  
 இக்காமத்துப்பாலிற் கூறப்படும். ஆன்மாக்கட்  
 கவிச்சையான் அகங்காரமும் அதனான் அவாவும்  
 அதனான் ஒன்றைவிழைந் தல் தெய்தியவழி இன்பமும் அஃ  
 தெய்தாவழி வெறுப்புளதாய் அதனற் றன்பமு  
 முளவாமென மேற்கூறப் பட்டுளது. அவ்வன்பம்  
 மிக்கவிருளின்கண் மின்னலைப்போன்று  
 துன்பசாகரத்தின்கட் டோன்றந் திரையேயாம். அது  
 தொடக் கத்தினு மீற்றினும் அத்துன்பமாகிய வரம்பை  
 யுடைத்தாகலின் சிற்றின்ப மெனப்படும். ஆன்மாவுக்  
 கவிச்சையி னீங்கியவழி யுளதாம் அவ்வரம்பிலின்பம்  
 சிந்தையு மொழியுஞ் செல்லா நிலைமைத்தாய்  
 இலக்கணவகையாற் கூறப்படற்பால தல்லதாகலின் அஃ

தறத்துப்பாலிற் றறவறமாகிய காரணவகையாற்  
 கூறப்பட்டுளது. அற்றே ல லீ தங்ஙனமாக, ஈண்டுக்  
 கூறப்படு மின்பமோவெனின் அஃ சிம்மையே பயப்பதாய  
 வச் சிற்றின்ப மேயாம்.

அச்சிற்றின்பம் பொருளைத் துணைக்காரணமாக வுடைத்  
 தாய் யீம்புலநுகர்வா னுளதாவது. இன்னிசை முதலாயவற்றைக்  
 கேட்டல், உயர்ந்த பஞ்சசயனம் முதலாயவற்றைப் பரிசித்தல்,  
 பொருள்களின் பன்னிற வண்ணம் முதலாயவற்றைக் காண்டல்,  
 அறுசுவை யுண்டிமுதலாயவற்றைச் சுவைத்தல், நறுமண மலர்  
 முதலாயவற்றை மோத்தலென்னு மிவற்றா னுளதாவ தவ்வின்  
 பமே. அங்ஙனஞ் சுவை பலவென்று கூறுவார் கூறினும், ஒரு  
 காலத் தொருபொருளான் யீம்புலனுநுகர்தற் சிறப்புடைத்தாய  
 கர்மவிற்பமே இன்பமென நூல்களுள் விதந்து கூறப்பட்டுளது.

### களவு

உகங்.

காமவிற்ப நுகர்விற்பொருட்டு நூல்களிடத்துக்  
 கூறப் பட்ட மகட்கோடலாறு, பிரமம் பிரசாபத்தியம்  
 ஆரிடம் தெய்வம் காந்த நவம் அசரம் இராக்கதம்  
 பைசா சமென எண்வகைப் படும் . பிரமமா வது  
 நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங் காத்த வற்குப்  
 பன்னீராட்டைப் பிராயத்தளாய கன்னிகையைத் தான.  
 மாகக் கொடுப்பது. பிரசாபத்தியமாவது  
 மகட்கோடற்குரிய கோத் திரத்தார் கொடுத்த பரிசத்து  
 இரட்டி தம்மகட்கீந்து நீரிற் கொடுப்பது. ஆரிடமாவது

தக்கோடுருவற்கு ஆவுமா னேறும் பொற்கோட்டுப்  
 பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடைநிறீஇப்  
 பொன்னணிந்து நீரு மிவைபோலப் பொலிந்து  
 வாழ்வீரென நீரிற்கொடுப்பது. தெய்வமாவது பெரு வேள்வி  
 வேட்பிக்கின்றார்பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித்  
 தீமுன்னர்த் தக்கணையாகக் கொடுப்பது.  
 கார்தருவமாவது கந்தருவ குமாரருங் கன்னியரும் தம்மு  
 ளெதிர்ப்பட்டு இயைந் ததுபோலத் தலைமக னுந் தலைமகளும்  
 தம்மு ளெதிர்ப்பட் டியை வது. அசரமாவது  
 கொல்லேறுகோடல் திரிபன்றியெய்தல் வில்லேற்றுதன்  
 முதலாயின செய்து கோடல். இராக்கதமாவது  
 தலைமகடன்னினுந் தமரினும் பெறுது  
 வலிதிற்கொள்வது. பைசாசமாவது மூத்தோர்  
 களித்தோர் துயின்றோரென்னு மிவரைச் சேர்தலும்  
 இ ழிந்தானை மணஞ்செய்தலும் ஆடைமாறு தலும்  
 பிறவுமாம்.

இவ்வெண்வகை மன்றலுள் இக்காலத்துப் பெரும்பான்  
 மையி னிகழும் மன்றல் பிரசாபத்தியத்தின்பாற்படும் மறைமகற்  
 சூரியர் தாம் ஆராய்ந்து நிச்சயித்த மன்றல் கோத்திரம்முத  
 லியவற்றானும் பிறப்பின் கிரகநிலை முதலியவற்றா  
 னும் பொருத்தமுடைத்தரயின்  
 தம்புதல்வற்கு மகட்

கெட்டுக்குமாறு மணமகட்குரியாரோடு மணம்பேசி அவரையுடன்படுத்தியபின்னர் நிச்சயதாம்பூலஞ் செய்விப்பர். பின்பு சுபமுகூர்த்தத்திலே ஆசாரியர் மணமகளைக்கொண்டு பிரமசரியத்தை இறக்கதலாகிய சமாவர்த்தனஞ் செய்வித்தல், கடவுட்பூசை செய்வித்தல், நவதானியம் முளைப்பித்தலாகிய பாலிகை பூசை செய்வித்தல், இரட்சாபந்தனஞ் செய்வித்தல், கும்பபூசை செய்வித்தல், நவக்கிரகபூசை செய்வித்தல், அக்கினி யுண்டாக்கு

உச்சு

காமத்துப்பால்

வித்தல், தந்தைதாயரைக்கொண்டு மணமகளை மணமகற்குத் தாரைவார்த்துத் தத்தஞ்செய்தலாகிய கன்னிகாதானஞ் செய் வித்தல், மணமகட்கு மணமகளைக்கொண்டு கூறைகொடுப்பித் தல், மங்கல்பதாரணஞ் செய்வித்தல், ஒருவர்க்கொருவர் மாலை யிடச்செய்தல்; அவ்விருவரும் தேனும் பாலும் பழமுஞ்சேர்த்த மதுவர்க்கம் ஒருவர்க்கொருவர்கொடுத் துண்ணுமாறுசெய்தல், மணமகளைக்கொண்டு மணமகளைச் சத்தமலையினுமாடுமென ஏழடி மிதிப்பித்தல், இருவரும் அக்கினியை வலம்வரச்செய்தல், கௌதமவிருடியின் பன்னியாகிய அகலிகையைக் களவிற் சேர்ந்த இந்திரன் அம்முனிவரிட்ட சாபத்தால் ஆயிரங்கண்ண னாயதூஉம் அவ்வகலிகை கல்லாயதூஉம் அறிவுறுத்தி நல்வழிப படுத்தற்பொருட்டு மணமகளைக்கொண்டு மணமகளை



அம்மி மிதிப்பிக்கச்செய்தல், வசிட்டமுனிவரின் சன்மார்க்க விசிட்டத் தையும் அவரை யொருகணமேனும் பிரியாது பக்கத்திருந்து விளங்கும் அவர்மனைவியாகிய அந்நுதியின் கற்பின் விசிட்டத்தையும் அறிவுறுத்தி அவ்விருவரையும் நல்வழிப்படுத்தற் பொருட்டு அவ்வருந்துதி தரிசனை செய்வித்தல், இருவரையுங் கொண்டு பூரணாகுதிசெய்வித்தல், தாம் ஆசீர்வதித்தல், அவர்க் சூரியவரைக்கொண்டு ஆசீர்வ துபதித்தலாகிய அறுகரிசி தூர்ப் பித்தலென்னு மிவைகளே இக்காலத்து மன்றற் கிரியைகளாம்.

அவ்வெண்வகை மன்றலுட் காந்த நுவமன்றலை பண்டைக் காலத் தமிழர்க்குச் சிறந்ததா யுளதெனத் தமிழ்நூல்கள், அதனைமிக விதந்து கூற வின்றன. அக்காந்தருவ மன்றல்கள வுங் கற்புமென இருகைகொளுடைத்து. மன்றலை விரும்பிப் புக்கிருந்தார்பலருள்ளும் ஒருவரைத்தெரிந்து மாலையிடுதலும் ஒத்த அன்புடையார் செயலாகலிற் காந்தருவத்தின்பாற்படு மெனக் கைக்கொண்டொழுகப்படுவதாயிற்று. இக்காலத்து மன்றற் கண்ணும் ஒருவர்க்கொருவர் மாலையிடுதல் அவ்வழக்கம் பற்றியேயாம்.

இன்பமென்னும் இயல்பினை யுடைத்தாகி உள்ளத்தின் கண்ணினை நிகழும் சூழக்கம்.

# அகத்திணைபெனவும், புறம்பே களவு

உகடு

நிகழும் ஒழுக்கம் புறத்திணையெனவுந் கூறப்படும்.  
 ஒத்த அன்பினராய தலைவனுந் தலைவியும் உள்ளத்து  
 உணர்வான் நுகரும் இன்பமாய அகத்திணை,  
 ஒருதலைக்காமமாகிய கைக் கிணைத்திணையும்  
 அன்புடைக்காமமாகிய ஐந்திணையும் பொருந் தாக்  
 காமமாகிய பெருந்திணையுமென எழுவகைப்படும். எண்  
 வகை மணத்தினுள்ளும் கைக்கிணைமுதல் ஆறுதிணையும்  
 நான்கு மணப்பெறத் தானொன்றுமே  
 நான்குமணம்பெறுதலாற் பெரி தாகிய திணையே  
 பெருந்திணை. மடலேறுதல் தலைவற் கிணைய ளாகாது  
 ஒத்த பருவத்தளாதல் அறிவழி குணனுடையளாதல்  
 வலி திற்சீர்தன்னும் இந்நான்கும்  
 பெருந்திணைக்கருத்தாம். கைக்கிணையாவது  
 ஒருமருங்குபற்றிய கேண்மை. ஐந்திணைப் பால்தாம்  
 அன்புடைக்காமலாவது அவ்வைந்திணையுட் களவென்  
 நிகழும் ஒழுக்கமேயாம்.

ஐந்திணையாவன குறிஞ்சி நெய்தல் பாலே முல்லை  
 மருதமென இவை. குறிஞ்சி முதலாம் அவ்வவ்வொழுக்க  
 நிகழும் இடமும் அவ்வப்பெயர் பெறும். அவ்வைந்திணையும்  
 முதல் கரு உரிப்பொ டுனென மூன்றுவகையா

னுரைக்கப்படும். நின்றுப் பொழுதுதொன் முதற்பொருள்  
 இரண்டு கூற்றினை யுடைத்து. நின்றுமென்னும் முதற்பொருள்  
 வரையுங் கடலுஞ் சூழும் காடும் பழனமும்  
 அவ்வவற்றைச்சார்ந்த இடமுமாகிய பத்து வகையினை  
 யுடைத்து. பொழுதென்னும் முதற்பொருள் பெரும்  
 பொழுதென்றுஞ் சிறுபொழுதென்றும். இரண்டுபகுதியினை  
 யுடைத்து. பெரும்பொழுதாவது கார் கூடீர் முன்பனி பின்பனி  
 இளவேனில் முதுவேனிலென ஆவணிதொடக்கம் ஒவ்வொன்  
 றிற் கிவ்விரண்டு மாதங்களாக ஆடியிறுதியாயுள்ள  
 வருடத்தின் ஆறுபகுதியினை யுடைத்து.  
 சிறுபொழுதாவது மாலை யாமம் வைகறை காலை நண்பகல்  
 எற்பாடெனச் சூரியாதத்தமணகால முதல் ஒரோவொன்று  
 பப்பத்துநாழிகையளவை யுடையனவாக நாளின்  
 ஆறுபகுதியினை யுடைத்து. இவற்றில், மருதத்துக்  
 கும் நெய்தலுக்கும் ஆறுவகையிருதவும், குறிஞ்சிக்குக் கூடீ  
 கும் முன்பனியும், முல்லைக்குக் காரும், பாலைக்கு இருவகை  
 வேனிலும் பின்பனியும் உரிய பெரும்பொழுதெனவும், பூநீ

உக்கள்

காமத்துப்பால்

தத்துக்கு வைகறைகாலையும், குறிஞ்சிக்கு யாமமும், முல்  
 லைக்கு மாலையும். நெய்தற்கு. எற்பாடும், பாலைக்கு நண்பகலும்  
 உரிய சிறுபொழுதெனவு மறிக.

கருப்பொருளென்பன தெய்வமும் உணவும் மாவும்  
 மரமும் புள்ளும் பறையுஞ் செய்தியும் யாழும்முதலாயின  
 குறிஞ்சிக்குத் தெய்வம், முருகவேள்; உணவு, மலைநெல்லுந்  
 திணையும்; விலங்கு, புலியுங் கரடியுஞ் சிங்கமு  
 பன்றியும் யானையும்; மரம், அகிலுஞ் சந்தனமுந் தேக்கும்  
 வேங்கையுங் கார்தளும்; பறவை, கிளியும் மயிலும்; பறை,  
 கொண்டகப்பறையும் வெறி யாட்டுப்பறையும்; தொழில்,  
 தேனழித்தலுங் கிழங்ககழ்தலுங் குன்றமாடுதலுங்  
 கிளிகடிதலும்; யாழ், குறிஞ்சியாழ்; பண், குறிஞ்சி;  
 தலைமகன், வெற்பன்; தலைமகள், குறத்தி; பூ, கார்தளும்  
 வேங்கையும்; நீர், அருவிநீர்; ஆடவர், குறவர்; மகளிர்,  
 குறத்தியர்; ஊர், சிறுகுடி.

நெய்தற்குத் தெய்வம், வருணன்; உணவு,  
 மீன்விலையும் உப்புவிளையும்; விலங்கு, சுறவும் முதலையும்;  
 மரம், புன்னையுந் தாழையும்; பறவை, அன்னமும்  
 அன்றிலும் நீர்க்காக்கையும்; பறை, மீன்கோட்பறையும்  
 நாவாய்ப்பறையும்; தொழில், மீன் விற்றலும்  
 உப்புவிற்றலும் அவற்றையெய்தலும்; யாழ்,  
 விளரியாழ்; பண், செவ்வழி; தலைமகன், துறைவன்;  
 தலைமகள், பரத்தி; பூ, தாழையும் நெய்தலும்; நீர்,  
 மணற்கேணி; ஆடவர், பரதர்; மகளிர், றுளைச்சியர்; ஊர்,  
 பட்டினம்.

பாலைக்குத் தெய்வம், தூர்க்கையுஞ் சூரியனும்;  
 உணவு, வழிபறித்தனவும் ஊர்க்கொள்ளை யடித்தனவும்;

விடங்கு, வலி யழிந்த யானையும் புலியுஞ் செந்நாயும்;  
 மரம். இருப்பையும் ஓமையும் பாலையும்; பறவை, கழுதும்  
 பருந்துப்; பறை, போர்ப் பறையும் ஊரெறிபறையும்  
 நிரைகோட்பறையும் ; தொழில், நிரைகோடலுஞ்  
 குறையாடலார்; யாழ், பாலையாழ்; பண், பஞ்  
 சரம்; தலைமகள், விடலை; தலைமகள், எயிற்றி; பூ, மராமும்  
 குராமும் பாகிரியும்; நீர், வற்றினசனை; ஆடவர், மறவர்; மக  
 னீர், மறந்தீர்; ஊர், செல்குறம்பு.

## களவு

## உகள்

முல்லைக்குத் தெய்வம், மாயோன்; உணவு, வரகுஞ் சாமை  
 யும்; விடங்கு, முயலுஞ் சிறுமானம்; மரம், கொன்றையுங் காயா  
 வுங் கருந்தும்; பறவை, கானக்கோழியும் மயிலும்; பறை, ஏறு  
 கோட்பறை; தொழில், வரகுகளை பறித்தலும் நிரைமேய்த்  
 தலும் குழலாதலும்; யாழ், முல்லையாழ்; பண், சாதாரி; தலை  
 மகள், குறும்பொறைநாடன்; தலைமகள், கிழத்தி; பூ, முல்லை  
 யுந் தோன்றியும்; நீர், கான்யாறு; ஆடவர், இடையர்; மகனிர்,  
 இடைச்சியர்; ஊர், சேரி.

மருதத்துக்குத் தெய்வம், இர்திரன்; உணவு, நெல்;  
 விடங்கு,  
 மருதம்;

எருமையும் நீர்நாயும்; மரம், வஞ்சியுங் காஞ்சியும்  
 பறவை, நாரையும் நீர்க்கோழியுந் தாராவும்; பறை,

மணமுழுவும் நெல்லரிக்கீணையும்; தொழில், நெல்லரிதலும் வைக்கோல் துவைப்பித்தலும் களைபறித்தலும்; யாழ், மருதயாழ்; பண், மருதம்; தலைமகன், ஊரன்; தலைமகள், மனைவி; சூ, தாமரையுஞ் செங்கழுநீருங் குவளையும்; நீர், மனைக்கிணறும் யாறும்; ஆடவர், உழவர்; மகளிர், உழத்தியர்; ஊர், முதுர்.

அவ்வத்திணைக்குரிய நிகழ்ச்சிகளே உரிப்பொருள். அவையாவன, புணர்தலும் பிரிதலும் இருத்தலும் இரங்கலும் ஊடலும் அவற்றின் நிமித்தமுமென இவை. அவற்றுட் புணர்தலும் புணர்தனிமித்தமுங் குறிஞ்சி, பிரிதலும் பிரிதனிமித்தமும் பாலை, இருத்தலும் இருத்தனிமித்தமும் முல்லை, இரங்கலும் இரங்கனிமித்தமும் நெய்தல், ஊடலும் ஊடனிமித்தமும் மருதம். முதல் கரு உரியென்னும் முன்றுகூற்றவாகிய பொருளும் தமக்குத்தமக்கு உரிய திணையோடுகூடி இலக்கணமுறையானே வாராது பிறவற்றிற்கு உரிய திணையோடுகூடி மயங்கிவருதலு முரியவாம்.

அறமும் பொருளுமென்று சொல்லப்படுமியல்பினை யுடைத்தாய்ப் புறம்பே நிகழு மொழுக்கமாகிய புறத்திணை, நிலம் பெறுவனவாய குறிஞ்சியும் பாலையும் முல்லையும் மருதமும் நெய்தலுமென்னும் அகணைந்திணைக்கும்முறையே புறனாய வெட்சியம் வாகையும் வஞ்சியும் உழிஞையும் தும்பையுமென்னும்

28.

உக்து

காமத்துப்பால்

'ஐர்த்திணையுடனே நிலனின்றி அந்திலத்திடை நிகழும்  
 பெருந் திணையுங் கைக்கிணையுமென் னும் அகத்திணை  
 யிரண்டிற் சும் முறையே புறனாய காஞ்சியும்  
 பாடாணுமென் னும் இரண்டு திணையுங்  
 கூடத்தொகுதலால் ஏழுகூற்றதாம். பகைவர்களு டைய  
 பசுக்களைக் கவர்தலும் கவர்ந்த பசுக்களை மீட்டலும்  
 வெட்சி, பகைவரை வெல்லுதல் வாகை, பகைவ  
 நடைய நாட்டைக் கைப்பற்றவெண்ணி அவர்மேற்  
 போர்க்கு சீரே சறல் வஞ்சி, பகைவரு டைய மதிலை  
 வளைத்துக்கோடலும் தம்மதிலைக் காத்துக்கோடலும்  
 உழிஞை, தனது வலியினை உலகம் மீக் கூறுதலை  
 தனக்குப் பெறுப்பொருளாகக் கருதி மேற்சென்ற  
 வேந்தனை அங்ஙனம் மாற்றுவேந்தனும் அவன்கருதிய  
 மைந்தே தான் பெறுபொருளாக எ திர்சென்று  
 தலை மையைத் தீர்க்குஞ் சிறப்பிணையு டையது தும்பை.  
 அவற்றுள் மண் இடையீடாகப் பெருதலை வஞ்சி,மதில்  
 இடையீடாகப் பொருதலை உழிஞை, மைந்து பொருள  
 ரகப்பொருதலை தும்பை. போர்க்குவந்த பகை வர்க்கு  
 எ திர்சென்று ஊன்றுதல் காஞ்சி, ஒருவனுடைய கீர்த்தி  
 வலிமை கொடை முதலியவற்றை ஆராய்ந்து  
 சொல்லுதல் பாடாண். நிரைமீட்டல் கரந்தையெனவும்  
 மதில்காத்தல் நொச் சியெனவுங் கூறப்படுவதுமுள து.  
 வெட்சிமுதலாயவற்றிற்கு அவ்வப் பூமாலை குடிதலு  
 முரித்து.

அகத்திணைப்பாலதா மின்பமாகுங் களவுங்

கற்புமென் னுங் கைகொளிரண்டனுட் களவாவது  
 பிறப்புமுதலியவற்றாற் றம்மு ளொப்புமை யுடையராய  
 தலைமகனுந் தலைமகளும் பிறர் கொடுப் பவு மடுப்பவுமன்றிப்  
 பால்வகையாற் றுமே யெதிர்ப்பட்டுப் புணர்ந்துவருவது.  
 ஏகதேசத்துப்புணர்தலும் கொடுப்பாரு மடுப்  
 பாருமின்றிப் புணர்தலும் ஒத்தகுலத்தினராதலும் ஒத்த ஆன்  
 பின சாகுமென்னு மிவற்றாற் காந்தருவர்வழக்கம் போறலின்  
 இக்களவு காந்தருவ மெனப்பட்டது. குவளைப்பூப் போலுங்  
 கண் ணென்றால் நீலமாத் திரை யொக்கும், மரெவ்வாப்புடை  
 பெரிதாமாறுபோல, ஈண்டுப் போறலென்பது சிறிகொத்துச்  
 சிறி தெரவ்வா தெராயிவது. பிறப்புங் குடிமையும்  
 ஆண்மையும் ஆண்டும் உருவும் இயற்கையன்பும் நிறையும்  
 ஆறும் உணர்வுந் திருமென்னும் பத்தர்நுமொத்த கிழ

## களவு

உ. 5. 5.

வனுங் கிழத்தியும் சென்ற பிறவிகள் பலவற்றினும்  
 ஒருவரை யொருவர் இன்றியமைபாராய்ச் செய்க நல்வினை  
 காரணமாக அன்பான் ஒருபொழிவு வயிற் றமியராய்ச்  
 கூடுங் கூட்டமே களவொழுக்கம் அவர்தம்மைக் கிழவ  
 னுங் கிழத்தியுமென்றது சென்ற பிறவிகள் பலவற்றினுங்  
 கிழமையுடையராதல்பற்றியே. பிறப்புமுதலிய பத்தனுள்  
 ஆண்மையாவது தலைமகற்குக் கட் புலனாகும்



ஆள்வினைத்தன்மையும் தலைமகட்குக் கப்புலனாகு  
 மமைதித்தன்மையுமாம்; ஆண்டாவது தலைமகற்குப்  
 பதினா றாண்டுந் தலைமகட்குப் பன்னீராண்டுமாம்;  
 உருவாவது தலைமகற்கு அறிவு மாற்றலும் கொடையும்  
 புகழும் நண்பும் பண்பு முதலியவாய் மேம்பட்டுநிகழும்  
 தலைமைக்குணமாகிய பெருமை யும் அறிவுத்திப்பமாகிய  
 வுரனுமாம், தலைமகட்குக் காமக் குறிப்பு நிகழ்வுழிப்  
 படுவதோ றுள்ளவொடுக்கமாகிய நாணும் செவிலியர்  
 கொளுத்தக் கொண்டது விடாமையாகிய மடமும் அன்பு  
 காரணமாகத் தோன்று முட்காகிய அச்சமுங் கண்டறி  
 யாத கண்டுழி மனங்கொள்ளாமையாகிய பயிர்ப்புமாம்.  
 தமிழ ராதலென்பது தம்முணர்வின ரல்லராதலெனவும்  
 பொருள்படுகி. ஆஃதாவது தலைமகற்கு எப்பொருளாயினும்  
 அப்பொருட்கண் நின்று அம்மெய்ம்மையை உணர்வதாய்  
 அறிவும், காப்பன காத்துக் கடிவன கடிந்து ஒழுக்கும்  
 ஒழுக்கமாகிய நிறையும், ஒருபொருளை ஆராய்ந்து  
 உணர்தலாகிய ஓர்ப்பும், கொண்ட பொருண்  
 மறவாமையாகிய கடைப்பிடியுமென்னும் நான்கு  
 குணமும், தலைமகட்கு நாணம் மடம் அச்சம்  
 பயிர்ப்பென்னும் நான்குகுணமும் தேவக்கையான்  
 மீதுரப்பட்டுப் புனலோடு வழிப புற்சாய்ந்தாற்போலச்  
 சாய்ந்துகிடக்கு மென்பது.

இவ்வைந்திணைக்களவு, ஒத்த அன்பான் ஒருவனு  
 மொருந் தியுங் கூடுகின்ற கூட்டத்திற் பிறந்ததாய்,

அக்கூட்டத்தின்

பின்னர் இவ்வாறு நிரந்தரநெனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்துணர்வே நுகர்வதாயுள்ள வரம்பிலின்ப மெனற்பா லது. இந்நிரணையும் அகலிகையையும்போன்று இருவருங்கரந்த வுள்ளத்தோடு எதிர்ப்பட்டுச் சேர்ந்து பிறர்க்குரிய பொருளை மறையிற்கொண்டு சபிக்கவும்

கைகால் குறைக்கவும்பட்டுப் பழி உயி

காமத்துப்பால்

யும் பாவமுமாக்கி நரகத்துஞ் செல்லுதற்கேதுவாய ஏனை யுல கத்துக் களவுபோலாது, இது மேன்மக்களானும் புகழ்ப்பட்டு ஞானவொழுக்கத்தோடு ஒத்தவியல்பிற்றாய்த் துறக்கவீடுகளை முடிக்குஞ் சிறப்புடைத்தாம்.

இயற்கைப்புணர்ச்சியும், அப்புணர்ச்சி நிகழ்ந்த நிலக்களத் தைப் பின்னர்த் தலைப்பெய்து புணரும் புணர்ச்சியாகிய இடர் தலைப்பாடும், அல்லது பாங்கற்குச்சொல்லி அவனாற்குடுதலாகிய பாங்கற்கூட்டமும், தோழிவழிநின்று குறைமுடித்துக் கோட லாகிய பாங்கியிற்கூட்டமுமெனக் களவென்னுங் கைகோளிற் புணர்ச்சி நான்குவகையினை யுடைத்து. அசரமும் இராக்கத மும் பைசாசமுமாகிய சிறப்பில்லாக் கைக்கிளைபோலன்றிச் சிறந்த ஐந்திணையிடத்து க்

கைக்கீளையாவது காமநுகர்தற்கு அமைந்த இளமைப்  
 பருவத்தளாகிய தலைமகளிடத்து உண்டாகிய குறிப்பினைத்  
 தான் அறியுமளவும் அவளைத் தலைமகன் அடாதுநின்று  
 தன்வழித்தாகிய நெஞ்சினொடு சொல்லுதலாம். அதுதான்  
 காட்சி ஐயந்துணிவு குறிப்பறிதலென நான்குவகைப் படும்.

பலபிறப்பினும் ஒருவர்க்கொருவர் உரிமைபூண்டு  
 காமம் நுகர்ந்த கிழவனுங் கிழத்தியுமாகிய இருவரையும்  
 இப்பிறப் பினும் ஒன்றுவித்து உயர்த்தக்கேதுவாகிய  
 ஊழினது ஆணை யாலே அவ்விருவரும் பொதுவாகிய  
 ஒருநிலத்தும் ஒருவர்க் குச்சிறந்த வேற்றுநிலத்தும்  
 தனியிடத்து எதிர்ப்பட்டு ஒரு வரையொருவர் காண்டலே  
 காட்சி. அவர்தாம் எங்கனா தனித் துக்காண்பர்?  
 அவர்தாம் முட்டிச் செல்வத்த ராதலிற் றலைவ னுங்  
 கறங்குங்கந்துகத் தேரேறிப் போத்துங் கடுங்கண்யாணையுந்  
 தறுகட்பன்றியுங் கருவரையும் இருநிலனும் பெ  
 நவிசும்பும் அணையார் ஆளிமொய்ம்பின் அரிமான்றுப்பினார்  
 பற்பன்னூராயிர வர் கூர்வேலினோளுர் தற்குழ  
 வேட்டைவிருப்பாற் செல்வான்; தலைவியும் உடன்பிறந்து  
 உடன்வளர்ந்து நீர் உடனடிச் சீர் உடன்பெருகி ஒல்  
 உடனடிப்பால் உடனுண்டு பல் உடனெ ழுந்து சொல்  
 உடன்கற்றுப் பழமையும் பயிற்சியும் பண்பும் கள்வு

நண்பும் விழுப்பமும் ஒழுக்கமும் மாட்சியும் உடையார்  
பற் பன்னூறாயிரவர் கண்ணும் மனமுங் கவரும்  
ஒண்ணுதன் மகளிர் தற்குழுத் தாரகைநடுவட்  
டண்மதிபாலப் பொழில் விளையாட்டு விருப்பாற்  
செல்வாள். அங்ஙனஞ் சென்றார் தனித் துக்காண்டன்  
முடியாதெனின், முடியும்; என்னை? அவளும் ஆயங்களும்  
பொழிலிடம்புகுதலும் விளையாட்டு விருப்பினால் ஒருவர்  
ஒருவரின்முன்னர்த் தழை விழையத்தக்கன தொடுத்து  
மென்றுங் கண்ணி தண்ணறுநாற்றத்தன  
செய்துமென்றும் போது மேதக்கன கொய்துமென்றும்  
மயிலொடு மாறாது மென்றுங் குயிலொடு  
மாறுகூறுதுமென்றும் அருவியாடி அஞ்சனை  
குடைதுமென்றும் வாசமலர்க்கொடியி னூசலாதுமென்  
றும் பரந்து அப்பாலார் இப்பாலா ருள்ளாள்  
கொல்லோவென்றும் இப்பாலார் அப்பாலா ருள்ளாள்  
கொல்லோவென்றும் இவ்வகை நினைத்துப் பிரிவரென்க.  
இவ்வகை தமிழளாகப் பிரிவரோவெனின், எட்டியுஞ்  
சுட்டியுங் காட்டப்படுந் குலத்துள்ளாளல்லா ளாதலானும்  
பான்மை அவ்வகைத் தாதலானும் பிறவாறுநினையார்  
பிரிவரென்க. ஆயின் இவ்வகைப்பட்ட ஆயத் திடை  
மேனாட்பிரிந்தறியாதாள் தமிழளாய் நிற்குமோவெனின்,  
நிற்கும்; தான் பயின்ற இடமுந் தன்நையத்தோடு ஒக்கு  
மாதலா னென்க. யாங்ஙனம் நிற்குமோவெனின்,  
சந்தனமுஞ் சண்பக முந் தேமாவுந் தண்பலாவும்

ஆசினியும் அசோகமும் கோங்கமும் வேங்கையுங்  
 குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நற ஆம் நந்தியும்  
 மாதவியும் மல்லிகையும் மெள்வனொடு மணங்கமழ்ந்து,  
 பாதிரியும் பரவைஞாழலும் பைங்கொன்றையொடு  
 பிணியகிழ்ந்து, பொரிப்புன்கும் புன்குகமும்  
 முருக்கினொடு முகைதிறந்து, வண்டறைந்து தேனூர்த்து  
 வரிக்குயிலினம் வரிபாடச் சிறுதென்றல் இடைவிராய்த்.  
 தனிப்பவரை முனிவு செய்யும் பொழிந்துன்றி,  
 அவணதோர் மாணிக்கச் செய்குன்றின்மேல்  
 விசம்புதுடைத்துப் பசும்பொன்பூத்து வண்டு  
 துவைப்பத் தண்டேன் றுளிப்பதோர் வெறியுறும் நறமலர்  
 வேங்கை கண்டாள். கண்டு, பெரியதோர் காதற்கழிகூரத்  
 தன் செய்மலர்ச் சேறடிமேற் சிலம்புகிடந்து சிலம்புபடைப்பி  
 ஆம்மலர் சணிகொம்பர் நண்டகற்பதென் நடந்துசென்று நறவிய்"

உ:உ:உ:

### காமத்துப்புரூல்

வேங்கை நாண்மலர் கொய்தாள். கொய்தஇடத்து  
 மாகத விளிம்படுத்த மாணிக்கச் சனைமருங்கின் ஒரு  
 மாதவிவல்லீ மண்டபத்திற் போதுவேய்ந்த பூநாறு பொழில்  
 நிழற்றக், கடிக்கருக்கத்திக் கொடிப்பிடித்துத் தகடுபடு  
 பசும்பொற்சிகரங்குளின் முகடுதொறும் ஞான்றுவந்து  
 இழிதருமருவி பொன் கொழித்து மணிவசன்றி  
 மாணிக்கத்தோடு வயிரம் உந்தி அணிகிளர் அருவி

ஆடகப்பாறைமேல் அதிர்சூரன்முரசின் இரட்ட, வண்டுந்  
 தேனும் யாழ்முசல, வரிக்குயிலுங் கிளிபும் பாடத்,  
 தண்டாது தவிசுபடப் போர்த்ததோர் பனிக்குப்பாறை  
 மணித்தலத்துமிசை ஆலவட்டம் விரித்தாற்போலத்  
 தன் கோலக்கலாபம் விரித்து இளஞாயிற்றின் ஒளிர்கதிர்  
 எறிப்ப ஒர் இளமயில் ஆடுவதுகண்டு நின்றாளென்க.  
 அப்பாற் றலை வனும் பற்பன்னுறையிரவர்  
 கூர்வேவிளைஞரொடு குளிர்மலைச் சூரல் வேட்டம்போய்  
 விளையாடுகின்றான், ஆண்டெழுந்ததோர் கடமானின்பின்  
 னேடிக் காவலிளைஞரைக் கையகன்று நெடு மானிறேரொடு  
 பாகனை நிலவுமணற் கான்யாற்றில் நிற்கப் பணித்துத்,  
 தொடுகழல் அடியதிரச் சுருளிஞ்சூர்சி பொன் னுணிற்  
 பிணித்துக், கடிமழை நறுங்கண்ணிக்கண் வண்டு மண  
 மயர, அஞ்சாந்தின் நறுநாற்றந் தண்பொழிலிடைப்  
 பரந்து நடிந், வரிசிலை அடுகளை ஏந்தி வடிவுகொண்ட  
 காமன் றீபாலச் சென்று அவள் நின்ற இரும்பொழில் புகும்.  
 அல்லு யாங்ஙன மோவெனின், கீழ்த்திசைக்  
 கடலின்கணின் றெறிந்த ஒருகழி மேற்றிசைக்  
 கடலின்கணுள்ள ஒருநூல் ஒருநூலைக்கட்சென்று,  
 கோத்தாற் றீபாலவும், வெங்கதிர்க் கனலியுந் தண்கதிர்  
 மதயமுந் தங்ககிவழுவித் தலைப்பெய்தாற் போலவுந்  
 தலைப்பெய்து ஒருவர் ஒருவரைக் காண்டல் நிமித்தமாகத்  
 தமிழராவர்.

ஆயிரங்கத் தமிழளாய்ச்சின்ற தலைமகளை இளையாரீங்கத்  
 தமையாய்வந்து கண்ணுற்ற தலைமகள் தன்னுணர்வின னல்ல  
 னாகலின், ஈண்டுத் தோன்றாநின்ற உரு இப்பொழிற்க னுறை  
 வரளோர் தெய்வமகளோ? அன்றி யொரு மயில்விசேடமோ?  
 அன்றி யொரு கனவிய குழையையுடைய மாணுடமாதரோவெ  
 ன்றைய முறுவன்; தலைமகளுந் தன்னுணர்வின னல்ல னாகலின்,

களவு

உரு

ஈண்டுத் தோன்றாநின்ற இவன் கடம்பமர்  
 கடவுள்கொல்லோ? அன்றி ஓரியக்கன்கொல்லோ? அன்றி  
 மக்களுள் னான்கொல்லோ வென் றைய முறுவன்.  
 அங்ஙனம் ஐயமுற்ற அத்தலைமகன் கால்க ணிலத்திற்  
 றேய்தலும் கண்க ளிமைத்தலும் எழுதிய வ்லியுந்  
 தொழிப்புணைகலனும் வாடியமலருங் கூடியவண்டும்  
 அச்சமும் வியர்த்தலும் கூறை மாசுணலும்முதலிய  
 வேதுக்க ளானே அவ்வுரு மாணுடமாதராத றெளிவன்;  
 அத்தலைமகளுங் கால்க ணிலத்திற் றேய்தன்முதலாய  
 வேதுக்க ளானே அவனை யக்களுளுள்ளானெனத்  
 தெளிவன். அங்ஙனந் தெளிந்தவர் பொதுநோக்கான  
 வனப்புநோக்கி, அவன்வனப்பு அவனையும் அவன்வனப்பு  
 அவனையும் வருத்தமுறுவிக்க இருவரும் வருந் துவர்.  
 வருக்தமுற்ற வத்தலைமகன் அவளுள்பாட்டுக்குறிப்

பிணைப், பொதுநோக்கொழியத் தான் அவளை  
 நோக்குங்கால் அவள் எதிர்நோக்காது நா.  
 னியிறைஞ்சுதலானும், நோக்காக் கால் அவடாள் தன்னை  
 அன்போடுநோக்கி மகிழ்தலானும், தன்கண் நோய்செய்யும்  
 நோக்காகும் காமக்குறிப்பினை வெளிப் படுக்கின்ற  
 நோக்கும் அந்நோய்க்கு மருந்தாகும் அற்புநோக்கு மாகிய  
 அவ்விருநோக்கானும் அறிந்தனன். எங்ஙனமறிந்தன  
 னெனின், அவன் தான் நோக்கியவழி அவள்  
 ஒன்றையுட் கொண்டு நாணியிறைஞ்சியும் நோக்காவழி  
 அன்புட னுற்று நோக்கியும் வருதலாற்  
 களவுகொள்ளுமென்று தெளிந்தன னாகலானென்க,  
 இங்ஙனமே உள்ளப்புணர்ச்சி நிகழுங்காறுங்  
 கைக்களையாம், அதன்பின்னர் அகத்தினையாம்.  
 உள்ளத்தாற் புணர்தலும் மெய்யுற்றுப் புணர்தலுமாகிய  
 இயற்கைப்புணர்ச்சி முதலாக வரைவிடைவைத்துப்  
 பொருள்வயிற்பிரித லீராகச் சொல்லப்படும் பதினேழும்  
 களவென் னுங்கைகோளிற் குரியன. அவை  
 பற்பலதுறையவாக நூல்களிடத்து விரித்துக் கூறப்  
 பட்டுள்ளன.

இயற்கைப்புணர்ச்சி புணராதமுன்னும்  
 புணர்ந்தபின் னும் ஒத்த அன்பினனாப்தின்ற தலைமகன்,  
 இவ்வொழுக்கலாறு பிறக்க குப் பு னாமாக இவள்  
 இறந்துபடுமென்றெண்ணிப் பிரியத் துணிந்து;  
 கருங்குழற்கற்றை மருங்கு இருதடி, அளகமும் 929



## காமத்துப்பால்

அதலும் தகைபெற நீவி, ஆகமுந் தோளும்  
அணி பெறக் கைவந்து, குளிர்ப்பக் கூறித், தளிர்ப்ப  
முயங்கி, நின்னிற் பிரி யேன் பிரியி னூற்றேனெனக்  
கூறும். இவ்வகை கேட்ட தலை மகள், பிரிவென்பதும்  
ஒன்று உண்டுபோலுமெனக் கலங்கிக், கார்மருங்கின்  
மின்னுப்போலவும் நீர்மநங்கிற் கொடிப்போல வும்  
தளிரும் முறியுந் ததைந்து, குளிநம் நளிரும் கவினி  
யெழாநின்றதோர் கவின்பெறு கொடிப்போலுங் காரிகை  
கண் ணாடிமண்டி லத்து ஊது ஆளிபோலக் காண  
ஒளிமழுங்கிக், கணன் முன்னிட்ட மெழுகுப்பாவைபோல  
மனமுநகிப் பசந்துகாட்டி னாள். காட்டியும், யான்  
ஆற்றாவிடின் எம்பெருமான் இறந்து படுமென ஆற்றினாள்.  
அது நீர்மையத் தலைமகன்கண்டு, இவள் எவ்விடத்துந்  
தன்றன்மையென்பது ஒன்று இலளே, என்றன்  
மையளேபோலுமெனப் பெரியதோர் கழியு வகை  
மீதூர் அணித்து எம்மிடமென வன்முறை கூறும்.  
அதுகேட்ட தலை மகள், எம்பெருமான் அணித்தெம்மிட  
மென்கின்றானால், அணி யதற்கு அருமையில்கை  
என்கின்றானும், அதனாற் போந்தபொ ருள் பலகாலுங்  
கேட்கவுங் காணவுமா மென்றவாறுபோலும், அதனால்  
எம்பெருமான் என்னைக் காண்டற் சங் கேட்டற்கும்  
ஆற்றியுளனும்போலுமென்று ஆற்றுவாள். ஆற்றுதலை  
யறிந்த தலைமகன் அவளைப் பிரிவான்.

ஆற்றிப்பிரிந்த தலைமகன் அவளைத் தமிழளாக  
 நீங்குமோவெனின், நீங்கான். அவள் தன்னைக் காணுமைத்  
 தான் அவளைக் காண்பதோர் அண்மைக்கண்  
 மழைக்கொண்டலுள் மின்னுப்புக் கொளித்தாற்போல ஒரு  
 தனிப்பொ தும்பரிடை மறைந்துநிற்கு மென்பது.  
 அங்ஙனநிற்பத் தலைமகளுந் தன் குழ ம்கற்றைப்  
 பொறையுங் கோதையுந் துயல் வரக்,கொடையிகடநடுவு  
 தளரப், பரந்து தூயதுகி லசையப், பைப்பொற்றோடு மின்  
 னுப்ப டைப்ப. அரவவண் டறையுந் தா மரை  
 அகவிதழ்புரையு மஞ்செஞ்சீறடி மேற் செம்பொற்சிலம்  
 பரற்ற, அன்னம்போல மென்மெல  
 ஒதுங்கிக், காமவல்லிக்கொடியுங் கற்பகக்கொழுந்தும் நடப்ப  
 தென நடந்துசென்று, அப்பனிவரைச்சார ளருகின்து ஒரு  
 மழையருவிமருங்கு ஒலுறுத்த பரிங்குவீளிம்படுத்த நீலப்

களவு

உஉரு

பைஞ்சனை மருங்கினதோர் மாகதச் சிவாவட்டத்தயல்  
 மாணிக் கச் சதுரப்பாறைமேற் றுதுதவிசுவிளிம்படுத்த  
 மாதவிப்பந்தர்ப் போதுவேய்ந்த பூநாறு கொழுநிழ  
 ளிருந்தாள். இருந்தாளாகத், தாதுந் தளிரும்  
 போதும்மேதக்கனவற்றூற் குறுங்கண்ணியும்  
 நெடுங்கோதையும் விரவுத்தழையுஞ்  
 சூட்டுக்கத்திகையும் மொட்டுவெயமுந் பிறவுமாகப் புனைந்து,

வண்டுந் தேனும புடை மருட்ட அடியுறையென வேந்திப்  
 பிரிந்தவாயம் பெயர்ந் தெய் திப் போற்றும் பல்லாண்டுங்  
 கூறிநின்றார். நிற்ப, அவளுந் தாரகைநடுவட்  
 டண்மதிபோல் வதோர் பொலிவினளாய்க் காட் டினாள்,  
 க ரட்டினைத் தலைமகன் கண்டு, இவளை யான் எய்தி னே  
 நெனக்கருதினன், எய்தியதுண்டேற் கனவேபோலும்;  
 நனவே யாயினும் இவள் எனக்கு எய்தற்கு அரியளாமென  
 ஆற்றாறாயி னான். அவ்வாற்றாமைத்தன்மை  
 ஆற்றுவதொன்றைப் பற்றும். ஆற்றுவது யாதோவெனின்,  
 தான் எய்திய ஆரணங்காகிய அவ் வருவினை நினைந்து, தான்  
 எய்தும் உபாயமாவது தன் காதற் றோழனை இதுகொண்டு  
 முடிக்குங்கொல்லோ வென்பது. அது பற்றுக் கொடாக  
 ஆற்றி நீங்குமென்பது.

இயற்கைப்புணர்ச்சி புணர்ந்த தலைமகன்  
 அதன்பின்னே தெருண்டு வரைத றலை. எனனை? வழி  
 போகாநின்றானொருவன் பிழைததுச்சென்ற னுஞ்  
 சாணகமானும மிதித்தவிடத்துக் காலக் கழிஇப்  
 பாதுகாததுத் தன் இல்லம் புக்கதுபோல், அவ னும்  
 ஞானவொழுக்கக் குணங்களின் வழியே செல்லாநின்றான்  
 இழுக்கினால், அவ்வி ழுக்கினை இழுக்காவதறிந்து  
 அதன்கணின்று மீடன் மிக்கதாகலான்.  
 மீண்டுநிற்கிலானெனின் பிற்றைஞான்று தன்பாங்கொற்  
 குறியிடத்துத் தலைபெய்தலும் பாங்குணையின் றியே  
 தனியானே இடத்தெதிர்ப்படுதலுமென அவ்விரண்டில்

ஒன்று நிகழும்.

தெய்வம் இடைநிற்பப் பான்மையால் உய்க்கப்பட்டி

இயற்  
கைப்புணர்ச்சிப்புணர்ந் தாற்றுவித்துப் பிரிந்த தலைமகன், தன்னைக்  
காணாத என்னிலைமைநினைந்து ஆற்றாளாக்கொல்லோவெனவும்,  
ஆற்றாளாகிநின்றான் தன்துவேறுபாட்டைப் புறத்தார் அறி  
29

உஉக

காமத்துப்பால்

யாமை மறைக்குமா றறியாது வருந்து ங்கொண்டே னாடு  
னவும் இவை முதலாயினநினைந் தாற்றானும்.  
ஆற்றாநிலை கமயான்ப பிற்றைஞானுறு சிறுகாலேதலைப்படும்  
பாங்கன் தலைபட்டு

அடி யிற்கொண்டு முடிசாறுப நோக்குவான் புதையிரு  
ளிரியல்

போகப் பொன்றாழ்நாவி மணிநெடுங்கோட் தெயமெனை  
ணிக் குப் மணிவரையுச்சி உலகுதயின்பெயர்த்துத்  
தோன்றிய வள ரொளி இளஞாயிற்றின் வனப்பொழித்த  
திருவொளி மழுங்கியதுநோக்கி, என்னைகொல்லோ எம்பெ  
நமாற்கு இற்றை வேறு பாட்டுவாட்டமென வினாவுப  
இவ்வகை தலைமகற் று மது கடைபிடித்து வினவிய பா  
கற்கு, நெருநல் இவ்விவ்வகையா ரொநவரைக் கண்டேற்கு  
என்னுள்ளம் பள்ளததுவழி வெள் எம்போல ஒடி

இவ்வகைத சாயிற்றென்று தலைவன் கூறக், கேட்ட  
 அபபாங்கன் எம்பெ நுமான் நின் உள்ளம் அறிவு நிறை  
 யோர்ப்புக் கடைப்பிடியின்வரைத்தன்றிக்  
 கைமிக்கோடுமே யெனின் நின்னைத் தெருட்ட  
 பாலநீர்மையார் உளரோ நீ பிறரைத் தெருட்டினல்லது?  
 அபபெற்றியாய நீ இன்னதோரிடத்து  
 இன்னதோருருவுகண்டு என் னுணர்வு  
 அழியப்போந்தேனென் றல் தக்கின்றெனக் கழறும்,  
 கழறியும் தலைமகன தாற்றாமையிற் கழற்றெதிர்  
 மறுத்துரைப்பக்கேட்ட பாங்கன், எவ்விடத்து  
 எத்தன்மைத்து சின்னாற் காணப்பட்ட உருவென  
 வினாவும். வினாவியதுகேட்டுக் கோடை யாற் றெறப்பட்டு  
 வாடிநின்ற சந  
 தனமாம் மழைபெற்றுத் தளிர்ந்தாற்போலப் பெரியதோர்  
 கழி  
 யுவகை மீதூர அவளை எய்தினேபோல இன்னவிடத்து  
 இத  
 தன்மைத்து என்னாற் காணப்பட்ட உருவென  
 உணர்த்துப.  
 உணர்த்தப்பட்ட பாங்கன் நீ இனையையாகல என்னி  
 னாவதுண்  
 டேற் காண்படுவென்று தலைமகளை யாற்றுவித்து  
 அவன்சொன்ன  
 இடம்நோக்கிச் செல்வான்.

தலைமகளும் பிற்பைஞான்று தன்

ஆயவெள்ளத்தோடும்

வந்து தான் வினையாடுமிடம் புகுதலுடையாள், நெடுநலைநாளால்  
நின்னிற் பிரியேன் பிரியின் ஆற்றேனென்று சொல்லினான் ஆயத்  
துள்ளே வருவாங்கொல்லோவென்னும் பெருநாளினும்,  
ஆற்றாமையான் இறந்துபட்டாங்கொல்லோவென்னுந் தன் அச்

களவு

உஉஎ

சத்தினும் மீதூரப்பட்டுத் தன்றன்மையளன்றித்  
தன்ரைய வெள்ளம் புடைபெயரு மாறு  
புடைபெயர்ந்துவருகின்றாள், நெரு நலைநாளாற் றலைமகளை  
வழிபட்ட இடமெதிர்ப்பட்டுத் தலைமக னைக்  
கண்டாளேபோன்றாள். அவ்வாறு நிற்ப, ஆயங்களும்  
நெருநலைநாளாற் பிரிந்தாற்போல வினையாட்டு விருப்பினாற்  
பிரியும். பிரியகின்றாள் எப்பெற்றி நின்றாளாவெனின்,  
ஆயத் துள்ளே வருவாங்கொல்லோவென்னும் நாணீங்க  
இறந்துபட் டாங்கொல்லோவென்னும் அச்சத்தின்கண்  
மீதூரப்பட்டு நின்றாள். நின்ற நிலைமைக்கட் பாங்கன்  
சென்று அவள் தன்னைக் காணமைத் தான் அவளைக்  
காண்பதோர் அண்மைக்கட் கண்டு, இவ்விடமே அவனாற்  
காணப்பட்ட இடமும் இவ்வுருவே அவனாற் காணப்பட்ட  
உருவுமெனத் துணியும் துணிந்து, இவ்வுரு வினைக் கண்ட  
எம்பெருமான் ஆற்றுதற்குக் காணம் என்னை?  
பெரியார்க்கே ஆகாதே! அரியனதாங் கற்றுவல்லன்

அவனாக லான் ஆற்றினான். பிறராயின் இறந்துபடும்.  
 இறந்து டாது என்காறும் வந்த இருந்துணைப்  
 பெருந்தக்காணை யான் பெரிய தோர் இடனன்றிக்  
 கழறினெனென் நினைக்கும். நினைந்து ஆற்றினாயும்  
 இறந்துபடாவினான், அவனையும் அஃ தெய்துவிக்க ஏந்  
 திறமென்னைகொல்லோ வென்பதனால் ஆற்றியுள்ளாய்த்  
 தலை மகளைச் சென்றெய்தி, நீயாகாதே இவ்வகை  
 மேதக்கன வெய் தற்பாலாயெனத், தலைமகனும்  
 அவன்காட்டிய அவ்விடம் நோக்கிச்சென்று  
 தனியளாய்நின்ற தலைமகளை யெதிர்ப்படும். இங்ஙனமே  
 பாங்கற்கூட்டம் நிகழின், யான் இவளை எய்திற்று  
 விதியானே, இன்னும் அவ்விதி கைதருமேற்  
 காண்பலென்ப  
 பாங்கற்கூச் சொல்லாதே தான் முன் எதிர்ப்பட்ட இடம்  
 நோக்  
 கிச் செல்லுதலாகிய இடந்தலைப்பாடு நிகழாது;  
 இடந்தலைப்பாடு  
 நிகழின் பாங்கற்கூட்டம் நிகழாது.

பாங்கனானால் தமிழாளை இடத்தெதிர்ப்பட்டாதல் சேர்ந்த  
 தலைமகன் அதன்பின்னே தெருண்டு வணாத றலை. தெருளானா  
 யின், இத்தழை நல்லஇக்கண்ணி நல்லவெனக் கையுறை  
 பாராட்  
 டிச்சென்று பணிந்தமொழிகளாற் றேழிமாட்டு  
 இரத்தலுங்

புணர்ச்சி புணர்ந்தபின்னர்த் தன்னை அவள் காணுமைத்  
தான் அவளைக் காண்பதோர் அணுமைக்கண் நின்றானாக,  
ஆ பவெள் ளத்துள் மற்றையா ரொல்லார்  
தலைமகட்குச்செய்யும் வழிபாடும் இவள் விசேடத்தாற்  
செய்யும் வழிபாடும் எ ளலார்க்குந் தலை மக  
ளருளிச்செய்யும் அருளிச்செய்கையும் இவட்கு விசேடத்  
தாற்செய்யும் அருளிச்செய்கையும் க ண்டமையான்  
இவளா மிவட்குச்சிறந்தாள் இ துவும் எனக் கோர்  
சா ர்பென்பதனை யு ணர்ந்தான், அத்தோழி தழையு ங்  
கண்ணியு ங் கோடற்பொ ருட்டாக வேறேரிடத்துத்  
தனியளாய் நின்றநிலைமைக்கட் சென்று  
குறையுடையார்செய்யுஞ் செய்கை செய்தும் இக்குறை  
இன்றியமையானெனப்படப் பசந்து மொழு குவன்; அ  
ல்ல து இரந்துகுறையுறது அத்தோழியுந் தலைமகளும்  
ஒரிடத்தராய்க் கூடியிருக்கும் அன்னதோர்பதம் நோ  
க்கிச்சென்று, எஞ்ஞான் றும் அந்நிலத்துச்  
சென்றறியாதானும் அவரைக் கண்டறியா தானும்போல,  
நீர் எவ்வூரீர் என்ன பேரீர் இங்கே சிலமாப் போந்தன  
வுளவோ இளையார்போந்தா றுளரோ யானைபோந்தன  
வுளவோவென் றித்தொடக்கத்தன வினாவித்  
தோழிமதியுடம் படுத்தற்கு முரியன்.



இயற்கைப்புணர்ச்சிபுணர்ந்த பிற்பிறைநூன்று  
 தலைமகள் துண்சிவப்பும் நுதல்வேறுபாடும் தொழி கண்டு,  
 எம்பெருமாட் டிக்குப் பண்டைத்தன்மை இன்றாதலில்  
 இவ்வேறுபாடு ஏற்றினு னாயிற்று எனக்குச்  
 சொல்லிலாயென, அவன் நெருநல் நின்னின், நீங்கி  
 மேதக்கதோர் சுணைகண்டு ஆடினேன், நெடுங்காலமும்  
 நின்று ஆடினேற்கு ஆயிற்று, ஆகாதே கண்சிவப்பு  
 நுதல்வேறு பாடெனத், தோழி சுணையாடினார்க்கெல்லாம்  
 இக்காரிகை நீர்மை பெறலாமேயெனின் யானும் ஆடி  
 க்காண்டே னென்னும். எனக், கேட்டுத் தலைமகள்  
 தலைசாய்த்து நிலங்கினையா நின்றனள். அந்திவான்கட்  
 செங்கோட்டு மசர்வைக் குழவித்திங்களைத் தோழிகண்டு  
 தான் தொழுது நீயுந் தொழுதுகாணெனக், கற் பழியு  
 மென்பதனாற் தலைமகள் தொழாதுநிற்கும். இவை தோழி,  
 தலைமகளை நடிநாடின; நடுங்காநிதல்,  
 அணந்த கோட்டதோர்களி றுண்டெனல்;

நம்புனத்து, ஆசிராம்

அதுகேட்டுத் தலை சீளவு

உஉக

மகள் பலகாலும் இவ்விடத்துவந்து இயங்குவான்  
 எம்பெருமா னுதலான் அவனைக் களிறு  
 ஏதஞ்செய்துகொல்லோவென்று நடுங்குவாள். நாணவும்

நடுங்கவும் நாடுதல் அகத்தினை யிலக் கணமன் றுகளின்,  
 அவளது வேறுபாடுகண்டு தெய்வத்தினு  
 னாயிற்றுக் கொல்லோ  
 மற்றொருவாறாயிற்றுக் கொல்லோ வெனத்  
 தோழியுற்றுநிற்பதே பொருந்தும். அவன் தழையுங்  
 கண்ணியுங்கொண்டு பின்னிலமுனியாது நிற்ப, ஒக் கும்  
 இவன் இரந்து பின்னின்றது இவர்காரணமாகப்  
 போலுமென உணரின், அவளது பெருமையோடு அது  
 மாறுகொள்ளுமாகலின், இவன் இரந்து பின்னிற்கின்றது  
 எற்றிற் குக்கொல்லோவென உணர்வதே பொருந்தும்.  
 அவ்வைய வுணர்வோடு நின்றாள் இருவரும் உள்வழி அவன்  
 வந்துநின்று பதியும் பெயரும் பிறவும் வினாவத், தோழி  
 அவள் கரவு உள் நாடி உணர்ந்து துணிவதாயிற்று.  
 தோழி சொல்லாடாமெ கண்டு, இன்றினூங்கு எல்லாம்  
 இக்கருமம் நின்னான் முடியுமெனக் கருதி வந்து  
 உழந்தேன், நின்னான் முடியாமை உரைப் பட்டது,  
 பட்டமையால் இனி மடலூர்ந்தானும் வரைபாய்ந்தானும்  
 இளிவ தன செய்தாயினும் முடிப்புல், இகனை யின்றி  
 யமையே னுகலானெனத் தலைமகன் கூறும்.  
 அதுகேட்டுத் தோழி நாண்டுகட அவளது  
 ஆற்றாமைத்தன்மையைத் தன்கட் கொண்டு, அரியன  
 தாங்கலன்றே பெரியாரது பெற்றிமை, நீயிர்  
 இதன்றிறத்தின ராகன்மின், யானும் அதன்றிறத்து  
 என்னின் ஆவதுண்டேற் காண்பனென அவளது  
 ஆற்றாமைநீங்கும். அது நீங்கத், தலைமகனது நிலைமை

நோக்கி, மடலேறுவன் என்றீரால், அம்மடலேறப்படுவார்  
 உருவெழு திக்கொண்டன்றே ஏறுவது, நமக்கு  
 அக்கிளிமொழியினுரு எழுதலாமோவென, அதுகேட்டுத்  
 தலைமகன் பெயர்த்தும் ஆற்றாமாக, நமக்கு இக்குறை  
 முடித்துத்தருவன், நும்மாற் கருதப்படுவாள்  
 என்மாட்டுப் பெரிது அருளுடைய ளாயினென்று தோழி  
 கூறத் தலைமகன்,  
 ஆற்றமை நீங்கிப்  
 சென்று அக்குறை

பெயர்ந்தான்; அவளுந் தலைமகன்மாட்டுச்  
 முடிக்கும் உபாயம் ஆராய்வாள்.

தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி, தலைமகன்மாட்டுக்  
 குறைநயப்புக் கூறுமிடத்து, இவள் கூட்டமுண்மை உணர்ந்து

## உடயி                      காமத்துப்பால்

உணராதாள்போன்று குறையுற்று நின்றானென அவட்  
 தப் புலனாகாமை நன்குமறைத்து, இங்கு வந்து  
 ஒழுகாநின்றான் ஒரு தோன்றல் உளன், அவன் என்னி  
 னுப்தொரு குறையுடை யான்போலும், ஒருவரால் ஒரு  
 குறையுறவுகொள்ளும் தகைமை யானுமல்லன் ஒருவர்க்கு  
 ஒரு குறை முடிக்கினல்லது, அதனால் அவன்குறை  
 இன்றியமையாமையே நோக்கி யான் குறைமுடிப்பார்  
 தன்மையேன் ஆயினேனாய்வைத்து ஒரு பொய் பொய்த்

சீதன் , அவன் அதனை மெய்யென்று கருதிக்கொண்டு  
 சென்றான், தான் பொய்யறியாமையின், அன்னான்  
 இன்றுவருவன், வந்தால் இக் குறை முடியாமையிற்  
 பொய்யென உணர்வாகாதோவென மெலிதாகக்கொல்லியும்,  
 அங்கனம் ஆற்றாது நெருநற் போயினான்  
 எத்தன்மையினன்கொல்லீலா இன்று வந்திலனென  
 வலிதாகச் சொல்லியும் குறைநயப்புக்கூறும். குறைநயப்புக்  
 கூறப்பட்ட தலைமகள், மெலிதாகச் சொல்லிக் கூறினவழி,  
 எம்பெருமான் தனக்குத் தகாத இளிவுபட  
 ஒழுகாதின்றனெனக் கவற்சி உண் டன்றே அது  
 புலப்படாமையிற்கு; வலிதாகச்சொல்லிக் கூறின வழி,  
 வந்திலனென்றமையின் இறந் துபட்டானென ஆற்றாமை  
 பெரிதாம், அங்குப் புலப்பட நிற்கு மென்பது இவ்வகை  
 குறை நயப்புக் கூறப்பட்டாள் தலைமகள் தலைமகனைக் காண  
 உறவின ளாம். அக் குறிப்பு உணர்ந்த தோழி தலைமகள்  
 நேர்ந்தாள் என்பது அறியநிற்கும்.

தலைமகள் தோழிக் கறத்தொடுநின்றலு முரித்து.  
 பாங்கற் கூட்டங் கூடிய தலைமகள் தெருண்டு  
 வரைந்தெய்துதலுற்றத் தமரை விடும். விட்டவிடத்து  
 அவர் மறுப்ப, அஃது இலக் கண மாகலான். அங்கனம்  
 மறுத்தவிடத்துத் தலைமகள் வேறு படும். வேறுபாடு  
 எய்தினபொழுதே தோழிக்குப் புலனாம்.  
 புலனாயினவிடத்து, எம்பெருமாட்டி, நினக்கு  
 இவ்வேறுபாடு எற்றினையிற் ரென்னும். என்றவிடத்து,

இஃ தெனக்குப் பட்டது இன்னவிடத்து ஒருஞான்று நீயும்  
 ஆயமும் தழையுங்  
 கண்ணியுங் கோடற்கு என்னிற் சிறிது நீங்கியாயாக, ஈங்கு நின்  
 மேன், ஒரு மணிச்சுனை கண்டேன், கண்ட அச்சுனைதான் ஆம்  
 பிலே குவியீயே நெய்தலே தாமசாயேயென் திப்பூக்களால்

களவு

உருக

மயங்கிடும் மேதக்கது, கண்டு வேட்கையான் ஆடுவான்  
 உழிர் தேன், இழுக்கிக் குட்டம் புக்கேன், புக்குத் தோழி  
 ியாடுவன, நீ அங்ஙனங் கோளாயியாயாக, ஒருதோன்றல்  
 ிதான்றி ன ன எனதுதுயர் நீக்குதற்காகத் தன்னை  
 நீட்டினான்; நீட்ட. யா ன ம் மலக்கத்தான் நின்கைபென்ப  
 பற்றினேன்; பற்ற யாங்கி.ககசை மேல் நிரீஇ நீங்கினான்;  
 நீ அன்று கவலுதியெனச் சொ. ில னாயினேன், நீ  
 எவ்வெல்லைக்கண்ணுங்கைவிடாதாய்க்கு அந்நாள்  
 கைவிடலாயயிற்று; விதியாகாதே? இனிப் பிறிதொன்  
 னாவது கொல்லோடுவெனக் கலங்கி வேறுபட்டேனென்று  
 தோழிக்குத் தலைமகள் அறத்தொடுநிற்கு மென்பது.  
 அறத்தொடு நின்ற லென்பது கற்பினறலைநின்ற லென்பது.

தலைமகளைக் குறைநயப்பித்து அவளது  
 கருத்துணர்ந்து தன்னினங்குட்டங் கூட்டலுறுந் தோழி,  
 தலைமகன் தெருண்டு வரைந்தெய்தல்வேண்டி, இவ்விடம்  
 மிக்க காவலுடைத்து நீயிர் வரற்பாலீரல்லீரெனவும், இஃ

து உலகத்து நிகழ்வதொன்றன்றலோவென்று  
 அவனோடு நகாநின்றே யாங்குந் தேவன் மகளி ராகலாற்  
 றுணிந்து சொல்கில்லேம் அவளது குறிப்பறியாது,  
 நீயேசென்று நின்குறை சொல்லெனவும், தம்மாற்  
 சொல்லப்படு வாளை அறி யேனெனவும், கையுறை  
 யேற்றுக்கொள்ளாது மற்றொன்று சொல்லி நீங்கியும்,  
 இவ் விடம் என்னை யாரானுந் தனை யாரானும்  
 பலகாலும் புது தீர்ப்படுவதோ ரிடம், தும்மைக் கண்டால்  
 ஏதஞ்செய்வார், கூற்றி னுங் கடுஞ்சினத்த ராகலான், நீர்  
 உடையதோர் குறை உண்டே யெனின் அகன்றுநின்று  
 முடித்துக்கொள்ளற்பாலீரெனவும், நீயிர் விநாந்தின  
 ராகலான் இவளது அருமையும் பெருமை யும் அறியீரன்  
 றே அவள் தாமரைக்கொட்டையின் அல்லியே போலக்  
 கிளைபு ள்க் காப்பச் செல்வாள் இந்நிலத்துக்கு மிக்காள்  
 ஒருதலைமகள் எமக்குக் கண்கூடாகச் செல்வதோர்  
 தெய்வமல்லனோ? அவளைக் கண்ணிற்கண்டு கையிற்கூப்பித்  
 தலையிற்பணிந்து வழிபட்டுச் செல்வதல்லது எய  
 ற்பால்வார்களால் ஒருகுறை  
 யுணர்த்துந் தன்மையனோவெனவும், நீயிர் பெரியிற் யாஞ்  
 சிறி  
 யேய்தும்மோடு எம்மிடைக் கட்டுவா பொருந்தாதெனவும்  
 இங்

உருஉ

காமத்துப்பால்

கனமே

காப்புமிகுதி

முதலாயினசொல்லிச்

சேட்படுத்தகற்றித் தழீஇக்கொள்ளும். இப்படி அருமையுடைத் தாகலால் இவளின் ஆகாதென்று தலைமகன் உணர்வானாயின் வரைந்தெய்துவாரும்; அல்லது தோழி தனது ஆற்றாமையான் முடிக்கின்றதனைத் தலைமகன் எளிதென உணராதது அரிதென உணர்தற்குமாம்.

குறையப்பித்துச் சேட்படுத்திய தோழியைப் பின்னூர் தலைமகன் எதிர்ப்படும்; எதிர்ப்பட்டானை இன்ன இடத்து வர என்று அவள் குறிப்பினுற் குறியுணர்த்தும்; அது கேட்டு அவன் அவ்விடத்துச் செல்லும்; செல்ல, அவன் வரவுஉணர்ந்து, தோழி தலைமகளைக் குறியிடத்துக் கொண்டுசென்று, யான் செங்காந்தட்டிக் கொண்டுவருவேன், அவ்விடத்துத் தெய்வமுடைத்து, நின்னால் வரப்படாது, நீ அவ்வளவும் இப்பொழி கைத்தே நில்லென்று நிரீஇ நீங்கும்; நீங்கத், தலைமகள் அப் பொழிலகத்து நிற்கும். நின்றானைத் தலைமகன் எதிர்ப்படும். பின்னர்த் தோழி வந்து, நின் கைபோலக் காந்தண்மலர் கொண்டுவந்தேன், எம்பெருமாட்டி, நீட்டித்தாளென்று சீறி யுநளாது போந்தருளென்று அவளைக் கொண்டிபோய் ஆய வெள்ளத்தோடுங் கூட்டும். இது பகற்குறியாமாறு.

இவ்வகைப் பகற்குறிவந்து ஒழுகாநின்ற தலைமகனைத் தலைமகள் காணும்பொழுதிற் காணும்பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய், நெஞ்சமிக்கது வாய்சேர்ந்து

கடலிற் காணும், காண் லிற் காணும், புள்ளிற் காணும், நெஞ்சிற்காணும், வறிதே குழவி அழுதாற்போலும் ஒருசொற் சொல்லும். தலைமகள் அவ் வாறுசொல்லின அவ்விடத்துத் தலைமகள் கேட்பின் வரைந்து புகுவானும், தோழி கேட்பிற் தலைமகனைவரைவுகடாவுவாளாம், யாரு ங்கேட்பார் இல்லையாயிற் தலைமகள் சொல்லி ஆற்றுவா ளாம். மூடியிருந்து வேவ்தோர் கொள்கலம் மூடி திறந்தவிட்த்து ஆவி

எழுந்து முன் நின்றவெப்பம் நீக்கினாற்போல் அச்சொற்சொல்ல ஆற்றாமை பண்டையிற் சிறிதளவுபடுதலாம்.

இனிப் பகற்குறிவந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும், பொழுதிற் காணப்பொழுது பெரிதாகலாற் தலைமகள் ஆற்றா

களவு

உருநூ

ளாயினவிடத்துத் தோழி அவள் ஆற்றாமைக்குப் பரிந்து உடன யிருந்த புள்ளநோக்கி இவைகண்டு ஆற்றிச்செல்வாட்டு இவையு ம் நீக்கின, இனி எங்ஙனம் ஆற்றுங்கொல்லோ வென்னும். இவ்வகை சொல்லக்கேட்ட தலைமகள், யான்வந் தொழுகா நின்ற இவ்வொழுகலாறுதான் அவட்டு ஆற்றாமைக்குக் காரண மாயிற்றுப்போலுமென அவ்வாறுவந் தொழுகாது வரைந்து புகுவானும்.

பகற்குறிவந்து ஒழுகாநின்ற தலைமகன் இன்று தெருளும் நாளைத்தெருளுமெனத் தெருளானாய் நெடு ங்காலமும் வந்தொ முக, இவ்வொழுக்கம் புறத்தார்க்குப்



புலனாயினவிடத்து இவள் இறந்துபடும், இறந்துபட  
 இவனும் இறந்துபடுவனெனத் தோழி ஆற்றாளாய்  
 வரைவுகடாவுதற்கு, யாய் எம்மை உறுப்பிற் குறிக்  
 கொண்டு கோக்கினு ளென்னும். எனவே தலைமகன்,  
 இவர் இற்புறத்துப்போய்வினையாடும் பதத்தரலர், இவரை  
 இற்செறிக்க வேண்டுமென்றுபோலும் அவ்வாறு  
 நோக்கியதெனத் தெரு ண்டி வரைந்தெய்துவானும்.  
 இவ்வாறு பற்பலவாற்றானுந் தோழி இற்செறிப்  
 பறிவுறுத்தும். செறிப்பறிவுறுக்கப்பட்ட தலைமகன்  
 தெருள்வானாயினன் இன்னநாள் வரைவல் அத்துணையும்  
 இவளை ஆற்றிக்கொண்டிரு நினக்கு அடைக்கலமெனக்  
 கைப்பற்றும்; கைப்பற்ற, அதனைத் தோழி சூளுறவாகக்  
 கருதினாள். உலகத் துச் சூளுறவார் பார்ப்பாரையும்  
 பசுவையும் பெண்டிரையுந் தொட்டுச் சூளுறுப. ஆகலாற்  
 சூளு ற்றாரென்பதனை நினைந்து, நீ வுரைவலென்றதால்  
 அமையாதோ? சூளுறவேண்டுமோ? பொய்த் தும் வாய்த்தும்  
 உடையாரன்றே சூளுறவார்? மெய்யல்லதுசொல் லாதாற்குச்  
 சூளுறவேண்டுமோ? நின்கண்ணும் பொய்யுண்டா கின்,  
 மெய்யென்பது இவ்வுலகத்து நிலைபெற்றவழி இல்லை  
 யாகாதே யென் னும். எனத்தலைமகன் , யான் தனக்கு  
 அவளை அடைக்கலமென்று கைப்பற்ற அதனைச்  
 சூளுறவாகக் கருதித் திரியுணர்ந்தா ளாகலான்  
 நீட்டிக்கல் ஆகாதெனப் பிற்புற ஞான்று வரைவொடு  
 புகுவானும்.

இனித் தெருளாயின் இரவுக்குறிவார வரைவ  
லென் னும். அதுகேட்ட தோழி இரவுக்குறியது

30

ஏதங்காட்டி மறுக் கீடசு'

காமத்துப்பாள்

கும். பாங்கனம் மறுக்குமோவெனின், அரவும் உருழும்  
புலியும் என்கும் வெண்கீகாட்டியாணையுமென்று இவற்றது  
ஏதம் உடைத்து, ஏற்றிழிவுடைத்தாய அருவரையிடக்  
ஒரு வேல் துணையாக நீர் ஆரிருள் நடுநாள் வரவு  
ஆற்று நீர்மையரே வ வென் னும். என்பது கேட்ட  
தலைமகன் ஆற்றுவாயின், வரைந் தெய்துவானும்.  
ஆற்றாயின் இறந்துபடுமெனக் கருதி, இறந்துபாட்டு  
அச்சத்தினான் இரவுக்குறி நேரும். நேர்ந்தாள் தலைமகற்கு  
நின்னாட்டார் என்னபூவினர் என்னசாந்தினர்  
என்னமரத்தின்கீழ் விளையாடுப என்னும்.  
அதுகேட்டுத் தலைமகன் முன்னெல்லாம் எனக்கு  
மறுத்தாளன்றே, மறுத் தாள் இது சொல்லிற்று ஒ  
ருகாரணம் நோக்கியென உணர்ந்து, தானும் நின்னாட்டார்  
என்னபூவினர் என்னசாந்தினர் என்ன மரத்தின்கீழ்  
விளையாடுப என்னும். என்றக்காற் ருழியுங் காந்தளும்  
வேங்கையுந் சூடுதும், சந்தனச்சாந்து பூசுதும்,  
வேங்கைமரத்தின்கீழ் விளையாடுதுமென்னும்.  
அதனையுணர்ந்து பிறறைஞான்று தலைமகன்

அவ்வண்ணஞ்செய்து அம்மாத் தின் கீழ் வந்துநின்றவிடத்து,  
 அவனது வரவு உணர்ந்து தோழி, குவளை மலர்ந்தனவேற்  
 காண்பாம் பரந்தமுல்லை அநம்பின வேற் காண்பாமெனச்  
 சொல்லித் தலைமகளைக் கொண்டுபோந்து குறியீடம் புருநது  
 'பகற்குறியின்கண் நீங்கினவாறே நீங்கத் தனியளாய்நின்ற  
 தலைமகளைத் தலைமக னெதிர்ப்படும். பின்னர்த் தோழி  
 வந்து தலைமகளைக் கொண்டுபோகும். இஃதிரவுக்  
 குறியாமாறு.

இரவுக்குறிவந்து ஒழுகாநின்ற தலைமகன் இன்றுதெ ருளும்  
 நாளைத்தெருளுமெனத் தெருளாய்ப் நெடுங்காலமும் வந்தொ  
 முக, இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாயினவிடத்து  
 இவள் இறந்துபடும், இறந்துபட இவனும்  
 இறந்துபடுவெனத் தோழி ஆற்றாளாய் வரைதல்வேட்டு  
 வருத்தமிகுதி கூறி வரைவுகடா வும்.  
 அல்லகுறிப்பாட்டானும் பல இடையீடுகளானும் சேட்  
 படுக்கப்பட்டு ஆற்றாயை தலைமகன், அறிவு நிறை யோர்ப்புக்  
 கடைப்பிடிமுதலிய முன்னேநீங்கவும் நாணீங்காது நின்றது,  
 அதுவு யிதுபோழுது நீங்கிற் றென்பான்.

களவு

உரு

இவ்வொழுக்கின் நெடுங்காலச்செலவின்கண் இஃ  
 தம்ப னும் அலருமாயிற்றென்று தலைமகட்குந் தோழிக்கும்

உள்ளத்து நிகழ, வரைவாக உடன்போக்காக ஒன்  
 றுவேண்டிய அவ்விரு வரும் யாமே உணர்ந்தேமெனக்  
 கருதுதலாற் கதுமென இந்நிலை மைக்கண்வரினும் வாராமை  
 கொள்வேமென்னுங் கருத்தினூற் பண்டு தலைமகன் வந்து  
 பயின்றவிடத்தே தோழி செல்லும் செல்லத்,  
 தோழியை எதிர்ப்பட்ட தலைமகனை அவள் வலங்  
 கொண்டசார்ந்து முன்புநின் று நின்றாற்  
 றலையளிக்கப்பட்ட தலையளி அம்பொய்ப் பின்  
 அலராயிற்றுப், பரானு மறியப் பட்டென்னும். நீ இது  
 புகுதருந்துணையும் இவ்வாறு ஒழுக்குவா யாயினாய்  
 அறனறியாமையான், அறிதியென்னின் இதுபுகு தாமை  
 வரைந்தெய்துவாய்மன்னே, அல்லதூஉம் பிறரும்  
 வரைந்தெய்துதற்கு முலைவிலையோடு புகுந்து  
 பொன்னணிவான் நின்றாரும் உளரெனப்  
 படைத்துமொழிந்து சொல்லும். இங் கனஞ் சொல்லப்பட்ட  
 தலைமகன் என்கூற் செய்யப்பட்டது  
 என்கூறென்னும். எனத், தோழி என்னை  
 வினவற்பாலையல்லே நீ இதற்குத் தக்கவா றறிந்து  
 செயற்பால் யென் னும், நீ ஒரு பொருளை விகற்பத்து  
 அறியுந்துணை, யான் அறியுமாறினிலேயே; அல்லதூஉம், யாங்  
 குற்றேவன் மகளிர், இதுகொண்டு இது செய்ய்மி  
 னென்றற்குத் தக்கேமல்லே மென் னும். இதுகேட்ட  
 தலைமகன் உடனேபோவது துணிந்தேனெனினும்,  
 நிழலும் நீரும் இல்லாத அழல்வெங்கானம்  
 ஆற்றுகில்லாள் கொல்லோ வேன் னும். என்ன,

என்னவெங்கானமெனினும் எம்பெரு மாட்டி  
 தும்மோடுவரப் பெரிது இனியவாமென்னும். அது  
 கேட்டு, ஆயின் உடன்போக்கு வலித்தேன், நீ இதனை  
 அவுட்குச் சொல்லவேண்டுமென, நன்றென்று  
 எம்பெருமான் அருளிச் செய்தது எம்பெருமாட்டிக்கு  
 உணர்த்துவதென்று தலைமகனை வலங்கொண்டு போந்து,  
 தலைமகளுழைச்சென்று அவள்குறிப்பறிந்து, எம்பெருமா  
 ட்டி, நம்பெருமான் நம்மைத் தம்மோடு உடன்கொண்டு  
 செல்கக் கருதுகின்றார், நின்குறிப்பென்னை  
 யென்னும். என்றவிடத்து நாணிற் கற்பு வலியுடைத் தாகலாற்  
 தலைமகள் கற்பு அழியாமை நினைக்கும் நினைந்து உடன்போக்கு  
 நேர்ந்து தலைசாய்த்து நின்றுகொய்யா நிற்கும். உடன்பட்டது

உட்கு

## காமத்துப்பால்

உணர்ந்துவைத்துத் தோழி தாயுழைச் சொல்லும்.  
 தாயும் மகளது வேறுபாடு கண்டு, படிமக்கலத்தோடும்  
 பக்காள் அன்னாய் என்ககட்கு இவ்வேறுபாடு எற்றினு  
 னாயிற்று எனக்குச் சொல்லா யென்னும். எனத், தோழி  
 என்னால் அறியப்பட்ட துஞ் சிறிது உண்டு, அது  
 யாதெனின், எம்மைக் கூழைக் கற்றைக் குழனிப்பி  
 யத்து மாழைகலந்த வேழை நீர்மையா ரொடு  
 நாட்கோலஞ்செய்து வினையாடி வம்மினென்று போக்கி

னாய், போக்கின்வழி யாம் போய் ஒரு வெண்மணல் பரந்த  
 தண் மலர்ப்பொழிலிடை வினையாடாநின்றேமாக ஒரு  
 தோன்றல ஒரு சுனைக்குவளைப் பூக்கொண்டு அவ்வழியே  
 போந்தான்; போதா, நின்மகள் அவனைநோக்கிப் பூவை  
 என்பாவைக்கு அணி யத் தம்மினென்றான், அவ னும்  
 பிறிதொன்று சி ஃதியாது கொடு த்துரீங்கினான்;  
 இஃதறியாக்காலத்து நிகழ்ந்ததென அறத்தொடு நிற்கும்  
 நிற்கச், செவிலித்தாய் இன்புற்றமனத்தளாய் என் மகள்  
 பெரிது அறிவுடையளேகா ணென்னும். செவிலித்தாய்  
 நற்றாய்க்கும், நற்றாய் தந்தைக்குந் தன்னையன்மார்க்கும்  
 அறத் தொடுநின்று செலவழுங்குவித்தலுமாம்.  
 உடன்போக்கு அழுங்கு வித்தவிடத்துத் தலைமகனும்  
 அந்நாள் வரைவொடுவந்து புகு வாணம். அங்கனம்  
 அறத்தொடுநிலை மாட்சிமைப்பட்டதில்லை யாயின்,  
 இரவுக்குறிக்கட் டலைப்பெய்விக்குமாறுபோலத் தோழி  
 தலைமகளை முற்படுத்து உடன்போக்க மாட்சிப்படும்.  
 படுத்து 'ஓம்படைசொல்லித் தான் தவிரும்.

வரைவுமலிவும் அறத்தொடுநிலையுமென்கின்ற  
 இரண்டும் வரைவிற்குரியவாம். களவுவெளிப்பாட்டிற்  
 குரியன உடன் போக்கும் கற்பொடுபுணர்ந்தகவ்வையும்  
 மீட்சியுமாம். அன் பமைந்த உடன்போக்குப்,  
 போக்கறிவுறுத்தன் முதலாகத் தேற்றலீறாகச்  
 சொல்லப்படும் எட்டுவகையினை யுடைத்து. கற்பொடு  
 புணர்ந்த கவ்வை, செவிலிபுலம்பன் முதலாகச்

செவிலி பின்றேடிச்சேறலீராக ஐந்துவகையினை  
யுடைத்து. மீட்டி, தெளிதன்முதலாகச்  
செப்பலீராகச்சொல்லப்படும் நான்கு வகையினை யுடைத்து.  
தலைமகன் தலைமகளைத் தன்னூரின் கண்ணே  
வரைதலும், அல்லது மீண்டுவந்து அவள் மனையின் கற்பு  
உடன

கண்ணே வரைதலும், நிகழும். உடன்போக்கு  
நிகழாதாயின் பாங்கியால் வரைவுமுடிக்கப்பட்டும்  
வரைபொருட்பிரிந்து வந்தும் வரைந்துகோடல் நிகழும்.  
இங்ஙனமே களவு வெளிப் படுவதன் முன்னாதல்  
வெளிப்பட்டபின்னாதல் தலைமகன் தலை மகளை வரைந்து,  
அவ்விருவருங் கற்புமேற்கொண்டு இல்லறஞ் செய்து  
இன்பந்துய்ப்பவராவர்.

## சுஉ. அதி. கற்பு

வரைவிடைவைத்துப் பொருள்வயிற்பிரிந்த தலைமகன்  
வந்துழி வரையுமன்றே. களவின்பின்னர் வரைவாவது  
தலைமகன் தலைமகளை, அரசன் உபாத்தியாயன் தாய்  
தந்தை தம்முன் என்னுங் குரவருந் தாயத்தாருந்  
தாயொடுபிறந்தாரும் அவரில் வழிச் சான்றோருந்  
தேவருமென்னுங் கொடைக்குரியமாபினர், இவளை நீ

இன்னவாறு பாதுகாப்பாயெனவும் இவரகுநீ இன்னவாறு  
 குற்றேவல்செய்தொழுகெனவும் அங்கியங்கடவுளறிகரி  
 யாக மந்திரவகையாறகறபித்துக் கொடுப்பவுங்  
 கொடாதொழியவும் வதுவைச்சடங்கொடு பொருந்த  
 மணஞ்செய்துகோடலேயாம். வதுவைச்சடங்கு  
 நிகழ்வுழி இவனைநீ இன்னவாறு பாதுகாக்குகவெனத்  
 தலைமகற்கும் இவற்குநீ இன்னவாறு குற்றேவல்செய்  
 தொழுகுவெனத் தலைமகட்கும் அங்கியங்கடவு  
 ளறிகரியாக மந்திரவகையாற் கறபிக்கப்படுதலின் இது  
 கற்பெனப்பட்டது.

அறம்பொருளின்பங்க ளெய்தத் தக்கானாகத்  
 தன்னையும் அவ்வறம்பொருளின்பங்கட் குரியளாகத்  
 தனது லானையும் பாதுகாத்து இருமுது  
 சுவர்முதலாயினோர் கற்பித்தவழி யொழுகலை  
 தலைமகற்குக் கற்பாம். கொண்டானிற் சிறந்த தெய்வ  
 மின்றெனவும் அவனை யின்னவாறே வழிபடுகவெனவும்  
 இருமுதுசுவர்முதலாயினோரும், நீ இன்னின்பெற்றியி  
 னொழுகுவெனப் பின்னர்த் தலைமகனுங்  
 கற்பித்தவண்ணம் உடனடி காமத்துப்பால்

மொழுகுதலே தலைமகட்குக் கற்பாம். பிரமம்முதலியனவுங்  
 கற்பாதலொக்குமேனுங் கந்தநுவம்போல ஒத்த அன்புடைய  
 சாதல் ஒருதலையன்மையின் அவை கைக்கிண்பெருந்திணைப்பாற்  
 படும். அவைபோலாது சிறந்த அளவிவின்பத்து ஈந்திணை



மருங்கிற் கற்பு, உள்ளமகிழ்ச்சியும் ஊடலும் ஊடலுணர்த்தலும்  
 பிரிவும் பிறவும் பொருந்தியதாம். அதுதான் இவ்வாழ்க்கை  
 முதலாகப் பொருள்வயிற்பிரிதலீராகச் சொல்லப்படும் ஆறு  
 வகையினை யுடைத்து. அவை தாம் பற்பல துறையவாக நூல்க  
 ளிடத்துக் கூறப்பட்டுள்ளன.

தலைமகன் தலைமகளை வரைந்து இருவரும் இவ்வா  
 ழ்க்கையை இனிதுநடாத்துங்காலத்து, அத்தலைமகன்  
 அறம்பொருள்களின் பொருட்டுச் சேயிடையினும்  
 ஆயிடையினும் ஒதன்முதலாய காரணங்களான்  
 அத்தலைமகளைப் பிரியும். அப்பிரிவு அவ்விருவரும்  
 இனிதினியன்பதுகர்த்தற்கேதுவாம். என்னை? வெப்ப  
 முளதாயிருந்துழியன்றே அதன்பின்னர்த் தப்ப  
 மினிதிற்றப்ப மாமாறுபோல ஒருவற்குத் துன்ப  
 முளதாயினன்றே யின்ப மினிதினியன்பமா மாகலானென்க.  
 பண்டே குரவர்களாற் கற் பிக்கப்பட்டுக் கற்றான்  
 அறம்பொருளின்பம் வீடுபேறுகளை துதலிய  
 நூல்களெல்லாம், பாதேசங்களினும் அவைவல்லார்  
 உளசேற் காண்பலென ஒதற்குப் பிரியும். நாட்டகத் து  
 நின் றும் நகரத்துவந்து தமக்குற்ற துரைக்கல்லாத

மூத்தாராகளும் பெண்டர்களும் இருக்கைமுடவரும்  
 கூனரும் குருடரும் பிணி யுடையாருமென்  
 றித்திதாடக்கத்தார்தட் முறைக்கரும் ிகடித் தித்  
 திருத்துதற்பொருட்டாகவும், காட்டகத்து வரமும் உயிர்ச்  
 சாதிகள் ஒன்றையொன்று நலிவன  
 உள்வாயினவிடத்துத் தீதென்று அவற்றை  
 முறைசெய்தற்கும்,, கொடிவலைப்பட்டுக் கிடந்தனவற்றைத்  
 துறைநீக்குதற் பொருட்டாகவும், வளன் இ ல் வ ழி  
 வளந்தோற்றுவித்தற்பொருட்டாகவும், தேவ குலமே  
 சாலையே அம்பலமேயென் றித்தொடக்கத்தனவற்றை  
 ஆராய்தற்கும், அழிக்குடியோம்புதற்கும் காவற்பிரிவு  
 நிகழும். இருவர் அரசர் நாளைப்பொருதும்  
 இன்றமொருதுமென்று இருந்த கீலைமைக்கண்,  
 இம்மக்களும் இவ்விவங்குகளுமெல்லாம்  
 இவ்விசண்டுசுவத்திற்கும் ஏதம் விசமும், அதிலில் இப்போ  
 கற்பு உருக்

ரழிப்பனென்று இருவரையும் இரந்துசந்துசெய்வித்தல்  
 அல்லது இருவரின் மிக்குச்செய்திரை ஒறுப்பலென்று  
 சந்துசெய்வித்தற் பொருட்டும் பிரிவு நிகழும்.  
 அரசற்காபத்து நிகழ்ந்துழி அதனை நீக்குதற்குந் தலைமகன்  
 தலைமகளைப் பிரியும், தன்முது குரவராற் படைக்கப்பட்ட  
 பல்வேறுவகைப்பட்ட பொருள்களெல் லாங் கிடந்ததுமன்,  
 அதுகொடுதுய்ப்பது ஆண்மைத்தன்மை யன்று  
 பயனும்படாதெனத் தனது தாளாற்றலாற் படைத்த

பொருள்கொண்டு வழங்கி வாழ்தற்குத் தலைமகள்  
 தலைமகளைப் பொருள்வயிற்பிரித னிகழும். பிரிவுணர்த்திய  
 தலைமகற்குத் தோழி கூறலும், அவடனக்குத் தலைமகடானே  
 அவன்குறிப்பா னுணர்ந்து கூறலும், பிரிவுணர்த்தியவழிக்  
 கூறலும், பிரிந்த விடத்துத் தலைமகள் ஆற்றாளாகத்  
 தோழி வற்புறுத்தனவும், பருவங்காட்டினவும்,  
 ஆற்றுவிக்குந் தோழிக்குத் தலைமகள் மறுத்துக்கூறலும்,  
 தலைமகன் வினைமுற்றுவித்து வந்தவாரும், அஃதுணர்ந்த  
 தோழி சொல்லினவும், தலைமகன் வினைமுற்றி னான்  
 தேர்ப்பாகற்குச் சொல்லினவும், முகிலுக்குச் சொல்லின  
 வும், தலைமகன் தலைமகளுடனாயிருந்து தோழிகேட்பச்  
 சொல் லினவும் மற்றும்பிறவுமெல்லாம்  
 அவற்றின் பகுதிகளாம்.

இவ்வாழ்வார் யாவரும் கடவுளு மான்மாவும்  
 புண்ணிய பாவமும் மறுபிறப்பும் முத்தியும்  
 உண்டென்னும் இவ்வுண் மையை ஒருபோதும்  
 மறவாதவராய் & கடவுட்பத்தியுஞ் சீவ சூருணையு  
 முடையராய் அவ்வறத்தைச்செய்யின் அஃ தவர்க்  
 கின்பம்பயப்பதாம். நாம் கடவுளை இவ்வூனக்கண்ணுற்  
 காணும் பக்குவ முடையமல்லேமாயினும் அவரது  
 ண்மையையும், நாம் வேண்டாத துன்பநுகர்வொழிதற்கும்  
 வேண்டுமின்பந் துய்த் தற்கும் அவரின்றுணையின்  
 தின்றியமையாமையையும் கருத லானும் உரையானு  
 முய்த்துணர்ந்து, அவர்மாட்டுப் பத்தி யுடையராய்,

அவரை இடையற வுபடாத் தியானஞ்செய்யு ம்  
 நல்லொழுக்க நெறிக்கட் சேறற் கேதுவாகு  
 மில்லறத்தைச் செவ்விதி  
 னடாத்தினன்றே இம்மைமறுமை யின்பத்தையும் பின்னர்  
 வீட்டின்பத்தையும் எய்துதற்குரியாவேம். நாம் உள சரப  
 துண்டற்கு முடித்தற்கு மிவைபோல்வனபிற செய்தற்குமே  
 உச்சயி: **காமத்துப்பால்**

யென நினையா தந்தமிலின்பத் தழிவில்வி டெய்துதற்  
 கேது வாகும் நல்லொழுக்க நெறிக்கட் சேறற்கேயென  
 நினை ந்து, நம்மை அந்நெறிக்கட் செலுத்திவிட ற்  
 கின்றியமையாத விறை முதற்கடவு டிணையைப்பெறச்  
 செயற்பாலனவற்றையெல்லாம் செய்து,  
 பிறந்ததனுனெய்தற்பாலதாய பெரும்பேற்றைப் பெறு  
 தல்வேண்டும். இங்ஙனமே  
 கடவுட்பத்தியுடையராயினுர்க்குச் சீவகருணையு முண்டாம்.  
 சீவபிரானிகளெல்லாம் கடவுளாற்  
 படைக்கப்பட்டனவென்றும், நம்மைப்போலவே  
 ஏனைமாந்தரும் விலங்குமுதலாயினவும்  
 அவ்விறைமுதற்கடவுளின் திருவரு ளாற்  
 காக்கப்படுகின்றனவென்றும், இவ்வுண்மையைக் கடைப்  
 பிடித்துச் சீவான்மாவுக்கும் அப்பரமான்மாவுக் கழுள்ள  
 இத் தொடர்பைநோக்கி அப்பிரானிகளிடத்துக்  
 கரு ணைசெய்யாத வன் தன்னைக் கடவுட் பத்தி யு  
 டையனென்று சொல்லுதல் சொல்லள வினதேயன்றி

உள்ள படி யன்றும். இறைவன் வியாபக வாதாரமெனவும்  
சேதனசேதனப்பிரபஞ்சம் வியாப்பியவாதேய மெனவுங்  
கூறப்படும். இங்ஙனம் அத்துவிதமான சம்பந்த முள்ள  
தம்மையும் இறைமுதற்கடவுளையும் ஏனைச்சீவபிராணி  
களையும் வேறெனக் கருதி யொழுகு வார்க் குக்  
கடவுட்பத்தியுஞ் சீவகருணையு முளவாகா.  
அவ்விறைமுதற்கடவுள் அருளிய நூல்கள்  
கற்பித்தவண்ணம் இவ்வாழ்வார்யாவரும் அழுக்காற் றைச்  
செய்தல் புறங்கூறல் களவுசெய்தல் பொய்சொல்லல்  
வேகுளுதல் பகைத்தல் கொல்லல் வியபிசாரஞ்செய்தல்  
கள் ஞண்ணல் சூதாடன்முதலாய பாவங்களைச்செய்யாராய்,  
விருந் தோம்பல் ஈகைமுதலாய புண்ணியங்களையே  
செய்தல்வேண்டும். பாவங்களைச் செய்வாரோடு கூடாது  
புண்ணியங்களைச் செய்வா ரோடுங் கடவுட்பத்தி  
யுடையாரோடுமே கூடுதல்வேண்டும். நல்லாற்றாற்  
பொருளீட்டி அறஞ் செய்தல்வேண்டும். அத்தன்மை யினரே  
தாமும் பிறரும் இன்பநுகர்தற் சூரியவ ராவர்.

பெண்கள் இளமைக்கட் டர்வைதாயராலும் யௌவனத்  
தின்ன னாயகனாலும் முதுமைக்கண்முமைந்தனாலும் காக்கப்பட்டு  
வேண்டியவ் சாகஸின் அவர் ஒருபாதுஞ் சுவாஜினரல்லர்.  
தர்வைமுதலாயினார். தாமும் நல்லொழுக்க நெறிக்கட்

செல்லு சற்பு

உசுக

ராய்த், தாங்காக்கவேண்டிய மக்களையும் நல்லொழுக்க

நெறிக்கட் செலுத்திக் காவாரேயாயின், அவர்தாந்  
 தம்மையேயன்றித் தங்கீழுள்ளாரையு ன் கெடுத்தற்குக்  
 காரணராய், அவரினும் மிகப்பெருங்குற்ற மெய்துதற்  
 காளாகின்றனர்.

தந்தைதாயர் உபாத்தியாயர்முதலாயினோர்  
 பெண்களுக்கு இளமைப்பருவத்திலேயே  
 கடவுளின துண்மையையும், அவர் துணை  
 நமக்கின்றியமையாமையையும், உயிர்கண்மாட் டவர்க்  
 குளதாய பெருங்கருணையையும், அவரை நாம் வழிபட்  
 டிய்யும் முறைமையையும், நாம்செய்யவேண்டிய  
 புண்ணியங்களையும், செய்யவொண்ணாத பாவங்களையும்,  
 அவைகாரணமாக இம்மை யினும் மறுமையினும்  
 நாமடையும் இன்பதுன்பங்களையும், இல்லறஞ்செய்யுங்காற்  
 பெண்களொழுகவேண்டிய முறைகளை யும்,  
 இவைபோல்வன பிறவற்றையும் நன்குகற்பித்தறிவுறுத்  
 தல்வேண்டும். அவர்களுக்கு அட்டிற்றொழின்முதலாய  
 வீட்டு வேலைகளையும் நன்றாய்ப் பயிற்றிவிடல்வேண்டும்.  
 இக்காலத் தறியாதார் சிலர் பெண்களுக்குக் கல்விகற்பித்த

லாகாதெனக் கூறுவர். முற்காலத்துப் பெண்களுட்பலர் கல்வியறிவின் மிக வல்லுநராய் விளங்குவாராயு மிருந்துளர். பெண்களுக் கைம் பாலழகும் ஆடையாபரணங்களினழகும் மஞ்சளழகும் இவை போல்வன பிறவழகு மழகல்ல, அப்பெண்கள் மனநலத்தான் மிகநல்லராய்க், கற்றற்குரிய நூல்களைக் கற்றுவல்லராய், அந் நூல்களுங் குர வர்முதலாயினோருங் கற்பித்தவண்ணம் ஒழுக வும் வல்லராயின், அவர்க்கு அக்கல்வியழகே யழகாவதென இங்ஙனமே நம்முன்னோர் பெண்கள் கல்வியை விதந்துகூறு வாருமாயினர். ஆடவர்களுக்கேயன்றிப் பெண்களுக்கும் அவர்க் கேற்ற கல்வியைக் கற்பித்தல் ஆவசியகமேயாம்.

இக்காலத்துப் பெரும்பான்மையும் பெண்களுக்குக் கற்பிக் கப்படுங் கல்வி அவரை நன்னெறிக்கட் செலுத்தற் கேதுவா காது தீநெறிக்கட் செலுத்திக் கெடுத்தற்கே யேதுவாகின்றது. அஃ தவரைச் சுவாதீன ராக்கிவிடுகின்றது. நாயகருக் கடுத்த படியினராயிருத்தற்குரிய அவர்தாம் சமத்துவத்தையுமன்று

31

உசஉ

காமத்துப்பால்

மேற்படியையே யெய்துவாராகின்றனர். அவர்தாம் நாணம் மட்டம் அச்சம் பயிர்ப்பென்னுங் குணங்கள் எ ன் ளளவேனு மில் ராய், மங்கைப்பருவத்தும்

மடந்தைப்பருவத்து ன் கும ரரப் பருவத்தினரும்  
 புருடப்பருவத்தினருமாகிய ஆடவர்பல்லோர் குழீஇய  
 வவைக்கட்சென்றவரினும் முற்பட்டிருத்தலே தங் கல்விக்க  
 கழகெனக் கருதி அவ்வண்ணமேசெய் தொழுகுவாரா  
 கின்றனர். அவ்வவைக்க ணிருந் துள்ள காழுகரேயன்றி  
 நல்லொ முக்க முடையராயினுர்தாமு ம்  
 அவ்வொழுக்கத்திற் றவறிச் சத்தமு முருவமுமென்னும்  
 புலநுகர்ச்சியை மிகவெளிதி னெய் துவா ராகின்றனர்.  
 அவருட்சிலர் படிமுறையே பரிசம்முத லாய வேளைப்  
 புலநுகர்ச்சியையு மெய்த முயல்பவராகின்றனர்.  
 அதுகண்டு தந்தையுங் கணவனும் முதலாயினுர்  
 சகியாரே யாயிற், சகோதரவன்பே அதன்காரணமென  
 மற்றொன்று சொல்லி மறைத்துவிடுபவ ராகின்றனர்.  
 அந்தப்புரம் அடுக் களைமுதலாய மறைவிடங்களிற்  
 சஞ்சரித்தற்குரிய மகளிரை இங்ஙனமே வெளிப்பட்டுத்  
 தெருவிற்றிரியவும் ஆடவர்குழாம் புரியவும்  
 பெண்டன்மையொருவவும் செய்துவிட்ட தவர்தங்  
 கல்லியே. அன்னியரைப் பார்த்துத், தக்க திது தகாத  
 திது வென வொன்றனையு முய்த்துணராது, அவர்தம்  
 பாடை கல்வி ஊண் உடை நடைமுதலாய வனைத்தையுந்  
 தமவாக்கிக்கோடலே சீர்த்திருத்தமாமென வுட்கொண்டு,  
 அத்திரிபுணர்வின்வழியே யொழுக மிவ்வூர்ப்  
 பேதைமக்கள் அவ்வன்னியர்வாய்ப்பட்ட  
 டாண்மையையேயன்றிப் பெண்மையையு



மிழப்பாராயினர். அறத்தாற்றிற் செல்லு  
 மறிவொழுக்கங்களைப் பயிலா தெவ் வாற்றானேனும்  
 பொருளீட்டித் தாமே நுகர்தற்கேற்ற கல்வி  
 யறிவொழுக்கங்களைப் பயின்று  
 விலங்குமுதலாயினபோன்று வாழ்நானைக் கழிக்கும்  
 அவ்வாடவரும் மகளிரும் மெச்சமின்பம் அறிவுடையார்  
 இன்பமென்று சொல்லத்தக்கதன்று. அட்  
 டிற்றொழிந்துமுதலாய தொழில்செல்தல் மகளிர்க்  
 கிழிவெனக் கருதிப் பயிலாதார் பொழுதுபோக்கத்  
 தெருவிற் றிரியாது வேறென் செய்வர்?  
 அப்பெற்றியினராய மகளிரையே மெச்சி மணம்புரிந்து,  
 செய்யவறியாமையான் அறத்தையும், அம்மக கற்பு  
 உசாந

ளிரைத் திருத்திப்படுத்தற் கேற்றவள வீட்டற்  
 கியலாமையாற் பொருளையும், கவர்மணப்பட்ட  
 அம்மகளிரா னின்பத்தையும் ஒருங்கே இழந்துவிடும்  
 அவ்வாடவர்தம் புல்லறிவாண்மை நல்லறிவாளர்  
 எள்ளிநகையாடற் கிடனாயதே.

கற்பே பெண்களுக்குச் சிறந்த ஆபரணம்.  
 தண்ணீரின் நன்னீர்மை அஃதுளதாதற் கிடனாய நில  
 நலத்தானும், தக்கார் நற்குணநீர்மை அவர்மாட்டுளதாய  
 வீகையானும், கண்ணினன் நீர்மை அதன்மாட்டுளதாய  
 கிருபானோக்கானும் அறியப்படு

மாறு போலப், பெண்ணி னன்னீர்மை அவண்மாட் டுளதாய  
 கற் புக்காவலா னறியப்படும். நிறைக்காவ லிவ்வழிச்  
 சிறைக்காவலா னும் பயப்பா டிலதாம். கற்புடை  
 மனைவியே ஒருவனில் வாழ்க்கை இனிதுகடைபோகத்  
 து னையாவள். நன்மனைவி யானவள்  
 சூரியோதயத்துக்குமுன் நித்திரைவிட்டுமுதல்,  
 சடவுளைத்தியானித்தல், அட்டிற்றொழின்முதலாய  
 வீட்டு வேலை களை ஒழுங்காய் முயற்சியோடு செய்தல்,  
 நாயகன் பணித்த பணி களைச் செய்தல்,  
 வீட்டுக்குவரும்பெரியார் விருந்தினர் குருடர் முடவர்  
 நோயாளர் விருத்தர்முதலாயினோர்க்கு அன்னம்முத  
 லாயின கொடுத் துபசரித்தல், எல்லாரோடும்  
 முகமலர்ச்சி யுடையளாய் இனியவை  
 கூறன்முதலாயவற்றின் வழுவாதொ முகி எல்லாரானும்  
 புகழ்ப்படுதலையும் புண்ணியப்பேற்றறியு மெய்துவள்.  
 அவள் நா டோறும் தன் நாயகன் உண்டபின் தான்  
 உண்ணுதலும், அவன் சயனித்தபின் தான்  
 சயனித்தலும், அவன் நித்திரைவிட் டெழுதற்குமுன்  
 தான் நித்திரைவிட் டெழுதலும், அவனுடைய  
 வரவுக்கேற்பச் செலவுசெய்தலும், அவனோடு ஒற்றுமை  
 யுடையளாயிருத்தலும், அவனானைப்படி நடத்தலும்,  
 கடுஞ்சொற் சொல்லாமையும், இன்சொற்சொல்லு தலும்,  
 அவன்பெயரைச் சொல்லாமையும், அவன் இருந்தா  
 லன்றி அவனெதிரே தான் இராமையும், அவனுடைய  
 உச்சிட்டத்தை அமிர்தம்போலப் புசித்தலும், அவன்

ஏவுதற்குமுன் குறிப்பறிந்து செய்தலும், அவன்  
 வீட்டுக்கு வரும்போது முகமலர்ச்சியோடு  
 எதிர்கொள்ளுதலும், அவனுடைய குற்றங் களைப்  
 பிறர்க்குச் சொல்லாமற் குணங்களைப்பாராட்டுதலும்,  
 உச்சு காமத்துப்பால்

அவனை மெய்யன்போடு உண்டிமுதலாயின வுதவி  
 யுபசரித் தலும் முதலாயினசெய் திவ்வாழ்க்கையைச்  
 செவ்விகி னடாத்த லான் இம்மை மறுமையின்ப  
 நுகர்பவளாவள். பெண்க ண்டோ றும் வீட்டுவேலைசெய்  
 தெஞ்சிய காலத்தைத் தாம் ப்பின்றுள்ள கைத்தொழில்களு  
 ளொன்றைச் செய்து பொருளீட்டுதல்வேண் டும்;  
 வீண்பொழுதுபோக்குக் கேட்டிற்கே யேதுவாகும்.

தகாதவார்த்தை பேசல், தலைக்கடையிலேநிற்றல்,  
 பலகணி வழியாகப் பார்த்தல், சத்தமிட்டுச் சிரித்தல்,  
 பகனித்திரை செய்தல், வீட்டுவேலை செய்யாமை,  
 ஆஞ்ஞாயில்லாமல் வெளி யே போதல், அயலாரோடு  
 அவசியமின்றிப் பொழுதுபோக் காகப் பேசுதல்,  
 பொதுப்பெண்கள்போல்ப் பார்த்தல், நாயகன் வீட்டில்  
 இல்லாதகாலத்துந் தன்னை அழகுபெற அலங்கரித்தல்,  
 கூத்துமுதலியவற்றைப் பார்க்கவிரும்புதல், முதிர்ந்த  
 வயசு டையவர் இல்லாத வீட்டு க்குப்போதல்,  
 கூட்டத்தினுள்ளே புன்னகைசெய்தல்,

வியபிசாரக்குற்றமுடையாரோடு சகவாசஞ் செய்தல்,  
 கணவனைவிட்டு அயலூருக்குப்போதல், தான் விரும்பிய  
 விடத்தி னித்திரைசெய்தல், தந்தைதாய் முதலாயினோ  
 ரில் லாத தனியிடத்திற் குடியிருக்கவிரும்புதல்,  
 தொடர்பில்லாத அயல்வீட்டிற் குடி யிருத்தன்முதலாயிவைகளெல்லாம் பெண்க  
 ளொழுக்கங்கெடுதற் கேதுக்களாம்.

மனைவியானவள் தனக்குத் தெய்வத்தினால் வாய்த்த  
 நாய கன் அழகில்லாதவனாயினும், நற்குண  
 மில்லாதவனாயினும், நேர் யாளியாயினும்,  
 பொருளில்லாதவனாயினும், கல்வியில்லாதவனாயினும்,  
 வயோதிக னாயினும் அ வனைச் சிறிதும் அவமதியாது  
 நன்குமதித்தலும், அவனுக்குக் கோபந்  
 தோன்றாவண்ணம் நடத்தலும், ஒருபோது தோன்றினும்  
 முகமலர்ச்சியானும் இன்சொற்களானும் அதனைத்  
 தணித்தலும், அவன் ஆரீதியா கக் கோபித்துக்  
 கண்டித்தாலும் எதிர்வார்த்தை பேசாதிருத்த லும்,  
 தன்னினும் மேற்பட்ட செல்வன்வீட்டுப் பெண்ணைப்  
 பார்த்து அவள்போல ஆடையாபரணங்கள் முதலாயின  
 பெற் றிருக்க விரும்பி எப்பொழுதுந் துக்கமுடைமைக்  
 கேதுவா கற்பு உசுநு

விராது தன்னி னுங்கீழ்ப்பட்ட வறியவன்வீட்டுப்  
 பெண்ணைப் பார்த்து உள்ளதமையுடென்ற மனத்துடன்

இன்பமுடைமைக் கேதுவாயிருத்தலும், நாயகன்  
முயற்சியிற் குறைந்தவனாயிருந் தாலும் வீன்செல்லவு  
செய்பவனாயிருந்தாலும் பழிபாவங்களைச்  
செய்பவனாயிருந்தாலும் இன்சொற்கூறன் முதலியவற்றான்  
அவனைத் திருத்தி நல்வழிப்படுத்துதலும் இவைபோல்வன  
பிறசெய்தலும் வேண்டும். இங்எனமே இல்வாழ்வாணம்  
அதற்குத் துணையாயுள்ள இல்லாளும் நற்குண நற்செய்கைக  
ளுடையராய் இல்லறத்தைச்செய் தொழுகுவரேயாயின்  
அவர் இம்மை மறுமையின்ப மினிது நுகர்பவராவர்.  
மக்களோடு மகிழ்ந்து

இல்லறத்தைக் காத்துத் தமக்குப்பொருந்திய  
இன்பமெல்லார் துய்த்துப் பின் னர் நன்னுகர்ச்சியான்  
அதனை வெறுத்துத் தம் மூரி னீங்கி வனத்தின்கட்சென்று  
தலைமகனுந் தலைமகளுந் துற வறங் காப்பர்; அஃ தவர்க்கு  
வீட்டின்பத்தை யெய்துவிக்கும்.

முப்பா னூற்சுருக்கம் முற்றுப்பெற்றது

பிழை திருத்தி

—:0:—

பிழை

வேறேழுத்து

தொல்காபிய

பிரததத்தனைக்

இராமனாய்

இதன்கணுள்ள

பூசையும்

போதகர்களைக்

பெருமையடை

யுடைத்தொய

தேவண்டும்

மெய்ஞ்ஞான்றும்

விடுததன்

திருத்தம்

வேறேழுத்து

தொல்காப்பிய

பிரததத்தனைக்

இராமனாய்

இதன்கணுள்ள

பூசையும்

போதகர்களைக்

பெருமையடை

யுடைத்தொய

வேண்டும்

மெய்ஞ்ஞான்றும்

விடுததன்

பக்கம்

வரி

உ

கச

கடு

ந

கஉ

உகூ

கஈ

உச

உகூ

கக

நக	உஅ
நக	நஉ
கௌ	ந
எந	நடு
கூகூ	கடு
நாந	கூ
நாஎ	நக

க-ம் வரி “அவர்தம்மால்” என்பதுதொடக்கம்      நாடுந  
க டு-ம் வரி “நிலைநிறத்துவர்” என்பதுவரையும் மிகை.  
எய்து கின்றனவுவாகிய      எய்துகின்றனவுமாகிய      நாகந  
**கக**

**இருகாலத்தும்**

**ஆவன**

**விம்ருபுவர்**

**இரக்கக்கவன்**

**நீர்க்க :**

பயப். 1 9

கமக்குரிய

முட்டு

லுர்ந்தோர்

டவர்க்கப்

செய்லா

எய்தாக

போலயலலறி



# நாடு, அது சுருத்தப்படுவாள் விடந்தனமன், அது

இக்காலத்தும்	நாகடு	உ
அவன்	நாசஉ	அ
விரும்புவர்	நாடுச	உஉ
இரக்கக்கடவன்	நாய	ந
நீர்க்கக்	,,	நக
பயப்பாடு	நாஎ	கக

தமக்குரிய	ராளு	க
முருட்டு	,,	கக
னுயர்ந்தோர்	ராளு	உக
டவர்க்குப்	ராளு	ரு
செய்தானு	ராளு	உஉ
எய்தாத	ராளு	கச
போலப்புல்லறி	ராளு	ருக
ந.அ. அறி	ராளு	உக
கருதப்படுவாள்	உஉக	உஅ
கிடந்தளமன், அவை	உருக	க

Printed at  
 "Sri Sanmuganatha Press"  
 JAFFNA.